

கவிக்குயில் பாரதியார்

(வரலாறும், வாக்கமுதும்)

யோசி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்

அன்பு நிலயம்

இருமச்சேமிருபுந் :: திரும்பி ஜில்லா

வெ
ட்ட
மிட்ட

விலை ரூ. 4

பதிப்புரை

தமிழின் மறுமலர்ச்சியைத் தூண்டிய ஆவே
சக் கவிஞர், ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்;
தெளிந்த வாக்கும் இனிய பாட்டுங் கொண்டு
தமிழருக்குப் புதிய உணர்ச்சி தந்த சுப்பிர
மணியபாரதியாரைப்பற்றி,யோகி ஸ்ரீ சுத்தானந்த
பாரதியார் அவர்கள், இந்நாலில் பல புதிய விஷ
யங்களைச் சேர்த்து, இதனைத் தமிழருக்கு
அளிக்கிறார்கள்.


“கவிக்குயில் பாரதியார்” என்னும் இவ்விலக்
கிய நாலில், பாரதியாரின் வரலாறும், அவரது
கவிப்புலமையை விளக்கும் கலையாராய்ச்சியும்,
கவி யழுதமும் சேர்ந்துள்ளன.


இவ்வன்பு மலர், கவிக்குயில் பாரதியாரின்
ஆவேச வாணிக்கு நிவேதனமாகுக!

இராமச்சந்திரபுரம், }
21—7—1946.

அன்பு நிலயத்தார்.

கூ—க—த.





பொருளடக்கம்

எண்

பக்கம்

பதிப்புரை	...	5
பாரதி வாழ்த்து (பாடல்கள்)	...	9

க. வரலாறு

1. கவிக்குயில்	...	11
2. தாகூரும் பாரதியாரும்	...	13
3. மஹமலர்ச்சிக் குயில்	...	14
4. உணர்ச்சி புதியது	...	15
5. பிறவிக் கவி	...	19
6. கல்வி	...	20
7. திருமணம்	...	22
8. காசியில் பாரதி	...	23
9. ஜமீன்தாருடன்	...	24
10. "வாராய் கவிதையே"	...	25
11. "சுகேச மித்திரன்" வேலை	...	29
12. "இந்தியா"	...	33
13. சூரத் ரகளை	...	35
14. சுதந்தர நாள்	...	37
15. வழி பிறந்தது	...	38
16. ஸ்ரீ அரவிந்தரும், பாரதியாரும்	...	40
17. ஜெயர் உறவு	...	42
18. ஒற்றர் அட்டகாசம்	...	44
19. "சலோ! தெய்வ முண்டு!"	...	47
20. அரவிந்தப் பாம்பு	...	50
21. ஷுதலை	...	51
22. கடைய வாழ்க்கை	...	53
23. "நான் கவிராஜ்!"	...	54
24. "தமிழ் கொண்டு வந்தேன்!"	...	55
25. பாரதியார் காட்சி	...	56
26. பாடினர்	...	58
27. குருவிக்குத் தோசை	...	59
28. பாரதி கோபம்	...	60
29. "ஓம் பராசக்தி!"	...	61
30. "பக்தியினுலே!"	...	63
31. ஆனந்தந்தானே	...	64
32. கம்பன்	...	65
33. பாரதியின் உள்ளம்	...	66

பொருளடக்கம்

எண்	பக்கம்
34. தமிழுக்கு நோபல் பரிசு!	67
35. “கலெக்டர்! கலெக்டர்!!	70
36. “விட்டேனு பார்!”	73
36(a) இனி நம்மால் பேசமுடியாது	75
37. நமக்குத் தொழில்	77
38. செட்டி நாட்டில்	79
39. சுதேச மித்திரனில் பாரதி	80
40. காங்கிளீயைக் கண்டார்	81
41. யானை நண்பன்	82
42. மேலே சென்றார்	83

உ. பாரதி வாக்கு

1. தமிழ்க் காதல்	86
2. ஜயபேரிகை	95
3. நாட்டன்புப் பெருக்கு	99
4. வாக்கு	101
5. பாரத நாடு	102
6. பாரதியாரின் மணிவாக்கு	103
7. செல்வபாரதக் காட்சி	105
8. தேவியின் வல்லமை	112
9. பாரத வீரர்	117
10. கால சிலை	128
11. பாரதியாரின் மனோகிலை	130
12. தேசக்கட்சியின் வீரமூரசு	136
13. வந்தேமாதரம்	144
14. சுதங்தர தாகம்	150
15. வெளிநாடுகளின் வீர வுதாரணம்	155
16. அச்சமில்லை	160
17. பெண் ஞுரிமை	163
18. உரிமை	168
19. உள் விடுதலை	170
20. பாரத சமுதாய வாழ்த்து	172
21. இயற்கைக் காதல்	174
22. கவிக்குயில்	184
23. அன்பமுது	197
24. கண்ணன் பாட்டு	200
25. பாஞ்சாலி சபதம்	222

பாரதி வாழ்த்து

க. பாரதி ஐந்து

வெற்றி முழுக்குவங்கள், வெண்சங்கம் இனதுவங்கள்,
பெற்றதாயின்புகழைப் பேசுவங்கள்—சுற்றிலுமே
பாரதத் தாயின் படாம்பிரித் தாடுவங்கள்,
பாரதி பாட்டைப் பழத்து.

செத்துக் கிடங்க செழுந்தமிழூர் வாழ்விற்குச்
சக்திமின் சாரத் தண்ணானுன ;—புத்தப்
புதுமலர்க்குச் தேரன்றப் பொலிந்தான் ; ஓமதுன்னம்
பொது கலத்தை வேண்டப் புரிந்து !

அுச்சத்தை யோட்டி, யாத்தைமத் தகீபோக்கித்
துச்ச நினைவுகளைத் தாரஹுத்து—மெச்சவே
ஞாலத்தி லோங்கங்க் நாட்டை யெழுப்பினுன்
காலத்தை வென்ற கணி !

“ எல்லாநும் ஓர்தலமே ” யென்று முரசடித்துப்
பொல்லாத வேற்றுமையைப் போக்கினுன் ;—சொல்லின்
அநுவியர்ய் வந்தான் அமரகணி ; வீரத்
திநுவில் வெட்டத்தெழுந்த தீ !

பாடுவோம் பாரதியைப் பாரதியின் பாவெறியில்
ஆடுவோம் ஆண்பெண் அடங்கலுமே—நாடுயரக்
கட்டற்ற தெய்வக் கலைவெற்றி நாட்டடுவோம்
ஏட்டெட்டுத் திக்கும் இனிது !

—சுத்தானங்கும்.

உ. பாரதி சொருபம்

மெல்லிய தங்கக் கொடியிலே—பூத்த
யீர விழிக்கனல் கொண்டவன்;
சொல்லின் உணர்ச்சியைத் தூண்டியே—துன்னித்
துள்ளிக் தீத்திடும் பாடகன்.

அச்சமில்லை யெனப் பேசிடும்—வாள்
ஆயுதம் போல்வளர் மீசையான்;
துச்ச அடிமைப் பிழைப்பின்—தூ
தூவெனாச் சொல்லிடும் வாயினன்.

சாதிகள் பொய்யெனச் செப்புவான்—ஏங்கும்
சமரஸ் பேரிகை கொட்டுவான்;
யீந்திலும் கணி பாடியே—அவன்
யீரச் செந்துடன் செல்லுவான்.

பண்டிதர் கொண்ட தழிழினை—ஈடுடில்
பாமர நும்பெறஞ் செய்தனன்;
பெண்டிர் சிறிர்ந்து நடக்கவே—அ
பேதவா தங்களைப் பேசுனேன்.

தீரன் அறிவிற் சிறந்தவன்—புதுத்
தீர்க்க தரிசி வரகவி;
யீர சுதந்தர சங்தியே—இவன்
வேடம் புணைத்துதன் ரேதுவோம்.

மங்கிக் கிடங்க தழிழுக்கே—மறு
மலர்ச்சி வேகம் ஆ'வித்தனன்;
போங்க பாரதி யின்புகற்—அவன்
போற்றிய செந்தழிழ் வாழுக்கவே!

கவிக்குயில் பாரதியார்

க. வரலாறு

1. கவிக் குயில்

1924-ஆம் ஆண்டு நாங்கள் தமிழ்க் குருகுலத்தில் முதன் முதலாகப் பாரதி நாள் கொண்டாடி நேரம் ; காலையில் பஜனையுடன் ஊரைச் சுற்றி வந்தோம். மாலை ஆறுமணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. வ. வெ. சு. ஐயர் தலைமை வகித்தார். நான் “மறுமலர்ச்சிக் கவி பாரதியார்” என்னும் பொருள் பற்றி இரண்டு மணி நேரம் பேசினேன். இடையிடையே பாரதி பாடல்கள் இனிமையாக முழங்கின. அப்பேச்சின் விரிவே, பாரதி விளக்கமாக வெளிவந்துள்ளது. இரவில் பஜனை நடந்தது. பாரதி பாடல்களைப் பக்க வாத்தியங்களுடன் நாங்கள் பரவசமாகப் பாடி நேரம். பாடி முடிந்ததும் ஐயர், தமிழ்நாட்டின் வரகவியான பாரதியாரைப் பற்றிச் சுருக்கமாகப் பேசிவிட்டு அமர்ந்தார். நான், “வரகவி மகாகவி என்ற பட்டங்களைல்லாம் முன்னே எத்தனையோ பேருக்குக் கிடைத்திருக்கிறது ; எத்தனையோ பெருங் கவிகள் உலகில் இருந்திருக்கிறார்கள் ; பாரதி யாருக்கு நாம் சரியான பட்டம் கொடுக்கவேண்டும்” என்று பேசத் தொடங்கினேன். சுற்றி பிருந்தவர்.

அனைவரும், பாரதி பாடல்களில் தேர்ச்சி பெற்றவர்கள். ஜயர் எல்லார் அபிப்பிராயங்களையும் கேட்டார். தேசியக் கவி, மகாகவி, வீரசுதந்தரக் கவி, ஆசு கவி, தியாக கீர்த்தி, புதுமைக் கவி, மறுமலர்ச்சி மன்னன், புதிய தமிழ்நாட்டுக் கவிச்சக்கரவர்த்தி என்றெல்லாம் நண்பர் சொன்னார்கள். “பாரதியார், மறுமலர்ச்சிக் கவி; தமிழில் புதிய உணர்ச்சி யுண்டாக்கியவர்; வறண்டு கிடந்த தமிழுகம், அவரால் வசந்தச் சோலையானது! அச்சோலையின் குயிலே அவர். குயிற்பாட்டிலும் மனித உருமாறிக் குயிலுருவும் வேண்டு கிறூர் கவி. பாரதியார் கவி கட்டியதுடன் இனிய குரலில் பாடினார். அவர் பாட்டை அவரே பாடிக் கேட்கவேண்டும். “ஜயபேரிகை கொட்டா” என்று அவர் பாடினால் நமது செவியில் ஜயபேரிகை முழங்கும். “எங்கள் முத்து மாரியம்மா” வைப் பாடினால், தேசமுத்து மாரியம்மன் நேரே நின்று நடம்புரிவாள்! “சுற்றி நில்லாதே போ! பகையே, துள்ளிவருகுது வேல்” என்று ஒரு தாவுத் தாவினால், வேலே வருவது போவிருக்கும். “முருகா, முருகா” என்று பாடினால் மயில் மேல் முருகன் வந்து எதிரேநடனமாடுவது போவிருக்கும்! “பாரத சமுதாயம்” பாடினாலோ, பொதுவுடமைக் கனல் பறக்கும். அவர் கவிஞர் மட்டுமல்லர்; இனிய குரலுடன், ஆழங்க உணர்ச்சியுடன் பாடும் குயில். ஆதலால் அவருக்குக் “கவிக் குயில்” என்பது பொருத்தமான பட்டமே” என்றேன். ஜயர், “பாரதி, அடிக்கடி தம்மைக் ‘குயில்’ என்று பாவிப்பார். புதுச்சேரியில் குயில் கூவும் சோலைகளில் சுற்றித் திரிவது அவருக்குப் பேரின்பமளிக்கும். ஆதலால் அவருடைய பாட்டினிமை குரலினிமை வாக்கினிமை கவியினிமை அவர் தமிழுகில் புதிய வசந்தத்தை ஆக்கிய பெருமை எல்லாம் பொருந்தும்படி, “கவிக் குயில் பாரதியார்” என்றே அழைக்கலாம் என்றார். அதை ஆமோதித்தே,

“ உன்னை நினைக்கையிலே—என்
உள்ளத்திலே வீர வெள்ளம் பெருகுது !
வன்னக் கவிக் குயிலே ! ”

என்ற பாட்டை அன்று பாடினேன். ஆதலால் இந்துவின் தலைப்பும் “கவிக் குயிலா” என்று.

2. தாகூரும், பாரதியாரும்

தாகூர், பாரதியார் ஆகிய இருவரும் இந்திய மறு மலர்ச்சிக் குயில்கள். இருவரும் இலக்கணக் கட்டுப் பாடுகளை உடைத்தெறிந்து, குயிலைப் போலவே சுதந்தர மாகப் பாடியவர்கள். இருவரும் இசைக் கவிகளே. இருவரைச் சுற்றிலும் பண்டிதப் புயல் வீசி அடங்கிப் போனது. இருவர் பாடல்களும் நாட்டிற்குப் புதிய சக்தி யைத் தந்தன. தாகூர், உபநிஷத்தினின்று ஆவேசம் பெற்ற வேதாந்தக் கவி. அவருடைய தேசியக் கீதங்கள் கூடத் தெய்வப் பாடல்களே. ‘ஜனகணமன அதி நாயக ஜயஹே’ என்ற பாட்டிலும், அவர் எல்லா உயிர்களுக்கும் இறை வளையே கூவிப் பாரதநாட்டிற்கு நன்மையளிக்க வேண்டுகிறார். தாகூர் அமைதியாக அமர்ந்து, தமது எண்ணங்களுக்குச் சொல்வதிலும், புதிய சந்தங்களும் அமைத் தார். அவர் சுமார் 2000-ம் சந்தங்களில் பாடியிருக்கிறார். பாரதியாருக்கு, இருந்து சிந்தித்துப் பாடும் பொறுமையேது? அவர் உள்ளம் “விடுதலை, விடுதலை” என்றே துடித்தது. “தேசம், தேசம்” என்றே அவர் மூச்சு விட்டார். அவருடைய வேதாந்தக் கவிகளெல்லாம், ஸ்ரீ அரவிந்தர் உறவில் மலர்ந்தவை. அவர் முதன்மையாகத் தேச சுதந்தரத்திற்கே, படபடத்த புயல் வேகத் துடன், வீரச் சூருவளிக் கவிகளைப் பொழிந்தார். நாட்டின் அடிமை நிலையும், மக்களின் மட்டமையும், பழைய மாழுல்களின் கொடுங்கோலும் அவரது பொறுமையைத் தகர்த்தன. பாறைகளை உடைத்துக்கொண்டு வீறிட்

ஒக் கிளம்பும் நீர் வீழ்ச்சிபோல், அவர் கவி பொழிந்தார். தாகூர் பெரிய செல்வ நிலையில், கலைச்சுவை நிரம்பிய சுற்றத்திலும், சாந்தினிகேதனின் அமைதியிலுமிருந்து கவிமலர்களை அள்ளிக் கொட்டினார்; கீதாஞ்சஸிப் பரிசிலிருந்து அவருக்குப் புகழும் பரிசும் வந்து குவிந்தன. கண்முன் இவ்வளவு சீரும் சிறப்புமாக வாழ்ந்த கவி, உலகில் தாகூர் ஒருவரே. பாரதியார் கவித்திறமை தாகூரின் திறமையைவிடக் குறைந்ததன்று. ஆனால், பாரதியார் வாழ்க்கை, தியாக வேள்வியானது. தமிழர் அவருடைய புலமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாரதியார் தமது கவிவீணையில் தேசபக்தி யையே மீட்டினார். அதனால் அக்காலத் தேசபக்தர்களுக்கு வந்த இடர்கள், அவரையும் சூழ்ந்துகொண்டன.“ இச்சை வாங்கி உண்ணும் வாழ்வு பெற்றுவிட்ட போதிலும், அச்சமில்லை” என்ற நெஞ்சுரங்கொண்டே பாரதியார் அடிமைச் சிற்றமையைத் தூவென் றுதறிச் சுதந்தர நாதம் செய்தார். தாகூருக்குக் கிடைத்த சௌகரியங்களும் ஆதரவுகளும் பாரதியாருக்குக் கிடைத்திருந்தால், அவர் உலக மகா கவிகளின் வரிசையில் இடம்பெற்று, நோபல் வெகுமதியும் வாங்கியிருப்பார் !

3. மறுமலர்ச்சிக் குயில் !

ஆனால் நோபல் வெகுமதி பெரிதன்று. அதைவிடப் பெரிய வெகுமதியை இன்று தமிழர் அவருக்குத் தருகிறார்கள். பாரதி நிதிக்கு 5,000-ம் வேண்ட, 50,000-ம் மளமாலவென்று சேர்ந்ததே அதற்குச் சாட்சி ! பாரதி வாணி தான் இன்று தமிழுலகை ஆளுகிறது ! பாரதியார் வெட்டு நடை பேசி, அதே நடையில் பாடினார், எழுதினார். அவர் பேச்சிற்கும் எழுத்திற்கும் வேறுபாடே கிடையாது. அதே இடிபுயல் மின்னல் சூருவனிதான், நாவிலும் பேனு விலும் கர்ஜித்தன. பாரதியின் பாட்டு, இன்று பல்லாயிரம்

இளந்தமிழர் உள்ளத்திற் பாடுகிறது. பாரதி பேச்சே இன்று நாம் பேசகிறோம். தொல்காப்பியத் தமிழ், சிலப் பதிகாரத்துடன் சரி. கம்பன் தமிழ், கச்சியப்பருடன் சரி. சென்ற நூற்றுண்டில் மீனுட்சி சுந்தரம்பிள்ளையின் கவிதையும், நாவலர் வசனமும் தமிழுலகை ஆண்டன. வேதநாயகம்பிள்ளை, கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகி யோர் எளியநடையில் எழுதிய இசைப்பாடல்களும், வள்ளலாரின் தெள்ளிய படிக அருவி போன்ற அருட் பாவும் புதிய வழிகாட்டின. அன்றுமுதலே தமிழில் எளிய இனிய நடை புகுந்தது. அந்த நடைக்கு ஒரு புதிய உருவமளித்தவர் பாரதியார். பாரதியார், கவிமின்சாரம். அந்த மின்சாரம் தமிழர் உள்ளத்தில் இறங்கி, ஜீவசக்கரத் திற்குப் புதிய வேகங் தந்தது. பாரதியார், “நாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணேம்” என்று பாடிய நாளே, தமிழ் மறுமலர்ச்சி பெற்றது! இன்று மறுமலர்ச்சித் தமிழே, தமிழரை ஆளுகிறது. தமிழ்ப் பத்திரிகைகள் கொல்லாம் பாரதிதமிழே எழுதுகின்றன. ஏராளமான புதிய நூல்கள் பாரதி உணர்ச்சியில் வெளிவருகின்றன. பாரதி வழியில் கவி பாடும் இளந்தமிழர் பலர் இன்று பெருகி வருகின்றனர்.

4. உணர்ச்சி புதியது!

ஷெல்லி (Shelley) தனது “இஸ்லாமியப் புரட்சி” (“The Revolt of Islam”) என்னும் பெருங்காப்பியத்தின் முன்னுரையில் பின்வருமாறு சொல்லுகிறார்கள்:

“நான் தற்காலக் கவிகளுடன் போட்டி போடவில்லை. முற்காலக் கவிகளையும் அபிநயிக்க வில்லை. என் சொந்த எண்ணாங்களை வந்த நடையில் நான் கோத்திருக்கிறேன். கவிக்கென்று ஒரு கலைப்பண்புண்டு. நான் இயற்கைக் காத-

வன்; இயற்கையாகவே பாடுவேன். இக்காலம் போற்றினாலும் தூற்றினாலும் ஒன்றுதான். என் கவி, எனதே.”

இதே உணர்ச்சியைக்கொண்டு பாரதியார் கவிதைகளையும் ஆராய்வேண்டும். ஜீயர், கம்பனையும், ஹோமர் மில்தன் ஷேக்ஸ்பியர் ஆகிய கவிகளையுமே வானளாவக் கொண்டாடுவார். “அந்த, ரஸ்னியே பாரத சக்திக்கு அமைய வேண்டும்” என்று எனக்கு அடிக்கடி ஊக்கமளித்தார். ஒரு சமயம் ஜீயர், புதுச்சேரியில் ஒரு புலவருடன் கம்பராமாயணத்தை ஆராய்ந்துகொண் டிருந்தார். அப் பொழுதே ஜீயர் பாலகாண்டம் தொடங்கி நாட்டுப் படலம் பார்த்துக்கொண் டிருந்தார். “புதுப்புனல் குடைய” என்ற பாட்டு நடந்துகொண் டிருந்தது. வந்தார் பாரதியார்; “ஜீயரே! கம்பனு? இங்கே தாரும்” என்று புத்தகத்தைப் பறித்துக் கொண்டார். “புதுப்புனல் குடைய” என்ற செய்யுளைக் கிணீரென்று படித்தார். ஜீயர் “அர்த்தம் சொல்லலாமே” என்றார். அருகே யிருந்த புலவரும் “நீர் காளமேகமாயிற்றே, கம்பமேகத்துடன் சிறிது மோதிப் பார்க்கலாமே” என்று கொஞ்சம் கிண்டலாகப் பேசினார். பாரதியார்: “ஜீயரே! கவி, படிக்க இனிமையாகத்தானிருக்கிறது. அர்த்தம் சொல்லும்போதுதான் ஏதோ குடைகிறது. அதனாலேதான் கம்பன்கூடப் பழைய புனலை விட்டுப் “புதுப்புனல் குடையச்” சொல்லுகிறுன் போலும்! “குடைய” என்? ‘புதுப் புனல் ஆட?’ என்றால் பொருள் எனிதாகுமே! கம்பன் என் இப்படி நம்மைக் குடைய வேண்டும்? “கருங்கடற் றரங்கம்” என்? தரங்கம் என்றிருக்கக் கூடாதோ? ‘கருங்கடல் அலைகள்’ என்றிருக்கலாமே.” புலவர்: “கம்பனை விட நீர் மகாக் கண்ணல்ரோ? சரிசரி, சும்மா இரும்” என்றார். “ஜீயா, கம்பனை நானும் தினந்தினம் விடிந்தெழுந்தால் அச்சுப் புத்தகத்தில் கண்டுதான் வருகிறேன்! ஆனால், அவன் இந்தக்

காலத்திற்குப் பாடவில்லை; பழைய காலத்திற்குப் பாடி யிருக்கிறான். இந்தக் காலம் தமிழ் என்றுலே முகஞ்சளிக் கின்றனர். அதிலும் முட்டிக் கொண்டால்கூடப் புரியாத கவிகளைச் சொன்னால், தலைவரிதான் மிச்சம். கம்பன் மகாகவிதான். ஆனால் அவன் நமக்காகப் பாடவில்லை; நமக்கு விளங்கவில்லை ஐயா, விளங்கவில்லை.” “விளங்க வில்லை யென்றால் கற்றுக் கொள்ள வேண்டும்.” “ஓய் புலவரே, ஓரே பேச்சு; அகராதி பார்க்க நமக்கு நேர மில்லை. எடுத்ததும் பளிச்சென்று அர்த்தம் மனதில் பட வேண்டும்; உணர்ச்சி தரவேண்டும். அப்படிக் கவியைத் தான் நாம் இப்போது ஏற்போம்.” புலவர்: “இதோ, கம் பன் நாட்டுப் படலத்தை, எவ்வளவுநயமாகப் பாடியிருக்கிறான்; “கதிர்கமழ் வயலிலுள்ள, கடிகமழ் பொழிலி அவள்ள” என்று புலவர் அப்படலச் செய்யுட்களைப் பாடத் தொடங்கினார். “ஓய் ஓய் புலவரே, நாமும் நமது நாட்டைப் பாடியிருக்கிறோம்! கேளும்: “பாருக்குள்ளே நல்ல நாடு—எங்கள் பாரத நாடு” என்று பாரதியார் ஹீராவேச மாகக் கிளம்பினார்! அகராதியிப் புலவர் கூட வியந்து பயந்து போனார்! ஐயர், “பாரதி கவி, உணர்ச்சிக் கவி; கம்பன் கவி, கலைக் கவி” என்றார். பாரதியார் சாதாரண நாடோடி மெட்டுக்களையும், பழைய இசைப் பாடல்களையும் கொண்டு இலக்கணச் சள்ளையே யில்லாமல், புதிய பாணியில் உணர்ச்சி ததும்பப் பாடினார். அவருக்கும் கம்பனுக்கும் வெகுதுரம். அவர் ஷல்லியைப் போலச் சூயேச்சையாகப் பாடினார். என்றாலும், ஷல்லியின் இலட்சியம், கலைப்புரட்சி. பாரதியார் குறிப்பு, சமுதாய புரட்சி. எத்தனையோ ஆண்டுகளாகத் “தில்லை வெளியிலே கலந்து விட்டால்” பாடினேம்; பாரதியாரின் “ஹீர சுதந்தரம் வேண்டி நின்றால்” என்னும் பாட்டிற்கு எதை இணைசூற முடியும்? ஒரு புலவர், பாரதியார் பாடல்களைப் “பழைய பாட்டுகளின் காப்பிதானே” என்று கேவி செய்து வந்

தார். ஜெயர், “புலவரே, சிலப்பதிகாரமும் அகவல், மணி மேகலையும் அகவல் என்றால், அது இதன் காப்பியா? சிந்தா மணியும் விருத்தம், கம்பராமாயணமும் விருத்தம்; சிந்தா மணி வாக்குகளைக்கூடக் கம்பன் எடுத்தாண்டிருக்கிறான்; என்றால், கம்பன் திருத்தக்கரைக் காப்பியடித்ததாகச் சொல்ல முடியுமா? பாரதியார் பழைய மெட்டுக்களில் பாடியதனுலோதான், ஜனங்களை வசீகரிக்க முடிந்தது. ஆனால் பாட்டின் உணர்ச்சியும் பொருளும் எழுச்சியும் பாரதியாருக்கே உரிமை” என்றார் ஜெயர். பாரதியார் சம்மா பாடிச் செல்லவில்லை. அவர் ஒவ்வொரு முச்சையும் பேச்சையும் பாரதமாதாவிற்கும் தமிழன்னைக்குமே கிவேதனமாக்கினார். அவர் எப்படிப் பாடினாரோ, அப்படியே வாழ்ந்து காட்டினார். “சாதிக ஸில்லையடி பாப்பா” என்று பாடியவர், சிறிதும் சாதி வேறுபாடில் லாமல் எல்லாருடனும் பழகினார். அவரைப் பார்த்தால், யாரும் பார்ப்பானென்று சொல்ல முடியாது: முறுக்கு மீசையும், மொட்டைத் தலைமேல் சுற்றிய கிரிக்கிக் கட்டும், குறுகுறுப்பான விழிகளும் ஒரு கூத்திரிய வீரனைக்குறிக்கும். உடம்பு மட்டும் சந்தனக் கட்டைபோல் தேச பக்தியில் தேய்ந்துபோனது. பாரதி தோற்றமே,

“ஓளி படைத்த கண்ணினும் வா வா வா!

உறுதி கொண்ட நெஞ்சினும் வா வா வா”

என்று பேசும்! அவர் கவி படைத்த மொழியினர்; தெளிந்த மதியாளர்; சிறுமையைக் கண்டு பொங்குவார்; சிங்கம் போல் நடப்பார். அவர் ஓளி யிழுந்த தமிழகத்திற்கு, ஓளி கொணர்ந்தார்; கலை பூட்டினார்; ஒற்று மையை ஊக்கினார், தேசாவேசத்தைக் கிளப்பினார். பாரதியார் பாட்டிற்கு விளக்கம், அவரது தேசீய வாழ்க்கை தான். ஆதலால் இந்தாலின் முற்பகுதியில் கவிக் குயிலின் வரலாற்றைச் சொல்லுவோம்: வாருங்கள் எட்டையபுரத்திற்கு!

5. பிறவிக் கவி

எட்டையபுரம், புலவர் பதி; அந்தக் காலம் அவ்வூர், பாடும் கவிதையுமா யிருந்தது. சிறந்த புலவர்களை அரசர் அன்புடன் போற்றினார்; அவருட் பெரியவர், சின்னசாமி ஜயர். இவர், சிவலப்பேரி சுப்பையர் குமார்; தக்க செல்வர்; தமிழ், கணக்கு இரண்டிலும் புலவர்; பொறி நுனுக்கம் அறிந்தவர். எட்டையபுரத்தில் நெசவுப் பொறி வைத்து, மற்றொரு 'மாஞ்செஸ்டரை' அங்கே உண்டாக்க அவர் கனவு கண்டார்! எட்டப்ப நாயக்கர் இப்புலவரைக் கண் போலப் போற்றினார். 1882 நவம்பரில், கார்த்திகை மூலத்தில், தமிழ்த் தாயின் தவப்பைகை இவருக்குப் பிறந்த கவி மணியே, நமது பாரதியார்: 1887-ல் (ஐந்தாம் ஆண்டில்) பாரதியார் தமது தாய் லக்ஷ்மியை இழுந்தார்; இயற்கை யழகியும், கவிவாணியுமே அந்தக் குழுந்தையைத் தாயன்புடன் வளர்த்தனர்! தந்தை, கணக்கும் தாழுமா யிருந்தார்; சின்னம்மாள், பையன் சுப்பையாவை (இதுவே பாரதியாரின் செல்லப் பெயர்) பாது காத்தாள். “புத்தகமுங் கையுமா யிருக்க வேண்டும்; விளையாடக் கூடாது” என்று தந்தை பையனைக் கண்டித்தார். பையன் காவடிச்சிங்கு பாடிக்கொண்டே, ஆறு, சோலைகளில் உலாவித் திரிந்தான்; பிஞ்சக் கவிகள் புனைந்தான். அக் கவிகளைப் புலவர் கண்டு வியந்தனர்; அரசர் கேட்டு மகிழ்ந்தார்! “ஐயரே! உமது சுப்பையா, வரம் பெற்ற கவி; மகா மேதாவி” என்று தந்தையிடம் அரசர் அடிக்கடி புகழ்ந்தார்!

1893-ல் புலவர், சுப்பையாவுக்குப் “பாரதி” என்ற பட்டம் குட்டனர். ஆனால் மகன் படித்துப் பட்டம் பெற்றுப் பெரிய இயந்திரப் புலவனுக்கவேண்டும் என்பதே தந்தையின் விருப்பம். இளங் காளமேகமாகிய பையனே, படிப்பில் கவனமில்லாமல், இயற்கை யழகில் கவிக்காதவி

யின் இன்பத்தில் மூழ்கி யிருந்தான்; புலவர் சபையில் வெட்டு நடையும் ஆசுகவியும் பொழிந்தான்; ஈற்றடி தந்தால், நகை ததும்பப் பாட்டைப் புனைந்து விடுவான். ஒரு நாள் காங்திமதிநாத பிள்ளை என்பவர், “பாரதி, சின்னப் பயல்” என்ற ஈற்றடியைத் தந்ததும், “காங்திமதிநாதனைப் பார்; அதிசின்னப் பயல்” என்று அவரையே சின்னப் பயலாக்கி விட்டான், இளங்கவி!

6. கல்வி

பாரதி பிறவிக்கவி யாயினும் தகப்பனாருக்கு, மகன் கவி பாடித் திரிவதில் விருப்பமில்லை. “போ, பள்ளிக்கூடத் திற்கு” என்று பையனை அனுப்பினார்; அதன் பயனைப் பாரதியாரே அழகாகப் பாடி வைத்திருக்கிறார் : “இளங்குழங்கைக்குப் புல்லை ஊட்டலாமா? பார்ப்பனப் பிள்ளையைக் கசாப்புக்கடை வைக்கச் சொல்லலாமா? கூடாது; அதைப் பேர்லவே அருவருப்பானது, அன்னியக் கல்வி. எனது தந்தை அந்தக் கல்வி கற்க என்னைத் திருநெல்வேலி இந்துக் கல்லூரிக்கு அனுப்பினார்; நரி போன்று பிழைக்கும் சிறு சேவகர், தாதர், நாயெனத் திரியும் ஒற்றர், ஊனுக்கு உயிரை விற்கும் பேடிகள், பிறரை முகமன் செய்வோர் கருதும் இந்த மிருகக் கல்வியில் எனது நெஞ்சு பொருந்துமா? அருமை மிக்க மயிலான எனது நாட்டுக் கல்வியைத் துறந்து, இந்த நாய்—நரி—அடிமைக் கல்வி பயில்வனே? இக்கல்வி கற்றவர் ஒரு மாமாங்கம் கணிதம் கற்றும், ஒரு வான மீனின் கிலையை அறியார்! ஆயிரங்கவிகற்கினும், கவியுள மறியார்! வாணிகமும், பொருள் நூலும் பிதற்றுவார்; ஆயிரஞ் சாத்திரஞ் சொல்லுவார்; ஒன்றும் செயலிற் பயனில்லை! கவியரசன் கம்பன், காளி தாசன், வானநூற் புலவன் பாஸ்கரன், இலக்கணப் பாணினி, உண்மையின் இயல் புணர்த்திய சங்கரன், சிலம் பிசைத்த இளங்கோவடிகள், தெய்வமறை கண்ட திரு

வள்ளுவர், அறம் வளர்த்த சேர சோழ பாண்டியர், அருட்சுடர் வாள்பிடித்தாண்ட அசோகன், வீர வெற்றி கொண்ட சிவாஜி முதலியோரையும், பாரத நாட்டின் முற் பெருமை, இங்நாளில் அஃதுறும் இகழ்ச்சி, இனி அது பெறும் சீர்மை இவற்றைப் பற்றியும் தேர்கிலாத பேடிக் கல்வியன்றே, இப்பித்தரின் கல்வி ! இப்பள்ளிப் படிப்பின ரைக் காண, என் உள்ளம் எரிகிறதே. சூதிலாத உளத்தர் எந்தை ; எனக்கு நலஞ்செய்யவே அன்னியக் கல்விப் படுகுழிக்கு, வாது பொய்யென்னும் விலங்கினம் வாழும் வெங்குகைக்கு, என்னை வழங்கினர். அதன் பய ணென்ன ?”

“ செலவு தந்தைக்கோ ராயிரஞ் சீன்றது ;
 தீதெ னக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன ;
 நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை,
 நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன் !”

(ஸ்வசரிதை)

உலகை உள்ளத்தில் அடக்கிய உண்மைக் கவிக்கு, இயற்கையே பள்ளி ; இதயமே படிப்பு !

பாரதிக்குக் கட்டுப்பட்ட வேலை எதுவும் பிடிக்காது. பள்ளிப் படிப்பிற்கும் அவரது புலமைக்கும் வெகுதூரம். அவர், பாடப் புத்தகங்களைக்கூட வீட்டுத் திண்ணைகளில் போட்டுவிட்டு மறந்து போவார். ஆசிரியர் கேள்வி களுக்குக் குயுக்தியாக, நகை ததும்பப் பதிற்சொல்லுவார். ஒரு நாள் தமிழ்ப்பாட்டு ஒப்பிக்கவில்லை. தமிழையா, “ மேகம் போலக் கவி பொழிவாயாமே ; காளமேகம் இப்போது பொழியட்டுமே !” என்று நையாண்டி செய்தார் ! “ பண்டிதரே, இது தொரியாதா ? காளமேகம், தனக்குத் தோன்றிய போதே மழை பொழியும் ; பிறர் கட்டாயத்திற்காகப் பொழியாதே !” என்றார் பாரதியார். வகுப்பெல்லாம் சிரிப்புத்தான் ! ஆற்றங்கரைத் தோப்பு

களில் புட்களுடன் கவிபாடி யலாவுவதே அவருக்கு இன்பமானது. நாடகம் பார்ப்பதிலும் இளம் பாரதி உற்சாகங் கொண்டார். அக்காலம் கவியாண்ராமன் நாடகக் கூட்டம் புகழ் பெற்றிருந்தது. பாரதி, தமது நண்பர் சுப்பிரமணிய சர்மாவுடன் சென்று நாடகம் பார்த்து வருவதுண்டு; ஒரு நாள் “திரெளபதை துகிலுரிதல்” என்னும் நாடகம் நடந்தது; காந்தியடிகளை அரச்சந்திர நாடகம் கவர்ந்தது போலவே, பாரதியாரை இந்நாடகம் கவர்ந்தது! பாஞ்சாலி சபதக் காவியத்திற்கு அப்போதே எழுச்சி யுண்டானது; பெண்ணுரிமைக் கவிகளுக்கு ஆவேசம் பிறந்தது; பாஞ்சாலி போன்று பரிதவிக்கும் நமது பாரத தேவியிடம் பரிவு உண்டானது. பெண்மை யின் பெருமையை, சமவரிமையை திலைநாட்ட, அப்போதே பாரதியார் உறுதிகொண்டார்.

7. திருமணம்

1897-ஆம் ஆண்டில் பாரதியார், ஏழுவயதுள்ள செல்லம்மானை மணம் புரிந்தார். செல்வரும் ஐமீன்தார் களும் பரிசுகள் வழங்கினர்; சதுரும் பாட்டுக் கச்சேரி யும் அமளியாக நடந்தன. மாப்பிள்ளையின் கவிதையும் பாடலும், வெட்டு நடையும், காவடிச்சிங்கும் அனைவரை யும் பரவசப்படுத்தின. கவியாணம் ஆனவுடனேயே பாரதியார், “தேடக் கிடைக்காத சொர்ணமே!” என்று காதற் பாடல்கள் பாடி, சிறுமனைவியுடன் கூச்சமில்லாது சரி நிகராகப் பழகத் தொடங்கி விட்டார்! இந்த இன்பத்தில் இடி விழுந்ததுபோல் தங்கை சின்னசாமி ஐயர் 1897-ஆம் வருஷம் சூன் மாதம் இறந்து போனார். இயங்கிரத் தொழிலில் ஏராளமான நஷ்டம் வந்து அவர் செல்வமெல்லாம் இழந்தார்; உலகில் பணமன்று, கலையும் பொது நலமுமே பெரியன வென்பதைப் பாரதியார் உணர்ந்தார்.

இந்த உணர்ச்சியால் அவரைத் தாக்கிய வறுமையைப் பொறுத்துக் கொண்டார்.

8. காசியில் பாரதி

ஊரில் ஆதரவற்ற பாரதியை ஓர் அன்பான உத்தமி போற்றினார்; அவளே பாரதியாரின் அத்தை, குப்பம் மாள்; அவள் மகா உத்தமி; அவளது கணவர் கிருஷ்ண சிவன், பரம சிவபக்தர்; அவர் சிவபக்தி மேஸீட்டால், மனைவியுடன் காசிக்குச் சென்று ஒரு சிவமடத்தில் தங்கி, அதற்கே அதிபதியாகிச் சிவபக்தி செய்து வந்தார். அவர் அழைப்பிற் கிணங்க, பாரதியார், 1898-ஆம் ஆண்டில் காசிக்குச் சென்றார். அத்தை பாரதியை மிகவும் செல்ல மாக வளர்த்தாள்; அவளே, பாரதியை இந்துக் கல்லூரியிற் சேர்த்தாள். இரண்டாண்டுகளில் பாரதியார், ஹிந்தியும் வடமொழியும் கற்றுப் பரிட்சை கொடுத்துத் தேறினார். காசி வாசத்தால் பாரதியாருக்கு ஆங்கிலம்: ஹிந்தியுடன் ஹிந்துஸ்தான் சங்கீர்த்தனமும், சட்டை தலைப்பாகைப் பழக்கமும் ஏற்பட்டன. அழகான சட்டை போட்டு, தலையில் கிரிக்கிக் கட்டுக் கட்டி, சடாய் மாட்டி, வாலிப பாரதிஎடுப்பாக நடந்து கங்கைக் கரையில் உலாவினார்; கவி புனைந்தார்; சிந்தனையில் ஆழந்தார். பாரதியின் கிராப்பும் மீசையும் வைதீகச் சௌவரான கிருஷ்ண சிவனுக்குப் பிடிக்கவில்லை; என்றாலும், அவருடைய தூயவுள்ள மும், பரவசப் பாட்டும், அவர் மனதைக் கவர்ந்தன!

பாரதியார் நடையுடை பாவணைகள் முற்றிலுமே மாறின; அக்காலம் திலகரின் தேசாவேசம் நாடெங்கும் பரவியது; பாரதியுள்ளத்திலும் அதன் எதிரொலி அதிர்ந்தது. பாரதியார் பத்திரிகைகளால் தேச நிலையை அறிந்து கொண்டார்; சுதேச சேவையே, தமது வாழ்வெனக் கொண்டார். மாமா சிவசிந்தனை செய்வார்; மருமான் தேச சிந்தனை செய்வான்! எல்லாரிடமும் தேச சுதங்

தரத்தை ஆவேசமாகப் பேசுவார், பாரதியார். இதைக் கேட்ட உறவினர், “ஜையயோ! இப்படிப் பேசினால் போலீஸ்காரன் பிடித்துச் சிறையிடுவானே” என்றனர்; ஒருவர், கடையத்திற்கே வந்து செல்லம்மாளிடம், “உன் கணவன் போக்கு விபரீதமா யிருக்கிறது” என்று தூபம் போட்டார். மனைவி பயந்துபோய்க் கடிதம் எழுதினால், “இந்த மாதிரிக் கவலைப்படுவதை விட்டு, நேரத்தைத் தமிழிற் செலவழி” என்று அனுமந்தக் கட்டத்திலிருந்து பாரதி பதில் எழுதினார்.

9. ஜமீன்தாருடன்

இச்சமயம் எட்டையபுரம் அரசர்; தில்லி தர்பாருக்குச் சென்று காசிக்குவந்து, சிவமடத்தில் தங்கியிருந்து வரும் போது, பாரதியாரையும் தம்முடன் ஊருக்கு அழைத்து வந்தார். “விருப்பம்போல் இரும்” என்ற உறுதி தந்த பிறகே, பாரதியார் வர இசைந்தார். வந்ததும் சாந்தி முகூர்த்தம் நடந்தது; பாரதி குடும்பியானார்; சமஸ்தானத் தில் சுப்பையாவுக்கு பன்னிரெண்டு ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைகிடைத்தது; அதாவது, அரசருக்குப் பத்திரிகை படிப்பது; தமிழ் ஆங்கில நூல்களைப் படித்து விளக்கு வது; புலவர் சபைகளை நடத்துவது; இவையே அவர் வேலை. இக்காலம் அவர் ஷல்லியின் கவிதையில் மோகங் கொண்டு, ஷல்லி தாசன் ஆனார். அரிய நூல்களை அரசருடன் அவர் ஏராளமாகப் படித்தார்; சிறந்த தமிழ் ஆங்கில நூல்களை ஆவலாக வாங்கினார். ஒருதரம் அரசருடன் சென்னை சென்றூர்; ரூபாய் 500 கிடைத்தது; வரும்போது பெரிய மூட்டை கொணர்ந்தார். பாத்திரம், புடவையா யிருக்குமென்று மனைவி ஆவலாக அவிழுத்துப் பாரத்தாள். எல்லாம் உயர்ந்த தமிழ்-ஆங்கில நூல்களே! “இவையே அழியாச் செல்வம்” என்றார் கணவர். அரசருடன் படிப்பதும் சுற்றுவதும் சுகமாகவே யிருந்தன.

ஆனால், “இதுவா என் வேலை? அடிமைத் தொழிலோ நமக்கு? நமது நாடு அப்படி வருங்கும்போது, நாம் இப்படியா கூண்டுக்கிளி போலிருப்பது?” என்ற உணர்ச்சி அவருட் குழுறி யெழுங்கத்து. அடிமைவிலையை வெறுத்து, அவர் ஒரு கவிபுனைந்தார். ஒரு குண்டுணி, “மகாராசா, சுப்பையா உம்மைத் தாக்கி அரம் பாடுகிறோ” என்று அரசரிடம் கோள்ளுமட்டினான். பெரிய இடத்துச் சலுகையில் உள்ள சங்கடத்தைக் கவியுள்ளாம் அறிந்தது; உள்ளாம் சுதந்தர வானிற் சிறகடித் தெழுங்தது. பாரதியார் மதுரைக்குச் சென்று, பண்டித கோபாலகிருஷ்ணயரைக் கண்டார். பாரதியின் மேதையை அவர் அறிந்துதவினார். சேதுபதி கலாசாலையில் தழிழாசிரியர் வேலை கிடைத்தத்து. அந்த வேலையிலும் பாரதி மூன்று மாதமே இருந்தார். அதற்குள் அவருள்ளத்தைக் கவிதாதேவி வேலெருரு திசையில் திருப்பிவிட்டாள். பாரத மாதாவின் அழைப்பும் வந்துவிட்டது. இக்கால நிகழ்ச்சிக்கையைப் பாரதியார், “கவிதா தேவி” என்னும் பாட்டில் அழகாகச் சித்திரித்திருப்பதைக் கேளுங்கள் :

10. “வாராய் கவிதையே!”

“கவிதையே! என் உண்மைக் காதலியே! நெடுநாளாக உன்முகம் கானுமல் வாடினேன். வா, என் கண்ணே! முன்னால் என்னை நீ வசப்படுத்தினை. இருவரும் மனிதர் குழாத்தினின்று தனித்திருந்து எண்ணில்லா தின்பக்கடலாடினேம்; சோலையிடையே இருவரும் கூடிக் களித்தோம். அப்போது குயிலைப்போன்ற தீங்குரலுடைய பட்சியொன்றிருப்பதை நான் தெரிந்துகொள்ளவில்லை; அதாவது என்னுளே அத்தகைய தீங்குரலிருப்பதை நான் அறியவில்லை. மலரினங்களி லெல்லாம் உன் வாள்விழிபோன்ற நிலவு மினிர்வதைக் கண்டிலேன். குளிர்ந்து தெளிந்த சுனைகளில் உனது மணிச் சொற்களைப் போன்ற தெள்ளிய

நீர் உள்ளதென்று அறிகிலேன். நின்னுடனேயே தனியங்கை, நீயே உயிரென, தெய்வமும் நீ யென, நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன். நீ எனக்கு வானத் தமுது போன்றனை !”

“வானத் தமுதை யருந்தும்போது அதனிடை, ஒரு வஞ்சக் கொடுமுள் வீழ்ந்து தொண்டையிற் சிக்கி வேதனை செய்வதுபோல், நின்னெடு களித்திருந்த என்னை வருத்த, வறுமை வந்தது; கொடிய வறுமை ! அவ்வறுமை மூள்ளினச் சிறிது களைந்தொழித்துப் பின்னே வந்து கானும்போது, அந்தோ ! மறைந்தது அழுதப் பொற் குடம் ! மிடினோய் தீர்க்க ஒரு புன்தொழில் போற்ற நினைத்தேன். தெற்கே ஒரு சிற்றூர் அரசன் ; திமிங்கில வுடலோன் ; சிற்றறி வுடையோன் ; அவனை அடைந்தேன். நீ என்னைப் பிரிந்தாய் ; நான் உன் இன்பத்தை இழுந்தேன். சின்னுட்கழிந்ததும் நின்னெடு வாழ்ந்த நினைப்புங்கே தேய்ந்தது !”

“கவிதைத் தேவி! நின் காதலை மறந்தேன். அதன்பின் இவ்வுலகில் சில ஆண்டுகளில் பல நாடுகள் திரிந்து, பல ரோடும் வசித்து, பலப்பல செய்து, பலப்பல கண்டு, பற்பல துன்பங் துய்த்து, வானுளைக் கழித்தேன் ; கடலிடை மீகா னிழுந்த கப்பல்போன்று, இக் காலக்கடலிடை கடுந்துயரத் திரைகளால் ஏற்றுண்டு திகைத்தேன் ; உலகின் இன்பதுன்ப மெல்லாம் உணர்ந்தேன் ; உயர்வு, தாழ்வு, இசை வசை யெல்லாம் பொறுத்தேன். கவிதையே! இத்தனை நாளும் உனது புன்னகை பொலியும் திருமுகத்தை என்கனவிலும் காணவில்லை. நீயின்றி என் வாழ்வு எப்படியிருக்கும்? ஒளியிலா வான், மகிழ்விலா முகம், சுதந்தர மில்லா அடிமைநாடு, சத்திய மற்றதோர் சாத்திரக் குப்பை போன்றே, என் வாழ்வு இருள்ளுண்டது. என் வாழ்வில் எனக்கே வெறுப்புண்டானது. உலகைத் துறக்கவே

எண்ணினேன். ஆனால் இன்ப துன்பம் இரண்டையும் ஒன்றுக்க காண்பார்க்கன்றே துறவு நிலைக்கும்? பித்தக் கசப்பால் உணவை வெறுப்பவன் துறவியாவானு? நன்மை கெட்டவன் உலகை வெறுத்தால் துறவியாவானு?”

“ஆறேழு மாதம் ஆனயின், எனக்கும் துறவிற்கும் வெகுதுரம் என்று தேர்ந்தேன். இன்னே, உலகில் யான் என்ன செய்வது? தீர்க்குரிய துறவினுக்கேற்ற பரிசுத் தம் என்னிடம் இல்லை; மற்ற மனிதரைப் போன்று பொறி வழியே உண்டுறங்கிச் சிற்றின்ப வாழ்வு வாழ் வதிலும் எனக்கு விருப்பில்லை. அல்லது, காயக்கிலேசங்க ளால் என் உயிரையும் உடலையும் ஒடுக்குவதும் நலமில்லை. மானிடர் கானும் இன்ப வகைகளில் விலங்குத்தன மில்லாத தொன்று கிட்டினால், அதில் ஊக்கமுடன் கிளர்ச்சி கொள்ளலா மெனவே எண்ணி யிருந்தேன்.”

“அப்போதே, ஏ கவிதைத் தேவியே! நினது காதலை இனைத்தேன். பல நூற்றுண்டுகள் கல்லாகச் சமிக்கப்பட்டவன், கல்லுரு மாறி மனிதனுதுபோல் இன்புற்றேன்! நீண்ட நாள் சிறையில் அடைக்கப்பட்ட வீரன் விடுதலை யாகி, அவனுக்கு ஓர் அறப்போரும் கிடைத்தால் எப்படி மகிழ்வானே, அப்படி மகிழ்ந்தேன்! கவிக் குயிலே! நின் முக நகையும், நின் விழியரழ்மையும், நின் னுதற் றெளி வும், நின் சொல்லினிமையும், நின் பரிசுத்தால் பிறக்கும் புளகமும் பெற்று, மீண்டும் உன்னைச் சரணாடைந்தேன். என்னை இனிக் காப்பாயாக !

“நின்னாருள் இல்லையேல் நிலமிசை வேஞேர் பற்றுமில் லாதிப் பாவியேன் மடிவனே !”

சாகுந்தலத்தை வடமொழியிற் செய்த காளிதாசன், கிலப்பதிகாரஞ் செய்த இளங்கோவடிகள், இராம காதை செய்த கம்பன் போன்ற பெரியோருக்கு உனது முழு

மனத்தையுந் தந்தனே ! அத்தனை உயர்வு எனக்கு அளித்திட ஒவ்வாதனில், அதிற் பேராசை கொள்ளவில்லை ; உன் கணிச்சொல் ஒன்றருள், போதும் ! உன்னைத் தொழுகின் ரேன். உனது குளிர்மலர் விரலால் என் சிரத்தைத் தைவரல் செய்தாற் போதும்; பெருமை யடைவேன் ! முந்தைநாள் என்னை முழுப்பேரன்போடு கலந்தனை! அங்நாளிலிருந்த இளமையும் ; தெளிவும் இப்போதில்லை. வாள்விழியாய்! யான் உனக்கு எளியேன். உனக்கு ஆட்பட்டேன்; மனங் குழந்தேன் !”

“வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி,
வந்தெனக் கருளுதல் வாழினின் கடனே !”

கவிதைத் தேவி அன்றுடன் அவர் மனத்தில் விளையாடி, அவர் நாடிகளில் வீணை மீட்டி, அவர் நாவில் பேசத் தொடங்கினால் : “ஜயமுண்டு பயமில்லை,” “ஜயபேரிகை கொட்டடாய்” “அச்சமில்லை,” “வந்தே மாதரம்,” “வீர சுதந்தரம்,” “ஓம் சக்தி” என்று பாரதி பாடத் தொடங்கி னார் !

“யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே நீவிர்
என் மத்தைக் கைக்கொண் மின் !”

என்று கூவினார். அன்று முதல் பாரதியார் தொழில் என்ன ?

“நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழந்தல்;
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் ”

இம்முன்றுமே ! “மண்மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு மரங்கள் யாவும் என் விளையால் இடும்பை தீர்ந்தே, இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திட வேண்டும்.”

“நீண்ட புகழ், நீளாயுள், கிறைசெல்வம், பேரழகு இவற்றை வேண்டுமட்டும் விரைந்தீவாய். வீழ்க் கவி

யின் வலியெல்லாம் ; கிருதயுகம் மேவுக” என்று சக்தியை வேண்டிப் பாடிச் சிந்தித்து உலகிற்காகவே வரங்கேட்டல், கவியின் தொழிலாயிற்று !

11. “சுதேசமித்திரன்” வேலை

மதுரையில் தமிழ்ச் சங்கம் உள்ளது. பாரதியார் அங்கே அடிக்கடி சென்று புலவர்களுடன் அளவளாவினார். அகராதி-இலக்கணப் புலவர் எப்படி நினைத்தாலும், அவரை மதித்துப் போற்றிய ஒரு புலவர்மணி பிருந்தார். அவரே, நேடிவ் காலேஜ் தமிழ்ப்புலவர், கோபால் கிருஷ்ணயர். இவர் அரியகவி, பெரிய அறிவாளி ; ஆங்கிலத்திலும் தமிழிலும் ஓப்பற்ற புலவர். இவர் மணிக்கணக்கில் புதிய புதிய கருத்துக்கள் பொலிய இனிமையாகப் பேசுவார். தமிழுக்கு இவர் அரிய தொண்டு செய்திருக்கிறார். என்னை உற்சாகப்படுத்திய புலவருள் இவரும் ஒருவர் ; இவருடன் அளவளாவும்போது, பாரதியைப் பற்றி மெச்சவார். மதுரையில் இவரே பாரதிக்கு எல்லா உதவியும் செய்த அரிய நண்பர். இவர் வஞ்சமற்ற குழந்தை யுள்ளாம் படைத்த மகா மேதாவி. இவரைப் போன்ற சரளமான உள்ளம் படைத்த புலவரைக் காண்பதரிது. இவர் எழுத திற்கு அக்காலத்தில் பெருமதிப் பிருந்தது. இவரைப் போற்றுத் திரும்புவார் இல்லை. மதுரைக் கல்லூரியிலும், சங்கத்திலும், திருச்சிக் கல்லூரியிலும் இருந்து இவர் தமிழுக்கு அரிய பணி செய்தார். தமிழ்நாட்டுப் பத்திரிகைத் தந்தையான ‘சுதேச மித்திரன்’ மணி என்னும் ஜி. சுப்பிரமணிய ஜீயர், இவருடைய நண்பர். இவர் உதவியை, அவர் அடிக்கடி நாடி வருவது உண்டு. ஒரு தரம் ஜி. சு. ஜீயர் மதுரைக்கு வந்து புலவர்மணியுடன் அளவளாவியபோது, “நல்ல தமிழ் எழுதக்கூடிய உணர்ச்சி பெற்ற வாவிபர் வேண்டும். சுதேசமித்திரனில் எனக்குத் துணை செய்ய ஒருவர் தேவை” என்றார்.

‘இதோ! தங்கமான உணர்ச்சிக் கனல்’ என்று பாரதியாரை அழைத்துவந்து புலவர் அறிமுகப்படுத்தினார். பாரதியார் ஒரு பாட்டுப் பாடினார். பாரதியாரின் விழிக் கனலையும், மொழிக் கனலையும், கவிச் சுடரையும், நீர்வீழ்ச்சி போன்ற தமிழ் நடையையும் கண்டதுமே, “பாரதி, நீ மகா மேதாவி; வா, தேசசேவை செய்; தமிழர் உணர்ச்சி பெற்றட்டும்!” என்று சென்னைக்கு அழைத்துச் சென்றார், ஜி. சு. ஜூயர்.

பாரதியார் 1904-ஆம் ஆண்டு முதல் சுதேசமித்திரனில் பேரைப் பிடித்துத் தேசசேவை செய்தார். அன்று பிடித்த பேரை அள்ளிச் சொரிந்த தமிழமுதைத்தான், இன்று பருகுகிறோம்! சுதேசமித்திரன் மணி, தமிழ் மணி யாகிய பாரதியாரைக் கண்மணிபோல அன்புடன் போற்றினார்! அக்காலம் தினசரி நடத்துவது என்றால் ஒரு வீரச்செயலாகும். அச்சுச்சட்டம் மிகக் கடுமையாகிறார்த்து; ஒருவரி தவறினால், பத்திரிகையின் உயிருக்கே கேடுவரும். ஆதலால் ஜூயர், தலையங்கம், செய்தி விமர்சனம் முதலியவற்றைத் தாமே எழுதினார். ஆங்கிலச் செய்தி, தந்தி, பேச்சு, கட்டுரை மொழிபெயர்ப்புகளைப் பாரதியாருக்கு அளித்தார்.

அக்காலம் சுதேசமித்திரனில் அரிய தொண்டு செய்த மற்றொரு பாரதியாரைத் தமிழர் மறக்க முடியாது. அவரே, வரகவி திரு. அ. சுப்பிரமணிய பாரதியார் ஆவர். இவரும் பாரதியாரைப்போல் இயற்கையான புலவர்; முருகனன்பர், தேச பக்தர், சிறந்த எழுத்தாளர்; கதை நாடகம் எழுதுவதில் இனையற்றவர்; வஞ்சமற்ற நண்பர். இவரும் கவிபாடுவார். ஆனால், இவரது உரைநடை, கவி தையைவிட அழகானது. இராஜமையருக்குப் பிறகு தமிழில் நல்ல நாவல் எழுதியவர் இவரே. இவரது ஜடாவல்ல வரைப் படித்து மெச்சாதவர் இல்லை. இருவரும் சுப்பிர

மணிய பாரதிகளே—இருவர் பாவலர், ஒருவர் நாவலர். இருவரும் அரிய நண்பரானர்கள். கவி பாரதியாரின் திலகர் பக்தியும், தேச பக்தியும், நாவலரையும் பற்றியது.

இருவர் தலைவரும் சுப்பிரமணியமே! அ வரைச் ‘சுதேசமித்திரன் மணி’ என்றும், ‘ஜி. சு. ஐயர்’ என்றும் அழைப்பார். ஐயர் அன்புமயம், அறிவுச் சுரங்கம், சலியா உழைப்பாளி; அவருக்குத் தீரா நோய் ஒன்று உண்டு; அதையும் மதிக்காமல், அவர் நாவாலும், பேனு வாலும், உடலாலும் ஐயாமல் தேச சேவை செய்தார். அவரால் தமிழ் நாட்டின் புகழ் எங்கும் பரவியது. சுதேச மித்திரன் ஐயருக்கு நாடெங்கும் மதிப்புண்டு. காங்கிரஸின் ஆதிபுருஷரில் அவர் ஒருவர். ஐயர், தொழிலாளர் முன்னேற்றம் சுதேசத் தொழில் சம்பந்தமாக மணிக்கணக்கில் பேசுவார். இவர் பேச்சைத் திலகர், மேததா போன்ற மேதாவிகளும் மெச்சினர்கள். ஆனால் ஐயர், காலத்தையும் சட்ட திட்டங்களையும் அனுசரித்தே பேனுவை ஓட்டினார். அவர் உணர்ச்சிக் கனலான கவி பாரதியாரை அரசியல் விமர்சனங்கள் எழுதவிடாததன் காரணம் அதுவே. ஐயர் மிக்க நயமாகப் பேசிப் புகழ்ந்து பாரதிகளிடம் சக்கை வேலை வாங்கினார். பல மேதாவிகளின் அரிய ஆங்கிலமும் உலகறிவும் பாரதியாருக்கு மிக்க நன்மை யளித்தன. பாரதியாரின் கவிதைகள் தமிழர் உள்ளத்தைக் கவர்ந்தன. அவரது சமுதாயக் கட்டுரைகளையும் கவிகளையும் அள்ளிப்பருகி மகிழ்ந்தவர் பலர்.

வீரச் சிதம்பரம் பிள்ளை

அவருள் முதல்வர், துத்துக்குடி வ. உ. சிதம்பரம் பிள்ளையாவார். அவர், பாரதியாரைப் பற்றிப் பேசக் கேட்டிருக்கிறேன் : “என் உள்ளம், பாரதி நாவில் துடித்தது !” என்பார் வீரர். பாரதியாரை வீரர் தூண்டிப் புதிய புதிய எண்ணங்களைத் தந்து கவிபாடச் சொன்னார்.

பாரதியாரின் கவியாவேசத்திற்குக் காலதேவி, தக்க சந்தர்ப்பத்தை அளித்தாள். உண்மைக் கவி, காலத்தை மறக்க முடியாது; அவள் வாக்கு காலசக்தியின் உள்ளத் துடிப்பாகும். பாரதியாரின் புலமை உலகிற்கு விளங்க நல்ல வாய்ப்பும் இயக்கமும் வந்தது—சுதேசி இயக்கம்! அதைத் தூண்டும் சுதேச கீதங்களையே பாரதியார் பாடி னார். ஐங்களுக் கெல்லாம் தெரிந்து எளிதாகப் பாடக் கூடிய சிந்து, கும்மி, நந்தன் கீர்த்தனை மெட்டுக்களி வேயே அவர் பாடல்கள் அமைந்தன. அப்பாடல்களில் உள்ள புதிய உணர்ச்சி வேகம், காட்டுத் தீ போலப் பரவியது.

அப்போது சுட்டத் தலைவராயிருந்த மகா மேதாவி யான டி. வி. கிருஷ்ணஸ்வாமி ஐயரே, பாரதியார் பாடலை வியந்து ஏராளமாக அச்சிட்டு நாடெடங்கும் பரப்பினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! டாக்டர் நஞ்சன்ட ராவ், போலீஸ் அதிகாரி கிருஷ்ணசாமி ஐயர், எஸ். துரை சாமி ஐயர், சுரேந்திரநாத் ஆரியா, வி. சர்க்கரைச் செட்டியார், எஸ். என். திருமலாச் சாரியார், எம். பி. திரு மலாச் சாரியார், மண்டயம் பூநிவாசாச்சாரியார் முதலிய கிறந்த அறிஞர், செல்வர், ரசிகர் ஏனையோர் பாரதியாரை அன்புடன் நேசித்தனர்.

நிவேதிதா தேவி

இக்காலமே வங்கப் பிரிவினை நடந்தது; கர்சான் பிரபு எந்த வேளையில் அதைச் செய்தாரோ தெரியவில்லை; அந்த வேளை நமக்கு நல்ல வேளையாக முடிந்தது! சாம்பல் ழத்த சதந்தர உள்ளம், காட்டுத்தீபோல வீறிட்டு, ஒளி வீசி எழுந்தது! மராடியச் சிங்கமான பாலகங்காதர திலகர் நாடெடங்கும் தேசாவேசப் புயலைக் கிளப்பிவிட்டார். வங்காளத்தில் விழினசந்திர பால், சிங்கம்போல் எழுந்து கர்ஜித்தார்; பாஞ்சாலத்தில் லாலா லஜபதிராய் எழுந்தார்;

தமிழகத்தில் சிதம்பரம் பிள்ளை, சிங்கம்போல் எழுந்து வீர முழுக்கம் செய்தார்! இச்சமயம், 1906-ஆம் ஆண்டு, கல்கத்தாவில் தாதாபாய் நெளரோஜி தலைமையில் பாரத சபை (Congress) நடந்தது; அதற்கு நமது பாரதியாரும் சென்றார். தாதாபாய் முழுக்கிய சுயராஜ்யச் சங்கு, இவர் உள்ளத்தை ஊடுருவி வீரநாதம் புரிந்தது. சுயராஜ்ய சேவக்குத் தன்னைப் பலிதானமாக்க உறுதிகொண்டு திரும்பும்போது பாரதியார், சகோதரி நிவேதிதாதேவியைச் சந்தித்தார். நிவேதிதை, ஆங்கிலப் பெண்மணி; விவேகானந்தரின் சிறந்த மாணவி; இந்தியாவிடம் தீவிரமான அங்பு கொண்டவள். அவள் பல வாலிபரைத் தீவிரமான தேச சேவக்குத் ஜாக்கிவிட்டாள். பாரதியராக்கு நிவேதிதை, “தேச பக்தி செய், சாதிமத பேதமில்லாமல் சமரசங்கொள், ஆண் பெண் நிகரெனப் போற்று” என்ற மூன்று கொள்கைகளை உபதேசித்து ஆசி கூறி, ஓர் இலையும் தந்தனுப்பினால்! பாரதியார் நிவேதிதையைக் குருவாகக் கொண்டார்.

சென்னைக்கு வந்ததும், பாரதியார் தமது தேசா வேசத்தைக் கொட்டித் தீர்க்க, ஒரு தனிப் பத்திரிகை வேண்டி நின்றார்.

12. “இந்தியா”

விவேகானந்தர் சித்தப்படி சென்னையில் “பிரம்மவாதி”

என்ற வேதாந்தப் பத்திரிகை நடந்தது. அதன் உரிமையாளர் அழகீய சிங்கர். இவரே சென்னை யன்பர் காணிக்கையை விவேகானந்தருக்கு அளித்து, அவரை அமெரிக்காவுக்குக் கப்பலேற்றியவர். இவரது உறவினரான ந. திரு மலாச்சாரியார், பிரம்மவாதிக்கு ஆசிரியரா யிருந்து, ஆங்கிலக் கட்டுரைகள் எழுதினார். சுற்றிலும் வீறிடும் வந்தேமாதர இயக்கம், அவர் காதில் விழுந்தது; உடனே தமிழரைத்

தட்டி யெழுப்ப ஒரு பத்திரிகை நடத்தத் தயாரானார் ; அதற்கு ஆசிரியராக வந்தார், நமது வீரக் கவிமணி !

1907 ஏப்ரலில், “இந்தியா” என்னும் வாரப் பத்திரிகை எழுந்தது. பத்திரிகை உள்ளும் புறமும் பாரதி மயந்தான். அவருடைய கவிவாணிக்கும் தெளிந்த உரை நடைக்கும் சுதேச பக்திக்கும் சரியான சந்தர்ப்பம் கிடைத்தது : காலத்திற்கேற்ற விஷயம், விஷயத்திற் கேற்ற உணர்ச்சி, உணர்ச்சிக் கேற்ற நடை, நடைக் கேற்ற தெளிவு, தெளிவுக்கேற்ற திண்மையுடன் அஞ்சா நெஞ்சுரம் படைத்த பாரதிவாணி, “இந்தியா” மூலம் தமிழருக்குப் பேசியது ! தொடங்கிய ஒரு மாதத்தில் அதற்கு நாலாயிரம் சந்தாதார்கள் சேர்ந்தனர். இந்தியா இதழைப் படிப்பது, அக்காலத் தமிழருக்கு நித்தியக் கடமையானது. பாரதியார், பேனுவுடன் சிற்கவில்லை ; திருவல்லிக்கேணிக் கடற்கரையில் தமது தேசாவேசத்தை ஆர்க்கித்தார் ; போர் முரசுபோலத் தேசிய கீதங்கள் முழக்கினார்.

சென்னையில் எழுந்த சுதேச வேள்விக் கணலைத் துண்டிவிட வந்தார், விபினசந்திர பாலர். பாரதியாரே அவரை அழைத்து வந்தார் ; ஐ. சுப்பிரமணிய ஜயர் தலைமையில் பாலர் செய்த சொற்பொழிவுகள், அரசியல் உலகிற்கே சிறந்த மனிவாசகங்களாகும். அவற்றைப் பாரதியார் இனிய தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். பால் கல்கத்தா சென்ற பிறகு, சென்னை தேசபக்தருடன் பாரதியார் கடற்கரையில் அடிக்கடி சூட்டங் சூட்டி சுதந்தர உணர்ச்சியைப் பரப்பினார். சிதம்பரம் பிள்ளையின் இயக்கத்திற்குப் பாரதி பாடலே ஜயபேரிகையாக முழங்கியது. அக்காலத்தில் எழுந்து வீசிய தேசாவேசம் இக்காலத்திற்கூட இல்லை என்னலாம். அப்போதுதான் வீரச் சிதம்பரம் பிள்ளை சுதேசக் கப்பல்

கம்பெனி தொடங்கி, இரண்டு கப்பல்களை வாங்கித் தைரிய மாச நடத்தினார். தமது கப்பல் தொழிலுக்குப் பங்கு சேர்க்கச் சென்னைக்கு அவர் வந்தார். பாரதியார் அவருடன் இருந்து இயன்றமட்டும் பங்கு சேர்த்துக்கொடுத்தார். இந்தியா முழுதும் சிதம்பரம் பிள்ளையின் முயற்சி யைப் போற்றியது. சுதேசிக் கப்பலைப் போற்றும்படி பாரதியார் பிரசாரம் செய்தார்.

13. சூரத் ரகளை

இக்காலமே ரீ அரவிந்தர் தமது கல்லூரி ஆசிரியர் வேலையை விட்டு, “வந்தே மாதரம்” ஆசிரியராகி, திலகரின் வலது கையாயிருந்து சுதேசபக்தியைத் தூண்டி னார். திலகர் கட்சியே நாட்டில் தீவிரமான ஆக்கம் பெற்றிருந்தது. அவராலேதான் சர்க்கார் ஒற்றருக்கு வேலை அதிகம். அவரை எதிர்த்து ஒரு நிதானக் கட்சி கிளம் பியது. கோகலே, மேதா, சுரேந்திரநாதர், ராஸவிகாரி கோஷி, சென்னை டி. வி. கிருஷ்ணஸ்வாமி ஜயர் முதலீ யோர் நிதானக் கட்சித் தலைவர். டிசம்பர் மாதம் வந்தது; காங்கிரஸ் சபை நடக்கவேண்டும். திலகர், அரவிந்தர், சிதம்பரம் கட்சியினர், பாஞ்சாலச் சிங்கமான ஜபதி ராயைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்; நாகபுரியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தனர். நிதானவாதிகள் பேச்சமுகரான ராஸவிகாரி கோஷி தேர்ந்து, மந்தம் பிடித்த சூரத்தில் காங்கிரஸை ஜோடித்தனர். திலகர் கட்சி, தன் உரிமையை நிலைநாட்டக் கிளம்பியது. சென்னையிலிருந்து சூரத்தனமே உருவான சிதம்பரம், பாரதி, ஆரியா, துரை சாமி ஜயர் முதலீ தேசபக்தர்கள் திலகரை ஆதரிக்கவே சூரத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். பாண்டு வாத்பயமும் அரச வாழ்த்தும் முழங்கச் சுரேந்திரநாதர் புகழு, தலைமை நாற்காவியில் கொலுவிருந்து ராஸவிகாரி தமது இலக்கியத்தைப் படிக்க வாயெடுத்தார். ஏக ரகளை :

புயல், இடி, ஸ், ஸ் ஸ்—டட்டடஹோ ; No, no, sit down ! வேளை பார்த்து ராஸவிகாரி “Brother delegates — My first duty is...” (சகோதரப் பிரதிநிதிகாள்! எனது முதற் கடமை) — என்று தொடங்கினார். ஹிஸ்ஸ்ஸ் ! புயல், இடி ! “முதற்கடமையோடு காங்கிரஸ் சரி ! திலகர், சிம்மம் போல் எழுந்து நின்றார் ; “தலைவரை ஒப்புக் கொள்ள மாட்டோம்” என்றார். “I declare you out of order” என்று உறுமினர், தலைவர் பானர்ஜி, கோகலே, மேதாக் கூட்டங்கள் ! “உமக்கு இங்கு வாயில்லை ; இத்தலைவரை நாங்கள் ஒப்பவில்லை. நான் தேசப் பிரதிநிதி களுக்குப் பேசுகிறேன்” என்று கர்ஜித்தது மராத்யச் சிம்மம் ! மிதவாதிகளுக்கு ஆத்திரம். தேசபக்தர்களும் விடாழுண்டர் ; ஏக ரகளை ; இதனிடையே அதோ ஒரு மராத்யச் செருப்பு விர்ரென்று பறந்துவந்து, சுரேந்திரநாதர் கண்ணத்தைக் கொஞ்சியது ! உடனே யுத்தம், ஸ், புஸ், பட்டி தடியடி, நாற்காலிப் பூசை, வசவு, திட்டு, வடாய், ஹல்சல் ! போலீஸ் புகுந்து, சமாதானமாக ஆட்களை வெளியேற்ற வேண்டியிருந்தது. இவ்வளவு வரிசையுடன் சூரத் காங்கிரஸ் குலிங்கு கலைந்தது ! திலகர் கட்சி அரவிந்தர் தலைமையில் தனியாகக் கூடி, சுதேச-பிரத்தையும் அன்னிய ஆடை விலக்கையும் வற புறுத்தியது. சூரத் ரகளையில் பாரதியார் பாட்டும் நகைச் சுவையுமே தமிழன்பருக்கு இன்பமளித்தன ! சூரத்தில் பாரதியார் திலகரைத் தரிசித்து ஆவேசம் பெற்றார் ; “வாழ்க திலகர் நாமம்” பாடினார்.

சூரத்திலிருந்து வந்ததும் சென்னையில் பாரத பந்தர் ஏற்பட்டது. “சுதேசச் சாமான்களையே நம்மவர் வாங்க வேண்டும் ; அன்னிய ஆடைகளை விலக்கவேண்டும்” என்று பாரதியாரும் சிதம்பரம் பிள்ளையும் பிரசாரம் செய்தனர்.

14. சுதந்தர நாள்

நாடெங்கும் வந்தேமாதர கோவூத்துடன் சுதந்தரநாட் கொண்டாட்டம் தொடங்கியது. சென்னையில் பாரதி யார் மேளதாளங்களுடன் பெரிய ஊர்வலமும் கூட்டமும் நடத்தினார். தூத்துக்குடியில் தீவிரமான கி எர்ச்சி யெழுந்தது. திருநெல்வேலி ஜில்லாவே அதலகுதலப் பட்டது. அதன்பயனுக்கச் சிதம்பரம் மின்னையும் சிவாவும் கடுஞ்சிறை காக்க நேர்ந்தது. பாரதியாரும் சாட்சிக் கூடேறத் திருநெல்வேலி சென்று, அக்கால அந்தியையும் சிறைக் கொடுமையையும் பார்த்துவந்தார். நாடெங்கும் பெரிய அம்ளி; அடக்குமுறைகள் சண்டதாண்டவ மாடின. லாலாஜி, நாடு கடத்தப் பட்டார். அவருக் காகச் சென்னை வீரர், கூட்டம் கூடினர்; அக்கூட்டத் தில் பாரதியார் அன்று பாடிய பாட்டைக் கேட்டவர் உள்ளும் உருகியது. அடக்குமுறை அம்பு “இந்தியா” மேல் பாய்ந்தது. அதன் சொந்தக்காரர் கைதியானார். பாரதி யாரையும் அம்பு குறிவைத்தது. இதோ! வாரண்டு வரு கிறது; அகப்பட்டால் கடுஞ்சிறை, அந்தமான்—இன்னும் என்ன நடக்குமோ! முப்போன்ற பாரதியார், கடுஞ்சிறை தாங்கமாட்டார்; கட்டுப்பட்டிருக்க மாட்டார். நன்பர், “பேசாமல் போம் புதுச்சேரிக்கு” என்று தூண்டி வழியனுப்பினர். பாரதியார் சைதாப்பேட்டை யிலிருந்து சீட்டு வாங்கி, இரவு வண்டியில் புறப்பட்டார். எங்கே ஒற்றர் வந்து பிடித்துக்கொள்வார்களோ என்று பாரதியாருக்கு ஜையமும் துடித்தது; அப்படி நடக்கவில்லை. விடிய நான்கு நாழிகைக்குப் புகைவண்டி புதுச்சேரிக்கு வந்தது. பாரதியார், வண்டி நிலயத்தில் தங்கியிருந்து சூரியோதய மானமீறகு ஊருக்குள் வந்தார்.

15. வழி பிறந்தது !

புதுச்சேரிக்குப் போய்விட்டான் என்றால், ‘அடே, கடன் காரா’ என்பது வழக்கம். புதுவை, தீராக் கடன்காரர் களுக்கே புகலிடமாயிருந்தது ; அதைத் தேசபக்தர்களுக்குப் புகலிடமாக்கிய முதல் தேசபக்தர், பாரதியாரே ! ஒற்றர் தொல்லைகளை யெல்லாம் பொறுத்து, அவரே வழி காட்டினார். அவருக்கு வந்த ஒற்றர் கூட்டம், இன்னும் உளவு நடத்திக் கொண்டிருக்கிறது.

புதுவை புதிது ; ‘சுதேசிகள்’ என்றால், இங்கே பரதேசிகளே ! பாரதியாருக்கு ஆதாரம் திருவல்லிக்கேணி நண்பர் அளித்த ஒரு கடிதமே ; அக் கடிதம், சிட்டி குப்பு சாமி ஜயங்காருக்கு ; அவரைக் கண்டுபிடித்துப் பாரதியார் கடிதங் கொடுத்தார். ஜயங்கார் வைதீகர் ; செல்வராயிருந்து ஒக யினைத்தவர் ; வியாபாரி ; தமிழறிஞர் ; அவருக்குப் பாடவரும். “பாரதியார் கவி பாடுவார்” என்று கடிதத்திற் படித்ததும், “சரி, இரும்” என்று இடங் கொடுத்தார், ஜயங்கார் !

இதற்குள் பாரதியார் புதுவை புகுந்த செய்தி காடெங்கும் பரவியது. போலீசார் அதை அமுக்கப் பார்த்தும் முடியவில்லை. பாரதியார் காட்டிய வழியை மற்ற தேசபக்தரும் மின்பற்றித் தப்பித்துவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் அஞ்சினார்கள். பாரதியாரை மிரட்டித் தொல்லை செய்ய ஒற்றர் படை வந்தது.

ஒற்றர், குப்புசாமி ஜயங்காரை மிரட்டி, “பாரதி, சர்க்கார் விரோதி ; அவருக்கு இடங்தந்தால் உமக்கும் ஆபத்து வரும்” என்றனர். ஜயங்கார் பயந்துபோய், “ஜயா பாரதியாரே ! நான் ஏழை ; போலீஸ் என்றால் பயமா யிருக்கிறது ; தாங்கள் வேறிடம் பார்த்துச் செல் அலங்கள்” என்றார். பாரதியார், இரண்டு நாள் பொறுக்கச்

சொன்னார். இரண்டு நாட்களும் பறந்து சென்றன ; ஜயங்கார் கடுகடுத்தார். பாரதியார் தெருத் திண்ணையில் அமர்ந்து கவலைப் பட்டார் ; ஒரு வழியுங் தோன்றவில்லை.

அச் சமயம் திடீரென்று குவளைக் கிருஷ்ணமாச்சாரி யார் என்ற அன்பர் தோன்றினார் ; கவலை விட்டது. அவர் பாரதியாரை ஸ்ரீ சுந்தரேசையர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சுந்தரேசையரே பாரதியாருக்குத் தகுந்த வீடமார்த்தி, எல்லா உதவியும் செய்து ஆதரித்தார். அதன் பிறகு, நண்பர் மண்டயம் ஸ்ரீநிவாசாசாரியாரும், வந்து சேர்ந்தார். ஒரு மாதத்திற்கல்லாம் புதுச்சேரியிலிருந்தே காரியங்கள் நடக்க ஏற்பாடானது. சிந்தனைக்கும் பேனே வுக்கும் வேலை வந்துவிட்டது. நண்பரும் சேர்ந்தனர். இனிக் கவலை யில்லை. இச் சமயமே பாரதியாருக்குச் சகுந்தலை என்ற பெண் பிறந்தது ; மனைவியும் புதுச்சேரிக்கு வந்தாள் ; குடித்தனம் நடந்தது., மனைவி செல்லம்மாளின் தமயனார் அப்பாதுரை, சிறந்த தேசாபி மானி ; தமது போஸ்டு மாஸ்டர் வேலையைக்கூட விட்டு, பாரதியாருக்குத் துணை செய்தார். பாரதியார் குடும்பத் திற்கு அவர் செய்த உதவி மிகப் பெரிது. பாரதியாரைப் பல அன்பர் நேசித்தனர். அவருள் ஹரிஹர சர்மா, சங்கர கிருஷ்ணன், குவளைக் கண்ணன், தோத்தாத்திரி, சுப்பிரமணிய ஜயர், பிரமராயர் ஸ்ரீநிவாசாசாரியார், பொன் முருகேசம் பிளை, ஆறுமுகம் செட்டியார், நெல்லையப் பர், வ. ரா., வேலுனுகோபால், தேவசிகாமணி, சுப்புரதனம், கோவிந்தன் முதலிய பலர், பாரதியார் அன்பிற்கு உரியவர் களாயிருந்தனர். எல்லோரும் சுதேச பக்தர்கள், தேசத் தொண்டர்கள்.

வறுமை, அனுதரவு, காவல், கட்டுப்பாடுகள் எவ்வளவோ கடுமையாகச் சோதித்தன. எதற்கும் கலங்காமல், பாரதியார் தமது சுதேச விரதத்தைக் காத்தார்.

பாரதியார் பேனைக்கு, மறுபடியும் வேகம் பிறந்தது மண்டயம் ஸ்ரீவிவாசாசாரியார், அச்சகத்தையும் புதுவைக்கு எடுத்துவந்து, இந்தியாப் பத்திரிகையைத் தொடங்கினார். புதுவையிலிருந்து “இந்தியா” செய்த சேவை மகத்தானது. தூப்ளே தெருவில் இந்தியா சிலையம் ஊன்றி வேலை தொடங்கியது. அக்காலமே வங்காளத்தில் ஸ்ரீ அரவிந்தரின் அவிஷூர் சிறைவாசம் நடந்தது; சிறை நீத்ததும், அவர் “கர்ம யோகி” என்னும் பத்திரிகையைத் தொடங்கினார். அதன் உள்ளமே, இந்தியா. ஸ்ரீ அரவிந்தரின் சிறை வாழ்வு, உத்தர்பாராப் பிரசங்கம், பகிரங்கக் கடிதம் முதல் பல கட்டுரைகளும் செய்திகளும் இந்தியாவை நிரப்பின. திலகர் அரவிந்தர் இருவரே அந்தக் காலத் தலைவர். இந்தியா, இருவர் உள்ளாத்தின் தமிழ்மூர்சானது; அத்துடன், வண்டன் இந்தியா விடுதிச் சம்பவங்களையும் ஸ்ரீ. வ. வே. சு. ஐயர் அதில் எழுதி வந்தார். இந்தியாவைப் பற்றித் தனியாக ஆராய்வோம்.

இந்தியா தமிழகத்தில் சுதந்தர தாகத்தைத் தூண்டியது. அடக்கமுறை ஆட்சி, அந்தப் பத்திரிகையைப் பிரிட்டிஷ் எல்லைக்குள் வராமல் தடுத்தது; எனினும், இந்தியா மூட்டிய சுதந்தர தாகம் எல்லா அடக்கமுறைகளையும் மீறி மேன்மேலும் வளர்ந்து வருகிறது.

16. ஸ்ரீ அரவிந்தரும், பாரதியாரும்

இச் சமயமே ஸ்ரீ அரவிந்தர் வங்க மொழியில் “தர்மா”, ஆங்கிலத்தில் “கர்ம யோகி” என்ற இரண்டு வாரப் பத்திரிகைகளை நடத்தி, கீதாவேசங்கொண்ட சுதந்தர வேகத்தை நாடெங்கும் பரப்பினார். ஸ்ரீ அரவிந்த குருவிடம் பக்தி மிகுந்த பாரதியார்; கர்மயோகியைத் தமிழில் மொழி பெயர்க்கத் தொடங்கினார். அப்படியே “தர்மா” என்ற இதழும் நடத்தினார். வங்காளத்தில் அடக்கமுறை, சண்ட தாண்டவ மாடியது; ஸ்ரீ அரவிந்

தரும் பேனுவைக் கீழே வைத்து, யோக சாதனத்தில் தீவிரப்பட்டார். இங்கும் தமிழில் தொடங்கிய தர்மாவும் தர்மயோகியும் நின்றன.

ஸ்ரீ அரவிந்தரை, பாரதி நண்பர் ஒருவர் கல்கத்தாவில் முன்பே சந்தித்துப் புதுச்சேரிக்கு அழைத்திருந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் 4-4-1910-ல் புதுச்சேரிக்கு ரகசிய யாத்திரை செய்தார். இங்கிருந்த தேசபக்தர் அவருக்கு வீட்மர்த்தி வேண்டிய சௌகரியங்களைச் செய்தார்கள். பாரதியார் முதலிய தமிழ் தேசபக்தர்கள் ஈஸ்வரன் கோயில் தெருவில் இருந்தனர். ஸ்ரீ அரவிந்தர் கலவைச் சங்கரன் செட்டியார் வீட்டு மூன்றாம் மாடியில் இரண்டு வங்கச் சீடருடன் தங்கினார்; பிறகு வெள்ளைக்காரத் தெருவில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்குப் பேசிக் குடியேறினார்.

ஸ்ரீ அரவிந்தர் வந்தது முதல், பாரதியார் வாழ்வும் நினைப்பும் புதுமை பெற்றன. ஸ்ரீ அரவிந்தர் வேதச் சுவை நிரம்பிய மஹா கவி; கீதை உபநிஷத்து இரண்டையும் அனுபவித்துச் சாதனம் செய்த மகான். புதுச்சேரியில் அவர் ரூக் வேதத்தை ஆராய்ந்தார். அவர் உறவினால் பாரதியாரின் உள்ளம் வேத ரிவிகளின் வாக்கு களிற் பாய்ந்தது. பாரதியார் கீதையை ஆராய்ந்து அழகாக மொழி பெயர்த்தார்; வேதப் பாசுரங்களில் காதல் கொண்டு சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்; சில பாசுரங்களைப் பின்பற்றித் தமிழில் அழுதகானம் பாடினார். பதஞ்சலி யோக சூத்திரத்தை ஆராய்ந்தார்; ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களில் சிலவற்றை ஆங்கிலமாக்கினார்; கண்ணனிடம் காதல் கொண்டு ‘கண்ணன் பாட்டுப்’ பாடினார்; வியாசரின் சபா பருவத்தைப் படித்து எளிய இனிய நடையில் ‘பாஞ்சாலி சபதம்’ எழுதினார். ஸ்ரீ அரவிந்தர், பாரதியார் கவிதைகளைப் போற்றினார்.

புதிய புதிய எண்ணங்களை அன்னிக் கொட்டுவதில் ஸ்ரீ அரவிந்தருக்கு நிகரில்லை. அவர் கருத்துக்கள், பாரதி வாக்கில் உருக்கொண்டன. புது யுகம், புது வாழ்வு, புதிய மாறுதல், சத்திய யுகம், தேவ சங்கம் முதலிய கருத்துக்களை பாரதியார் பாடல்களிற் காணலாம்; ஸ்ரீ அரவிந்த சக்தியான அண்ணைக்கும், பாரதியார் பாமாலை சூட்டி யிருக்கிறார். ஸ்ரீ அரவிந்தரின் உறவு பாரதியாருக்குப் பெரும்பயனும் ஆற்றலும் அளித்தது. வந்தே மாதரம், கர்மயோகி, ஆரியா ஆகிய மூன்று பத்திரிகைகளும், பாரதி வாணிக்கு ஆவேசமளித்தன!

17. ஜூயர் உறவு

லண்டன், பாரிஸ்* ஒற்றர்களைத் தப்பி, வ. வெ. சு. ஜூயர் பக்கிரி வேஷத்தில் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார்! ஜையருடைய வரலாற்றை ஷிரிவாகவே தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நான் எழுதி வைத்திருக்கிறேன்; அதிலிருந்து இங்கே பாரதியார் சம்பந்தமான சில குறிப்புகளை மட்டுமே தருகிறேன்: ஜூயர் ரோமிலிருந்து தாந்தேயின் காவியத்தை வாங்கிப் புதுச்சேரி, மண்டயம் ஸ்ரீநிவாசாசாரியாருக்கு அனுப்பி யிருந்தார். ஒரு நாள் ஒரு மூஸ்மான் அவர் வீட்டிற்கு வந்து, “தாந்தே நூல் வந்ததா?” என்று கேட்டார்! ஆச்சாரியார் குறிப்பறிந்து ஆளை உள்ளே அழைத்துச் சென்று மகிழ்ந்தார்! ஜூயரும் புதுச்சேரியில் ஊன்றிக்கொண்டு தமது வீரக் கலையை வளர்த்தார்.

ஜூயர் ஆசார சீலர்; அவர் உண்மையான ஹிந்து; ஹிந்துத்வத்திற் குரிய அனுஷ்டானங்களை எல்லாம் அவர் போற்றினார். ஜூயர் உடலை உறுதி செய்யக் கடுமையான தேகப்பயிற்சி செய்தார்; அவர் பிமசேனன் போல் கர்லாக் கட்டை சுழற்றுவார். கடலில் நீஞ்துவார். வாள்வீச்சில் ஜூயர் சூரர்; துப்பாக்கி சுடுவதில் நிகரற்றவர். சாதாரண வில்லில் மூங்கில் அம்பைப் பூட்டிவிட்டாலும், அவர்

குறிவைத்த பொருள் தப்பாது. பாரிலில் அவர் போர்ப் பயிற்சி பெற்றிருந்தார். ஜூயரின் வீரவேலைகளைப் பாரதி யார் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே வியப்பார்; தாழும் தண்டால் கசரத் முதலிய வீரவேலைகளைச் செய்ய வும் கடலில் நீந்தவும் ஆசைப்படுவார்; வாள் வீசக்கூட ஆசைகொண்டு ஒருநாள் சூழ்ந்திப் பார்த்தார். ஆனால் பாரதியாரின் ஆசை, நினைப்புடன் சரி!

ஜூயர், அரிய புத்தகங்களைப் படிப்பார்; கம்பன் வள்ளுவன் முதலிய தமிழ்ச் செல்வங்களை உலகிற்குத் தர ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். ஜூயர் புலவர் களுடன் கம்பனைப் படித்து ஆராயும்போது, பாரதியாரும் உடனிருந்து கேட்பதுண்டு; ஆனால் இடையே பாடத் தொடங்குவார். கம்பனை நிறுத்தி ஜூயர், இவர் பாட்டையே கேட்டு உருகுவார். ஜூயர், காளி பூஜை செய்தார். அதில் பாரதியாரும் கலந்து கொண்டார். மகாகாளி சக்தியால் வீறு பெற்றுத் தேசசேவை செய்ய இருவரும் கருதினர். பாரதியாரின் சக்திப் பாடல்கள் பெரும்பாலும் அந்த உபாசனைக்காகவே பாடப் பெற்றன. விவேகானந்த ஜயந்தி யன்று “விண்ணும் மண்ணும் தனியானும்” என்ற அற்புதப் பாடல் எழுந்தது! பீர் அரவிந்தர் உறவு, அத்யாதம் ஞானத்தையும், ஜூயர் உறவு வீரக் கலைஞானத்தையும் தந்தன. இக் கலைவீரர்களுக்குப் பலமான சோதனைகள் வந்தன. பாரதியார் இயற்கைக் காதலர்; புதுச்சேரிக் கடற்கரை, கிருஷ்ணசாமி ரெட்டியார் தோட்டம் முதலிய சில வனப்புள்ள இடங்களில் அவர் தனித்தும் நண்பர் களுடனும் இருப்பது வழக்கம். ரெட்டியாரின் தோட்டமே அவருக்குச் சுவர்க்கலோகம் போல் உதவியது. அதன் குளிர் நிழலில் பாரதியார் கலைமோகம் கொண்டு உலாவினார். பாரதியாரின் புகழ்பெற்ற “குயிற் பாட்டு” இத்தோட்டத்திலே தான் எழுந்தது. பாரதியார் தமது பாடல்களையும் வேறு இனிய பாடல்களையும் பாடிக்

கொண்டே இயற்கை வனப்பில் நடைபோட்டுத் திரிவார்! பிரெஞ்சு சுதந்தர கீதமான “ஸா மார் சேய் யேஸ்” பாடிக் கொண்டு அதன் கதிக் கேற்றபடி ஜதிமிதித்து நடப்பதில் பாரதியார் உற்சாகங் கொள்வார்.

18. ஒற்றர் அட்டகாசம்

இயர் புதுவைக்கு வந்த பிறகு, ஒற்றர் தொல்லை எல்லையற் றேங்கியது. ஆள்துக்கிச் சட்டம் கெடுபிடி செய்து நமது தலைவர்களை நலித்த அந்தக் காலத்தில், புதுவையிற் புகலடைந்த தேசபக்தர் பட்ட பாட்டை நினைத்தால், கல் லும் உருகும். ஒற்றர் புதுவையை முற்றுகையிட்டு எப்படி யாவது ஐயர் முதலியோரை பிரிட்டிஷ் எல்லைக்குக் கொண்டு சென்று தண்டிக்க ஆனமட்டும் முயன்றனர்; துரோகிகள் பணம் வாங்கிக் கொண்டு சூதேசிகளை எப் படியாவது மடக்கி ஒற்றரிடம் காட்டிக் கொடுக்கத் தங் கள் கைவரிசைகளை யெல்லாம் வரிசையாகக் காட்டினர்; காலிகளை விட்டு மிரட்டினர்; நாகரிக நண்பர் போலும், கலைவாணர் போலும், துறவிகள் போலும் வந்து நயமாக உளவுபார்த்தனர்; தேசபக்தருக்கு வெளியிலிருந்து பணம் வருவதைத் தடை செய்தனர்; அவர்களைப் பார்க்க வரு வோரையும் மிரட்டினர்; ஒன்றும் பலிக்கவில்லை; தேச பக்திக் கண்ணும் அணைய வில்லை. புயலுக்கிடையே சுதந் தரப் படகு கலங்காது சென்றுகொண்டே யிருந்தது! அதைக் கவிழ்க்க ஒரு பயங்கரச்சூழல் எழுந்தது:

மணியாச்சி வண்டி நிறுத்தத்தில் ஒரு குண்டுச் சத் தம் கேட்டது! வாஞ்சிளாதன் துப்பாக்கி வெடித்தது; கலெக்டர் “ஆஷ்” இறந்தார். இச் சம்பவத்தால் திருநெல் வேலி ஜில்லாவே அதலகுதலப்பட்டது. வங்காளத்தில் மாணிக் டேரலா வெடிகுண்டுக்குப் பிறகு நடந்த ரகளை, இங்கே மணியாச்சி குண்டுக்குப் பிறகு நடந்தன.

வந்தே மாதரம், சுதேச விரதம், திலகர், சுயராஜ்யம் என்று மூச்சுவிட்டவர்களை யெல்லாம் அடக்குமுறை துரத்தி வந்தது. தேச பக்தர்களுக்குச் சிறை; அவர்களைச் சேர்ந்த உற்குர் உறவினர்களுக்கெல்லாம் கட்டுங்காவலும் கடுமையுந்தான். ‘ஆஷ் கொலையின் சதிக்கூடம், ஐயர் இருக்கும் புதுச்சேரி’ என்பது போலீஸ் சந்தேகம்; அவரே துப்பாக்கிப் பயிற்சி யளித்துத் தூண்டிவிட்டுப் புரட்சி ஜோடித்ததாகச் சந்தேகம். இச் சந்தேகம் விபரீதமாக முடிந்தது. ஐயருக்கு அதனால் வந்த இடர்கள், பயங்கரமானவை; அவர் உயிருக்கே அபாயமானவை. ஐயர் வரலாற்றில் அவற்றை விரிவாகக் காணலாம். ஆனால் சுதந்தர இந்தியாவே இத்தகைய வீரர் வீரத்தை உலகிற்கு விளக்க முடியும்.

ஐயருக்கு வந்த இடர்களிற் சில, பாரதியாரையும் வேட்டையாடின. பாரதியாருக்கும் ஆஷ் கொலைக்கும் எவ்விதமான சம்பந்தமும் கிடையாது. பாரதியார் வெடிகுண்டு முறையை ஆதரிக்கவில்லை. அவர் பாலபாரதத்தில் பலாத்கார குண்டைக் கண்டித்துக் கட்டுரை எழுதியிருக்கிறார். “மாணிக் டோலாவில் பெண் சக்தி வெடிகுண்டிற்குப் பலியானள். தெற்கே ஒரு ஐரோப்பியர் பலியானார். இந்த வெடிக்காய் வியாபாரம் நமது நாட்டிற் கேற்றதன்று; இது சுத்த அபசகுன வேலை” என்று பாரதியார் நன்றாக உணர்த்தி யிருக்கிறார். அவர் துப்பாக்கி பிடித்ததில்லை; பேனுப் பிடிக்கவே அவருக்குத் தெரியும். இருந்தாலும் போலீஸ்காரர் இவர் பெயரையும் புரட்சியில் மினைத்துவிட முயன்றனர். பாரதியாரைச் சேர்ந்த நண்பர்களுக்கெல்லாம் கட்டுங்காவலும் வந்தன; பாரதியார் உறவினரில் சிலர் சிறைசெல்ல நேர்ந்தது; மனைவி செல்லம்மாளின் தமயனர், தங்கை கணவர் எல்லாரும் சிறையிடப் பெற்றனர். உற்குர் உறவினர் எல்லாரும் பாரதியார் குடும்பத்துடன் பழகவே பயந்து விலகி

னர்; குத்திப் பேசினர்; புண்பட அவமதித்தனர். சுதேசி களின் வாழ்வு, சோக வனமானது. வீட்டு வாசலில் எதிரே பார்த்தால் ஒற்றர்; வெளியே சென்றுல் பின்னு லேயே ஒற்றர். எந்த வீட்டிற் புகுந்தாலும் வெளிவரு மட்டும், ஒற்றர் காவல் காத்துப் பழிபோடுவார்கள்.

ஒற்றர், பாரதியார் வீட்டை வட்டமிட்டனர்; ஒரு நாள் அவர் வீட்டில்லாத சமயம் ஏறிக் குதித்து பாரதி யாரின் கையெழுத்துப் பிரதிகளை அள்ளிச் சென்றனர். அவற்றுள் “சின்னச் சங்கரன்” என்ற அரிய நாவல் இருந்தது. அது பாரதியாரின் சுய சரித்திரம் போன்றது. அந்த நூல் ஒற்றர் கையிற் சிக்கி மறைந்தது. ஒரு சமயம் காஷாய வேஷத்தில் கலையளந்துகொண்டு ஒரு ஒற்றன் வந்தான். பாரதியார் மறவன் பாட்டுப்பாடி “போ, அர்ஜான் சந்யாசி !” என்று திருப்பி அனுப்பினார். மற்றெருநூல் நாள் நாகரிக கனவானுக ஒற்றன் வந்தான்; பாரதியாரின் கனல் விழியைக் கண்டு பேசாமற் சென்றுன். முடிவில் பிரிட்டிஷ் போலீஸ், பிரெஞ்சு சட்டசபையைத் தூண்டி, “ஜூந்து கெளரவ அதிகாரிகளின் கையெழுத்துடன் வந்தாலே புதுவையில் அன்னியர் குடியிருக்கலாம்” என்று சட்டம் செய்வித்தது. இதற்கும், பாரதியார், ஐயர் முதலி யோர் கலங்கவில்லை. சங்கரச் செட்டியார், இவர்களுக்கு வேண்டிய கையெழுத்துக்களை வாங்கித் தந்தார். போலீஸ் சூழ்ச்சி பலிக்கவில்லை. புதுச்சேரியை பிரிட்டிஷார் எடுத்துக்கொண்டு வேறு பதிலிடம் தருவதென ஒரு முயற்சி நடந்தது; அதுவும் தக்கார் எதிர்ப்பால் பலிக்கவில்லை. கெய்சர் போர் தொடங்கி, எம்டன் வந்து அட்டகாசம் செய்தபோது, புதுவை தேசபக்தரை பிரெஞ்சு சர்க்கார் அல்ஜீரியாவுக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தது; ஐயர் தக்க சூழ்ச்சியால் அத் தீர்மானத்தை முறியடித்தார். இவ்வாறு எவ்வளவோ தொல்லைகளைப் பொறுத்து வென்றனர் நமது தேச வீரர் !

19. “சலோ! தெய்வ முண்டு!..”

பாரதியார், அமுதத் தமிழற்று; தேசாவேசப் புயல்; மனித சமூகத்தின் காதலன். ஆ! கோபுரம்போல திமிர்ந்த அந்தக் கம்பீரமான முகமே, “அச்சமில்லை” என்று பேசும்! அந்த முறுக்கிணிட்ட ‘கெய்சர்’ மீசையே “தலை குனியாதே, தமிழா!” என்று துணிவுறுத்தும். கவிக்கனவில் ஆழ்ந்து மிளிரும் கரிய விழிகளே, “ஜயமுண்டு பயமில்லை” என்று பேசும்! அவர் சட்டையின் மார்பில் மலர்கள் அழகு செய்யும்; கையில் தைரியத் தடி யிருக்கும்; வெற்றிலைக்காவி யேறிய உதடுகளில் ஒரு நுட்பமான புன்னகை தவழும். கழுத்துக்குமேல் கம்பீரந்தான்; ஆனால் உடம்பு வறுமையைக் காட்டும்.

அவருடைய தினசரிக் குறிப்பில் சில வரிகளைக் காண்போம்: “காலை கண் விழிக்கும்போதே புணம் என்ற ஞாபகம்; எழுந்து பூர்க்குவான் வீட்டுக்குப் போதல்; போகையில் மனக் கிளர்ச்சி; மரண பயம்; அதன் மட்டமை யுணர்ச்சி. கடற்கரையில் தனியே யிருத்தல். அங்கு சாரல்; மனவெறுப்பு; உதாஸீனம். சலோ! தெய்வ முண்டு! அது அறிவுமயம்; அந்த அறிவுக்கடலில் நான் ஒரு திவலை.

புகையிலைச் சாற்றினால் தலை கிறுகிறுக்கிறது. இருபது லட்சந்தரம் புகையிலையை விறுத்திவிடுவதாகப் பிரதிக்கினை செய்திருக்கிறேன்; இதுவரை கைகூடவில்லை. சமஸ்காரம் எத்தனை பெரிய விலங்கு பார்த்தாயா? உடல் படுத்துக்கொண்டது. உடலை வைரம்போல் உறுதி யுடையதாக வும், பட்சிகளைப்போல் லாவகமுடையதாகவும், சிங்கத் தைப்போல வலிவுடையதாகவும் செய்யவேண்டும். வயிறு வேதனை செய்கிறது—உஷ்ணம் மிகுதியால்—மனம்போல உடல்—வியாதி பயம், சோம்பல். இன்று காலைப்பொழுதையும், இவை வீணுக்கிணிட்டன.

செ.....வழக்கம்போல் வந்தான் ! பரமேஸ்வரி, மஹா
சக்தி ! உன்னிடத்தில் அமரத்தன்மை கேட்கிறேன். என்னை
மனக்கவலையினின்று விடுவிக்க வேண்டும். உன்னை எப்
போதும் சிந்தனை செய்துகொண்டு, உனது மகா அற்புத
மான உலகத்தை எப்போதும் கண்டு தீராமகிழ்ச்சி
யடைந்துகொண்டும், தருமங்களை இடைவிடாமல் நடத்திக்
கொண்டும் வருந்திற்கம எனக்கு அருள்செய்ய வேண்டும்.
பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுத வேண்டும் ;
கழிதங்கள் எழுத வேண்டும். சோம்பல் உதவாது ; வெற்
றிலை போடுவதைக் குறைக்க வேண்டும்.

பணமில்லாதது பற்றியே கவலைப்படலாமா ? மூடா,
மூடா, மூடா ! நாம் சுத்த அறிவில்லவா ? உலக வியவ
காரங்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருக்க
வேண்டும். இயற்கைநெறி தவறுமல் மூடக்கவலைகளில்லாம
லிருந்தால், நூறு வயது அவசியம் வாழலாம். மகனே !
அச்சத்தைப் போக்கு. பராசக்தி, இந்த உலகத்தின்
ஆத்மா நீ ! உனக்கு அறிவில்லையா ? உனக்குக் காது
கேட்காதா ? நாள்தோறும் உன்மீது பாடுகிறேன். நான்
கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா ?
முதலாவது என்மீது வெற்றிதர வேண்டும். குழந்தைக்கு
ஜ்வரம் வந்துவிட்டது ; நின் திருவருளால் குணமாய்விட்டது ;
இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக, நானும்
செல்லம்மாரும் புழுத் துடிப்பதுபோலத் துடித்தோம் ;
உண் நேரே செல்லவில்லை ; இருவருக்கும் உறக்கம் நேரே
வரவில்லை, இருவருக்கும் எப்போதும் சஞ்சலம் ; பயம்,
பயம், பயம் !

சக்தி, உன்னை நம்பித்தா னிருக்கிறேன். கடன்காரர்
தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக்
கொடுக்கப் பணமில்லை ; குழப்பம், குழப்பம்—தீராத
குழப்பம் ; எத்தனை நாட்கள், எத்தனை மாதங்கள், எத்

தனை வருடங்கள்! பராசக்தி, ஓயாமல் கவிதை யெழுதி கொண்டிருக்கும்படி செய்யமாட்டாயா? கடன்களைல் லாம் தீர்ந்து, தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை, ஆயிரம் விதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன்! தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப்படுத்திக்கொண் டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்துகொண் டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்வதில் பயனில்லை. அவனும் உனது சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலேயே கிடக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிறார்; இயன்றவரை உண்மையோடுதான் நிருக்கிறார். அவளையும் நீ சம்ரட்சனை செய்ய வேண்டும்; அவனுக்கு நோயின்மை, கல்வி, கவலையின்மை, பக்தி, ஞானம், முதலைய சோபனங்களைல்லாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்; குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகத்தில் நீடித்த புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும். எனது குடும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. தாயே! சம்மதந்தானு...? ஓயாமல் வியாதி! பயங்கொண்டு உழைக்கின்ற நெஞ்சமே! தூதூதா கோழை! செட்டி பணத்துக்கு எத்தனைநாள் பொய் சொல்லுகிறது? பொய் — வாயிதா — தினம் இந்தக் கொடுமைதானு? சிச்சி, பராசக்தி! உன்னை நம்புவதை முற்றிலும் விட்டு, விச்சயமாக நாஸ்திகனுய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகட்ட கெல்லாம் உட்படுத்திக் கொண்டே யிருந்தால். இந்த உலகம்—சரி சரி—இப்போது உன்னை வையமாட்டேன்; என்னைக் காப்பாற்று; உன்னைப் போற்றுகிறேன்!”

சித்தங்க் கடல்—1915

இதுவே அவருடைய உடலின் சரிதை! பாரத தேவிக்கே ஒவ்வொரு மூச்சையும் அர்ச்சனை செய்த பாரதியார், கொடிய வறுமையைப் பொறுத்துத் தமது பணியைச் செய்தார்; வறுமையை உரம்போட்டுக் கவிதைப் பயிரை வளர்த்தார். அவர் வருந்திய வறுமை, தமிழருக்காகச் செய்யப்பட்ட கடுந்தவமாகும். அந்தத் தவத்திற் பொரிந்தெழுங்க கவிதை, தமிழர் உள்ளத்தை ஆளுகிறது. அக்கவிதை, மனித சமுதாயத்திற்கு ஆதம் சுதந்தரத்தையும் அமரத்தன்மையையும் வேண்டுகிறது.

“விருத்திராதி தானவர்க்கு மெலிவ தின்றியே

விண்ணு மன்னும் வந்து பணிய மேன்மை துன்றியே
பொருத்த முறஙல் வேத மோர்ந்து

பொய்மை தீர, மெய்மை நேர,

வருத்த மழிய, வறுமை யொழிய,

வையமுழுதும் வண்மை பொழிய

வேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா !”

(வேதாந்தப் பாடங்கள்)

20. அரவிந்தப் பாம்பு

பாரதியார் பத்தாண்டுகள் புதுச்சேரியில் இருந்தது, தமிழுக்குப் பெரிய லாபமானது; இக்காலத்திலேதான் பாரதியார் நூல்களெல்லாம் உருக்கொண்டு எழுந்தன; புதுச்சேரியையும் ஸ்ரீ அரவிந்தர் உறவையும் நீத்த பிறகு பாரதியார், சுதேசமித்திரனில் எழுதி வந்த கட்டுரைகளைத் தவிர வேறு விசேஷமாக ஒன்றும் எழுதவில்லை என்ன லாம்.

“உண்மைநிலை கண்டு றங்கும் யோகப் பாம்பே!

உலகத்தைச் சமன் செய்ய எண்ணு பாம்பே!

திண்மைநிலை கொண்டிருக்கும் தெய்வப் பாம்பே,

தெய்விகத்தைக் காட்டுதற்குத் தீவிரங் கொள்வாய்!

ஆதிசிவன் மேவிருக்கும் நாகப் பாம்பே—எங்கள்
அரவிந்தப் பேர்புனைந்த அன்புப் பாம்பே !
சோதிப் படங் தூக்கிட மாடிவருவாய்—அந்தச்
சோலைசிழி லாலெமது துன்பமொழி வோம !”
என்று அரவிந்தரைப் பாடுகிறார் கவி!

21. விடுதலை !

பாரதியாருக்கு ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காது ;
தறுதுறுப்பு அதிகம். புதுச்சேரியை விட்டுக் கிளம்ப
அவர் உள்ளம் துடித்துக்கொண்டே யிருந்தது. இதை
யறிந்த ஓர் ஒற்றர் ஒரு தடவை, “ உங்கள் தடையுத்தரவை
நீக்கியாயிற்று ” என்று பொய் சொல்லி, அவரை
மோட்டாரில் அழைத்துச் சென்றார்.—பிரெஞ்சு எல்லை
தாண்டியதும் சிறையிடத்தான். ஒரு நண்பர் திருப்பா
திரிப்புவிழுருக்கு அருகே பார்த்துப் பாரதியாரை மீண்டும்
அழைத்து வந்தார். பாரதியார், “ பகைவனுக் கருளாய் ”
என்ற பாட்டைப் பாடினார். மோசக்காரர் வணங்கி வருங்
தினார். மற்றொரு தடவை பாரதியாரே மீசையை எடுத்து
விட்டு மாறுவேடத்துடன் ரயிலேறி நாகை சென்று
கொடியாலம் அரங்கசாமி ஜயங்காரைப் பார்த்து வந்த
தாகக் கேள்வி.

புதுச்சேரி வாழ்க்கை புளித்தது ; வறுமையுடன்
நோயும் பாரதியாரைப் பிடித்தது ; ஆள் மிகவும் மெலிந்து
போனார். பாரதியார் சித்தம் தேசபக்தியுடன் தெய்வ
பக்தியில் தீவிரப்பட்டது. உலக விவகாரங்களில் வரும்
சுக்துக்கங்களைக்கூட அவர் பாராட்டவில்லை.; பணம்
வரும் ; மறுநாளே செலவாய் விடும். ஒருநாள் வந்த
பணத்திற்குத் துணி வாங்கி நல்ல சட்டை குல்லா தைக்கக்
கொடுத்தார். தையற்காரன் தொந்திச் சட்டையும்
துருக்கக் குல்லாவுமாக தைத்து வந்தான் ; அதையும்
‘ சபாஷ் ’ என்று ஏற்று, மூன்று மடங்கு கூலி கொடுத்

தார்! புதிய சட்டை குல்லாப் போட்டுக் கொண்டு கடற்கரை வரையில் நடந்து வந்தார். உடனே, “இந்த ஜென்மத்தில் எனக்குத் தொந்தி போடப் போவது இல்லை” என்று சட்டையைக் கழற்றி ஒரு பிச்சைக்காரரிடம் கொடுத்து விட்டார்! பாரதியார் அழகான உடைகளை அனிய விரும்புவார். ‘தான், பிறர்’ என்ற வேறு பாடே அவரிட மில்லை; பிறர் சட்டைகளையும் எடுத்தனின்து அழகு பார்ப்பார். அவருக்கு அன்பர் நல்ல வன்றிரங்கள் தருவதுண்டு; பாரதியார் எல்லாவற்றைபும் தானம் செய்து விடுவார். அவரைக் கண்டால் ரிக்ஷாக்காரர்களுக்குப் பெரு மகிழ்ச்சி! சரிகை வேட்டி கிடைக்குமல்லவா!°

புதுவையில் குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப் பாணச்சாமி முதலிய ஞானிகள், பாரதியாரை மிகவும் நேசித்து ஞானேபதேசம் செய்தனர். அவர்களைப் பற்றிப் பாரதியார் பாடியிருக்கிறார்.

இவ்வாறு மனம் பழுத்த பாரதியார், சிறைக்கும் அஞ்சவில்லை. 1919-ஆம் ஆண்டு “அச்சமில்லை, அச்சமில்லை” என்று புதுச்சேரி எல்லையைத் தாண்டிக் கடலூருக்கு ஓடினார். கடலூரில் போலீசார் கைது செய்தனர். பாரதியார், “என் குற்றம் என்ன? சொல்லி விட்டுக் கைது செய்ய வேண்டும்” என்றார். “அதிகாரி கள் உத்தரவு” என்று போலீசார் பாரதியாரைச் சிறை விட்டனர். அச்சமயம் பாரதியார் குடும்பம், சென்னை அட்வகேட் துரைசாமி ஜயர் வீட்டில் இருந்தது. அவர் கடேசமித்திரன் ஆசிரியர் ஏ. அரங்கசாமி ஜயங்காரைத் தாண்டினார். அரங்கசாமி ஜயங்கார் 1914-ஆம் ஆண்டு முதலே பாரதியாருக்கு மாதம் முப்பது ரூபாய் அளித்துக் கட்டுரை எழுதச் செய்தார். அவர் செய்த உதவி என்றும் மறக்க முடியாதது. ஜயங்கார் உடனே மாகாணப் போலீஸ் தலைவரைக் கண்டு பேசிச்சாமாதானம் சொல்லி,

“பாரதியார் குறிப்பிட்ட இடத்தில் இருக்கலாம்; இடம் மாறினால் போலீஸ் கண்காணிப்புண்டு. தீவிரமான அரசியலில் கலப்பதில்லை” என்ற நிபந்தனைக்கு இனங்கிப் பாரதியாரை விடுவிக்கச் செய்தார். அதற்குள் அரசாங்கமே தடைச் சட்டத்தை எடுத்து விட்டது. ஐயரும் சென்னை சேர்ந்தார். பாரதியார் கடையத்திற் சில மாதங்கள் வசித்தார்.

22. கடைய வாழ்க்கை

கடையம் இயற்கை அமைப்பிற் சிறந்த ஊர்; சுற்றிலும் கம்பீரமான மலைகளும் சலசலத்தோடும் அருவிகளும், குயிலும் கிளியும் கொஞ்சம் சோலைகளும், கண்ணெடுப்பியமட்டும் பசுவயல்களும் காணும். ஆற்றருகே தட்டப் பாறை உள்ளது. அதில் பாடிக்கொண்டே உலாவினர் பாரதியார். இந்த இடத்திலேதான் நான் பாரதியாரைச் சந்தித்தேன். கலியாணியம்மன் கோயில், மலைக்காட்சி களும் சீனைக்காட்சிகளும் நிரம்பிய இயற்கைக் கோயில். இங்கே பாரதியார் அடிக்கடி வந்து அமைதி காண்பார்; பாரதியாரின் கடைய வாழ்க்கையைப்பற்றி நண்பார் விசுவநாத பாரதியார் அடிக்கடி எனக்கு எழுதி வந்தார். அவர் பாரதியாரின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர். ‘மனிதன் தன் மனசாட்சியைப் பின்பற்றிச் சுதந்தர மாக நடக்க உரிமையுண்டு; மனிதனுக்கு மனிதன் சாதி வேறுபாடில்லை; பாராமை, தீண்டாமை இவற்றை யெல்லாம் உடைத்தெறிய வேண்டும்; சமய பேதமின்ற எல்லாருடனும் ஒரு குல உணர்ச்சியுடன் பழக வேண்டும்; ஆனும் பெண் ஊம் சரிநிகராகக் கைகோத்து நடக்க வேண்டும்; இயற்கை யின்பத்தை அனுபவிக்க வேண்டும்; மனிதன் அமரத்தன்மை பெறவேண்டும்; தமிழருக்குக் கலை மாளிகை கட்டவேண்டும்’—இவையே பாரதியாரின் கனவுகள்! இவற்றை அவர் தைரியமாகத் தமது நடையுடை-

பாவணைகளில் ஊரெல்லாம் காணக் காட்டினார். ஊரார் அவரைப் பித்தனென்து பரிகசித்தனர் ; தாழ்வாகப் பேசி னார் ; விலக்கி வைத்தனர். பாரதியார் எதற்கும் அஞ்ச வில்லை. அவர் கையை நீட்டி நடப்பார் : மடக்கி நடப்பார் ; விறைத்து நடப்பார் ; விமிர்ந்து நடப்பார் ! யாருக்கும் குனிந்து நடவார். அவர் எல்லாச் சாதியாருடனும் சாப் பிழுவார் ; எவர் வீட்டிலும் உண்பார் ; ஹரிஜனச் சிறுவருடன் சமமாகப் பழகுவார். அவரை யார் கேட்பது ? கேட்டால் ‘பட் பட்’ என்று பதில் வரும் ! ‘இழிவுகொண்ட மனிதரென்போர் இந்தியாவில் இல்லையே’ என்று பாடுவார். அவர் மனைவியுடன் கைகோத்து நடப்பார். அறியாதவர் கேளி செய்தால், “ஆண் பெண் சரிநிகர் ; அறியாதவன் பதர் !” என்று போடுவார். நடுத் தெருவிலிருந்து அவர் அமரத்தன்மையைப் பற்றிப் பேசித் தீர்ப்பார். கூட்டத்தைப் பற்றிக் கவலையில்லை. பாரதியார் பெரிய பெரிய வித்துவான்கள் முன்பும், “ஜயபேரிகை கொட்டடா !” என்ற இசை முழுக்கம் செய்வார் ; சிறுகுழந்தைகளிடமும் “ஓடி விளையாடு பாப்பா !” என்று கொஞ்சி விளையாடுவார் !

23. “நான் கவிராஜ் !”

அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் எல்லார் வீட்டுக் கலியாணங்களுக்கும் பாரதியார் சென்று வாழ்த்துக் கூறுவார் ! ஒருசமயம் திருவனந்தபுரத்தில் ஒரு பணக்கார உறவினர் வீட்டில் கலியாணம் நடந்தது. அவர், செல்வர் ; சர்க்கார் ஊழியர் ; பாரதியாரைக் கண்டும் அழைக்க வில்லை. அதனுலெண்ண ? பாரதியார் தாமே அவ்வீட்டில் நுழைந்து, வீட்டு அம்மாளிடம் கலியாணம் விசாரித்து, தம்பதிகளை ஆசீர்வதித்து வந்தார் ! அன்று எல்லாரும் மிருகக் காட்சியைப் பார்க்கச் சென்றனர். பாரதியாருக்கு எல்லா உயிர்களும் ஒன்றே ; அவர் சிங்கத்தைக்கூடத்

தொட்டுத் தடவிக் கொஞ்சத் தொடங்கிவிட்டார் ! மனைவி அஞ்சினென் ; பிறர் தடுத்தனர் : “ மிருகராஜ் ! நான் பாரதி ; கவிராஜ் வந்திருக்கிறேன் ; உன் வீரத்தை எனக்குக் கொடு ; நாம் இருவரும் நண்பார் என்று கர்ஜி ! ” என்று பாரதியார் சிங்கத்தைத் தடவிக் கொடுத்தார். சிங்கம் “ ஆஹா, நண்பா ! ” என்பதுபோல் கர்ஜிக்கத் தொடங்கியது. இந்தச் சம்பவத்தை, நான் குருகுல மாணவர்களுடன் சென்று அதே காட்சி சாலையைப் பார்த்தபோது, ஒரு நண்பார் நேரே பார்த்ததாகச் சொன்னார் ! திருவாங்கூர் அறிஞர் சிலர் பாரதியாருக்கு மரியாதை செய்தனர். குழந்தையுள்ளம் படைத்தபாரதியார், கே. ஐ. சேஷஷயர், வையாபுரிப் பிள்ளை முதலிய அறிஞர்களை அச்சமயம் பார்த்தார். அவர் பாட்டு, அறிவாளர்களை மகிழ்வித்தது. ஊரெல் லாம் பாரதியாரை மரியாதை செய்யக்கண்ட கலியாண வீட்டுக்காரர், பிழை வருந்தித் தாழும் பாரதியாருக்கு மாலை சூட்டி மரியாதை செய்தனர்.

24. “ தமிழ் கொண்டுவந்தேன் ! ”

பாரதியார் தாம் பிறங்க எட்டையபுரத்தில் இருந்தார். அப்போது தமது வறுமை தீரச் சன்மானம் செய்ய வேண்டும் என்று ஜமீன்தாருக்கு சீட்டுக்கவி ஒன்று பாடி யனுப்பினார் ; அக்கவியில் பழைய பரிசிற் புலவரின் முகத் துதியோ, கெஞ்சலோ கிடையாது. புவியரசனுக்கு மேலான கவியரசன் கப்பம் கேட்பதுபோல் நடை கம்பீர மாகச் செல்லுகிறது : “ மகாராஜ ராஜேந்திர ஸ்ரீ வேங்கடசு ரெட்டப் பூபதிக்குக் கவிராஜ ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி எழுதிய ஓலைத் தூக்கு ; கற்கண்டைச் சுவைக்கும் குழந்தைபோல் நீ கவிச்சுவையை அறிந்தவன். நான் உன்பால் எனது புகழ்மிக்க தமிழைக் கொண்டுவந்தேன் ! நான் கவியரசன் ; எனது கவி, தமிழைப் புகழ் முடியில் ஏற்றும். சுவை, பொருள்; வளம், சொல் எல்லாம் புதிது

தான் ; என்றும் அழியாத புதுக்கவி என்று எனது வாக்கைப் பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயருங்கூடப் போற்றிப் புகழ்கின்றனர். வேங்கடேசு ரெட்டா ! நீ என் கவியைக் கேட்டு நன்கு போற்றி ஐயபேரிகையுடன் சால்வை, பொற்பை, ஜதி, பல்லக்கு, குதிரை, பரிவாரங்கள் எல்லாம் பரிசளித்து, நீ நீடு வாழ்வாயாக !”

தன்னிடம் பன்னிரெண்டு ரூபாய்க்குச் சேவகம்பார்த்த பழைய சுப்பையா, புதிய பாரதியாராகி இப்படிப் பாடு வது, அரசருக்கு உள்ளே பெருமைதான் ! ஆனால் வெளிப் படையாக ஆதரவு காட்ட முடியவில்லை ; சர்க்கார் பயம் ; பாரதியார் மீண்டும் வறுமையைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டுதான் இருந்தார்.

25. பாரதியார் காட்சி !

இங்கே என்து நண்பர், சாத்தார் வித்துவான் விசுவநாத பாரதியார், எனக்கு எழுதிவந்த பாரதி அனுபவங்களைப் பற்றிய கடிதக் குறிப்பைத் தருகிறேன். அவர் எழுதியதை “சமரச போதினி” பத்திரிகையில் வெளியிட்டேன் ; விசுவநாதர், அரிய புலவர் ; பாரதி வேகத்திலேயே பாடும் கவிமணி ; அவர் பெயர், பாரதியார் வரலாற்றில் அவசியம் விளங்கவேண்டும் ; அதனால் பின்வரும் பகுதியைச் சேர்க்கிறேன் :

“ உனக்குக் கவி வரும் ! ”

“ நான் முதன் முறையாக எட்டையபுரத்தில் பாரதியாரைக் காண ஒரு சைவ நண்பருடன் சென்றேன் ; பாரதியார் சுமார் ஐந்தரையடி உயரம் ; வழுக்கைத் தலை ; தாடி வளர்த்த களையான முகம் ; தலையில் பஞ்சாபி முன்டாச, ஷல்லி போன்ற கறுப்புக்கோட்டு, நிமிர்ந்தநடை, உதட்டில் வெற்றிலைக் காலிழு விளக்கும் முத்துக்கை

யுடன் விளங்கினார்! அவர் எங்களை வரவேற்று சமபந்தி யுண்டார். அவர் சட்டையைக் கழற்றியபோது பார்த் தேன்; பூனூல் இல்லை; உடம்பு எலும்புதான்; முகமே பாரதி! என் கடிதங்களைப் பாரதியார் மெச்சினார். நான், “தாங்கள் என் குரு; தங்களிடம் கல்வி பெற வந்தேன்” என்றேன். பாரதியார், “குருவாவது, சிஷ்யனுவது. ஒருவன் இன்னெருவனுக்கு உபதேசம் செய்யவாவது; யாருக்கு உண்டு அவ்வுரிமை? நான் செய்வதைச் செய்; நான் பாடுவது போலப் பாடு; என்னைப்போல் எழுது; அது தான் முறை” என்றார். “சரி” என்றேன். இரவெல்லாம் பாரதியார் கனவுதான்!

காலை நான்குமணிக்கு பாரதியார் என்னை எழுப்பி, ஓரிடம் அமர்த்தி, “மாதா வருகை” என்ற விஷயமாய்ப் பாடச் சொல்லித் தாம் கட்டிலிற் படுக்கச் சென்றார். நான் வெண்செந்துறையில் ஏழு பாடல்கள் பாடி முடித் தேன்; பாரதியார் மீண்டும் வந்து என்னை வெளிவாசலுக்குச் சென்றுவரச் சொன்னார். நான் காலைக்கடனை முடித்துக் காப்பிக்கடையில் உணவு கொண்டு வந்தேன். அதற்குள் அவர் என் கவியைப் பார்த்து, “தேஜஸ்” என்ற பதத்தை மட்டும் “தேசு” என்று திருத்தி, “அப்பா! உனக்குக் கவி வரும்; பழகு!” என்று கூறி ஆசிர்வதித்தார்! “சிறிது உபதேசம் செய்யவேண்டும்” என்றேன். “அப்பா, கல்லாடமும், தாயுமானவரும் படிக்கவேண்டும்; சிறிய சொற்களாகக் கல்லாடத்திற் பெறலாம்; கவிச் சுவையே தேவை. பலசுவைச் சொற்கள் வேண்டாம்; தாயுமானவரிடம் கம்பீர ஓசை மிக்க மொழிகள் (வட மொழிகள்) உண்டு. அவற்றைப் பெறு; வேறு நூல்கள் தேவையில்லை. உனக்குக் கவி வரும்; பழக்கம் விடாதே!” என்றார். குரு உபதேசித்து விட்டார். முதல் வெற்றி!”

26. பாடினர்!

“மறுசமயம் பாரதியார், அவர் மனைவி, பாப்பா, பரவி சு. நெல்லையப்பர், நான் எல்லோரும் வண்டியேறிக் கடையத்திற்குச் சென்றேம். பாரதியாரின் மைத்துனர் அப்பாத்துரை, 35 வயதுள்ள சுந்தரபுருஷர்; சுறுசுறுப் பானவர்; நல்ல ஆங்கில அறிவும் தமிழறிவுங் கொண்ட வர். போஸ்ட்மாஸ்டரா யிருந்து, “அரசியல் பாரதியாரின் உறவினர்” என்று வேலையிலிருந்து தள்ளப்பட்டவர். அவர் ஆண்டிபட்டி ஜீமின்தாரான பெத்தாச்சி செட்டியாரிடம் சில காலம் வேலை பார்த்தார்; பிறகு காரைக்குடி ‘வைசியமித்திரன்’ பத்திராதிபரா யிருந்தார். அவர் எங்களை வரவேற்று உபசரித்தார்.

நான், பாரதி, நெல்லையப்பர் மூவரும் வெளியே ஒரு பெஞ்சில் உட்கார்ந்தோம். அப்போது பாரதியார் பெண் 15 வயதுடைய தங்கம்மாள் வந்து நாணப்புன்னகையுடன் னின்றாள். பாரதியார், “தங்கம்! இவர் யார் தெரியுமா? சாத்தூரிலிருந்து அடிக்கடி கடிதம் எழுதுவாரே, அவர் தான்!” என்றார். தங்கம்மாள், “விசுவநாத பாரதியா?” என்றாள். “ஆம்; நீ அவருடன் பேசே” என்றார் பாரதியார். தங்கம்மாள் புன்னகையுடன் “மாமா வாருங்கோ” என்று தொடங்கினாள். “ஆமாம்” என்று பதிலளிக்கக் கூட எனக்கு நாவெழுவில்லை. நான் பிரம்மசாரி; கூச்சம் என் பேச்சை அடைத்தது. ‘காணுமல் வேண்டுவதெல்லாம் கத்துவேன்; கண்டால் வாய்திறக்கமாட்டேன்’ என்ற ஆசாமி நான். தங்கம்மாள் துணிவுள்ள பெண்; பாரதியார் பெண் என்னுடன் தாராளமாகப் பேசினாள். பாப்பா, அடக்கமான பெண். அப்பாத்துரை எங்களுக்கு ஒரு தனி வீட்டை ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றார். அங்கே நாங்கள் ஜமக்காளம் விரித்து அமர்ந்தோம். அங்கே பாரதியாரின் கைப்பெட்டி, காகிதம், மைக்காடு,

எழுதுகோல், சுதேசமித்திரன் பத்திரிகை, கம்ப ராமாயணம், ஹார்மோனியம் முதலிய பரிவாரங்கள் வந்து சேர்ந்தன. அவர் சுதேசமித்திரனுக்கு ஒரு கட்டுரை வெகு விரைவாக எழுதினார். அவர் கையெழுத்து, குண்டு குண்டா யிருந்தது; அடிப்புக் கிடையாது; எழுத்துக் கள் மிகச் சிறியன; சொற்கள் பிரித்துப் பிரித்து இருக்கும்; ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்கும் இடையே தாராளமாக இடம் விட்டிருக்கும். கட்டுரையைத் தபா லுக்கு அனுப்பியதும் இரண்டு கால்களையும் மண்டியிட்ட மர்ந்து ஹார்மோனியத்தைச் சுருதிகூட்டி, பாரதியார் “முருகா! முருகா!” என்ற பாட்டைக் கணீரன்று பாடி னார். அவர் தனிமையில் பாடும்போது ஆட்டமில்லாமல் நிமிர்ந்த பார்வையுடன் பாடினார். நாலு பேருக்கு முன்னே பாடும்போது, ஓடியாடிக் கால்வீசிக் குதித்து, உள்ளங்கைகளை மடித்துக் குத்தி, பயங்கரமான அபிநயங்களுடன் வீரந்துளப் பாடினார்! அவர் சங்கீதம் வெகு இனிமையானது! அவர் “ஜெயபேரிகை கொட்டடா!” என்ற பாட்டைப் பாடியபோது, அசல் மிலிடரி பாண்டு போலவே இருந்தது!”

27. குருவிக்குத் தோசை !

“ பாடிய பிறகு, பாரதியார் குளித்து, உடனே சட்டையனிந்துகொண்டார். அப்போது மணி ஒன்பது; அப்பாதுரை வீட்டிலிருந்து சிற்றுண்டி வந்தது—தோசை, காப்பி, ஏழைட்டு வகை ஊறுகாய்கள். அவர் மனைவி பரிமாறினார்; எல்லாரும் சமபந்தி சாப்பிட்டோம். பாரதியார் மண்டியிட்டே உட்கார்ந்தார்—முகம்மதியர் தொழு உட்காருவதைப் போல. அச்சமயம் காக்கையும் குருவியும் வந்தன. “காக்கை குருவி எங்கள் ஜாதி!” என்று பாடிக்கொண்டே பாரதியார் தோசையை விண்டு விண்டு முன்னே போட்டார்! குருவியும் காக்கையும் அவற்றைத்

தின்றுகொண்டே பாரதியார் பக்கத்தில் வந்து இலையிலிருப்பதைக் கொத்தித் தின்றன; ஆறு தோசைகாலி! பறவைகள் உண்பதைக் கண்டு மகிழ்ந்து கொண்டே பாரதியார் சிறிது உண்டார். பறவைகள் பறந்தோடின; பிறகு இரண்டு தோசைகள் இலைமீதேறின; அவற்றை மொச்சு மொச்சென்று தின்றூர் பாரதியார்! அவர் தின்பது சிறிதளவே; ஊறுகாய் அதிகம் தின்பார்; ஆனால், ‘மொச்சு, மொச்சு’ என்பது பலமா யிருக்கும்; ஆறுபேர் சாப்பிடும் ஊறுகாயை அவர் ஒரு வரே சாப்பிடுவார்; ஊறுகாய் பலதினுசா யிருக்க வேண்டும்.” .

28. பாரதி கோபம் !

“சாப்பாடான பிறகு ஒரு பிராமணர் வந்தார். அவர் மாப்பிள்ளை, சுதேசிக் கிளர்ச்சியிலே சேர்ந்து புதுச்சேரிக் கோ, எங்கோ ஒழிப்போனார்; பத்தாண்டுகள் ஆயின; அவர் பெண் தாலியை எடுத்துவிட வேண்டும் என்று ஊரார் கெடுப்பிடி செய்தனர். பிராமணர் பாரதியாரை வணங்கி, “அப்பா! அவனைப் பார்த்தாயா? என் பெண் சோற்றுக் கில்லாது கஷ்டப்படுகிறானே” என்று வருந்தினார். “அவன் பாரதமாதாவுக்கு அர்ப்பணமாய்விட்டான்” என்றூர் பாரதியார்! “அவன் இருக்குமிடத்தைச் சொல்லப்பா” என்றூர் கிழவர். “சீ நாயே! போ, பெண்ணை வேறொரு வனுக்குக் கட்டிக்கொடு; இங்கே வந்து கழுத்தறுக்காதே; போ” என்றூர். “அப்படிச் சொல்லலாமா? சாஸ்திரம் இடந்தருமா? ஊரார் சம்மதிப்பரா? யார் கட்டிக் கொள்வர்; மூன்று மிள்ளைக்குத் தாயை?” என்று பிராமணர் அழுதார். பாரதியார் கோபம் ஏறிமலையானது. “அட மூடா! உன் சாஸ்திரத்தைக் குப்பையிலே தள்ளு; ஒருவனை அவள் இஷ்டத்திற்கு மாருகக் கட்டாயப்படுத்தி உன் பெண் காலிலே கட்டிவைக்க சாஸ்திரத்தில் இட-

மிருக்கோ ? (என்னைக் காட்டி) “இதோ இருக்கான், மாப் பிள்ளை ! பெண்ணைக் கொண்டுவா ; நான் கட்டிவைக் கிறேன் ; போ போ, இங்கே இராதே ; சீ, நாயே ! வெளி யேறு ” என்று ரௌத்ராகாரமாக இரைந்தார். நான் திகைத்தேன். மூன்று பிள்ளைப் பெற்றவளையா நான் கட்டிக்கொள்வது ; “ராம ராம” என்று மனத்தில் வருந்தி னேன் ; குருபக்தியால் ஒன்றும் பேசவில்லை ! “என்ன மனுஷன், என்ன கோபம், படிச்சவனம் ” என்று அந்தப் பிராமணர் எழுந்தார். அதற்குள் பாரதியார், “போடா நாயே, பேயே” என்று அவரைத் துரத்திவிட்டார் ; உடனே கண்ணை மூடிக்கொண்டு சுவற்றன்டை குத்த வைத்து உட்கார்ந்தார், பாரதியார் ! நானும் பரவி சு. நெல்லையப்பரும் நடுநடுங்கிப் போனேம்; எதற்காக வங்கோம் என்றுகூட எண்ணினேன். பாரதியார் சிலவேளை குழந்தை ; பலவேளை அசாத்தியக் கோபிஷ்டர். அவர் சித்தம் விமிஷத்திற்கு விமிஷம் பேதித்தது.”

29. “ஓம் பராசக்தி !”

“ மதியம் சாப்பிடச் சென்றேம். அண்ணதுரை வீட்டில் சமபந்தி நடக்கவில்லை ; நெல்லையப்பர் வெளியில் உட்கார்ந்தார். அண்ணதுரை மாமியார் வைதீகம் ; அவரைக் கண்டால் பாரதியார் அடங்கிப் போவார். நாங்கள் சாப்பிட்ட மிஹகே பரவிக்கு இல்லோட்டார்கள். பாரதியார் வெற்றிலைப் பெட்டியைக் காலி பண்ணினார். நான் முதலில் ஜாகைக்குச் சென்றேன். அங்கே தங்கம் என்னை வரவேற்றார் ; ஹார்மோனியம் சுருதிகூட்டிப் பாடினார். அதற்குள் பாரதியார் வந்துவிட்டார். “ உடனே அது கொண்டா ” என்றார். மனை, மக்கள், “ வேண்டாம் ” என்று தடுத்தனர். தங்கம் அவர் முன் நகர்ந்து சென்று,

“ கஞ்சா அழினியுடன் கள்ளுண்டு வாடாமல் பஞ்சா வமிர்தம் பருகுவது எக்காலம் !”

என்று வக்கீல் செக்ஷன் போலப் பாடி, “அப்பா! அது வேண்டாம் என்கிறார் சித்தர்” என்றார்.

பாரதி : அவன் சந்தியாசி சொன்னான் ; நான் துறவியா? எனக்கு வேண்டும்.

தங்கம் : கிரகஸ்தர் வாழ்விலிருந்தும் அங்கிலையும் போகவேண்டாமோ?

பாரதி : எனக்கு வேண்டாம்!

தங்கம் : அன்று துறவு வேண்டும் என்றாலே!

செல்லம்மாள் : அப்படிக் கேளம்மா!

[பாரதி அவளை அடிக்க எழுந்தார்.]

தங்கம் : இதுதானே பெண் விடுதலை? இதுவா சுதந்தரம் அப்பா?

உடனே பாரதியார் திகைத்து நின்றார்! சட்டென்று தங்கத்தின் காலைப் பிடித்துக்கொண்டு, “நீ சொல்வதே சரி; வாஸ்தவம்; என்னை மன்னிக்கவேண்டும். “தேவீ, ஓம் பராசக்தி, ஓம் பராசக்தி!” என்று ஏழைட்டுத்தரம் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்!

தங்கம் : “எழுந்திரு அப்பா! மன்னித்தேன்.” அங்கே பாரதியார் அமைதியுடன் அமர்ந்தார்.

நான் : “நாடகம், பலேபேஷ்!” என்றேன்.

மறுநாள் எழுத்துப் பணம் நாற்பது ரூபாய் வந்தது; கோபப் புயலும் வந்தது; பணத்தைத்தெருவில் வீசி எறிந்து கூச்சவிட்டார்; மீண்டும் பொருக்கினார்—தம்பி நெல்லையப்பருடன் குற்றுலம் சென்றார். அங்கே உருண்டை போட்டார்; ஒரு தனிவீட்டில் உறங்கிப் போனார்.”

30. “பக்தியினுலே! ..

“ காலையிலும் மாலையிலும் நமது கவி, வீட்டில் இருப்பதே யில்லை,” ஊரின் புறத்தே அழகான இடங்களில் உலரவு வார். சூரியோதயமும் சூரியாஸ்தமனமும் அவர் உள்ளத் தைக் கொள்ளி கொண்டவை. அவற்றைத் தினமுங்கண்டு மனம் மகிழாதிருப்பது, அவருக்கு மரணமே போலும்! அவ்விரு காலங்களிலும் ஸ்தம்பம்போல நின்று கொண்டு மெய்ம்மறந்திருப்பார்; யானை வந்து எதிர்ப்பினும் அறியார். பலவாறு காணுங்காட்சிகளைக் குறித்துப் புதிது புதிதாக அங்கிலையிற் பாடுவதும் உண்டு. அப்போது வெறி, ஆவேசம், அன்பு, பக்தி, ஆட்டங்கள், அழுகை, ஆனந்தம், சல்லாபம்—இவையாவுங்காணலாம். கடையத்தின் புறத்தே சுமரர் ஒருமைல் தூரமுள்ள இடத்தில் சிறிய குன்று உண்டு; அதன் அருகே வெகு வேகமாகக் கூழாங்கற்களின் இடையே கூதித்தோடும் சிற்றூறும் உண்டு. அங்கே மனிதர் நடமாட்டம் அதிகமில்லை. பக்கங்களிற் பல மரங்களும் அழகிய தோட்டங்களும் காணலாம். ஒருநாள் காலை ஆறுமணி யிருக்கும். கானும் அவரும் அங்கே பல் விளக்கனேம். அப்போது நிரோட்டம், வினையாட்டில் இருந்தது! சூரிய கிரணங்கள் அதன்மீது புன்னகை புரிந்தன! பாரதியார் அதில் ஈடுபட்டு, வழக்கம்போல் ஆடவும் பாடவுமாயிற்று. எனது நினைவே அவருக்கு இல்லை; தன் நுணர்வும் கிடையாது. இடையில் வேஷ்டி இல்லை; அரைஞாண்கூடக் கானேம்; கெளமீனம் கட்டும் வழக்கமும் கிடையாது போலும்! ஆகவே சுத்த நிர்வாண நிலையில் இருந்தார். பாரதியார் பாடிக்கொண்டே நீரில் வீழ்ந்து மோகத்தால் புரஞ்வார்; முங்கி முங்கி எழுவார்; ஏழு அல்லது எட்டடி தூரம், முன்னும் பின்னும் பித்தனேபோலச் செல்வார்; “பக்தியினுலே—தெய்வ பக்தியினுலே” என்று ஆனந்தகரமான தொனியில் அவர் அப்பொழுதுதான் பாடினார்! அப்பாடல்

பிறந்த நிலைமை அறிக: ஆழ்வார் ஒருவர் மலரழுகைக் கண்டு மயங்கி மோகித்து, அங்கே ஈஸ்வரரைக் காண்பாராம்! பினேட்டோ என்ற கிரேக்கன், பெண்டிர் அழகைப் பார்த்து மோகம் அடைந்து, ஆண்டவன் சாயலையே அவளிடம் கண்டுபக்தி பெருகுவானும்! இயற்கை யழகில் ஸ்ரீ வ. வே. சு. ஐயர் ஈடுபட்டு, நல்ல காதலன்போல் இன்பம் அனுபவித்து, உயர்ந்த தெய்வபக்தி என்ற படியில் ஏற்றிடுவார். கவி பாரதியோ, அழகைக் கண்டு மதி மயங்கிச் சிலவேளை அறிவேயிழந்து, “பித்தனே, காமனே, ஞானியே, ரதியே, குடியனே!” என்று பிறர் சொல்லத் தகும் வகையில் ஆடிப்பாடுவார். அப்பொழுது கவி ஷல்லிக்கு ஆவதுபோல், அவர் தேகமெல்லாம் நடுநடுக்கமும், கவிதைச் சூடும் ஏறும்! இந்நிலைமாறியபின் அவரிடம் முன் பாடிய பாடலைக் கேட்டால், ஞாபகமே இராது-அப்பொழுதும் முயற்சி செய்தே ஆரம்பம்போலப் பாடியாகவேண்டும். லாலாஜியை முதன்முறை தீவாந்திர சிகைக்கு அனுப்பிய செய்திகேட்டுத் துக்கத்தால் சுதேச மித்திரன் காரியாலயத்தில் ஒருநாள் அழுதாராம் பாரதி! அதை மறைவாக நின்று கேட்ட ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயர், மறுநாள் பத்திரிகையில் வெளியிட நாடிக் கேட்கையில், கவிக்குச் சிறிதும் அப்பாடல் ஞாபகமில்லையாம்; புதிதாகப் பாடியளித்தாராம்!”

31. ஆனந்தந்தானே!

“ஆற்றில் ஆடிப்பாடிய கவி, பின் அறிவு பெற்றுத் தம் ஆடையைப் புனீந்து, என்னுடன் வீடுநோக்கீ நடந்தார்; சிறிது தூரம் பாதை அகலமின்றி யிருந்தது-இரு பக்கங்களிலும் நல்ல ரோஜூ மலர் உள்ள தோட்டங்களைக் கண்டோம்! அம்மலர்கள் மிகப் பெரியன-உடனே, “அப்பா! உள்ளே சென்று சில மலர்களைக் கொண்டுவா” என்றார். நான், “தோட்டக்காரன்-

இல்லையே” என்று சொன்னேன். அவர், “பாதக மில்லை” என்றார். “திருட்டல்வா?” என்றேன். அவர், “அல்ல, ஆனந்தந்தானே! அனுபவிப்போம்! விற்கவா போகிறோம்? இல்லையே. நாலைந்துதானே வேண்டும், பாதகமில்லை” என்றார். தோட்டக்காரன் விற்பவனு யிருந்தால், அவனுக்கு இது நஷ்டமுண்டாக்காதோ என்றேன். “அப்படியில்லை; நல்ல புஷ்பம்! நல்ல புஷ்பம்! மிகப் பெரியவை” என்றார். நான் சற்று தயங்கி நின்றேன். அவரே நொடியிற் பந்துபோற்கிளம்பி, சுவர் ஏறிக் குதித்து உட்சென்று, இரண்டு மலர் கொணர்ந்து என்னிடந்தந்தார்; பின் வீடுற்றோம். அங்கே தங்கம் அம்மலரைக் கேட்டாள்; உடனே மறுமொழி யின்றிக்கொடுத்து மகிழ்ந்தேன். பிறகு சிற்றுணவு வந்தது; புசித்தோம்.”

32. கம்பன்

“பிறகு கம்பராமாயணம் வாசித்தார் பாரதியார்; பரவி, பொருள் சொல்ல வேண்டினார்; பாரதி அங்குமிங்கும் சிற்சில இடங்களிற் கூறிக்கொண்டு போனார். ஆனால் பல கவிகளை எழுதுகோல் கொண்டு ஒங்கி அடித்து ஆபாசமாக்கினார். நாங்கள் ஏன் என்றோம். “கம்பன், இங்கே நமக்குப் பாடவில்லை; அவன் பூலோகத்தில் இல்லை; ஏழாவது படி கடந்த நின்று பாடுகிறான். அவனறிவு பெரிது; ஒன்றுமே நமக்குப் புலனுகவில்லை” என்றார்!

பின் கம்பராமாயணம் முடிந்தது. என்னைப் பாப்பா வந்தழைத்தாள். நான் போனேன்; அப்பாதுரையாருடன் நானும் பாரதியாரைப் பற்றிப் பலவாறு பேசிக்கொண்டே சாப்பிட்டேன். அவ்லூர் சென்றது முதல் கடைசிவரை, பெரும்பாலும் நான் பாரதியை விட்டுப் பரிந்து சாப்பிடுவதே வழக்கம்; அவர் பெரிதும் எங்கள் ஜாகையில் பரவியுடன் புசிப்பார். ஆகவே

பாரதியைப் பற்றிப்பன்முறை பலவாறு குற்றங்கூற அப்பா துரைக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவர் கூற்றுகள் பெரிதும் உண்மையே; என் அப்மானமெல்லாம் ஓடி விட்டது. மனைவியைத் தினமும் கோழித்து அடியாதிரார் கவி; ஆனால், நல்ல காதலை அவளிடம் அடிக்கடி அவர் காட்டுவது முன்னு! அவர் என்ன செய்தாலும், அவள் பொறுப்பாள்; அவரை அறவே வெறுக்கமாட்டாள்; அவள், நல்ல காதலி, பத்தினி, சீதா தேவையே!”

33. பாரதியின் உள்ளம்

“ ஒரு நாள் பாரதியாருக்குக் கொஞ்சம் பணம் வந்தது. “இந்தப் பணத்தை நாம் நாறு, ஐந்தாறு, ஆயிரமாக்கப் போகிறோம், பார்!” என்று கவி திருநெல்வேலிக்குச் சென்றார். அங்கே என்னை (விசுவநாத பாரதியை) அழைத் துக்கொண்டு பாலத்தில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டே “ஓய்! இன்னு ஒரு பெரிய காரியம் செய்யவேண்டும்; ஒரு திட்டம் போடவேண்டும். நம்மிடம் ஒரு தொகை யுள்ளது. அதைக் கொண்டு ‘அமுதம்’ என்ற பத்திரிகை அச்சிட வேண்டும். அல்லது.....” என்று சற்றே தயங்கியபோது, ஒரு பழக்காரி, “தெய்வமே! இன்று எப்படிப் பிழைப்பேன்? ஒன்றும் விற்கவில்லையே” என்று புலம்பிச் சென்றது இவர் காதில் விழுந்தது. பழக்காரி இருபதடி சென்று விட்டாள். “ஓம் சக்தி! அம்மா, பழக்காரி! பழக்காரி!” என்று பாரதியார் அவளைத் துரத்திச் சென்றார். அவளைக் குறுக்கே மறித்து நிறுத்தி, “அம்மா! இறக்கு, கூடையை. அதென்ன, நாம் இருக்கையில் அப்படிச் சொன்னுய? உன் பசி நமது பசி யில்லையா? கூடையில் எத்தனை பழம் வைத்திருக்கிறுய? ” என்று கேட்டார்.

“ சாமி, நல்ல மகராசன்! ” என்று அவள் கூடையைத் திறக்கு முன்பே, பாரதியார் அதை மூடி யிருந்த

துணியைத் தாமே நீக்கி, “அம்மா! நமக்கும் நல்ல பசு உன் கையாலேயே கொடு” என்று முப்பது பழங்களை அங்கேயே வாங்கி உறுஞ்சி உறுஞ்சித் தள்ளினார். “ஓய், நீரும் சாப்பிடும்” என்று விசுவாதருக்கு முப்பது பழங்களை வாங்கித் தந்தார். அவர் மூட்டை கட்டினார். கூடையில் இருபது பழமே மிச்ச மிருந்தது. “அம்மா! பாரதி தந்தானென்று மிச்ச மூளைதை உன் குழந்தைகளுக்குத் தந்து நீயும் சாப்பிடு. தெரியுமா?” என்று சட்டைப் பையிலிருந்து ஆறு ரூபாய்களை எடுத்துப் பழக்காரியிடம் கொடுத்தார். “சாமி! கூட இரண்டு ரூபாய் தந்திருக்கிறீர்களே” என்று பழக்காரி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாள்.

“உனக்கு எத்தனை குழந்தைகள்?” என்றார் பாரதி யார்.

“இரண்டு பெண்கள்.”

“நமக்கும் அப்படியே! இந்தா, ஆளுக்கு ஒரு ரூபாய் கொடு! இன்னும் இரண்டு ரூபாயை வைத்துக் கொண்டு நன்றாகப் பிழை” என்று சொல்லி விட்டு,

“மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை யினியுண்டோ?”

என்று பாரதியார் உல்லாசமாகப் பாடிக் கொண்டே சென்றார்!”

34. தமிழ்க்கு நோபல் பரிசு!

“பணம் வந்தால் உடனே கண்டபடி வாரி யிறைத்து விடு வார் பாரதியார். கையில் இல்லாமற் போன்ற அவருக்கு விநோதமான எண்ணங்கள் தோன்றும். அவர்களால், வட்சம், பத்து வட்சத்திலேதான் நிற்கும்!

ஒரு நாள் அவர் விசுவநாத பாரதியை, உபாத்தியாயர் வகுப்பில் புகுந்து, இழுத்துக் கொண்டு போனார். சிஷ்யர், “வகுப்பிற்குப் போகவேண்டும்; செய்தியை உடனே சொல்லும்” என்றார்.

“ஓய் ஓய், உமது வகுப்போ, புளியங்காய்த் தோப் போ! பெரிய காரியங்கள் நடக்கப் போகின்றன, வாருங் கானும்!” என்று இழுத்துச் சென்றார் பாரதியார். சிந்து ழந்துறை ஆற்று மண்டபத்தில் இருவரும் அமர்ந்தனர். சிஷ்யர், “குருவே, என்ன செய்தி? சொல்லலாமே!” என்று பணிவாகக் கேட்டார்। “நம்மிடம் சொல்லிச் செய்யும் வழக்கம் கிடையாதையா; செய்து விட்டுத்தான் சொல்வோம்” ஏன்றார் பாரதியார்! பிறகு, மார்பைத் துருத்திக்கொண்டு தலை நிமிர்ந்து எழுந்தார். முன்னால் வலது காலை வைத்து ஒரு தாவு தாவினார்.

“எடுத்த காரியம் யானினும் வெற்றி”

என்ற பாட்டைக் கலீரென்று பாடினார். சிஷ்யர் திகைப் பும் வியப்புமாக உடல் சிலிர்க்க நின்றார்; பாட்டு நின்றது.

பாரதி: அப்பா! இப்போது ரவீந்திரநாத டாகூர் எங்கிருக்கிறான்?

சிஷ்யன்: மதுரையில்.

பாரதி: உடனே புறப்படு. சலோ, மதுரை! அவனை ஒரு கை பார்க்கிறேன்.

சிஷ்யன்: நாம் போவதற்குள் டாகூர் சென்று விட்டால்...?

பாரதி: அட அபசகுனமே! நமது தமிழ் நாட்டுக்கு டாகூர் வந்து நம்மைக் காணுமல் செல்லுவதா? உடனே தந்தி கொடு!

சிஷ்யன்: விலாசம் தெரியாதே!

பாரதி : அட, சி ! 'டாக்ஸர், மதுரை' என்றால் தந்தி பறக்கும் ஜயா !

சின்யன் : சரி, என்ன செய்தி அறிவிக்க ?

பாரதி : 'தமிழ் நாட்டுக் கவியரசர் பாரதி, உம்மைக்கண்டு பேச வருகிறூர்' என்று உடனே தந்தி அடியும்.

சின்யன் : அங்கே போய் என்ன செய்யப் போகி றீர் ?

பாரதி : ஓய் ஓய், நாம் டாக்ஸருக்கு ஒன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி ; நாம் தமிழுக்கவி. விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசைச்-சபை முன் வையும். நாமும் பாடுவோம், நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு 'அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சவார்கள். உடனே 'உமது ஷகயால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்லவேண்டியது' என் போம் !

சின்யன் : அதெப்படி ? அவர் வங்காளத்தில் பாடுவார் ; நீர் தமிழில் பாடுவீர். வங்காளத்திற்குக் கிடைத்த நோபல் பரிசு; உமது தமிழுக்கு எப்படி கிடைக்கும்?

பாரதி : அட அபஜெயமே ! சர்வேசவரன் தமிழ் னுக்கு எல்லாம் வைத்தான் ; புத்திமட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும் ; கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ், அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ ?

"வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!"

என்ற பாட்டை வீராவேசமாகப் பாடி, "யாமறிந்த மொழிகளிலே" என்று ஒரு பிர்க்கா வாங்கினார் !

சின்யன் : மன்னிக்க வேண்டும். தமிழ் வங்கத்திற் குத் தாழ்ந்ததில்லை. ஆனாலும், அவர் உலக மகா கவி; உலகப் புகழ் பெற்றவர்.

பாரதி : நாம் உலகப் புகழ் பெற முடியாதோ? அடதரித்திர மனிதா! அந்த இழவுக்குத்தான் நோபல் வெகு மதியை டாகூரிடமிருந்து வெல்ல வேண்டும் என்கிறோம்!

இந்த மாதிரியே பேசிக் கொண்டு பாரதியார் இரவில் எட்டையபுரம் பங்களாவுக்கு வந்தார். அங்கே சிறு வயதில் பாரதியாருடன் திரெளபதி நாடகம் பார்த்த நண்பர் வரவேற்றார். பாரதியார், “நண்பா! நமது பாஞ்சாவி யைப் பார்!” என்று பாஞ்சாவி சபதத்தைப் பொழிந்து ஆடித்தீர்த்தார்; பிறகு நன்றாகச் சாப்பிட்டுத் தலையைச் சாய்த்தார்; மறுநாட்ட காலையிலேதான் எழுந்தார். நோபல் வெகுமதி விஷயம் மறந்தே போயிற்று!

அப்போது பழனியப்ப பிளை என்பவர், பாரதி அரசியல் பேசக்கூடாது; மதப் பிரசங்கம் செய்யலாமே என்று தூண்டிவிட்டார்.”

35. “கலெக்டர்! கலெக்டர்!”

“பாரதியார் சர்க்கார் உத்தரவில்லாமல் பேசக்கூடாது; அரசியல் மூச்சு விடக்கூடாது. வேறிடம் சென்று வும் உத்தரவு வேண்டும். பாரதியார் ஆற்றங் கரையில் சூரியாஸ்தமனத்தைப் பார்த்துக் கொண்டே நின்றார். சிஷ்யர் பயபக்தியுடன் அருகே நின்றார். திடீரென்று “கிடக்கிறது, நோபல் பரிசு; நமக்கு வேரெஞ்சு யோசனை தோன்றி விட்டது” என்று துள்ளிக் குத்தார்!

சீடர் : என்ன யோசனை?

பாரதி : சபாஷ் பழனியப்பா! நாம் விவேகானந்தர் போல் பிரசங்கம் செய்யப் போகிறோம். நாடகக் கொட்டகை, அதிரப்போகிறது, பாரும்.

சிடர் : நடக்கிற காரியமாகப் பேசுமே !

பாரதி : ஓய் ஓய், நமக்கு நடக்காத காரியம் உண்டா ? நெஞ்சில் உரமில்லாத கோழைபோலப் பேசாதேயும். உடனே நாம் சொன்னபடி செய்யும்.

சிடர் : உத்தரவரகட்டும்.

பாரதி : அப்படிச் சொல் பாண்டியா.....! சபாஷ் ! நாம் திருநெல்வேலியில் சர்வ மதப் பிரசங்கங்கள் செய்யப் போகிறோம். ஒரு வாரம் ஊர் கோலாகலமா யிருக்கப் போகிறது. அதற்கு விளம்பரம் அச்சிட உடனே கிளம்பும்.

சிடர் : என்னவன்று அச்சிடுவது ?

பாரதி : எதற்கெடுத்தாலும் கேள்விதானு ? ‘தமிழ் நாட்டுக்கவி பாரதி, திருநெல்வேலியில் பெரிய சபை கூட்டி உண்மையான வேத தர்மம், இல்லாம், கிறிஸ்துவம், பெளத்தம் முதலிய சகல மதங்களையும் பற்றி ரஸமாகப் பேசுவார். பெருவாரியாக மகாஜனங்கள் வந்து கேட்க வேண்டும். அரிய சந்தர்ப்பம் !’ என்று பதினையிரம் நோட்ட மஸ் அச்சிட்டு, பாண்டு வாத்யத்துடன் ஊரெல்லாம் கொடும். டிக்கெட் முதல் வகுப்பு 15 ரூபாய். இரண்டாம் வகுப்பு 10 ரூபாய், மூன்றாம் வகுப்பு 5 ரூபாய்; இந்த ஊரில் ஒரு லக்ஷ ரூபாய் சேரும். பிறகு மதுரை, திருச்சி, சேலம், கோவை, காஞ்சி, சென்னை என்று புறப் பட்டுப் போவோம். ஏராளமான பணம் சேர்த்துவிடுவோம். அப்புறம் நாம் ராஜா !

சிடர் : அது சரி. ஆனால் தாங்கள் பேசக் கலெக்டர் உத்தரவு வேண்டுமே !

பாரதி : அட இழவே ! அது ஒன்றிருக்கிறதா ? வாரும்.

பாரதியார் ஓரே ஒட்டமாக எட்டையபுரம் தோட்டத்திலிருந்த கலெக்டர் பங்களாவுக்குச் சென்றார். தர்வான் முஸல்மான். அவனுடன் இந்துஸ்தானியில் பேசி ஒரு சிட்டனுப்பினர். தர்வான் வந்து, பாரதியை அழைத்துச் சென்றார். பாரதி, “நாம் சமயப் பிரசங்கம் செய்ய வேண்டும். அனுமதி தாரும்” என்றார். “நானே யோசித்துச் சொல்லுகிறேன்” என்றார் கலெக்டர்.

பாரதியார் : “வந்துவிட்டது அனுமதி; நானே வரும்; அடி நோடல், கொட்டு முரசு, செய் விளம்பரம்” என்று குதித்தார். அனுமதி வராவிட்டால்? பரவாயில்லை, பயமில்லை, பேசுவோம்; நாம் பேசுவோம். விளம்பரத்திற்குப் பணம், வசூலானதும் தருவோம்; பழனியப் பன் தருவான்!

மறுநாள்கலெக்டர் பங்களாவுக்குப் போனார், பாரதியார்; மேலே பாய்ந்தார்.

தர்வான் : ஐஸா நை சல்லு, பாஹர் ஜாவ்: (அப் படிப் போசக்கூடாது; போம் வெளியே.)

பாரதி : கடோ. ஹம் சலேங்கே ஊபர்! (நில், நாம் மேலே செல்வோம்.)

தர்வான் : ஆஜ் மூலாகாத் நை மிலேகா! (இன்று சந்திக்க முடியாது.)

பாரதி : ஆப் ஸர்க்கார் நை; கடோ பிசே. (நீ சர்க்காரில்லை, நில் பின்னே.)

தர்வான் பாரதியாரைப் பிடித்து நிறுத்தினான். பாரதியார் திமிறிக்கொண்டு “கலெக்டர்! கலெக்டர்!” என்று பெரிய சுத்தமிட்டுக் கொண்டே மளமள வென்று படியேறிச் சென்றார். கலெக்டர் சுத்தம் கேட்டு வந்தார்.

பாரதி : இன்று பிரசங்கம் ஆரம்பிக்கப் போகி வேண்.

கலெக்டர் : கூடாது. இன்னும் ஒருவாரங் கழித்துச் சொல்லுகிறேன்.

பாரதியார் ஒரு வீரப் பார்வை பார்த்துக்கொண்டே கீழே வந்து, “இந்த இழவு உத்தரவும் கட்டுப்பாடும் இருக்குமட்டும் மனித ஜாதி உருப்படாது! கட்டென்பதனை வெட்டென்போம்!” என்று பேசிக்கொண்டே எட்டையெழும் பங்களாவுக்குப் போனார். அங்கே பலமான உபசாரம் நடந்தது. நிலாவில் ஆனந்தமாகப் பாடிவிட்டுப் படுத்தவர் மறுநாட்ட காலை எழுந்தார்.”

36. “விட்டேன பார் !”

“திருநெல்வேலியில் பிரசங்கம் செய்ய, பாரதியாருக்குக் கலெக்டர் உத்தரவு தரவில்லை. பாரதி வெகு கோபத் துடன், “அவன் கிடக்கிறுன் தம்பி! அடி நோட்டீஸ். நாம் பேசுவோம்; யாருக்கும் அஞ்சோம்” என்றார். சிஷ்யன் “சர்க்கார் உத்தரவில்லாமல் எப்படி அடிப்பது? பணம் வேண்டாமா?” என்றார். பணம் டிக்கெட் வசூலிலிருந்து தருவோம்; அடி நோட்டீஸ்” என்றார். சீடர் சம்மதிக்க வில்லை. பாரதி, “போபோ என்னுடன் வராதே” என்று திருநெல்வேலி பாலத்தின் அருகே படுத்துப் பத்து மணி வரையில் அப்படியே மயங்கிக் கிடந்தார். சிஷ்யர் பய பக்தியுடன் அருகே உட்கார்ந்திருந்தார். திடீரென்று எழுந்தார் பாரதியார். வண்ணுரப்பேட்டைக்குச் சென்று, ஒரு வீட்டைத் தட்டினார். “ஆவடையப்பா! ஆவடையப்பா!” என்று கூவினார். கதவு திறந்தது; பாரதியார் மாடிக்குப் பாய்ந்தார். அங்கே ஆவடையப்பார், “அப்பா பாரதி! வா வா, எப்போது வந்தாய்? நடுராத்திரியானதே; சாப்பிட்டாயா?” என்று உபசரித்தார்.

பாரதி : வந்து ஒருவாரமானது. இங்கே ஒரு காரி யம் இருக்கிறது.

ஆவடை : என்ன காரியம் ?

பாரதி : நாம் இங்கே தொடர்ச்சியாக சர்வமதப் பிரசங்கம் செய்யப் போகிறோம். அதற்குக் கலெக்டர் உத்தரவை எதிர்பார்க்கிறோம்.

ஆவடை : அப்பா! சர்க்கார் உன்னைப் பேசவிடாதே; உத்தரவு கிடைக்காவிட்டால்...?

பாரதி : விட்டேன பார்!.....நான் என்ன, குற்ற வாளியா? நான் சுதந்தரன், சுதந்தரன், சர்வ சுதந்தரன்!

இதற்குள் ஆவடையப்பரின் மனைவி இலை போட்டுப் பரிமாறினார். பொரித்த அப்பளாம் இரண்டு இலையில் வந்தது. “தாயே! கொண்டா இன்னும் ஏழு அப்பளாம்” என்றார் கவி...எழையும் மொச் மொச்சென்று தின்று தீர்த்தார்; “ஓம் சக்தி! போதும்” என்றெழுந்தார்.

வக்கில் ஆவடையப்பருக்குப் பாரதி என்றால் உயிர். எச்சாமத்திற் போன்றும் அவர் பாரதிக்கு விருந்தளிப்பார். வயிறு நிரம்பியதும் தமது நண்பர்களையெல்லாம் அழைத்துச் செவி விருந்துண்பார். பிள்ளை, எதிர்வீட்டு வக்கிலையும் அழைத்துவந்தார். அந்த வக்கில் தமிழ்மொனி. பாரதியாரின் கண்ணன் பாட்டைப் புகழ் ந் து பேசி, “அதில் சேவகன், குரு, சிடன், காதலி என்பதெல்லாம் என்ன? பாகவதத்தில் இப்படியெல்லாம் இல்லையே?.....கண்ணன் கடவுள்; அவரை ‘அடாபுடா, வாடி ஏடு’ என்று பாடி வைத்திருக்கிறோ! உமது பாட்டில் தமாஷ் இருக்கிறதே யொழிய, பக்திரச மில்லையே. தில்லித்துருக்கர் செய்த வழக்கமல என்று பாடுகிறோ...கண்ணன் காலத்தில் தில் வித துருக்கர் ஏது?” என்றிவ்வாரெல்லாம் கேள்விபோட்டார்.

பாரதியார் : இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிற் சொல்லமாட்டோம் ஐயா! இனிப்பான பணியாரம் தங்கால் தின்னுமே! வெல்லம் எங்கே விளைந்தது? மாவு எப்படி வந்தது...என்ற கேவிள்வியேன்? ஐந்து நிமிஷம் பாரதி, விறைத்துக் கொண்டிருந்தார். பிறகு அடித் தொண்டையைக் கிளப்பி, கண்ணன்பாட்டை முழுதும் பாடித் தீர்த்தார். கேள்வி கேட்டவர் வாயும் அடைத்தது.

ஆவடையப்பர் : பாரதி, உன்பாட்டைக் கேட்டால் கலெக்டர் மயங்கிப்போய் உத்தரவு தந்துவிடுவான்.

பாரதி : நமக்கு அவன் உத்தரவு, அனுவசியம்..... திருநெல்வேலி அவசியமில்லை. நாம் சென்னை செல்கிறோம். அங்கே, ஸர். சுப்பிரமணிய ஐயர் தலைமையில் பத்துப் பிரசங்கம் செய்வோம்...பெருவாரியான பணம் சேரும். நமது பிரசங்கம் படத்துடன் ஹிந்துவில் வரும். பாருங்க ளேன்! பிறகு பெரிய பெரிய சிந்தனைகளுடன் பாரதியார் பள்ளிகொண்டு காலையில் எழுந்து கடையம் சென்றார் !

36. இனி நம்மால் பேசுமுடியாது!

பாரதியார் எட்டையபுரத்தில் குடும்பத்துடன் இருந்தார். அங்கே சிறு வயதில் பாரதியாருக்குத் தமிழ் சொல்லித் தந்த பழும் பண்டிதர் பாரதியைக் கண்டார்.

பண்டிதர் : அப்பா! நீ சிலப்பதிகாரம் படித்திருக்கிறேயா?

பாரதி : படிக்க வேண்டியதில்லை.

பண்டிதர் : சிலப்பதிகாரம், கம்பன், வள்ளுவர் எல்லாம் பாடம்பண்ண வேண்டும். இல்லாவிட்டால் கணிபுலவன் என்பதெல்லாம் ஆடம்பரப் பேச்சே.

பாரதி : ஐயா! நமக்கு வேண்டியது புதுமை. பழைய

தேங்காய்நடைப் புத்தகங்களுக் கெல்லாம் ஒரு கோட்டைக் கிழுத்துவிட்டோமையா...

பண்டிதர் : இருந்தாலும் நீ பெரிய கவியே என்று திருக்குறளைப் பற்றிப் பேசச் சொன்னால்...?

பாரதி : பேசுவோமையா; எதற்கும் பின் வாங்கோம்; பேசுவோம்.

இச்சமயமே தலைமை ஆசிரியர் வந்து அன்று மாலை பள்ளிக்கூடத்தில் திருவள்ளுவர் சம்பந்தமாகச் சபைநடப் பதாகவும் அதற்கு பாரதி தலைமை வகித்துப் பேசுவேண்டுமென்றும் வேண்டினார். அதே சமயம் விசுவநாதபாரதி யும் பிரசங்கம் செய்ய ஒப்புக்கொண்டு வந்தார்.

பாரதியார் : ஆஹா! தலைமை வகிப்போம், பேசுவோம்.

இதற்குள் தலைமை உபாத்தியாயர் அரசியல் பேச்சே கூடாது என்று எச்சரித்தார்.

மாலை ஆறுமணிக்குப் பள்ளிக்கூடத்தில் கூட்டம் நிரம்பியது. பாரதியார் வந்தார்; தலைமை நாற்காலியில் ஏறினார். ஐந்து நிமிஷம் விறைப்பாக நின்றார். தலைமை யுரை வரப்போகிறது என்று எல்லாரும் அவர் முகத்தையே பார்த்தார்கள்.

“ உலகத்து நாயகியே! எங்கள் முத்துமாரியம்மா! எங்கள் முத்துமாரி...தேச முத்துமாரி ” என்று இருபது நிமிஷம் கால்பெயர்த்து ஆடிக் கைகளை வீசி அபிநயம் பிடித்து, முத்துமாரி பொழிந்து தீர்த்தார். அதுதான் தலைமையுரை! பிறகு தலைவர், பேசப்பா திருக்குறளைப் பற்றி என்றார். விசுவநாத பாரதி ஒரு மணி நேரம் பல குறளடி களைக் கொண்டு சொல்மாரி பொழிந்தார். பாரதியார் மீசையைத் திருக்கிவிட்டுக் கொண்டே ஏதோ கனவில் ஆழந்திருந்தார். அது முடிந்ததும் பாரதியார், ‘சபாஷ் தம்பி’ என்று பிரசங்கியைத் தட்டிக்கொடுத்துவிட்டுத் தமது முடிவுரை

யைத் தொடங்கினார். “நான் குறள்படித்து வெகு காலம் ஆய்விட்டது. வெகுநல்ல நூல். இரண்டொரு அடி நினைப் பிருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாம்! ஆஹா, என்ன உண்மை! நியாயந்தானே? வேஷ்டி வாங்கப் பணம் வேண்டும். வீடுகட்ட பணம் வேண்டும். மஜைவி நகை வாங்கப் பணம் வேண்டுகிறார். குழந்தை பல காரம் வாங்கப் பணம் கேட்கிறது. தோட்டி முதல் தொண்டமான் வரையில் எல்லாருக்கும் பணம் வேண்டும்...பணம் பணம் பணம் பணம் பணம் பணம், எல்லாம் பணம், எதற் கும் பணம். எனக்கும் பணம் தேவைதான் பணமில்லாவிட்டால் வாழ்வில்லை. ஆனால் நமது நாட்டில்...ஹா... ஏழைமக்கள் பணமில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். சோறின்றி வருஷா வருஷம் பஞ்சத்தில் அடிபட்டு இறப்பவர் ஆயிரக்கணக்கில்; ஆனால் கெவண்மென்டார் பச்சைக்கணக்கில் வெட்கமில்லாமல் எண்ணிக்கை வெளியிடுகிறார்கள். இச்சமயம் தலைமையாசிரியர் பாரதியாரை ஒரு பார்வை பார்த்தார் ; “கெவண்மென்டைப் பற்றிப் பேசக் கூடாது” என்றெருருவர் காதில் ஓதினார்.

பாரதியார் ஒரு நொடி திகைத்தார் ! “இனி நம்மால் பேச முடியாது. கட்டுப்பாட்டில் பேசமாட்டோம். இத் துடன் சபை கலைகிறது ; சலோ” என்று இராணுவ நடைபோட்டு பாரதி மின்போல் எங்கோ விரைந்து மறைந்தார். “நல்ல மேதாவி ; என்ன செய்வது ? ”என்று எல்லாரும் வருந்தினர். பாரதியார் இரவு எட்டரை மணிக்கே “பாடுமொளி நீ யெனக்கு” என்ற பாட்டைப் பாடிக்கொண்டு வந்து சேர்ந்தார்.

37. நமக்குத் தொழில்

பாரதியார் சாத்தார் சென்றார். விசுவநாத பாரதியார் நன்றாக உபசரித்தார். அங்கே தமது பாலிய சினேகி தரான ஸ்ரீநிவாசையங்காரைக் கண்டதும் பாரதி ஒரே

கட்டாகக் கட்டிக் கொண்டு, “அப்பா! சௌக்யமா? உனக்கு எத்தனை பிள்ளைகள்?” என்றெல்லாம் விசாரித்தார். ஸ்ரீநிவாசர் தமது கேழமலாபங்களைச் சொன்ன பிறகு, “பாரதி! உன்டம்பு இப்படி இளைத்துப் போனதே. உன் புத்திகூடப் பிசுகிப்போனதே; குற்றுலத்தில் ஆறு மாதம் இருந்து, உடம்பைக் கவனித்துக் கொள்ளப்பா” என்றார். விசுவநாதரும், “கடம்பூருக்குச் சென்றிருந்தேன்; சோமகந்தர பாரதியார் இப்படியே சொன்னார். யாராவது குற்று லத்தில் பாரதியைக் கவனித்துக்கொண்டால் செலவைத்தாமே தருவதாக வாக்களித்தார்” என்றார்.

பாரதி: ஏனப்பா உள்ருகிறுய்? எனக்குச் சாவில்லை. என் உடம்பு நித்தியம் என்றுசொல்லேன். நான் சாமி, நான் அமரன், அமரன், அமரன், என் வாழ்க்கை அழுதம் அழுதம் அழுதம்; சொல் அழுதம் அழுதம் என்று ஜபம் செய்தார்.

இச்சத்தங் கேட்டு விசுவநாதர் அப்பா வந்தார். “அதிருக்கட்டும் பாரதியாரே! உமக்கு என்ன தொழில்? என்ன செய்கிறீர்?” என்றார். பாரதி “நமக்குத் தொழில் கவிதை. நாம் அமரத்தன்மையைப் பாடுகிறோம்; மனிதருக்குச் சாவில்லை என்கிறோம். உடம்பு நித்தியம் என்கிறோம்” என்றார்; பிறகு சாப்பிட்டார். திடீரென்று “மதுரைக்குப் போகிறேன்; வாங்கு டிகெட்” என்றார். அங்கென்ன விசேஷம்? அங்கிருந்து செட்டிநாடு செல்வோம். அங்கே? நமது நண்பர் வை. சு. ஷண்முகம் இருக்கிறான். நாம் கீதையை மொழிபெயர்த்திருக்கிறோம். வெளியிடவேண்டும்; சலோ! என்று ஸ்டேஷனுக்குத் தாவினார். விசுவநாதர் டிகெட் வாங்கித் தந்தார். பாரதி யார் வண்டியில் ஏறியதும் பணம் கொடு என்றார்; வீட்டிலேயே சொல்லக்கூடாதோ என்றார் விசுவநாதபாரதி. சரி போம்-நமது நண்பர் தருவார்கள்-என்று பாரதியார் சென்றார்.

38. செட்டி நாட்டில்

செட்டிநாட்டில் ஸ்ரீ வை. சு. ஷண்முகம், ஸ்ரீ ராய சொக்கலிங்கம் முதலிய அறிஞர், பாரதியாரை வரவேற்று உபசரித்தனர். கலைவளர்க்கும் தனவணிகர், தமது நாட்டிலேயே கவி புனீந்துகொண்டு கவலையற்றிருக்கும் படி பாரதியாரை வேண்டினர். ஓரிடத்தில் அவர் தங்கமாட்டார். அக்காலம் சுப்பிரமணிய சிவா, அந்தப் பக்கம் சுற்றுப்பிரயாணம் செய்தார்; அவரது பிரசங்கமாரியுடன் பாரதியாரின் வீராவேசக் கவிபேரியும் சேர்ந்து முழுங்கின! இக்காலத்திலேதான், நான் பாரதியார் பாட்டை நேரே கேட்டேன்! “ஓம்சக்தி, ஓம்சக்தி ஓம்!” என்று கால்மாறி ஆடிப் பாடிய வீராவேச பாரதியை அப் பொழுதே இரண்டாம் முறையாகக் கண்டேன்! ஆனால் இத்தடவை அவருடன் கலந்து பேச முடியாமற் போனது.

பாரதியார் செட்டிநாட்டில் அமைதியாகத் தங்கி யிருந்தால் தமிழுக்கு எவ்வளவோ அரிய பெரிய கவிச் செல்வம் கிடைத்திருக்கும்.

காரைக்குடி இந்து மதாபிமானச் சங்கம் பிரசங்கியா ரான விசுவநாதையரே, எனக்குப் பாரதியார் வாழ்வையும் தன்மையையும் பற்றிச் சொன்னவர். இப்பெரியார் திருச்சி ஜில்லாவில் என்னுடன் சுற்றுப்பிரயாணம் செய்து இந்து மதப்பிரசாரம் செய்தார். பாரதியார் திருநெல்வேலியில் இந்து மதப் பிரசங்கம் செய்ய முடியாமற்போனது; அந்த ஆர்வத்தையெல்லாம் அவர் காரைக்குடி இந்து மதாபி மான சங்க வாழ்த்தில் கொட்டிவிட்டார்!

“உட்பொருளாய், செயல்வீருய், அறிவொளியாய் இலகும் பரம்பொருளை அகத்திற் சேர்ந்து, நினைப்பு செயல் அதுவாகி, நாமே அதுவென்றுணர்ந்து, அச்சம், கவலை, கினம், பொய், கயமை, சோம்பல், ஜூயம் முதலிய தீய

பேய்களை ஞானவாளால் அறுத்துத்தள்ளி, எப்போதும் ஆனந்தச் சுடர்சிலையில் வாழ்ந்துயிர்கட் கினிது செய் வோர், தப்பாதே இவ்வுலகில் அமரங்கிலை பெற்றிடுவார் !” என்று வேதவுண்மையைக் கூறி, ‘அதுவே இந்துமதம்’ என்று நிலைநாட்டினார் பாரதியார் !

இறுதிக் காலத்தில் ஸ்ரீ அரவிந்தரின் நூல்களிலெல்லாம் சாங்கோபமாகக் காணும் அமரங்கிலை, தேவஜீவனம், கிருதயுகம்—இவற்றையே பாரதியார் பேசிக்கொண்டிருந்தார். செட்டிநாட்டார், பாரதியாருக்கு ஒரு மணி பதித்தபெளன்டன் பேனேவும், அழகான பெட்டியும் அளித்தனர் ! பாரதியார் பேனேவைத் தமக்குத் தினமும், மலரும் கணியும் தரும் நண்பர் நாராயணசாமி பின்னைக்குக் கொடுத்து விட்டார். பெட்டியில் தமது கையெழுத்துப் பிரதிகளை வைத்திருந்தார்.

பாரதியாரின் அடங்காக் கோபமும், துறுதுறுப்பும், பிறருக்கு எப்படித் தோன்றினாலும், நான் அறிந்தமட்டும் தேசங்கிலை, தேசசுதந்தரம் இரண்டே அவர் உயிரில் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டன என்பது தெளிவு. வீரசுதந்தரக்கவியான அவர் உள்ளம் நாட்டில் சுதந்தரத்தை நிலைநாட்டவே துள்ளிய் பாய்ந்தது ! சென்னையில் ஒருவாறு அவரது மனப்புயல், வாக்கில் விளையாட இடம் கிடைத்தது.

39. சுதேசமித்திரனில் பாரதி

சுதேசமித்திரன் அழைத்தது ! பாரதியார் சென்னை சென்றார்; சுதேசமித்திரன் துணையாசிரியராக அமர்ந்தார். திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் பாரதியார் குடும்பம் வசித்தது. அக்காலம் பாரதியார் சுதேசமித்திரனில் எழுதிய ரசமான கட்டுரைகள், நூலாக வந்துள்ளன. புதுச்சேரியில் தாம் நண்பருடன் நடத்திய திண்ணீப் பேச்சுகளையெல்லாம் பாரதியார் இனியநடை

யில் எழுதி வெளியிட்டார். மித்திரன், பாரதியாரைப் பரிவுடன் பேணி, எல்லாச் சுதந்தரமுங் தந்து ஆதரித்தது. பாரதியார் சூதேசமித்திரனில் பேனே நாட்டியதுடன் நிற்கவில்லை; திருவல்லிக்கேணி கோயில் மண்டபம், கடற்கரை இரண்டிலும் அடிக்கடி சூட்டங் கூட்டி, வீரப்ரசங்கமாரி பொழிந்தார். அவர் மணிக்குரல் எடுத்து “ஜய பேரிகை கொட்டடா!” என்று கர்ஜித்தாலே போதும், சூட்டம் சூடிவிடும். பிறகு, ஒரு மணிநேரம் மின்வெட்டு நடையில் தமது நெஞ்சக்கனலைப் பொழிந்து தீர்ப்பார்! யாரும் அவர் பாட்டையோ பேச்சையோ தடுக்க முடியாது. இந்தச்சமயம் வ. வெ. சு. ஐயரும் சென்னைக்கு வந்து “தேசபக்தன்” நடத்தினார். ஸ்ரீநிவாசாச்சாரி யாரும் அவருக்குத் துணைசெய்தார். இதேசமயம் பாரதியார் பாடலைப் பெசன்டம்மையார் மெச்சி, கலைச்செல்வரான ஜேமஸ் H. கலீன்ஸைக் கொண்டு மொழிபெயர்த்தார். சென்னையில் வரும் தலைவர்கள் அனைவரும் பாரதியாரைப் பார்ப்பதுண்டு; வ. வெ. சு. ஐயருக்குத் தெரிந்த வர்களானால் அவரே பாரதியாரை அழைத்துவந்து அறி முகப் படுத்துவதுண்டு! தேசபக்தர்களுக்குப் பாரதியார் இயன்ற உதவி செய்தார். ஒருநாள் தேசசேவையிற் சிறை சென்ற வீரர் ஒருவர் வந்து, தமது வறுமைக் கொடுமை யைப் பாரதியாரிடம் சொன்னார். பாரதியாரின் ஆத்திரம் பொங்கிவிட்டது. தேசவீரர் சோற்றிற்கில்லாது வாடிப் பட்டினியிருப்பதை அவரால் பொறுக்க முடியவில்லை. அன்று மாலை கடற்கரையில் சூட்டம் நடந்தது; அக் கூட்டத்திலேதான் பொதுவுடைமை முரசான “பாரத சமுதாயம்” என்ற ஆவேசப் பாடல் எழுந்தது!

40. காந்திஜியைக் கண்டார்!

இக்காலமே, ஒத்துழையாமை இயக்கம் வீறிட்டெடுஞ் தது. மகாத்மா காந்தி சென்னைக்கு வந்து, கத்திரல் தெருவிலுள்ள ஶ்ரீ ஸி. ராஜகோபாலாச்சாரியார் வீட்டில்

எழுந்தருளினார். பாரதியார் காவலையெல்லாம் மீறி, விறுவி ரென்று உள்ளே சென்று, காந்தியின் பக்கத்தில் மெத்தை யில் அமர்ந்து, “மிஸ்டர் காந்தி! இன்று மாலை கடற்கரை யில் நான் பேசும் கூட்டத்திற்குத் தலைமை வகிப்போ?” என்று கேட்டார். மகாத்மா, “தங்கள் கூட்டத்தை நானை வைத்துக்கொண்டால், முடியும்” என்றார். “முடியாது” என்று எழுந்து, “உமது ஒத்துழையாமை இயக்கத்தை வாழ்த்துகிறேன்!” என்று சொன்னார். மகாத்மா, “இவர் யார்?” என்று கேட்க, ராஜாஜியே “இவர், தமிழ்நாட்டுத் தேசியக் கவி” என்றார். மறுமுறையும் பாரதியார் மகாத்மாவைத் தரிசித்தார். மகாத்மாவிற்குப் பாரதியார் பாமாலை சூட்டி “ஓம்கங்கி எம்மான் காந்தி” என்று வாயார வாழ்த்தினார்!

41. யானை நண்பன்

பாரதியார் தெய்வபக்தர். அவர் நாள் தவறுமல் பார்த்த சாரதி கோயிலுக்குச் சென்றார். பெருமாள் புறப்படும் போது, இவரும் பல்லக்குத் தாங்கி வருவதுண்டு. கோயிலில் அவருக்கு ஒரு யானை நண்பன் உண்டு.

பாரதியார் தேங்காய் பழம் எடுத்துக்கொண்டு கோயில் யானையை அனுகி, அதன் துதிக்கையை அன்புடன் வருடி, நட்பாடிக் கனியூட்டுவது வழக்கம். அச்சமற்ற ஆத்மஞானிக்கு அகிலவுயிர்களும், தானே யன்றே? நெடுநாள் யானை நண்பன் பாரதியாரிடம் பிரியமாகவே யிருந்தான். ஒருநாள் யானைக்கு மதம் பிடித்துவிட்டதாகச் சத்தம் எழுந்தது; பாரதியார் தைரியமாகத் தமது நாலு கால் நண்பனை யனுகிக் கனி யளித்தார். இதை அதிசயமாகப் பார்த்த ஜனங்கள், ஆரவாரம் செய்தனர். அதனால் யானை மிரண்டு, பாரதியாரைத் தூக்கிப்போட்டுவிட்டது; பாரதியார் யானையின் கால்களுக்கிடையே விழுந்து கிடக்கிறார். யானை ஒரு மிதி மிதித்தால், ஆள் அப்பளம்! அப்படி

அது செய்யவில்லை. அப்போது கோயில் காரியம் பார்த்த குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் திடீரெனப் பாய்ந்து வந்து, பாரதியாரை அத்தாயமாகத் தூக்கிவந்து காப்பாற றினார்! குவளை வாழ்க! இச் சம்பவத்தையும், பாரதியாரின் புதுவை வாழ்வையும், நான் “ஸ்வராஜ்யா” ஆசிரியரா யிருந்த சமயம், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் ஒருங்காள் என் ஜாகைக்கு வந்து உருக்கமாகச் சொல்லி, “கண்ணன் எனது நண்பன்” என்ற பாடலையும் உச்சக்குரவெடுத்து ஆர்த்தார். குவளை, கண்ணீர் சொரிய, மலைவி மக்கள் விம்மியழ, பாரதியார் இரத்தக்காய முண்டு கிடக்கிறார். மூநிவாசாச்சாரியார் உடனே வந்து ஒரு மோட்டாரில் அவரை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார். அப்போதும் பாரதியார் யானை நண்பனைக் கிணக்காது, “நம்மிடம் உள்ள அன்பினுலேதான் நசக்காமல் சும்மா நின்றது!” என்றார். காயம் ஒருவாறு ஆறியது.

42. மேலே சென்றார்

பாரதியார் உடம்பு தேறவே யில்லை. ஆனால் மனவுறுதி மட்டும் வீறிட்டுக்கொண்டிருந்தது. அவர் இறுதிக் காலத்தில் பார்த்தசாரதி தரிசனம் செய்துகொண்டு அஷ்டாட்சரம் ஐபிப்பதும், “என்று தணியும் எங்கள் சுதந்தர தாகம்” என்று கண்ணனை வேண்டுவதுமா யிருந்தார். 11—9—1921-ல் பாரதியாருக்குக் கண்ணன் அழைப்பு வந்துவிட்டது! “இதுகாறும் மண்ணுலகிற்குப் பாடினை; இங்கேகின் சொல் ஆகும்: இனி விண்ணுலகிற்குப் பாடு!” என்று பாரதியார் ஆவியை, கண்ணன் மேலே அழைத்துச் சென்றான்! அன்று சிலரே பாரதியார் உடலின்பின் சென்று, ஈமக்கடன்களை நடத்தினார். பாரதியார் உடல் பிரிந்தபிறகே, புகழுடல் பெற்று வாழ்ந்தார்! மண்ணுடலன்று, சாகாவுடலான கவிதையே! பாரதியார்! அவர் இறுதிநாளில் அமரத்தன்மை வேண்டினார்; சொல்லினால்

அமரத்தன்மை பெற்றுவிட்டார் ! பாரதியாரின் வரலாற் கறைத் தெரிந்தமட்டும் இங்கே திட்பநுட்பமாக விளக்கி ணேன் ; இனி அவரது மெய்யுருவான திருவாக்கின் பெரு மையைக் காண்போம் :

2. பாரதி வாக்கு

இராகம் : மோகனம்]

[ஜம்பை தாளம்]

சொல்லால் உலகினை ஆண்டனன்—எங்கள்
 சுதந்தரத் தீயினைத் தூண்டினுன் ;
 புல்லடி மைப்பட்ட மாந்தர்க்குச்—சுய
 புத்திவரச்செய் தெழுப்பினுன் ;
 வெல்வலி ஈந்தனன் பாரதி—ஒரு
 வீரக் கனல்வெறி மூட்டினுன் ;
 தொல்பெரும் பாரத நாடெலாம்—நம்
 சொந்தமெனச் சொல்ல வந்தனன் !

(சொல்)

பண்டிதர் கொண்ட தமிழினை—நாட்டில்
 பாமர ரும்பெறஃ செய்தனன் ;
 பெண்டிர் அடிமையைத் தீர்த்தனன்—வெறும்
 பேச்சினைச் செய்கையாய் மாற்றினுன் !
 வண்டரை எள்ளி நகைத்தனன்—நாட்டில்
 வாழும் சமதர்மம் ஊக்கினன் ;
 தொண்டிவன் செய்ததைச் சொல்லவோ ?—கவி
 தோற்றினன் இங்கே புதுயுகம் !

(சொல்)

தீரன் அறிவிற் சிறந்தவன்—புதுத்
 தீர்க்க தரிசி வரகவி ;
 வீர சுதந்தர சக்தியே—இவன்
 வேடம் புணைத்திங்கு பாடிற்றே !
 பாரில் அதிசயம் பாரதி!—அவன்
 பண்களை வேதமென் ரேதுவோம் !
 வாரிதி சூழ்வை கெங்குமே—நீடு
 வாழ்க, கவிக்குமில் வாழ்கவே !

(ச. பா.)

(சொல்)

1. தமிழ்க் காதல்

தமிழ், உலகின் புராதன மொழி; அதைச் சானை பிடித் துப் பிடித்துப் புதிய ஓளி யேற்றித் தந்தவர், பாரதியார். பாரதியார் பாடலைப் போலவே வசனமும் நமது மனத்தையள்ளுகின்றது. அவர் மொழிகள் உள்ளிருந்து ஊற் றெடுத்துப் பண்டிதரின் கடபுடப் பாறைகளின்றிச் சலசல வென்று ஊறிப் பாயும். தராச, சந்திரிகைக் கட்டுரைகள், ஞானரதம், கிதை மொழிபெயர்ப்பு எல்லாம் சிறந்த வசனமிருதங்களே. ஒரு விஷயத்தைக் குறித்து அவர் எழுதினால், அதினினும் எளிய நடையில் எவரும் எழுத முடியாது. அவர் தமது உரைநடையில் கூசாமல் வடமொழியைக் கலப்பதுண்டு; ஆனால் அவை பொருளை மேம்படுத்துகின்றன. நகைச்சுவை அவருடைய இளஞ்சொற்களில் எப்போதும் புன்னகை புரியும். பாரதி வசனமே, தற்கால மறுமலர்ச்சி நடையாகும். பாரதியார் நமக்களித்த முதற் செல்வம், தமிழ்க் காதல். பாரதியார், தமிழ் நாட்டில் பிறந்ததே தமக்குப் பெருமை யெனப் பேசுவார் :

“செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே—எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சி னிலே—ஒரு
சக்தி மிறக்குது மூச்சினிலே ! ”

என்றிப்படித் தமிழருக்குத் தமிழ் நாட்டில் ஒரு பெருமை கொள்ளும்படி செய்தார் பாரதியார்!

“செல்வம் எத்தனையுண்டு புவிமீதே—அவை
யாவும் படைத்த தமிழ்நாடு ! ”

*

*

*

“புகழ் மண்டிக் கிடக்குங் தமிழ்நாடு,”

“பல்வித மாயின சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசுங் தமிழ்நாடு ! ,”

“ னானம் படைத் தொழில் வாணிகமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு ”

என்று தமிழ் நாட்டை அவர் புகழ்வது தகும் தகும் என்பதை, இனி நாம் அறிவோம். அக்காலம் தமிழின் பெருமையை அறிவாரில்லை; தமிழன்பரைப் போற்றுவாரில்லை. தமிழன்புடன் தமிழர் முன்னேற்றத்திற்காக முன் வந்து உழைத்த பத்திரிகைகளையும் வேண்டுமட்டும் ஆதரிப்பாரில்லை. ஆங்கில மேரகத்தால் தமிழை புறக்கணித்தனர். இதைக் கண்டுதான் தமிழ்த்தாய் ஏங்கி, தன் மக்களைப் பாரதியார் வாக்கினின்று அடியில் வருமாறு அழைத்தாள் :

“ என்னை ஆதிசிவன் பெற்றுவிட்டான் : எனக்கு அகத்திய முனிவன் சிறந்த இலக்கணஞ் செய்து கொடுத்தான். தமிழ் மூவேந்தரும் அன்புடன் என்னை என்றும் வளர்த்தனர். நான் ஆரியத்திற்கு நிகராகவே வாழ்ந்தேன். அரிய புலவர் காவியஞ் செய்து கொடுத்தனர் ; பலர் சாத்திரங்கள் தந்தார். உலகம் புகழ் வாழ்ந்தேன் ; எனது கண்ணிப் பருவத்தில் என்னென்னவோ திசைச் சொற்கள் உண்டு ; அவை யெல்லாம் அழிந்தன. சிவன் வலிவாலும், அருளாலும் இன்னும் நான் அழியா இளமையுடன் இருக்கிறேன். ஆனால் இன்றெரு சொல் கேட்டேன் : என் செய்வேன், மக்காள் ? என்னைக் கொன்றிடல் போல் ஒரு வார்த்தை, சூறத் தகாதவன் சூறவிட்டான் : “ மேனுட்டில் புத்தம் புதிய கலைகள், பஞ்சஸ்தாஷ் செயல் நுட்பங்கள் எல்லாம் வளர்கின்றன. அம் மேன் மைகள் தமிழினில் இல்லை. அவ்வறிவுநாற் சொற்களை தமிழிற் சொல்லவும் முடிவதில்லை. சொல்லுங் திறமையும் இல்லை. தமிழ் இனி மெல்ல மெல்லச் சாகும் : அந்த மேனுட்டு மொழிகளே புவியில் ஓங்கும் ” என்றந்தப் பேதை யுரைத்தான். இந்த வசை யெனக்குறலாமோ ? எட்டுத்

திசையும் சென்று கலைச் செல்வங்கள் யாவுங் கொண்டு நூற்கள். சிவன் துணையாலும், இன்றுள்ள புவர் வலியாலும் இந்தப் பழி தீருக.”

தமிழருக்கு இந்தப் பாட்டு தந்த ஆவேசந்தான் இன்று மறுமலர்ச்சிச் சோலையாகப் பூத்துப் பொலி கிறது! தமிழ் இன்று அமரத்தன்மை பெற்றுவிட்டது. தமிழர் தமிழிலும் தமிழ் நாட்டிலும் பெருமை கொண்டு திமிர்ந்து நடக்கச் செய்தார் பாரதியார்!

“தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற—எங்கள்
தாயென்று கும்பிடிட பாப்பா ;
அமிழ்தில் இனியத்தி பாப்பா—நம்
ஆன்றேர்கள் தேசமடி பாப்பா !

* * *

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத்
தெரிமுது படித்திடடி பாப்பா ! ”

என்று பாரதியார் தமிழ்க் குழந்தைக்கு மழலீ பயிற்று கிறார்.

“தேவர் வருகவென்று சொல்வதோ ?—ஒரு
செம்மைத் தமிழ் மொழியை நாட்டினால்
ஆவலறிந்து வருவீர் கொலோ ?”

‘தேவரும் உண்மைத் தமிழ் மொழியை ஆவலாக விரும்பி வருவார்’ எனப்பாடுகிறார், பாரதியார்.

“ தமிழிற் பழ மறைகள் பாடுவோம் ” என்று கவி துணிந்தார். ஸ்ரீ அரவிந்தர் “ஆரியா”ப் பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கையில், இவருக்கு இவ்வெழுச்சி பிறந்தது. ஆரியாவில் ஸ்ரீ அரவிந்தர், அமரவாழ்வு, மனிதனைத் தேவனுக்கல், பூரணயோகம், கீதைத் தெளிபொருள், உபகிடதம், வேதரகசியம், மனித வொற்றுமை, வருங்காலக்கவி முதலிய இணையற்ற கட்டுரைகளைப் பொழிந்து வந்து

தார். அப்பொழிவில் பாரதியாருடைய ஆவேசப் பயிர் வளர்ந்தது. 1914-ஆம் ஆண்டு முதல் இவர் பாடிய பாக்கள் வேதாந்தச் சுவை ததும்பத் தொடங்கின. “ஆரியா” வில் இருக் வேதப் பாசுரங்கள் சில வந்தன. வேதவிளக்கமும் தொடர்ந்து வந்தது. பாரதியாரும் வேதரிவிகளைப் பற்றி எழுதி, வேள்விப் பாட்டுகளையும் பாடத் தொடங்கினார்.

வேதச் சுவையைத் தமிழமுதிற் கலந்தால் எப்படித் தித்திக்கிறதென்று பாரதியார் பாக்களைக்கொண்டே நுகர்வாம் : “ஸோமதேவன் புகழ்” (“ஜெய ஸோம, ஜெய ஸோம” என்ற மறை) நமது காதுகளில் ரீங்காரஞ் செய்கிறது. ஸோமன் காதலின்பத்தை வீற்றி பெறச் செய்பவன் என்பதைக் குறிக்க,

“மையல் கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்
உய்ய வேண்டி யிருவருளம் ஒன்றுறக் கோபீபாய் !
புய விருண்டே குழரி யிருள் வீசி வரல்போற்
பொய்த் திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய்”

(தோத்திரப் பாடல்—27)

என்கிறூர், பாரதியார்.

வேள்வி யென்பது, தவசக்தி (சிவ சக்தி)யைப் பெருக்கி, தேவர் குலத்திற் சேருதலே; அந்த சக்தியையே சிலர், ‘இயற்கை, தீ, அறிவு, ஈசன், சோதி, காளி’ என்று சொல்வர். “ஏ வீரரயே, ஒம் என்னும் நயமான மது வைத்திருக்கிறோம் ; உண்பாய், ஆடாய், அருளாய்! வீரரயே, நின் சரண் ; நீ உண்மையில் அமுது ; புண்களை ஒழி ; களிப்புதலு ; நீயே வன்மைக்கு உயிர்ச்சுடர் ; ஒளி யும் திறனும் பெருக்கும் ஜாற்றுவாய். எமது தெள்ளறிவே உனது ஸோமரஸம். ஒளியுறும் உயிர்ச்செடியில், இதைப் பிழிந்தோம் ; களியுறக் குடி! உனது களிநடங் காண வேண்டும். சுரர் குலத்திற் சேர விரும்புகின்றோம். அச்சம்

தயர் என இரண்டசரர் எமது அழுதைக் கவர்ந்தோ
டச் சூழ்ந்து நிற்கின்றார் :

“கோடி மண்டபங் திகழும்—திறற்
கோட்டையிங் கிஷதயவர் பொழுதனைத்தும்
நாடி நின்றிடர் புரிவார்—உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்;
சாடுபல் குண்டுகளால்—ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடினின் ரூஜைப்புகழ் வோம்—எங்கள்
பணகவரை மழித்தெமைக் காத்திடுவாய் !”

(தோத்திரப் பாடல்கள்—31)

எங்கள் நீதியும் தருமமும் நிலைக்க, எமது கோயில்,
மாதர், மதலையர், அணி வயல்கள், ஆடுமாடுகள், செல்வங்கள்,
குதிரைகள் கேஷமமாக, உன்னடித்துணை புகுந்தோம்!

“எம் முயி ராசைகளும்—எங்கள்
இசைகளுஞ் செயல்களுஞ் துணிவுகளும்
செம்மை யுற்றிட வருள்வாய்—நின்றன்
சேவடி படைக்கலம் புகுந்துவிட்டோம் !
மும்மையின் உடமைகளும்—திரு
முன்னரிட டஞ்சவி செய்து நிற்போம் !
அம்மை தற் சிவசக்தி—எமை
அமரார் தங்நிலையினி லாக்கிடுவாய் !” (தோ. பா: 31)

என்பன வேத வேள்விப் பாட்டுகளுக்கு மிக மிகப்
பொருத்தமா யிருக்கின்றன. அக்ணி ஸ்தோமம்—(தீ)
என்ற பாட்டுத்தான் வேள்விப் பாக்களில் மிகவும்
மேலோங்கியது. இது, ரிவிகள் வேள்வி செய்வதையும்
அசரர் திகைத்து நலிவதையும் வருணிக்கிறது.

“ எங்கள் வேள்விக் கூட மீதில்
ஏறுதே தீ ! தீ !”

எனும்போது பாரதியாரின் உள்ளும்புறமும் தீ கொழுஞ்சு விட்டேறும்! “இவ்வசரப் பேய்க்கோடத் தீ பாடுதே! இந்திரன் வந்துவிட்டான்; பொய் யரக்கர் சிந்தி வீழ்வர்; சூனமேனி உதய கன்னி நண்ணிவிட்டாள்; இந்திரன் பகையை ஓட்டுகின்றன்; சூமரி மைந்தன் எனது வாழ்விற் கோயில் கொண்டான்; அமரர் நமது அவியைக் கொண்ட னர்; இனி நமனும் பகையுமில்லை; நன்மை கண்டோம்! இனைய கவிதைத் தேவி வந்தாள்; மேன்மை யற்றேரும்! ஆனந்த ஸோம முண்டோம்! தேவர் வாழ்க, வேள்வி வாழ்க, மாந்தர் வாழ்க, வையம் வாழ்க, வேதம் வாழ்க! வாழ்க தீ, தீ, தீ!” என்று ரிஷிகள் தீயில் அவி சொரிகின் றனர்!

அசரரோ, “தோழரே, நம்மாவி வேகச் சூழுதே தீ தீ! நாம் வாழ்ந்துவந்த காடு வேக வந்ததே தீ தீ! நாம் வெங் துபேராக மானிடர்க்கோர் வேதமுண்டாமோ! அந்தோ, பண்பிழுந்தோமே!

“வலியி லாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே—ஜயோ! நாம்

கவியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே!—அம்மாவோ!”

(தோத்திரப் பாடல்கள்—32)

“நமது உடம்பிலும் தீ ஏறிவிட்டதே; வருணன், மித் ரன், அர்யமான் எல்லாரும் அழுதுண்டு பாடுகின்றனரே!” என்று அழுகின்றனர். நம் நாட்டைப் பிடித்த அடிமை, வறுமை, மடமை, சிறுமை, வேற்றுமைப் பேய்களும் இவ் வாறு மடிய, யோகக் கணலை மூட்டுவோமாக! இப் பாட டில் ஆழ்ந்த பொருள் ததும்பியுள்ளது. இதன் மேல் தீ வளர்த்திடுவோம். தீக்கடவுளை வணங்கும் பாட்டு, வேதப் பொருள் பொதிந்தது, அஃது, “அக்னி மீளே

புரோஹிதம்” என வரும் வேத மந்திரங்களை ஒப்புவிக்கிறது. தீ என்பது தவ சக்தி, சிற் சக்தி.

“தீ வளர்த்திடுவோம—பெருங்
தீ வளர்த்திடுவோம்”

(தோத்திரப் பாடல்கள்—33)

ஆவி, அறிவிடை அன்பையும், விண்ணின் ஆசையையும், இன்ப ஆவலையும் வளர்த்திடுவோம்; செங்கதிர் வானவனை (அக்னி), விண்ணேர் தம்மைத் தேனுக் கழைப்பவளைப் பெருந்திரள் சேர்ந்து பணிந்திடுவோம்; அவனே திமை யழிப்பவன்-உருத்திரன்-அன்புத் திருமகன்.

“கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை—எம்மைக்
காவல் புரிபவனைத்—தொல்லைக்
காட்டை யழிப்பவனைத்—திசை
எட்டும் புகிழ்வளர்ந் தோங்கிட வித்தைகள்
யாவும் பழகிடவே—புவிமிசை
இன்பம் பெருகிடவே—பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்!—வாரீர்!” (ஷ)

உயிர் நீளத் தருபவனை, நித்தம் அஞ்ச லஞ்சேலன்று கூறி யெமக்கு நல்லாண்மை சமைப்பவனை, பல் வெற்றி கள் ஆக்கிக் கொடுப்பவனை வணங்குவோம்.

“அச்சத்தைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனை—” (ஷ)

எம்முள் இச்சை, வேட்கை, ஆசை, காதல், நல்லறங் கலங்து ஒளியேறுங் தவக்கனலை, கவிவாணர்க்கு நல்லமுதை வணங்கு வோம்.

“சித்திர மாளிகை பொன்னெளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர்—இன்பங்

தேக்கிடுங் தேனிசைகள்—சுவை
தேறிக் நல்லிளங்கம—நல்ல

முத்து மணிகளும் பொன்னு நிறைந்த
 முழுக் குடம் பற்பலவும்—இங்கே தர
 முற்பட்டு நிற்பவினைப்—பெருந்திரள்
 மொய்த்துப் பணிந்திடுவோம்—வாரீர்” (தோ. பா : 33)

எனும் ஒலியும் சந்தமும் சேர இப்பாட்டு, ஆரிய வேதத் தினும் எமது காதிற்கு எண்மடங்கு கம்பீரமாக ஒலிக் கிறது! தமிழர் தமது ஆவியில் தீ வளர்த்து, நாடு நலம் பெறுதற்கு இவ் வேள்வியைத் தினம் புரிக!

முற்காலத்தில் வேதியர் வீட்டில் முத்தி வளர்ந்தது. இக் காலத்தில் ஒவ்வொருவர் மன வீட்டிலும், ‘நாமுய்க, நாடுய்க, ஞாலமுய்க’ எனும் மூன்று ஆர்வத் தீக்கள் கொழுந்து விட்டோங்க வேண்டுமென்பதே எமது பேரவா!

இத்தகைய தெய்வத் தமிழைக் காதலுடன் பாரதி யார் வழிபட்டார்: தமிழருக்குத் தமிழின் மாண்பைத் தெளிவுறக் காட்டினார். ஆரியத்தைத் தூற்றித் தமிழைப் போற்றும் மதம் அவரதல்ல; இருப்பினும், தமிழைக் காலத்திற்கேற்றபடி செல்வம் பெறுகச் செய்வவேண்டுமென்று, பறைசாற்றித் தமிழரை யெழுப்பினார். தமது குறிப்பொன்றில் பாரதியார்,

“இயன்றவரை தமிழே பேசுவேன்; தமிழே ஏழுதுவேன்; சிந்தனை செய்வதும் தமிழிலே செய்வேன்” ஏனச் சங்கற்பிக்கின்றார்!

உலகெல்லாம் தமிழ் !

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
 இளிதாவ தெங்குங் காணேஙும்!
 பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
 இகழ்ச்சி சொல்ப் பான்மை கெட்டு
 நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
 வாழ்ந்திடுதல் நன்றே? சொல்லீர் !

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.” (தே-கிதம் 54)

பாமறிந்த புலவரிலே கம்பர், வள்ளுவர், இளங்கோ அடிகள் போன்ற புலவர் உலகிலில்லை; இது வெறும் புகழ்ச்சியில்லை. உண்மை; இப்போது ஊமை, செவிடு, குருடாய் வாழுகிறோம். நாம் கேழமுற வேண்டின் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க வேண்டும். சும்மா முழக்கஞ் செய்து தமிழ் பெரிதெனக் கூவினாற் போதாது.

(1) பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ்ப் படுத்த வேண்டும்.

(2) இறவாத ஏகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்ற வேண்டும். பழங் கதைகள் பேசிப் பயனில்லை.

(3) நமது புலமைத் திறனை வெளி நாட்டார் வணக்கஞ் செய்ய வேண்டும். உள்ளொளி யிருந்தால், வாக்கொளிரும். கலையும் கவிப் பெருக்கு யிருந்தால், குருடரும் விழித்து மேம்படுவர்.

“தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்!”

(ஷ)

என்று பாரதியார் கூவி யழைக்கும் ஒவி புகாத செவிட்டுக் காதும், தமிழகத்தில் உண்டோ? இருக்குமேல், அது காதல்ல; இரண்டங்குலப் பிணத்தோலே! தமிழ், உலகில் முதன்மை பெறும்! ஏனெனில் அருட்கவி, அதற்கு மங்கவப் பல்லாண்டிசைத் துள்ளார்,

“வாய்மிய செந்தமிழ்! வாழ்க நற் றமிழர்!”

“வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி!”

“வான மளந்த தலைத்து மளந்திடும்

வன் மொழி வாழிய வே!

“ஏழ்கடல் வைப்பினுங் தன் மணம் வீசி

யிசை கொண்டு வாழிய வே!

“வான மறிந்த தனைத்து மறிந்து
வளர் மொழி வாழிய வே !

“எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே ” (தேசியக் கிதங்கள்: 56,57)

என்று ஆனந்த நடம் புரிகிறார் !

2. ஜய பேரிகை

ஓ ! தான் காதலுற்ற தமிழை பாரதியார் ஒங்கி ஓலிக்கும்
போது ஜய பேரிகை கேட்கும். சங்கீத விதவான்கள்
போன்று நீட்டி நெளித்து ஆலாபனம் செய்து சரளி
போட, அவர் ஆத்திரத்திற்கு நேரமில்லை. அவர் தமது
சக்தி வாக்கைத் தாளம் விடாமல் பொருள்படும்படி ஒங்கி
எழுந்துரைப்பார். நொண்டிச்சிங்கு, தில்லானு போன்ற
சாதாரணத் தெருப்பாட்டுக் கூட பாரதியார் வாக்கினால்
அழியாகினை பெற்றன! பாரதியார் மெட்டுக்கள் எல்லாம்
சாதாரண மெட்டுக்கள்; கேட்டதுமே பாரதியாரின்
ஆவேசம் அவற்றைச் செம்பொருளுக்கு அணியாக்கும்.

புதுவையிலேதான் அவருடைய பாக்கள் அநேகமா
கப் பாடப்பெற்றன. அவர் பாடிய மெட்டுக்களை இன்
ரும் புதுவையில் ஒவ்வொர் இரவிலும் தெருமக்கள் பாடிக்
கொண்டு செல்வதைக் கேட்கலாம். “முரசு, திலகர்
வாழ்த்து, அச்சமில்லை” போன்ற புதுமெட்டுக்கள் வார
மிருமுறை புதுவைக் கடற்கரையில் முழங்கும் பாண்டு
வாத்தியத்தில் கேட்கலாம். சாதாரண ஒலிகள் பாரதியார்
தமிழால் மந்திர சக்தி பெற்றன.

அம் மந்திரங்களை அவர் ஒங்கியரைக்கும்போது நம்
மனம் அவர் வசப்பட்டு ஆடும்! அந்தோ! அவ் வீர
முழக்கத்தை இசைத் தட்டிற் பிடித்தனரா? தமிழரே,
நாம் ஒரு செல்வத்தை இழந்தே விட்டோம்! அவர்,

“கொட்டடா, கொட்டடா, கொட்டடா, கொட்டடா” என்று நூறுதரஞ் சொல்லி ஜய பேரிகை கொட்டு

கையில், நாமே மனத்தினுள் பயமெனும் பேயை அடித் துத் துரத்திவிடுவோம். அவர் பாட்டின் வசப்பட்டு நாமே ஒருவர் முதுகில் மற்றொருவர் ஜெயபேரிகை கொட்டுவோம்! “எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரியம்மா” என்று காலை வீசிப் போட்டு, அவர் ஆடும் லாகவத்தைச் சலனப் படம் பிடிக்காமற் போனேமே!

“சுற்றி நில்லாதே போ—பகையே
துள்ளி வருகுது வேல்!”

எனும்போது, மீசைத் துடிக்க வீரப் பார்வை பார்க்கும் அவ் விழிகளையேனும் சித்திர மெழுதினேமா?

“ஹே-வீரகாளீ-சாமுண்ண காளீ—”

“கரும்புத் தோட்டத்திலே.....விம்மி விம்மி

விம்மி விம்மி யழுங்குரல் கேட்டிருப்பாய் காற்றே!

அவர் விய்மியழுவுங் திறங்கெட்டுப் போயினர்” (தே.பா: 43)

என்று துடி துடித்துச் சோர்ந்து வேர்த்து விதிர் விதிர்க்கும் ஆழங்கும் சமரசத்தையேனும், அப்படியே ஒவிவடிவிலும் உருவிலும் ஏன் அமரத் தன்மை பெறச் செய்திருக்கக் கூடாது?

“எல்லாரும் ஒரு குலம்; எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்றேங்கும் சமரசத்தை நமது நெஞ்சிற் பிடித்து வைத் தோமா? ஆம்; வைத்துள்ளோமெனில், அது வாழ்க!

“வா, வா, வருவாய் மயில் மீதினிலே”

என்று அவர் முருகனை அழைக்கும் ஓப்பற்ற கீர்த்தனத்தை ஏன் எக்காலத்தும் வைத்தொலிக்க நாம் ஒரு வழி செய்ய வில்லை? தோத்திரப் பாடல்களில் உள்ள யோகசித்திப் பாட்டில் (இப்பாட்டு விவேகானந்த ஜயந்தி யன்று பாடப் பெற்றது) அவர் கேட்கும் வீர வரத்தைக் கேளுங்கள்:

“வேடிக்கை மனிதரைப் போலே—நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”

“நின்னைச் சில வரங்கள் கேட்பேன்—அவை
நேரே யின்றெங்குத் தருவாய்”

“தோலை வலியுடைய தாக்கி—உடற்
சோர்வும் மினி பலவும் போக்கி—அரி
வாலோக் கொண்டு பிளந்தாலும்—கட்டு
மாரு வுடலுறுதி தந்து—சுடர்
நாலோக் கண்டதோர் மலர்போல்—ஒளி
நண்ணித் திகழு முகங் தந்து—மத
வேலோ வெல்லு முறை கூறித்—தவ
மேன்மை கொடுத் தருளல் வேண்டும்!”

“ஆ, ஆ! ஓம் காளி, வலிய சாமுண்டி-ஒங்காரி” எனும்
போது உலகெலாம் கிடுகிடுக்கும்; பேடிக்கும் வீரியம் துள்
ஞும்! பாரதியாரின் குரல், எத்தனையோ தமிழினாளுர்
நெஞ்சில் தீவிட்டெரிகின்றது; தமிழகமெங்கும் அவ்வொலி
மயமாயுள்ளது; அதுவே தமிழ் நாட்டை யாருகின்றது;
பாரதி வாணியே, நாட்டினாளுர் குரவிற் பாடுகின்றது!
ஏனெனில் அவர் சொல் மந்திரம். “மந்திரம்போல்
வேண்டுமடா சொல்லின்பம்” என்ற பாரதி வாக்கின்படி
மந்திரமே கவிகளில் உயர்ந்தது. புராணக் கவிகள் ஒரு
நாள் பழங்கஞ்சி யாகும். தனிப் பரடல்களும் வழக்கு
முறை யற்றுப்போகும். ஆனால் உபநிஷத்திற்கு என்றும்
அழிவில்லை. ஏன்? அது மந்திரக் கவிதை. ஆங்கிலத்தில்
ஒஷ்க் ஸ்பியர் பெரும் புலவரே. எனில், அவரினும்
பைபின்குக்கு ஏன் ஆயிரம் பங்கு வணக்கம் செலுத்துகின்
றனர்? பைபிள் வேதம்; மந்திரம். அம்மாதிரியே பாரதி
யார் போன்றேரின் அருள் வாக்குகள், பராசக்தியை
நெஞ்சில் உருகி உருகிக் கசிந்த பாலுற்றுக்கள்; அத்தனை
யும் மந்திர அமுதம்; அவை யென்றும் நின்று நிலவும்.

பாரதியாரைப் போலவே வாக்குத் தெளிவுள்ள
ஸ்வின்பர்ன் (Swinburne) என்ற ஆங்கிலக் கவி, வால்ட்

விட்மன் (Walt Whitman) என்னும் அமெரிக்கக் கவியை
அடியில் வருமாறு வணக்குகிறோ:-

“ O strong-winged soul with prophetic
Lips hot with bloodbeats of songs,
With tremor of heart-strings magnetic,
With thoughts as thunders in throng
With constant ardours-chords
That pierce men's souls as with swords
And hale them hearing along. ”

“ தீர்க்க தரிசன வாக்குகளுடன், பாட்டுகள் பாடிப்
பாடி இரத்தங்கட்டிய வாயுடன் திண்சிறகு கொண்டுல
வும் ஆன்மாவே! உனது இதயத் தந்திகள், இடி முழுக்கங்
கள் சேர்ந்தது போல் உலகைக் காந்தமென வசப்படுத்
தும் என்னங்களால் மீட்டப்பட்டு அலைகின்றன; இடை
விடாத ஆர்வங்களால் குலுங்குகின்றன: உனது இன்பப்
பண் முழுக்கங்கள், மனிதரின் ஆவிகளைக் கூர்வாள் போல
ண்டுவித் தாக்குகின்றன. அவற்றைக் கேட்கக் கேட்க
மாந்தருக்கு மருந்து போன்று ஆறுதல் உண்டாகிறது ”
என்கிறோ.

அதையே பாரதியார் பாட்டின் பெருமையாக நாம்
சொல்வது மிகையாகாது.

“ நல்லதுங் தீயதுஞ் செய்திடும் சக்தி

நல்லதை நமக் கிழைப்பாள்;

அல்லது நீங்கு” மென்றே யுலகேழும்

அறைந்திடுவாய் முரசே !

சொல்லத் தகுந்த பொருளன்று காணிங்கு

சொல்லு மவர் தமையே

அல்லல் கெடுத் தமரர்க் கிளையாக்கிடும் ;

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ” (தோத்திரப் பாடல்: 48)

என்ற மந்திரத்திற்கு என்றும் அழிவில்லை! பாரதியார்
பாட்டைப் பாடுமிடத்திலேயே ஒரு வீரசக்தி நடமாடும்!

3. நாட்டன்புப் பெருக்கு

நாட்டன்பு ஓவ்வொருவர் இதயத் துடிப்பிலுங் கலங் தது. பெற்ற தாயன்பு மாருதது; சமுதாயத்தை யீன்ற தாயின் அன்பும் ஓவ்வொருவர் உள்ளத்தும் கடவுளைப் போலவே அழியாதது. தாய் மொழி, குழந்தைக்கு இனிது; தாய்நாட்டின் புகழும் சுதேசிக்கு அழுதினும் இனிது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் கவிகளா வேயே விளங்கும். மில்டனும், ஷேக்ஸ்பியரும், வெல்லி யும், பைரனும் இங்கிலாந்தின் அழியாப் பெருமையும் செல்வமும் ஆவர். கிரேக்க தேசத்தின் செல்வம் ஹோ மர்; ஆனால் நமது பாரதாடு தெய்வக்கலைத் திருவடையது. வால்மீகி, காளிதாஸர், கம்பர், சேக்கிழார், மணிவாசகர், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் மனித சமுதாயத்திற் குத்தந்துள்ள அழியாச் செல்வம், செல்வத்துட் செல்வ மான கடவுட் செல்லமாகும். கவிதை, இசை, நாடகம் இவை, ஒரு சமுதாய முன்னேற்றத்தை நன்கு விளக்கும். ஒரு சமுதாயத்தின் நிலைமை காலத்திற் கேற்றபடி மாறும். ஓவ்வொரு காலத்தின் தன்மையும் அதன் இலக்கியங்களிற் காணும்.

“ ஏகம்முதற் கல்வி முளைத்தெழுஞ்து
எண்ணில் கேள்வி
ஆகம்முதற் றின்பளை போக்கி
யருங் தவத்தின்
சாகங் தழைத் தன்பரும்யித்
தருமம் மலர்ந்து
போகங் கனி யொன்று பழுத்தது
போலு மன்றே ! ”

என்று கம்பர் அயோத்தி நகரை வருணிக்கையில், சுதந்தர இந்தியா, செங்கோல் கோடாது ஆளப்பட்ட இந்தியாவின் நகரையே வருணிக்கிறார். காலத்திற் கேற்பவே கவி யுள்

எம் பொங்கும். நம் தமிழுலகில் சமரஸங் குன்றி, சிறு தெய்வங்கட்கு உயிர்பவி தரல் மிஞ்சி, மக்கள் வாதிலும் பொய்யிலும் உழன்றுகொண்டிருக்கையில் அருட்கவி யரசரான இராமவிங்கர் திருவவதரித்து,

“ஆதியு நடுவுமந்தமு மில்லா
அருட் பெருஞ் சோதியெ னுளத்தே
நீதியிற் கலந்து நிறைந்தது; நானும்
நித்திய னயினே னுலகீர்!
சாதியு மதமுஞ் சமயமுஞ் தவிர்த்தே
சத்திய சுத்தசன் மார்க்க
வீதியி லுமைத்தான் நிறுவுவ லுண்மை;
விளம்பினேன் வம்மினே விறைந்தே”

என்று உலகை அழைத்தார். அவரே புதிய எளிய உயரிய தமிழிலக்கியத் தந்தை; அவரே சுத்த சமரச முரசு, தெய் வக் கவியரசு !

நாட்டுப் பாட்டு

நமது பாரதியாரோ, தமது காலத்தின் அலங்கோலத்தில் ஆத்திரங்கொண்டு, தமிழரின் அச்சப் பேயும், நாட்டின் அடிமைப் பேயும், மாந்தரின் பொய்ப் பேயும் ஒழியுமாறு வீர வாக்கை இன்பத் தமிழில் நாட்டி, உண்மை, அபயம், அன்பு, சமரசம் விடுதலை முதலிய நறுங் குணங்கள் திரண்ட அழுதப் பாக்களை மக்களுக்கு ஈந்தார்.

நாடுதோறும் நிகழும் கால நிகழ்ச்சிக ஜெல்லாம், அறி வாளிகளின் உள்ளத்தில் உதித்தே உருக்கொள்ளுகின்றன. முதலில் அறிவாளிகளின் நினைப்பு, பிறகு அவர் மொழி, அம்மொழியைப் பெற்றவரின் ஆர்வம், அதன் பிறகே செயல், கிளர்ச்சி, முயற்சி, ஆக்கம், அழிவு, வெற்றி எல்லாம் தொடருகின்றன. ஐரோப்பிய சரித்திரம் இதற்குப் பல சான்றுகள் கூறும். வால்தேர், ரூஸோ இவர்களின் புதிய எண்ணங்கள் பாரிலின் அடிமைக் கோட்டையான

பஸ்திலை (Bastille) தகர்த்தன. மாஜினியின் ஒப்பற்ற வீரவாக்கும், உண்மை யழைப்பும், இத்தாலிக்குப் புத்துயிரும் புது நலமும் ஈந்தன. அதுபோலவே, நமது பாரதியாரின் அருள் வாக்கும், வீர வாழ்வும், தமிழ் நாட்டை விழிப்புறுத்திப் புதிய திருமேனி கொண்டிலங்கச் செய்தது. கம்பரும், புகழேந்தியும், அதிவீரராம பாண்டியரும் நமது நாட்டைப்பற்றி இன்பக் கவி பாடியுள்ளனர். ஆனால் பாரதியாரின் பாடல் குபீரெனத் தமிழகத்தை ஆவேசப் படுத்தியது போல, அவை செய்யவில்லை; பாரதியாருக்குத் தாய்நாட்டின் பணி, தமிழரின் வீர முன் னேற்றம், நாட்டின் விடுதலை, இவையே குறிப்பாயினமுன்பு, மனத்தின் அடங்காக் காதல்; மின்பே அக்காதல் மடையுடைந்து, சுதந்தரமாக வெளியே விளங்கியோடும் கவி எழும். வீராவேச மடையுடைந்து வெளியே கொட்டித் தாவிப் பாயும் ஆர்வக் கவியே, பாரதியாரின் நாட்டுப் பாட்டுகள். பாரதியார் தமிழூயும், தமிழ் நாட்டையும் சிறப்பித்த பெருமையை முன்னர் ஆராய்ந்தோம். பாரத நாட்டை, இந்திய ஜாதியை எப்படிச் சிறப்பிக்கின்ற ரென்பதை இனி ஆராய்வோம்:

4. வாக்கு

தொட்டவிட மெல்லாம் பாரதியார் வாக்கு வீரக்கனிரஸமா யினிக்கிறது. அவர் சொற்கள், ஈயைக்கருட நிலை ஏற்றுகின்றன; கானை யழித்து மனை கட்டுகின்றன; சிறுமைகளை யோட்டித் தீர்ம் விளைவிக்கின்றன. அகத்தினிடைத் தாயன்புத் தீயை மூட்டி, நாட்டைப் பிடித்த அடிமைப் பித்த மொழிந்து சித்தம் தெளிய அவர் வளர்த்த சொற்கள் பெரும்பையனளித்தன.

“ தெய்வக் கனல்விளைந்து காக்குமே—நம்மைச் சேரு மிருளழியத் தாக்குமே;
கைவைத்தது பசும்பொன் னாகுமே—மின்பு
காலன் பயமொழிந்து போகுமே !”

இதுவே உண்மை வாக்கின் திறமை!

“ வலிமை வலிமை என்று பாடுவோம்—என்றும் வாழுஞ் சுடர் சூலத்தை நாடுவோம் ;
கவியைப் பிளங்கிடக்கை யோங்குவோம்—நெஞ்சிற் கவலை யிருளைனத்தும் நீங்குவோம் !
அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம் அனலைப் பணிந்து மலர் தூவுவோம் !
தமிழிற் பழமறைகள் பாடுவோம்—என்றுங் தலைமைப் பெருமை புகழ் கூடுவோம் !”

இந்த ஆர்வத்துடனேயே அவர் சொற்களைப் பொழிந்தார். பாரத நாட்டைக் கவிவாக்கு எப்படி யணிசெய்த தெனக் காண்போம் :

15. பாரத நாடு

பாரதநாடு ஒரு பூகோளப் பிரிவன்று. அது மனித வாழ்விற்கு இன்றியமையாத அறிவு, அறம், கடவுளன்பு, கடவுட்டன்மை, தவம், யோகம் அனைத்திற்கும் உறைவிடமானது. நல்லதனைத்திலும் முதன்மை பெற்றது பாரத நாடு. “ பாருக்குள்ளே நல்ல நாடு—பாரத நாடு;” நம் நாடு எந்தெந்த நன்மைகளை யுடையது? எதெதில் அது சிறந்தது? அத்யாதம் ஞானத்தை, எல்லாம் ப்ரம்ம மயம் என்னும் உயர்ந்த ஞானத்தை, ஆண்டவன்தனது பராசக்தியின் மூலம் உலக லீலையை நடத்தித் தான் என்றும் சுத்த நிர்விகாரனகவே இருக்கிறுன் என்னும் உண்மையை, பாரத முனிவரே முதலில் கண்டு தெளிந்தனர். விருந்தோம்பும் வகையில் பாரத தேசமே உயர்ந்தது. பாக்களிலே, வேதம், உபசிடதம், கிதை, திருவாசகம் போன்ற அமுதக் கவிகள் பாரத நாட்டின் புனிதப் பெருமையை முழக்குகின்றன. தீரத்திலே, படை வீரத்திலே, நற்பயனுள்ள சாத்திரங்களை உலகிற்குத் தருவதிலே, நன்மையில், உடல் வன்மையில், செல்வப் பன்

மையில், வீரத் தன்மையில், பொன் மயிலொத்த இளமாதர் கற்பில், இங்காடே பேர் போனது. ஆக்கம், படை யுக்கம், புய வீக்கம், உயர் நோக்கங் கொண்டு நாட்டைக் காக்கவல்ல, மல்லர் சேனைக் கடவில், இதுவே உயர்ந்தது. வண்மை, உளத் திண்மை, மனத் தன்மை, மதி நுண்மை யுடன், கடவுளுண்மை யறிந்த புலவரின் உன்னத வுணர் விற்குப் பேர்போன நாடு, இதுவே. வாழ்வையே புரோஷாத்தமனுக்கு வேள்வியாக்கும் யாகத்தில், தவ வேகத் தில், ஆண்டவனுடன் இரண்டறக் கலக்குங் தனியோகத் தில், அந்த யோகப் பயனுன சுத்த போகத்தில், பாரதநாடே சிறந்தது. நாயன்மார்கள், ஆழ்வாராதிகள், சைதன்யர், பரமஹம்ஸர் போன்ற தெய்வ பக்தரின் அருளாளியிலும் உயர்ந்த நாடு இதுவே. ஆறு, சௌ யூற்று, தென்றற் காற்று, ஏற்றில் வளமை தரும் வயல்கள், தோட்டங்கள், மரக் கூட்டங்கள், கனி யீட்டம், பயிர் ஊட்டம் முதலிய இயல்வளச் செல்வத்திலும் இங்காடே முதன்மை பெற்றது.

“ ஞானத்திலே—பர—மோனத்திலே—உயர்
மானத்திலே—அன்ன தானத்திலே,
கானத்திலே யமு தாக நிறைந்த
கவிதையிலே யுயர் நாடு ” (தேசீய கீதங்கள் : 6)

எனும் வருணனை இனையற்றது.

6. பாரதியாரின் மணிவாக்கு

இது, மணிவாசகப் பெருமான் தில்லையில் அருளிய திருத்தசாங்கத்தை யொட்டிப் பாடப்பெற்றது. இதில் பாரதியார் வாக்கும் மணி வாசகமாகவே விளங்குகிறது. மணிவாசகர் “ ஏரா ரிளங்கிளியே, தாதாடு பூஞ்சோலைத் தத்தாய், கிஞ்சுகவாய் அஞ்சுகலே, கோற்றேன் மொழிக் கிள்ளாய் ” எனு மிடங்களில், பாரதியார், “ பச்சை மணிக்கிளியே, தேனூர் மொழிக் கிள்ளாய், இன்மழலீப்

“பூங்கிளியே, சோலைப் பசங்கிளியே” என அழகுறுத் தும் மொழிநயம் கிளியுடன் கொஞ்சுகிறது! பசங்கிளியே, எனக்கு யோகப் பிச்சை யளித்த தாயின் பேரென்ன? இச்சகத்தில் பூரணஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த பாரத தேவி! எனக்கு ஆனந்தமாகும் தேவியின் பொன் னு எது? வானுற வோங்கிய—இமயமுதற் குமரிமட்டு மூளை—இந்திய நாடு! எங்கள் உயிரானால் நலமுடன் வாழும் நகர், எது? தம்மைச் சின்மயமாயறிந்த பெரி யோர்க்கு அழுது போன்ற காசி! வந்தே மாதரம் என் ரேதுவாரை இன்னலறக் காக்கும் எமது தேவியின் ஆறு எது?

“தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன் விளைக்கும் வான்போந்த கங்கையென வாழ்த்து.”

(பாரத தேவியின் திருத்தசாங்கம்)

தொன்மறைக் கிளியுடன் எங்கள் அன்னை வாலைசக்தி வளரும் மலை எது? எம்மலையும் ஈடில்லாமல் விண்ணைத் தாக்கை யோங்கும் வெள்ளி மலை! ஊர்தியைப்பற்றி மணிவாசகர் “வான்புரங் யூரும் மகிழ்ந்து” என்கிறூர். பாரதியாரோ, இன்னும் நயஞ் சிறக்க,

“பரிமிசை யூர்வாள் அல்லன்; பாரனைத்தும் அஞ்சும் அரிமிசையே யூர்வாள்!”

(பாரததேவியின் திருத்தசாங்கம்)

என - வீரமுடன் வருணிக்கிறூர். மணிவாசகர் “பெருந்துறைக்கோன் மாற்றுரை வெல்லும் படை” (சூலம்) எனப் பாடுகிறூர். பாரதியாரோ, “திண்ணமுறு வான் குலிசம் (வஜ்ராயுதம்) தேரு” எனப் பதின்மடங்கு திண்மையுறப் பாடுகிறூர். அன்னையின் முரசு எப்படிப் பட்டது?

“ஆசை மரகதமே! அன்னைதிரு முன்றிலிடை ஒசை வளர்முரச மோதுவாய்—பேசுகவோ சத்தியமே செய்க தருமமே யென்றெலிசெய் முத்தி தரும் வேத முரசு”

—(பாரத தேவியின் திருத்தசாங்கம்)

என்ற திருவாக்கு “பிறவிப் பகை கலங்கப் பேரின்பத் தோங்கும் பருமிக்க நாதப் பறை” என்னும் மனி வாக்கைத் தெளிவறுத்தி யோங்குகின்ற தன்றே? மாலையைப் பற்றி யுரைக்கும் வரிகள் மிக நயம் பொருந்தியவை. சேராரைப் (பகைவரை) முற்றுக் குறு நகையால் (புன் நகையால்) முற்றுவித்துத் தான் ஒளிர்வாள் பொற்று மரைத் தார்” என்னும் அமைப்பு, குறுநகை யின்பத் தையே கோத்துக் கவிதா தேவிக்குச் சூட்டுகிறது! வஞ்சத் தீதை மடிக்கும் தேவியின் கொடி ஏது? அடியார் நன்குறத் தீயர் நலிய வீசி, ஒளி குன்றுத் வழிரக் கொடி!

பாரதியாரின் மனி வாக்கிற்கு இதீந் தசாங்கம் தக்க எடுத்துக் காட்டாகும். இவ்வகையே அவர் விருத்தப் பாக்களும் சுவை சொட்டுகின்றன.

7. செல்வ பாரதக் காட்சி

கவியின் இன்ப விழிகள் திரு மிகுந்த பாரதத்தில் மன மகிழு உலாவுவதைச் சிறிது காண்போம் :

பாரத தேசம் என்ற பெயர் மாத்திரத்திலேயே அச்சமும், மிடியும், துயரும், பகையும் வென்று வீழ்த்தப்படுமாம்! அதற்கேற்ற புன்னைகவராளியில் பாரத தேசத் தின் காட்சிகளைக் கவி வருணிக்கையில், நம் மனமும் கருடன் போன்று கவிச் சிறகு விரித்து உயரப் பறந்துலாவுகிறது!

“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்;—அடி,
மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்:

பள்ளித் தலமனைத்துங் கோயில் செய்குவோம்—எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!

—(தேசிய கிதங்கள்: 7)

பாரத தேசத்தின் அறிவாராய்ச்சி வளர்ந்து, ஆகாயக் கப்பலில் கைலையை யெட்டிடி, கடல் முழுதும் கப்பல் நடத்தி ஒவ்வொரு கிராம வாழ்வையும் கோயில் வாழ்வாக்கிச் சிறந்து திகழ்ந்து வீரமுடன் தோள் கொட்டி யோங்குக! இப்பாட்டில் கவி, பாரதரின் ஆற்றலைத் தூண்டுகிறார்: சிங்களத் தீவிற்குப் பாலம் அமைப்போம்; சேதுவை மேற்றுத்தி வீதி சமைப்போம்; வங்க நாட்டில் பொங்கும் கங்கைக்குக் கால்கள் வகுத்து வரட்சியற்ற மத்திய இந்தியாவில் பயிர் விளைப்போம்; சுரங்கங்களில் தங்கம் முதலிய கனிப் பொருள்களைத் தோண்டி யெடுப்போம்; இவற்றை யெங்கும் சென்று விற்றுப் பொருள் குவிப்போம்; தென் கடலில் முத்துக் குளிப்போம்; அம் முத்துக்களை மேற்கரையினின்று, பல நாட்டு வணி கர் நயந்து நமக்கினிய பொருள் தந்து வாங்கிச் செல்வர்; பட்டாடையும், பஞ்சாடையும், மலை மலையாகச் செய்து வீதி களிற் குவிப்போம்; சட்டித் திரவியங்கள் கொண்டு வரும் உலக வாணிகருக்கு அவற்றைத் தருவோம்! ஆயுதங்கள் செய்வோம்; நல்ல காயிதம் செய்வோம்; பஞ்ச, துணி, சர்க்கரை, எண்ணெண்ய முதலிய பல பண்டங்களைச் செய்ய இயந்திர ஆலைகளை நிறுவுவோம்; சிறந்த தேசக் கல்விச்சாலைகளை ஏற்படுத்துவோம்; ஓயாது, தலை சாயாது, நாட்டிற்காக உழைப்போம்! குடைகள், உழுப் படைகள், கேகாணி கள், இருப் பாணிகள், ஊசிகள் முதலியன செய்வோம். தரையிசை நடந்து, விண்ணிலும் பறக்கும் வண்டிகள், உலகம் நடுநடுங்கும் கம்பீரமான கப்பல்கள் எல்லாம் செய்வோம்! இம்மட்டோர் மந்திரவித்தை, இராஜ தந்திர வித்தை, வான் சாத்திரம், கடல் நுட்பம், கிரகங்களின் தன்மை எல்லாம் கற்போம்; வாளையளப்போம்: கடல் மீனையளப்போம்; சந்திரமண்டலத் தியல்பைக்கூடாண்போம்; சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரத்தைக் கற்போம்; அதாவது தோட்டி முதல் தொண்டமான் மட்டும் செய்ய

வேண்டிய வேலைகளைத்தையுங் கற்போம்; முற்காலம் பிரதாபருத்ரன் என்னும் ஓரிஸா மன்னனும் பூமியில் கோயிற் புறத்தைப் பெருக்குவதைப் புண்ணியமெனச் செய்துவந்தான்; அப்பரும் உழவராப் பணி செய்தார். காவியங் தொடுப்போம். நல்ல காடுகளை வளர்ப்போம், கலை வளர்ப்போம், கொல்லனுலை வளர்த்து இரும்புச் சாமான்கள் செய்வோம்; சிலையுருக்கள் சமைப்போம்; உலகத் தொழில்களை யெல்லாம் நாமும் இன்புறச் செய் வோம். தொழிலுக்குச் சாதி பேதமில்லை; சாதி இரண்டே ‘பொது நலத்திற்காகத் தமது வாழ்வை இட்டார் பெரியார்; இடாதார் இழிஞர்.’

இந்தியர் அனைவரும் இன்புற வாழ்வோம்; வாழ்வை இன்புற நுகர்வோம். சிந்து நதியின் மிசை நிலவில் சேரத் துப் பெண்களுடன், தெலுங்குக் கீர்த்தனங்கள் பாடித் தோணிகளில் விளையாடுவோம்! கங்கை ந்திப்புறத்துக் கோதுமைப் பண்டத்தை, காவிரி நாட்டு வெற்றிலைக்குப் பண்ட மாற்றுச் செய்வோம்; சிங்க மராட்டியரின் வீரக் கவிதைகளைக் கேட்டு சேர நாட்டுத் தங்கங்களைப் பரிசுளிப் போம்; காசி நகரப் புலவர் பேசும் அறிவுரைகள், காஞ்சி சிற் கேட்கும்படி (ரேடியோக்) கருவி செய்வோம். ராஜ புதர் வீரர்க்குக் கன்னடத் தங்கம் (கோலார் தங்கம்) பரி சளிப்போம்—என்று கவிபாடி ஷுக்குவதனைத்தும் சுதந் தர பாரத நாடு செய்யப்போகிறது. கவி இன்னும் தொழிலுக்கத்தைப் புகட்டுவதைக் காண்போம்:

தொழில்

“ இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே,
இயந்திரங்கள் வகுத்திடுவீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே.
கடவில் மூழ்கின் முத்தெடுப்பீரே !

அரும்பும் வேர்வை யுதிர்த்துப் புவிமேல்
ஆயிரங் தொழில் செய்திடுவீரே !
பெரும்புகழ் நுமக் கேயிசைக் கின்றேன்
ஷ்ரம தேவன் கலையிங்கு நீரே !”

(தேசீய கிதங்கள்- 52)

மண், மரம் இவற்றில் குடமும், மனையும் செய்யுமின் ;
தோட்டம் வளர்த்துக் கணியுதவுமின். உழுதுபயிர் செய்
யுங்கள் ; எண்ணை ஆட்டுங்கள் ; பால், கெய் வளம் பெரு
கப் பசு வளருங்கள். இராட்டினத்தில் இழை நூற்று,
நல்ல ஆடைகளைச் செய்யுங்கள். ஏ தொழிலாளிகளே !
விண்ணினின்று வானவர்கள் காக்கின்றனர். எம்மை
நீங்களே மண்ணினின்று காக்கின்றீர்கள் ; கைத் தொழி
ஹடன் கவித் தொழிலுஞ் செய்யின் !

“ பாட்டுஞ் செய்யுஞாங் கோத்திடு வீரே,
பரத நாட்டியக் கூத்திடு வீரே !
காட்டும் வையப் பொருள்களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே !
நாட்டி லேயறம் கூட்டி வைப்பிரே,
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பிரே !
தேட்டம் இன்றி விழியெதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே !”

(தேசீய கிதங்கள்—52)

தொழிலும் வளமும் கலையும் கவியும் பெற்றேங்கிப்
பொலியும் இப்பாரத நாட்டை நமது அருட்கவியின்
வாக்கு இதோ உண்மையாக்கி விட்டது ! இனி ஒவ்வொரு
வரும் பாடலாம் :

“ மன்னு மிமயமலை யெங்கள் மலையே !
மாநில மீதது போற்பிறி திலையே !
இன்னரு நீர்க்கங்கை யாறைங்கள் ஆறே !
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே ?
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே ;
பார்மிசை யேதொரு நூலிது போலே ?

பொன்னெளிர் பாரத நாடெங்கள் நாடே,
போற்றுவம் இஃதை எமக்கில்லை யீடே !”

• • • • • • • • •

“ பூரண ஞானம் பொலிந்த நன்னாடு,
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு !
பாரத நாடு பழும் பெரு நாடே!
பாடுவம் இஃதை யெமக்கில்லை யீடே !”

• • • • • • • • •

“ இன்னல்வங் துற்றிடும் போததற் கஞ்சோம் !
எழுயராகி யினி மண்ணிற் ருஞ்சோம் !
தன்னலம் பேணி யிழிதொழில் புரியோம்,
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம் !
கன்னலுங் தேனும் கனியு மின்பாலும்
கதவியுஞ் செங்நெலும் நல்கு மெக்காலும்
உன்னத பாரத நாடெங்கள் நாடே,
இதுவம் இஃதை யெமக்கிலை யீடே !”

(தேசிய கிதங்கள்—8)

என்று கெளரி சங்கரத்தின் உச்சியினின்று, நாம் உலகிற்கு கூறுவோம். நமது பாரதத் தாயின் பெருமை அளவற்றது!

பாரதத் தாயின் பெருமை

“ எந்தையுங் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்ததும் இந்நாடே—அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே—அவர்
சிந்தையில் ஆயிரமெண்ணம் வளர்ந்து
சிறந்தது மின்நாடே—இதை
வந்தனை கூறி மனதி விருத்தி யென்
வாயுற வாழ்த்தேனே !”.

(தேசிய கிதம்—3)

எமக்கு இன்னுயிர் தந்து ஈன்று வளர்த்து, கடவுளருளீங் ததும் இந்நாடே ! எங்கள் அன்னையர் பிறந்து, மழலை

சூறி வளர்ந்து, கண்ணியராகி நிலவினில் ஆடிக் களித்துப் பொன்மேனி யின்புற நீர்விளையாடி, மங்கைப் பருவ மெய்தி இல்லறங் காத்து,

“தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தமுவிய திங்நாடே !”

(தேசிய கிதம்—3)

எனும்போது, இன்பம் நமது வாழ்வுடன் விளையாடுகிறது! தங்கள் மக்கள் புகழ் சிறந்து வளரக் கோயிலில் வணங்கி, முடிவில் இசையுடன் உயிர் நீத்த மக்களின் பூவுடவின் துகள்களை நுகர்ந்ததும் இங்நாடே! நாம் பிறந்து வளர்ந்து, மணந்து மனையறம் போற்றி, மக்களையீன்று, அவர்களைக் காத்து, முடிவில் உயிர் நீத்து, முடிந்த தும் இங்நாட்டிலேயே யாதவின், இதுவே நம் வீடு, நம் பிறப்புரிமை, நம் இன்பம்! நம் தாயின் பழுமையை யார் கணக்கிட வல்லவர்?

“தொன்று நிகழ்ந்த தனித்து முனர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்—இவள்
என்று பிறந்தவ என்றுண ராத
இயல்பின ஓமெங்கள் தாய்.”

(தேசிய கிதம்—15)

எவரும் கணக்கிடாத வயது மூத்தவளாயினும், அவள் எங்நாளும் கண்ணியாகவே இப்பாரில் விளங்குகின்றார்கள்! அவள் பெருமையை யாவரே வகுக்க வல்லவர்? முப்பது கோடி முகத்தாள்; அனைத்திற்கும் ஓர் உயிர்த்திறநைவள்; பதினெட்டடு மொழியடையாள்; யெனிற் சிந்தனை யொன்றுடையாள்; நாவினில் வேதமுடையவள்; கையில் வாசு முடையவள். அதாவது, ஞானமும் வீரமும் சேர்ந்திலங்கும் அத்யாதம்வீர சக்தியே எந்தாய்! அவள் தன்னை மேவிலேருக்கு அருள் புரிவாள்; தன்னைப் பகைக்க வருபவரைத் தூள் துளாக்கி வீழ்த்துவாள்!

“ பூமிசினும் பொறை மிக்குடை யாள்பெரும்
புன்னிய நெஞ்சினள் தாய்—எனில்
தோழிமூப் பார்முன் நின்றிடுக் காற்கொடுங்
துர்க்கை யனையவள் தாய் !

“ நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாளெங்கள் தாய்—அவர்
அல்லவ ராயி னவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள் !”

(தேசிய கிதங்கள்—15)

இப் பாக்களில் பாரத தேவியைப் பராசக்தி யன்னை
யாகவே போற்றி, சக்தியின் அருட் கருணையையும் மறக்
கருணையையும், அழகு வடிவையும் அச்ச வடிவையும்,
அனைத்தையும் காக்கும் மஹேஸ்வரி வடிவையும், துட்
டரை யழிக்கும் காளி வடிவையும் மிகத் தெளிவாகக்
காட்டியுள்ளார் புலவர். மதிச்சடைத் துறவியான சிவ
ஜீயும், சக்கரம் பிடித் துலகாளும் விஷ்ணுவையும் தொழு
வாளாம் அன்னை! அதாவது சிவத் துறவை மனத்துட்
கொண்டு, ஆக்ஞா—(சக்கரங்கொண்ட) விஷ்ணுபோன்று
உலகையும் ஆண்டருளுவாள்!

“ யோகத்தி லேநிக ரற்றவ ஞன்மையும்
ஒன்றென நன்றறிவாள்—உயர்
போகத்தி லேயு நிறைந்தவ ஜெண்ணரும்
பொற்குவை தானுடையாள்.”

(தேசிய கிதம்—15)

அன்னை, அனைத்திலும் ஒரே பரம்பொருளைக் கண்டு கலக்
கும் யோகத்தினும் நிகரற்றவள்; தனது யோக சக்தி
யைக் கொண்டு தனுகரண புவன போகாதிகளைப் பூரண
மாக நுகரும் செல்வியாவள். மலையத்வஜ பாண்டியன்
குமாரி எங்கள் தாய். அவனுடைய மலைபோன்ற
திண்மை மறைந்தாலும், தான் மறையாள்! எஞ்ஞான் ரும்

எமதன்னை சீர்பெற்றேங்குவாள்; அவள் நித்ய சக்தி. எங்கள் அன்னை இன்பவெறி கொண்டவள். அழலேங்கிய பித்தனை சுடலையாடியை எங்களன்னை காதலிப்பாள். அவள் பார்வதி தேவி. அலைத்திரள் வெள்ளம் ஏற்றி, இன்னிசை பாடி, இன்பக் கடவில் மூழ்கிக்கித் தாவிக் குதிப் பாள்; தீஞ்சொற் கவிதையஞ் சோலையில், வேல் பிடித்து, தெய்வ நறுமனம் வீசும் தேன் சுவை ததும்பும் புனித மலர்களைச் சூடி, ஆனந்த மதுவண்டு நடம்புரிவாள். தெய்வப் புலவர்கள் பாடித் தெய்வ மனங்கமமூம் பேரின்ப நூல்களை, உலகெங்கும் தெய்வப் பயிரோங்க விதைப்பாள். ஆம்! எங்கள் தாயின் பெருமை சாமான்யமன்று:

“ பாரதப் போரெனில் எளிதோ?—விற்ற
பார்த்தன் கை வில்லிடட யொளிர்வாள் ;
மாரதர் கோடி வந்தாலும்—கணம்
மாய்த்துக் குருதியிற் றினைப்பாள் !”

(தேசிய கீதம் :—16)

மகா பாரதப் போர் செய்தவள் எங்கள் அன்னை. விஜயன் வில்லில் இலகி எத்தனையோ மாரதர்களை மாய்த்தும் குருதியிற் தினைத்த பாரத தேவியின் வல்லமையைச் சிறிது காண்போம்.

8. தேவியின் வல்லமை

முன்னே இலங்கை யரக்கரணிவரையும் முடித்தது யார் வில்? அக் கோதண்டம் இராமனதா இல்லை: இராமனைப் பெற்ற அரிய இராணியான எங்கள் அன்னை பராசக்தியின் வில்லன்றே! இந்திரசித்தன் இரண்டு துண்டாகச் செய்ததும் எங்கள் மந்திர சக்தித் தெய்வம், பாரதராணி, வயிரவியின் வில்.” இந்திரசித்தன் மந்திர சக்தியால் நிகும்ப யாகம் வளர்த்து அதனால் நல்லோரை நலித்தவன். அந்த மந்திரத்தையும் சிங்குறசெய்யும் மந்திர வளி

யுள்ள வில், பாரத தேவி வில், இவ்விடம் “வயிரவி” என்று குறிப்பிட்டதிலும் பொருள் பொதிந்துள்ளது. “வயிரவி மந்திரமே” பகை வெல்லும் அம் வீரவலி யுடைத்து.

“பாரத தேவியின் திருக்கை எத்தகையது? பரம் பொருள் ஒன்று; நாம் அதன் மக்கள்; உலகம் இன்பக் கேள்விலாசம் என்று முறையிடும் ஓப்பற்ற வேத மெழு திய கையன்றோ? இவ்வுலகம் சித்த மயம்; சித்தம் உறுதி யானால் துன்பம் அத்தனையும் வெல்லலாம் என்றுரைத்த தன்றோ, ஆரிய ராணியின் சொல். எங்கள் தாயின் மைந்தர், சிங்கத்தையும் தட்டி விளையாடும் பரதன் போன்ற பிள்ளைகளன்றோ? காண்மல மேந்தி உலகினை வென்ற சிலைத் தோள் யாருடையது? எம்மைப் பெற்று வளர்த்து, ஆண்டு, அருள் புரியும் ஆரியத் தேவியின் தோளன்றோ? சாகும்போதும் தனது உயிர்க் காவலான கவச குண்டலத்தையும் தானாஞ்ச செய்த கை, யார் கை? அது கர்ணன் கையா? இல்லை! பாரோத்த பனுவலால் புலவர் போற்றும் பாரத ராணியின் கையன்றோ? போர்க் களத்தில் கீதை யோதியது யார் வாய்? கண்ணன் வாயா? இல்லை! பகை வீழ்த்த வலிமையருளும் பாரத தேவியின் மலர்த் திருவாயன்றோ? தங்கையின் இன்பத் தின் பொருட்டு, பெண் மண்ணுசையும் மறந்து நித்ய பிரமச்சரியம் பூண்ட பீஷ்மரின் உளம், எம் அன்னை செய்த வைராக்கிய மன மன்றோ? அன்பே சிவம், அன்பால் உலகத்துயர் யாவும் தீரும் என்று மொழிந்த புத்தன் உபதேசம், எங்கள் அன்னை மொழி யன்றோ? தனதரசான மிதிலை எரிந்தும், மன விகாரமின்றி வேதப் பொருளை யக்ஞவல்கியிடம் கருத்துடன் பருகிக் கொண்டிருந்த ஞான ஐனகனின் மதி, யாருடையது? தன் மதியிற் கொண்டதை முடிக்கவல்ல நமது பாரதத் தாயின் மதி யன்றோ? தெவ்வீக நாடகமான சாகுந்தலத்தைச் செய்

தது, யார் கவிதை? பிரம்ம சிருஷ்டயின் குறிப்பெனைத்தும் உணர்ந்த பாரத தேவியின் அருட் கவிதையன்றே?

இத்தகையதெய்வத் தாய் வெல்க! வெற்றி பெறுக!

“ சிறந்து நின்ற சிங்கை யோடு
தேய நூறு வென்றிவள்
மறந்த விர்ந்தங் நாடர் வந்து
வாழி சொன்ன போழ்தினும்,
இறந்து மாண்பு தீர மிக்க
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாதுநிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே !”

(தேசிய கீதம்—9)

முன்னே நூறு கோடி நூல்கள் செய்து தன்னிடத் தேடி வந்த நூற்றுக்கணக்கான நாட்டுப் புலவர்களுக்கு உண்மை பிந்தாள் அன்னை; இன்று காலம் மாறி, கல்வி தேய்ந்தும், வண்மை தீர்ந்தும், முடிவாக நிற்கும் கடவு ஞான்மையை என்றும் போற்றி நிற்பவள் வாழ்க! வில்லர் வாழ்வழிந்து, வீரர் வாள் மழுக்கி, சாவையும் வெல்லும் ஞானிகள் செய்த மெய் நூல்கள் தேய்ந்தும், இங் நல மனைத்தையும் வல்ல சத்திய நூலைக் கெடாது காக்கும் அன்னை வாழ்க! பாவநெஞ்சினர் நாள்தோறும் இதன் பொருளைப் பறிக்கினும், தேவருண்ணும் அமுத கலசத் தைப் போலவும், கடல் வெள்ளம் போன்றும் வற்றூத செல்வமோங்கும் செல்வி யன்னை, வாழ்க!

“இதங் தரும் தொழில்கள் செய்து

(இ)ரும் புவிக்கு நல்கினாள்,

பதங் தரற் குரிய வாய்

பன்ம தங்கள் நாட்டினாள்;

விதம் பெறும்பல் நாட்டினர்க்கு

வேரே ருண்மை தோற்றவே

சுதந்தரத்தி லாகை யின்று
தோற்றி னள்மன் வாழ்கவே!"

(தே. கெதம்—9)

" Italia ! oh, Italia ! looking on thee,
Full flashes on the soul the light of ages.
Thou wert the throne and grave of empires ; still, ...

Italia ! oh Italia ! thou who hast
The fatal gift of beauty, which became
A funeral dower of present woes and past.
On thy sweet brow is sorrow plough'd by shame,
And annals graved in characters of flame.

Yet, Freedom ! yet thy banner, torn, but flying,
Streams like the thunder-storm *against* the wind ;
Thy trumpet voice, though broken now and dying,
The loudest still the tempest leaves behind ;

Thy former realm, I call thee from the dust !
Dost thou not hear my heart ?—Awake ! thou shalt,
and must.

...

This must he feel, the true-born son of Greece,
If Greece one true-born patriot still can boast."

(*Child Harold's Pilgrimage.*)

"இத்தாலியா, கிரீஸ்' என்னுமிடங்களில் 'இந்தியா' என்பதை வைத்து, இதன் கருத்தை மட்டு முறைப்பாம் : "இந்தியா! இந்தியா!, உன்னைக் காணும்போது உனது தீண்ட காலச் சோதிப் பெருமை என்னுவியில் மின்னென னப் பாய்கின்றதே! நீ எத்தனை சாம்ரஜ்யங்களின் சிம்மா சனமா யிருந்தனே! இன்னும் எத்தனை சாம்ரஜ்யங்கள் உன்னிடை சாம்பி முதுகாடாயின! ஏ இந்தியா! இந்தியா! நீ வரம் பெற்ற அழகி : தெய்வ வழிவழகி ; உன் அழகே உனக்கு அபாயமானது! இன்றும் முன்னும்,

நீ யடைந்த துக்கங்களுக்கு அதுவே சீதனமானது. உனது இன்ப நுதலில் வெட்கத் துயரின் தடங்களுள்ளன; அத்துடன் அக்னி ஜ்வாலை போன்று விளங்கிய வீரர் சரிதைகளும் பொறிக்கப்பட்ட இள்ளன!

சுதந்தரமே!, சுதந்தரமே!, உனது கொடி கீழின்தும், இன்னும் பறந்துகொண்டுதா னிருக்கிறது! காற்றின்மேற் பாயும் இடு புயல் போன்று, அது வீசிப் பாய்ந்து கொண்டுதானிருக்கிறது! உனது ஜயபேரிகை முழக்கம் இப்போது மெலிந்தும் அமர்ந்தும், சண்டமாருதத்தை வென்று இன்னும் உன்னத வீர கம்பீர முழக்கம் செய்து கொண்டே யிருக்கிறது! ஏ பாரதமே, உன்னை அழைக்கிறேன்; சின் கீழ்க்கீலை விடுத்து எழுந்து வா! என் உள்ளத் தொலியை நீ கேட்க மாட்டாயா? விழித் தெழு! உலகை உய்விக்கக் கட்டாயம் விழி, எழு!

இந்தியாவில் உண்மைத் தேசாபிமானி யென்னெருவு னிருப்பின், உண்மையாக இந்தியாவிற்குப் பிறந்த மைந்தன யிருப்பின், அதன் முற்சிறப்பையும், காலத்தால் அஃதுற்றிருக்கும் இழிவையும், சுதந்தரக் கனலையும், ‘விடுதலை யடைந்து விடுவோம்’ என்னும் துணிவையும் உணர்ந்தே தீருவான்!” ஆனால் இந்த மேனுட்டுச் சுயாட்சிக் கொள்கைக்கும் நம் நாட்டு தெய்வீக சுதந்தரத்திற்கும் வானளாவிய வேற்றுமையுண்டு. அறம், உலகநலம், உண்மை, தெய்வத் தன்மை, இவற்றையே நம் நாடு வேண்டுகிறது. தனது தருமத்தைத் தடையின்றி நடத்தவே, இந்தியா சுயேச்சை வேண்டுவது. தனது விடுதலையால், இந்தியா பிறநாடுகளை ஞானவொற்றுமையிற் கூட்டிக் காக்கும்; எதையும் அழிக்காது; பேராசையுடன் பிறர் பொருளைக் கெளவாது. இந்தியா, அத்யாதம் சுதந்தர சமத்வ நாடு.

கவியிடன் பாரத தேவியை வாழ்த்தி வணங்குவோம்— ஜய ஜய பாரத! வந்தே மாதரம்!

4. பாரத விரீ

இனி, தேசபக்தரைக் கவி சிறப்பிக்கும் மணி மொழி களைக் காண்போம்:

க. காந்தி அடிகள்

பாரதமாதா நவமணி மாலையில், “கண்ணெற்ற பேருடைய பாரததேவி, காலக் கடலுக்கோர் பாலமிட்டாள்; அவள், ஆணிமுத்துப்போன்ற மணிகளாலே, வேதங்கள், உபநிடதங்கள், புகழ் பரவும் புராணங்கள், இதிஹாசங்கள் இசைத்த ஞானம், மின்னுகின்ற பேரொளி காண் !” எனும் சிறப்புகள் மிகப் பொருத்தமாயுள்ளன.

“பாரிலுள்ள பல நாட்டினர்க்கும்,
பாரத நாடு புது நெறி பழக்க
லுற்றதின் கிஂஙாள்—உலகெலாம் டுகழு.
இன்பவளம் (இன்+பவளம்) செறி பண் பல
[பயிற்றுங்
கவீந்திரனுகிய ரவீந்திரநாதன்
சொற்றது கேள்ரீர்:—புசி மிசை யின்று,
மனிதர்க் கெல்லாங் தலைப்படு மனிதன்,
தர்மமே யுருவாம் மோகன தாஸ
கர்ம சந்திர காந்தி யென் ருரைத்தான் !”

எனும் நயங்களுடன், காந்தியின் பெருமைபாடு ஆனத்தைக் கூத்தாடுகிறார் கவியரசர்.

“ ஊதுமினே வெற்றி !
ஓவிமினே வாழ்த் தொவிகள் !
ஓதுமினே வேதங்கள் !
ஓங்குமினே ! ஓங்குமினே !

தீது சிறிதும் பயிலாச்
செம்மணி மானெறி கண்டோம் !
வேதனைகள் இனி வேண்டா;
விடுதலையோ திண்ணமே !”

[தேசிய தெங்கள்—13(4)]

என்று காந்தியையும், “செம்மணி மானெறி” யென சத்யாக்ரக வழியையும் சிறப்பித்து, இவ்வாக்குகள் பாரத நாட்டின் வெற்றிக் காட்சியில் நம் ஊக்கத்தைச் செலுத்தி மகிழ்விக்கின்றன. “திண்ணம், விடுதலை திண்ணம் ! எடுமினே அறப்போரினை” யென்றான் எம் கோமேதகம் ஏங்திய காந்தி! (கோமேதகம் என்றும், மாண்புள்ள இதய மேந்திய எங்கோ எனவும் பொருள்பட உரைத்த யெம் காண்க.) “காந்தி” சேர் பதுமராகக் கடிமலர் வாழ் பூர்தேவி, பாரதப் பொன்னுடெங்கும் இன்று போங்கு நிற்கின்றான்; மாந்தர் சோர்வும் அச்சமும் விட்டார்; காந்தி சொற் கேட்டார்; விடுதலை கண்த்திற் காண்பார்! ஏ, பாரத தேவியே! வாலவாயமாம் (வைட்டுப்படுகிறது) சிங்கத்தின் முதுகீ லேறி, நாட்டினர்க்கெல்லாங் துயர் கெட விடுதலையருளி, மணி நகை புரிந்து திகழும் உன் திருக்கோலங்கண்டு, நான் மகிழுமாறு என் கண் முன்னே வா !” என்று காந்தியின் மூலம் பாரத தேவி வெற்றியடைந்து, மீண்டும் அடலேற் றின்மீது வீரமாக உலவும் காட்சியைக் கவியின் மனத் துடன் எந்த இந்தியனின் உள்ளமும் அவாவுகிறது. நமது மணிக்கவி இப்படிக் காந்தியை நவமணிகள் பதித்த செல்வக் கவிச் சித்திரத்தாற் சிறப்பித்தார்.

மகாத்மா காந்தி பஞ்சகத்தில் காந்தியைப்போன்றே பரம சரங்தமாகவும், உன்னத கம்பீரமாகவும் ஒலிக்கும் மொழிகள் தேர்ந்து, ஓர் அவதார புருஷனை வணங்கும் பாசுர நடையைப் பிடிக்கிறார் கவி. “வாழ்க நீ எம்மான்,

பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க, வாழ்க !” என்னும் எடுப்பும் முடிப்பும் உன்ன தப் பெருமையுட நெலிக்கின்றன ! “தாழ்வற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கொட்டு பாழ்ப்பட்டு நின்ற பாரத தேசந்தன்னை—வாழ்விக்க வந்த காந்தி” எனும்போது, மஹாத்மாவின் பெருமை இருளைப் பிளங்கொளிரும் சூரி யன்போல் விளங்குகின்றது ! “இங்காட்டார் அடிமைவாழ வகன்று, விடுதலையடைந்து, செல்வம், கல்வி யறிவுற்று, குலப்பெருமை யோங்கி, உலகில் தலைமை பெற ஓர் ஆட்சி செய்தாய் ; முடிவிலாக் கீர்த்தி பெற்றுய் ; புவிக்குளே முதன்மை யற்றுய் ! இந்திரசித்தின் நாகபாசம் கெளவி இன்னலுற்ற லட்சமண்ணைக் காக்க, அன்று அனுமான் சஞ்சிவி மூலிகை கொணர்ந்தான் ; அதுபோல், அடிமையான கொடிய வெய்ய நாகபாசத்தை மாற்ற, ‘சத்தியாக்கிரகம்’ என்னும் மூலிகை கொணர்ந்தாய் ! அன்று கோவர்த்தன கிரியைக் குடை பிடித்து, இங்திரனின் கோபம் பொழிந்த இடி மழையினின்று தன் அன்பர் களைக் கண்ணன் காத்தான். இன்று நீ பல அடக்குமுறை களால் வருந்தும் பாரத மக்களை, ஆத்ம சக்தி, பொறுமை யென்னுங் குடை பிடித்துக் காத்தாய் ! விடியாத் துன் பஞ் செய்யும் பராதினைப் பிணியை யகற்ற, மிகப் புதிய எளிய ஆட்சியை நீயே படைத்தாய் ! அது எத்தகைய வழி ?”

“ தன்னுயிர் போலே தனக்கழி வெண்ணும்
மறனுயிர் தன்னையுங் கணித்தல் ;
மன்னுயி ரெல்லாங் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்களென் றுணர்தல் ;
இன்ன மெய்ஞ் ஞானத் துணிவினை மற்றுங்
கிழிபடு போர் கொலை, தண்டம்
அன்னியே கிடக்கும் அரசிய லதனிற்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்.”

(தேசிய கிதம்—31)

“இதுகாறும் உலகியல் அரசியல், விவகாரம், போர், கொலை, தண்டம் இவற்றுடன் பின்னிக் கிடந்தது. போரின்றி நாட்டு விடுதலையில்லை யென்றும் மக்கள் என்னினர். ஆனால், இத்தகைய வெய்ய அரசியலில் உத்தம, சாத்தீக ஞானத்தை, கடவுளரிவை யிணைத்தனே; நீயே புதிதாக இப்படிச் செய்தனே. போர் வழி, பெருங் கொலை வழி: அதை இகழ்ந்தாய்; ஆனால் உன் வழி அதனினும் பெருந்திறலுடையது; அதுவே அறிவாளரின், மெய்த் தொண்டரின் அறவழி. உனது ஒத்துழையாமை யினால் பயன் மிகுதி; அதனால் இந்தியா அடையும் சுதந்தர நலத்தைக் கண்டு இவ்வுலகமே பகை மறந்து, நல்லறத் தில் வாழுக ” என்று காந்தி வாழ்த்தைக் கவி சாந்த வெற்றியற முடிக்கிறார்.

உ. திலகர்

பாரதியார், முதன்மையாகத் திலகர் யுகக் கவி; அவர் திலகரை வீர கம்பீரத்துடன் வருணிக்கிறார்; திலகர் பெயரை வாழ்த்தியதும் கொடுங்கோன்மை வீழ்கிறது; நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுந்து பாய்கிறது; நரகமொத்த அடிமை வாழ்வு நெந்தொழிகிறது; மனிதர் அறிவை அடர்க்கும் இருள் அழிகின்றது; அச்சப் பேய் உலகினின்று ஓழிகின்றது! எல்லாம் தீவிரமான வீரப் பாய்ச்சல்! அடுத்தாற் போல, ஒரு கோட்டை வருகிறது; அது கல்வியறிவான வலிய கோட்டை; கருத்துறுதியான அகழி; அதனுள் சொல்விளக்கக் கோயில், அதன்மீது சுதந்தரக் கொடி பாடுகின்றது! திலகர் பெயரே துன்பக் கடலைக் கடக்குங் தோணி; சோர்வுப் பேயை யோட்டும் சூழ்ச்சி; அன்பெனுங் தேன் ஊறித் ததும்பும் புது மலர்; அவன் பெயரே ஆண்மைக் கறிகுறி! எல்லாம் வீரம், ஆண்மை, உறுதி, தைரியம்! பார்வதி கைவிமியைப் பெற்ற பாரதப் பூமகள் இன்று வறண்டு அயர்வதைக்

கண்டு “இவள் புன்மையைப் போக்குவர்ள்”: என்ற விரதம் பூண்டவன். அவ் விரதத்தை உள்ளத்தினின்று ஒரு கணமும் நீங்கிலான். நீதமே உருவான அவன், வஞ்சத்தை மாய்க்கவே மனம் கொதிக்கிறான். சைவர் அஞ்செழுத்தை யோதுவது போல், பாரதத் தொண்டர்கள் அணைவரும் அவன் பெயரையே அன்புடன் துதிக் கிண்றனர். அத்தகை ஆரியன் அவன். வீர மராட்டியர் நம் பாரததேவியின் திருநுதலில் வைத்த திலகம் போன்றவன் திலகன்; பகைவருக்கு நினைக்கவுங் தீ போன்ற வன்; அத்தகைய திலகன் அடிமலரை வாழ்த்தித் தூய்மை பெறுகிறேன் என்கிறார், கவி. திலகரை வீரனாக வும், காந்தியை மஹாத்மா, எம்மான், உலகில் முதல்வன் என்றும் வணக்கமுடன் வாழ்த்துகிறார் கவி.

ந. லஜபதிராய்

லஜபதியின் புகழ் முழுதும் சோக ரஸத்தில் ததும்பும் உருக்கமான மொழிகளில் தேசாவேசக் கவி வர்ணிக்கிறார். தம் மனத்தையே உருக்கிக் கவியாருகப் பாய்ச்சி, அதிற் குளித்தோர் உள்ளத்தையும் உருகச் செய்கிறார் பாரதி.

“விண்ணகத்தே இரவிதன்னை வைத்தாலும் அதன் கதிர்கள் கண்ணகத்தே விரைந்து வந்தொளிரும்; அது போல, ஏ லஜபதியே! உன்னை அவர்கள் சினந்து நாட்டி னின்று அப்புறப் படுத்தினாலும், எம் எண்ணத்தில் எப் போதும் நீவளருகின்றாய். எம் எண்ணத்தினின்று உன்னை அவர்கள் அப்புறப்படுத்த முடியாது.” இந்த உவமை, மிக்க அருமையாய், இடத்திற்கேற்றபடி அமைந்து விளங்குகிறது. “ஒரு மனிதனை எளிதில் நாடு கடத்திவிட்டனர்; அவன் அருமையறிந்து, எண்ணில்லா மக்கள் இன்றும் பின்னும் தெய்வமெனப் பேணி அவனுக்கு அன்பு செய்கிண்றனர். இவர்களை ஓட்டி எவர் வாழ்வது?”

“ பேரன்பு செய்தாரில் யாவரே
 பெருந்துயரம் மிழுத்து நின்றூர் ?
 ஆரன்பு நாரணன்பால் இரணியன் சேய்
 செய்ததினால் அவனுக் குற்ற
 கோரங்கள் சொலத்தகுமோ ? பாரதநாட்
 ஒந் பக்தி குலவி வாழும்
 வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
 பல வடைதல் வியத்தற் கொன்றே ?”

(தேசிய கீதம்—25)

“ நாரணன் பால் பேரன்பு செய்து பிரகலாதன் பட்ட
 இடர்கள் கணக்கில்லை ; ஆயினும், முடிவில் பொறுக்து
 வென்றுன். அன்னின் வழியில் துயர் வரும். பாரத
 நாட்டு வீர மணிகள் கொடுந்துயரம் பல அடைதலும்
 வியப்பில்லை ; அவர் முடிவில் வெல்லுவர்.”

லஜபதி ‘நாடு கடத்தப்பட்டதைக் கண்டிக்க, சென்
 கைக் கடற்கரையில் ஸ்ரீ சுப்ரமண்ய ஜீயர் தலைமையிற்
 கூடிய பெருங் கூட்டத்தில் பாரதியார், லஜபதிராய் பிரலா
 பத்தை அனைவரும் நெஞ்சுருகப் பாடினார் ! அவர் பாடிய
 நேர்த்தியை அக்காலத்தில் பாரத நிகழ்ச்சிகளைக் குறித்து
 வந்த ஆங்கிலேயரான நெவின்ஸன்கூட மிகவும் வியந்து
 போற்றி தமது நூலில் வெளியிட்டுள்ளார் ! லாலாஜீயின்
 பிரலாபத்தை அவரே விண்ணின் றுரைப்பது போலுணர்
 கிறேம் :

“ நாடு, மக்கள், மனை வீடிழுந்து, இங்குற்ற விதியை
 யென் சொல்கேன் ! வேத முனிவர் போன்ற முதியர்
 எந்தையின் பாத மலரில் இனி வணங்கப் பெறுவேனே ?
 அர்ஜான்னைப் போன்ற ஆசைப் புதல்வன் மதி முகங்
 காணப் பெறுவேனே ? அன்றில் போன்று என் பிரிவை
 அரைக்கணமும் பொறுத மனைவி, இங் நீண்ட பிரிவால்
 மனங் குன்றிச் சோர்வாளே !

“ வீடும் உறவும் வெறுத்தாலும் என்னருமை
நாடு ஏரிந்த நவீனிலுக் கென் செய்கேனே ? ”

(தேசிய கிதம்—26)

அது எத்தகைய நாடு? நீதி குன்றுத வேதங் தோன்றிய ஆரியர் நாடு! எனது பாஞ்சாலம், சிங்குவும் பஞ்ச நதியும் வளஞ்செய்யும் நாடு : ஜம்புலன் வென்ற அறவோர்க்கும், பகை வென்ற வீரர்க்கும் தாய் நாடு ; புல்லரசைச் செற்று நல்லறம் நாட்டிய கண்ணனின் நாடு ; காண்மைபத்தின் டங் காரம் ஒலித்த நாடு ; கர்ணன் இருந்த கருணை நிலம் ; தர்ம னின் தர்ம பூமி ; ஆரிய தர்மம் போற்ற வீடுமர், பிரம சரியம் பூண்ட தேசம் ; வீமன், அசுவத்தாமன் இவர்கள் போர் செய்த வீர நிலம் ; சிங்கம் போன்ற வலிமையுள்ள சீக்கியர் வாழ்ந்த பொன்னாடு ; சத்யார்த்தப் பிரகாசத்தைத் தந்து ஆரியரை வாழ வைத்த தயானந்தர் திருநாடு. அந்தோ! என்னருமைப் பாஞ்சாலத்தை இனிக் காண் பேனே? இன்றேல், இங்கேயே சொல்லொன்றே துயரத்தில் மாய்வேனே? எனது அருமைப் பாரத தேசத்தில் இந்நாளில் என்னென்ன நிகழ்கின்றதோ! என் மனிதர் என் னென்ன துன்ப முழல்கின்றனரோ! என்னை கிணைத்து இரங்குவரோ? அல்லது இன்னும் பல துன்பப் பெருக்கில் என் பேரும் மறப்பாரோ ? ”

“ தெரண்டுபட்டு வாடு மென்றன் தூய பெருநாட்டிற்
கொண்டுவிட்டங் கென்னையுடன் கொன்றாலும் இன்புறுவேன் !

எத்தனை ஜன்மங்கள் இருட்சிறையி விட்டாலும்
தத்துபுனர் பாஞ்சாலங் தனில் வைத்தால் வாடுகிலேன் ! ”

(தே. கிதம் - 26)

என்று தாய் நாட்டின் காதல் பெருக்கைக் காட்டும் சோக ரசம், நமது ஆவியை அள்ளிப் பரிவுக் கடலீல் வீழ்த்த வில்லையா?

ச. தாதாபாய் நவுரோஜி

“இராமன், கௌதமன் முதலிய புதல்வரை முன்னாள் சன்றுள், பாரதத்தாய். பல நாடுகள் முடி வணங்கப் பெற்றுள்; எமது பாரத மின்னாள் இப்போது முதியவ எாய்ப் பிறர் இகழ வீழ்ந்த போது, அவனுடைய இன்னல் தீர்க்கப் பரிவுடன் சிலர் முயலுகின்றனர். அவர்கள் மலரடி போற்றி! அவ் வறிஞருக்கு முதல்வன், ‘அன்னை விழி நீரை எப்படியும் துடைப்பேன்’ என்று இளமை முதல் இன்று என்பது வயது முதிர்ந்தும், தன் உடல் பொருள் ஆவியால் தாய்க்கு விடாது உழைக்கின்றன்.”

“கல்வியைப்போ ஸ்ரீவுமறி வினைப்போலக்
கருணையுமக கருணை போலப்
பல்விதலூக் கங்கள்செயுங் திறனு மொரு
‘நிகரின்றிப் படைத்த வீரன்
வில்விறலாற் போர் செய்தல் பயனிலதா
மெனவதனை வெறுத்தே யுண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன், பிறர்க்கன்றித்
தனக்குழையாத் துறவி யாவோன்.’”

(தே. கீதம்—27)

“எங்கள் தாய் வாய்விட்டலறுகிறுள்; அதைச் சிறிதும் மதியாதே வானுள் போக்குகின்றனர் தீயோர். அவர்க்கும் இன்சொல் வுணர்த்துகின்றூர் தாதாபாய். பிரம்மா வுக்கும் அஞ்சாமல் உண்மையுணர்த்துகிறூர் தாதாபாய்.”

“வேதாவா யினுமவனுக் கஞ்சாமே யுண்மை
நெறி விரிப்போ னெங்கள்
தாதாவாய் விளக்குறுநற் றதாபாய்
நவுரோஜி சரணம் வாழ்க!”

(தே. கீதம் - 27)

“எண்பதாண் டிருந்தவன், இனிப் பல்லாண்டிருந்து
எம்மை இனிது காக்க! அவனுல் பண்பல்ல செய்வோர்

அறிவு திருந்துக! எம் பாரத நாட்டுப் பெண்கள் வயிற் றில் பல தாதாபாய்கள் பிறந்து வாழ்க! அவனைப் போன்ற புகழ் மைந்தர், விண்ணில் மீன்கள் போல எங்கும் நிரம்புக!” இவ்வாறு சுயராஜ்யச் சங்கை மூழக்கிய தாதாபாயைக் கவி மிகவும் பொருத்தமுடனேயே வர்ணித் திருக்கிறார்!

நு. பூபேந்திரர்

பூபேந்திர விஜயத்தின் நயங்களைக் காண்போம் :

“பாபேந்திரியனு செறுத்த எங்கள் விவேகானந்தப் பரமன், ஞான ரூபேந்திரன், “தனக்குப் பின் வந்த பூபேந்திரன்” எனும் எதுகைகள், பண்டைப் புலவர்களின் எடுப்பைப்போ விருக்கின்றன. “தர்மம் வீழ்ந்து மேலோர் தாழ்ந்து, நிலை புரண்டு, பாதகமே ததும்பி நிற்கும் பாழ்த்த கலியுகஞ் சென்று கிருதயுகம் வரும் பான்மை தோன்றக் காழ்த்த மன வீரமுடன் யுகாந்தரத்தின் நிலையி னிது காட்டி விண்ணேன்” என்று பூபேந்திரர் நடத்திய யுகாந்திரப் பத்திரிகையுடன் அதன் கொள்கைகளையுங் குறிக்கிறார் கவி. அவனை மன்னர் சிறையிடினும், மாந்தர் அவன் புகழைக் கண்ணரக் கண்டு வாழ்த்துகின்றனர். ஆராய்ச்சியின்றி நற்பொருளைத் தீதென் னும் சிலர், உலகில் இருப்பர். எப்படி? சூரிய வொளி வெளுத்து இருள் விரும்பும் பகற் கூகை போலே!

“விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
இருள் இனிது விரும்பல் போன்றே.”

(தே. கீதம்—28)

அந்த வீரன் எவர்க்குங் தீங்கெண்ணான்; பாரத நாட்டுற்கே இரங்கி மனமுருகுவான்; உலகெலாம் ஓருயிர் என்றறிந்த ஞானி; பகை யென்று எவருமில்லான்! துன்பமின்றி இன்பம் வருமா? ஆதலின், அன்னனும் சிறையிடப்பட்டு வருந்துகிறான்” என்று சிறப்பிக்கும்

விருத்தங்கள் அருங் கவிகளுக்கும் அரிய தியாகிகளுக்கும் பெரும் விருந்தாகும்!

சா. அபேதாநந்தர்

அபேதாநந்தர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும்போது அவருக்குப் பாடிய நான்கு விருத்த மணி களில் ஓர் அரதனத்தை நூகர்வாம் :

“ ஒன்றே மெய்ப்பொருளாகு முயிர்களெல்லாம்
அதன் வடிவா மோருங் காலீ
என்றேவ னுஞ்றேவ னென்றுலகர்
பகைப்ப தெலா மிழிவாமென்று,
நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு
ஞானமெனும் பயிரை நச்சித்
தின்றேபா மாக்கிடுமைம் புலன்களெனும்
விலங்கினத்தைச் செகுத்த வீரன் !”

(தேசிய கிதம்—32):

என்ற விருத்த மலரில் வேதாந்த ஞான மணத்தைப் பொருந்திப் பொலிவிக்கிறார் கவி.

எ. இரவிவர்மா

ஓவியர் மணி ரவிவர்மாவின் புகழ் நிகரற்ற ஓவிய மணி யாகவே திகழ்கின்றது. “ உலகெலாம் சீர்பரவும் ரவி வர்மன் தனது அழகுக் கண்ணால் நூகரவேண்டியே, ஈசன் சந்திரனெனியைப் பருகச் சாதகப் புள்ளை வகுத்தனன் ; அமுதண்டாக்கி அமரரைப் படைத்தான் ; இந்திரன் மாண்பிற்கு வெள்ளை யானை செய்தான் ; மலர், நீலவான், மாதரார் முகத்திலகும் அழகு இவற்றை எல்லாம் இயற்றி னன் ! மன்னர் மாளிகையிலும், எளியோர் குழிலிலும், ஒளி வீசி உளங் களியுறுத்த நல்ல சித்திரங்களை வரைந்த

ரவிவர்மாப் பெருமான், இந்தப் புவிப் புகழ் போதும் என்று இன்று பொன்னுலகேகினுன்! எதற்கு? இங்கு அரம்பை, ஊர்வசி போன்ற திருவையர் உருவத்தைத் தீட்டிய புலவன், தான் செய் தொழில் ஒப்பு நோக்க வன்றீர விண்ணேகிவிட்டான்! புலவ, அந்த அரம்பை யரும் உன் சித்திரத்தைக் கண்டு மயங்குவர் என்பது தின்னாம்!” இவ்வாறு நாம் அறிந்த பெரியாரை யெல் லாம் பாரதியார் சொல்லோவியமாக விளக்குகிறார்.

5. கால நிலை

கால நிலைக் கேற்றபடியே கவியின் உள்ளமும் அமையும் மாந்தர் நிலை கெட்டு அச்சமும், மட்மையும், பொய்ப் பழக்கங்களும், வறுமையும், மெலிவுமுற்றிருந்த அக்காலத் தைக் கண்டு மனம் பொருது, “நெஞ்சு பொறுக்கு தில்லையே” என்ற நொண்டிச் சிந்தில் கவி வர்ணிக்கிறார். “அஞ்சி அஞ்சிச் சாவார் ; இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே ; வஞ்சனைப் பேய், மந்திரவாதி, யந்திர சூனி யம், இன்னும் ஆயிரம் எண்ணிக் கிலிபிடிப்பார் ; பொது ஜனப் பொருளைக்கொண்டு தழைக்கும் அரசியலீ, அஞ்சத்திலைப் பேயென்றஞ்சவார் ; சிப்பாயையும், ஊர்ச்சேவக ணையும் கண்டு, மனம் பதைப்பார் ; துப்பாக்கியைக் கண்டால் நடுங்கி வீட்டிற் பதுங்குவர் ; சண்டையைக் கண்டு வணங்குவர் ; பூனையைப் போல யாரிடத்தும் ஏங்கி நடப்பார். இவர்களுள் எத்தனை கொள்கை, தோத்திரம், சாதி சமயக் கட்சிப் பிரிவினைகள். இவர் அற்ப விஷயங்களுக்கெல்லாம் மனம் வேறுகிப் பரிவர். பொய்ச் சாத்திரப் பேய்களின் வார்த்தையை நம்பி, தோத்திரம் ஒன்றுயினும் ஒரு சிறு கொள்கை வேற்றுமையால் தம்மவரைத் தாமே இகழ்ந்து கெடுப்பார் : ஆனால், வஞ்ச நீசர்களைப் பணிவர்—“நான் சைவன் ; நான் வைணவன்” என்று ஆத்திரமுடன் பெருஞ் சண்டை யிடுவர்; கஞ்சிக்கு வகையின்றிப் பஞ்சம் பஞ்சமெனத் துடித்து பரிதவித்து மடிகளின்றனர்.

“ எண்ணிலா நோயுடையார்—இவர்
 எழுங்து நடப்பதற்கும் வலிமையிலார் ;
 கண்ணிலாக் குழங்கைகள் போல்—ஏறர்
 காட்டிய வழியிற் சென்று மாட்டிக்கொள்வார் ;

நண்ணிய பெருங்கலைகள்—பத்து
நாலாயிறங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே—இவர்

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.”

(தேசிய கிதம்—41)

நாட்டு நிலை

பொது ஜன நிலைமை இப்படியிருக்க, அப்போது தனது பிரிவினையை யெதிர்த்து வங்கம் எழுந்த தீவிர மூக்கம் தமிழ் நாட்டிலும் பரவிப் பற்றியது. நாட்டின் அடிமைத் தனம் சவுக்கடித்தாற் போலப் பளிச்சென்று ஒவ்வொரு வர் மனத்திலும் சுருக்கிட்டது. மஹாராஷ்ட்ரத்தில் திலகர் எழுந்தார். அவருடைய வீர உதாரணத்தை நாடெல் லாம் வணங்கிப் போற்றியது. தமிழ் நாட்டு வீர இளைஞர், திலகர் கட்சியைச் சேர்ந்து நாட்டுப் பணி தொடர்ந்தனர். இந்தத் தேசபக்தரைப் பாட்டால் வீராவேசப்படுத் தியது நமது பாரதியாரே. கவி, முதலில் பல பிரசங்கங்கள் புரிந்தார்; அவர் மொழிகள் உள்ளிருந்து படபடத்து வரும்; கண்கள் மின்போல வெட்டும்; கையுங்காலும் நடனமாடும். அவர் சிறு சிறு கொஞ்ச மொழிகளைக் கொல்லனுலையில் பொறி தெறிப்பது போலக்கொட்டு வார். பாரதியார், திலகர் கட்சி இளைஞருக்கு இன்ப வழிராய் விளங்கினார். இக் கட்சியினர், பாரதியார் சிதம்பரம் பிள்ளை யுள்பட சூரத் காங்கிரஸிற்குச் சென்றனர். தேசபக்தருக்கும் மிதவாதிகளுக்கும் ஆங்கு நடந்த பிளவும் போரும் அனைவருக்குங் தெரியும். பாரதியார் வீறு பெற்ற திலக-பக்தர். திலகர் கட்சியை நிலை நிறுத்தி, நாட்டிற்கு வீர சுதந்திரம் பெற வேண்டுமென்றே பாரதியார், வாக்கி னால் முயன்றார். அவர் தன் மனம் முழுதையும் தாயன்பு, சக்திக் காதல், தமிழன்பு, தெய்வ பக்தி, சுதந்தர தாகம், இவற்றில் உருகி வீராவேச வெள்ளமாகப் பொங்கினார்.

6. பாரதியாரின் மனை நிலை

பாரதியார் தம் மனதை முற்றும் சக்தியிடம் வைத்தவர்-
உலகிலிருந்தும், அதன் பற்றற்றவர். குடும்பத்
தொல்லைகள் பல சூழ்ந்தும், அவர் சுதந்தர வானம்பாடி
போன்று அன்பு விண்ணில் எழுந்து, அழுத நிலவையும்,
இன்பச் சுடறையும், தூய காற்றையும் பருகித் தமது கவி
தைக் காதலியுடன் கொஞ்சி மகிழ்ந்து வந்தார்! அவர்,
செல்வம், பட்டம், பதவி இவற்றைத் துரும்பாக நினைத்த
வர். பின்னைப் பிராயத்திலேயே ஸரஸ்வதி கடாட்சம் பெற்
றவர் :

“ சித்தங் தளர்ந்த துண்டோ?—கலைத்
தேவியின்மீது விருப்பம் வளர்ந்தொரு
மித்துப் பிடித்தது போல்—பகற்
பேச்சு மிரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்—மிற
வாஞ்சை யுண்டோ?—வய தங்கனமே யிரு
பத்திரண் டாமளவும்—வெள்ளைப்
பண்மகள் காதலைப்பற்றி நின்றேனம்மா !”

(தோத்திரப் பாடல்—10-4)

என்று தமது 22-வது வயதிற் பாடுகிறோ!

“ இந்த நிலையில் ஓர் அழகுச் செங்கிரு என் முன்
வந்தாள் ; அவள் ஒரு முறை புன்னகை புரிவாள் ; பின்னே
என்னைப் புறக்கணித் தேகிடுவாள். என் மனம் சின்னுபின்
னமாகிச் சிந்தி நோகும் ” என்று கவி பாடுகிறார் :

“ காட்டு வழிகளிலே,—மலைக்
காட்சியிலே, புனல் வீழ்ச்சியிலே, பல
நாட்டுப் புறங்களிலே,—நகர்
நன்னு சில சுடர்மாடத்திலே, சில

வேட்டுவர் சார்பினிலே,—சில
வீரரிடத்திலும், வேந்தரிடத்திலும்,
மீட்டும் அவள் வருவாள்—கண்ட
விந்தையிலே யின்ப மேற்கொண்டு போமம்மா !”

(தோத்திரப் பாடல்—10-7)

“பின்னெ ரிரவினிலே, கரும் பெண்மை யழகொன்று வந்தது கண் முன்பு; இவளே அன்னை! ஆதி பராசக்தி! இவள் அருள் இருந்தால் உலகில் எல்லாம் வசப்படும்.”

“ செல்வங்கள் பொங்கி வரும்,—நல்ல
தெள்ளாறி வெய்தி நலம்பல சார்ந்திடும் ;
அல்லும் பகலுமிங்கே—இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
வில்லை யசைப்பவளோ—இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தனிர்ப்பவளோ—நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடுவோமடா !”

(தோத்திரப் பாடல்—10-9)

பாரதியார் காளி, கலை, திரு, மஹா சக்தியின் காதவில் ஏப் போதும் உருகிக் கொண்டே யிருப்பார்: “ உன்னை யன்றி யின்பமுண்டோ? ஈடு நினக்கோர் தெய்வ முண்டோ? எனக்குன்னை யன்றிச் சரனுமுண்டோ? உன் மேல் மெத்த மையல் கொண்டு விட்டேன், மேவிடு வாய்! மலரின் மேவு திருவே, என்மேல் அன்பு கொள்வை யாயின் அமரர் போல வாழ்வேன்; நின் மேல் இசைகள் பாடி மகிழ்வேன்! என்னை நாணி ஏகலாமோ? நான் உன் கணவன், நான் கண்ணன் கருவியன்றே ?”

“ பேணிவைய மெல்லாம்—நன்மை
பெருக வைக்கும் விரதம்;
பூஜுமைந்த ரெல்லாம்—கண்ணன்
பொறிக எாவ ரன்றே ?”

(தோத்திரப் பாடல்—6)

“வறுமைக்கு மருந்து-சக்திக் காதல். என் வறுமை போதும் சிறுமைப் புகையில் வேதனைப்படும் மனமும், வேத ஞானத்தையும் வெறுக்கும் மதிச் சோர்வும், வாதனையும் பொறுக்கவில்லை; அன்னையே, உன் சரண்! கீழ்மக வின் அவமதிப்பும், தொழில் கெட்டவர் இணக்கமும், கிணற்றுள்ளிக்கைப் போல், செய்யும் முயற்சிகளைல் வாம் வீணவதும், பயனிலா முயற்சியும் ஆகிய இக் கொடுமை எல்லாம் வீழ்க! உலகில் வறுமையே கொடுமை-நாரணன் மார்பிலும், வீரர் தோளிலும், உழைப்பவர் தொழில்களிலும், பாரதி சிரத்திலும் ஒளி பரவிட வீற்றி ருந்து அருள் புரியும் தேவியே! பொன்மணி, பூ, விளக்கு, கண்ணியர் புன்னகை, செழுங் காடு, சோலை, வயல், தைரி யம், மன்னர் முகம், கனி, மலை, கடல், புண்ணிய வேள்வி, உயர் புகழ், மதி, புதுமை, பாட்டு, கூத்து, படம், வெற்றிப் படை, நற்றவர் ஒழுக்கம், நல்லோர் கவி அனைத்திலும் விளங்கி, நீ அருள்புரிவாய்!”

“ ஏ தேவியே, என் இன்னுயிர் வாணியே, இசையமுதே! திங்கள் கடற்றிரை, காற்றேருட்டம், கங்குல், காலைக் கதிர் இவற்றை வணங்கியதும் என்னுள் அழுதெனப் பொங்குவீர்! அந்தப் புதுமையிலேயே என் தூலத் துயரை மறந்திருப்பேன். சென்ற நான்கு மாதங்களாக என்னை வறுமையில் வீழ்த்திவிட்டீர்; தங்கள் காலைப் பிடிக்கிறேன்; என் பாவமெல்லாம் கெட்டு, ஞானகங்கை எப்போதும் என் நாவில் பொழுந்து வேதங்கள் ஆக்கிட அருள் புரிவீர்: என் அண்மையி விருஷ்திடுவீர், இனி அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனே?”

“தானெனும் பேய் கெடவே,—பல

சஞ்சலக் குரங்குகள் தளைப்படவே,

வானெனும் ஒளிபெறவே,—நல்ல

வாய்மையிலே மதி நிலைத்திடவே,

வானெனப் பொழிந்திடுவீர்—அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர் !
ஊனங்கள் போக்கிடுவீர்—நல்ல
ஆக்கமும் பெருமையும் உதவிடுவீர் !”

(தோத்திரப் பாடல்—34)

“தாயென உமைப் பணிந்தேன் ; நல்லருள் செய்வீ
ராக! இனி யும்மை மறக்கிலேன் ; என்னை மறக்கிலீர்; இது
சபதம்! நீச்சூ நிலை கடந்த வெள்ள நிருக்குள்ளே வீழ்ப்
வர் போல், தீச்சுடரை வென்றெருளிருந் தேவி, நின்னையே
விழைந்தேனா! நீலக் கடவிலே உன் நீண்ட குழல்
தோன்றுது! கோல மதியினிலே நின் குளிர் முகம் மிலிர்
கின்றதே! ஞால வெளியினிலே உன் ஞான ஒளி வீசு
தா! கால நடையினிலே உன் காதல் விளங்குதா! ஏ
சக்தி! நான் வேண்டும் வரங்கள் இவையே :

“ மனதி லுறுதி வேண்டும் ;
வாக்கினிலே யினிமை வேண்டும் ;
நினைவு நல்லது வேண்டும் ;
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் ;
கனவு மெய்ப் படவேண்டும் ;
கைவசமாவது விரைவில் வேண்டும் ;
தனமு மின்பழும் வேண்டும் ;
தரணியிலே பெருமை வேண்டும் ;
கண் திறந்திட வேண்டும் ;
காரியத்தி லுறுதி வேண்டும் ;
பெண் விடுதலை வேண்டும் ;
பெரியகடவுள் காக்க வேண்டும் ;
மண் பயனுற வேண்டும் ;
வானாகமிங்கு தென்பட வேண்டும் ;
உண்மை நின்றிட வேண்டும் ;
ஓம் ஓம் ஓம் ஓம் !”

(தோத்திரப் பாடல்—34)

என்று எப்போதும் தனது கவலையையும், நாட்டின் துயரையும், மக்களின் சேமத்தையும் எண்ணி யெண்ணி யுருகி யுருகிப் பராசக்தி யிடம் குறை யிரங்து வரங் கேட்டுக் கொண்டே யிருக்கும், நமது புலவரின் மனம். பாரதியார், மனத்தைப் பராசக் தியின் மலரடியில் வைத்து, ஆங்கே வாழ்ந்தார். அன்னையின் பாத மலரின் இன்பத்தையே வண்டென உண்டு, அதன் மது மயக்கத்தால், யாழுங் குழலுங் கைக்கும் பாக்களை ரீங்காரஞ் செய்து வந்தார். ஷெல்லி, பைரன், கெதே, ஹோமர், மில்டன், விட்மன், தாகூர் போன்ற முதல் தரமான கவிகளின் கனவுலகி லேயே அவர் வாழ்ந்தார். அவர் நானை வருவதை இன்று கருதுவதில்லை. உலகின் புகழையும் சீர் சிறப்பையும் கருதி யிருந்தால், மன்னர் கனகாபிஷேகங்களுக்கு செய்து போற்றும் பெரிய செல்வக் கவிராயராக அவர் விளங்கி யிருப்பார்! தன் கவிச் செல்வத்தை நர ஸ்துதியிலும் பொன்னுசை யிலும் அவர்.வீணைக்கவில்லை. தாம் எத்துணை வருந்தினும், தமது கவிச் செல்வியை வீர சுதந்தரத்துடன் போற்றி இவ் வுலகிற்கே புத்துயிரளிக்கக் கூடிய அழகும், ஏழி லும், பொருளும், திருவும் பொலியச் செய்து, அவள் தமிழகத்தையே இன்று ஆளும்படி விடுத்துச் சென்றார். தமது தெய்வப் புலமையை அவர், மன்னர் புன்சிரிப்பெனும் பொய் வனந்தரத்தில் இறைத்துப் பாழாக்காமல், பத்தரை மாற்றுத் தங்கக் கட்டியாக்கி, அப்படியே பாரததேவிக்கு அணியும் மணியும் பொருளங் திகழும் தங்க முடியாக அணிவித்து விட்டார்! கவி, தமது வாழ்வின் உயர்ந்த இலட்சியத்தைப் பாடுகிறார் :

“நல்லதோர் வீணைசெய்தே—அதை

நலங்கெடப் புழுதியி வெறிவதுண்டோ?

சொல்லடி, சிவசக்தி!—எளைச்

சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்!

வல்லமை தாராயோ—இந்த

மாங்கிலம் பயனுற வாழ்வதற்கே ?

சொல்லடி, சிவசக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?

(க)

விசையறு பந்தினைப் போல்—உள்ளம்

வேண்டியபடி செலும் உடல் கேட்டேன் ;
நசையறு மனங் கேட்டேன்,—நித்தம்

நலமெனச்சுடர் தரும் உயிர்கேட்டேன் !

தசையினாத் தீ சுடினும்—சிவ

சக்தியைப் பாடுநல் லகங்கேட்டேன் !

அசைவறு மதிகேட்டேன் !—இவை

அருள்வதில் உனக்கெதுங் தடையுளதோ ?

(உ)

(தோத்திரப் பாடல் - 49)

ஆ ! வாழ்வாகிய வீணையில் எத்தகைய உயர்ந்த பண்களை மீட்டக் கவி வேண்டுகிறோர். இதுவே உண்மையான பாரதியார் ! மற்றப் புற வாழ்வெல்லாம் அவர் நிழலே ! பாரதியாரின் பிறப்பு, வளரப்பு, வசிப்பு, புசிப்பு, உயிரப்பு, பயிர்ச்சி, முயற்சி, உயற்சி எல்லாம் உள்ளனன்பையள்ளுங்கவிதையே ! பாரதியார் வாக்கு தமிழருக்கு இந்திய வணர்ச்சி யளித்ததைக் காண்போம்.

7. தேசுக் கட்சியின் வீர முரசு

“இந்தியா”

பாரதியார், புதிய தேசியக் கட்சிக்கு ஐய பேரிகையானார்; அதன் விரோதிகளான மிதவாதிகளை ஆயிரம் வகையாக, நவரஸமும் பொருந்திப் போட்டு இன்பச் சொற்களால் தலை குனியும்படி செய்தார். 1906-ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணி திருமலாச்சாரியார் தொடங்கிய “இந்தியா” அவருள் பொதிந்து கிடந்த வீர சக்திக்கு ஒரு வாய்க்காலானது. ஆனால், 1908-ஆம் ஆண்டு அரசியற் குற்றத்திற் காக அதை வெளியிட்டவர் தண்டிக்கப்பட்டார். பத்திரிகை நின்று விட்டது. பாரதியார் புதுவைக்குச் சென்று புகுந்தார். 1909-ல் மீண்டும் புதுவையில் இந்தியாப் பத்திரிகையைத் தொடங்கித் தம் ஆர்வத்தை அதிற் பொழிந்து வந்தார். ‘இந்தியா’, தேசு பக்தியின் வீர முரசு. சுதந்தரம், ஸமத்வம், சகோதரத்வம் என்ற மூன்று மங்கிரங்களே, அதன் சுருதி வாக்கியம். திலகர், அரவிந்தர் போன்றேரின் உண்மை வீரத்தைப் போற்றி யெழுதுவதே, அதன் வேலை.

இந்தியாப் பத்திரிகையைப் பார்ப்பதே இன்பம். அதன் ஆசிரியரின் புலமையினின்று மலரும் நறுமண மலர்கள் ஒவ்வொருவர் மனமலரிலும் சுத்த வீரத்தாதுவைப் பொழிந்தன. அதன் ஒவ்வொரு பக்கமும் நகைச்சுவை ததும்பி, நாட்டன்பைப் பகிரெனப் பற்றவைத்தது. அது நகைபுரியும் நாட்டன்புத் தி. பத்திரிகையுலகிற்கு அது சிறந்த செல்வம், அதன் சித்திரப் படங்களே அவ்வப்போது நாட்டின் நிலைக்குக் கண்ணுடி பிடித்தன. ஒரு படத்தில் மிதவாதக் கட்சிக்

கும்பலை, ஆங்கைகளாக ஒரு மரப்பொந்தில் கூடி யிருப்பது போலும், தேசபக்திச் சூரியனுக்கு அது ஒளிந்து பதுங்குவது போலும் படம் வெளியிட்டார் கனி : “சுதேசிய ஒளிக்கு அஞ்சம் ஆங்கைகள்” என்று துணி வுடன் அதற்குத் தலைப்பிட்டார். “கன்வென்ஷன்” (convention) என்ற புலிக் குட்டியைப் பசுத்தோல் போர்த்து, அதை ஸ்ரீமான் டி. வி. கிருஷ்ணசாமி ஐயர் பசுவென்று பாரதமாதாவிடம் விற்க வருகிறார். மாதா அவரை “இதுவா புலி?” என்று சவுக்கடி யடிக்கிறார். இது வொரு சித்திரம். இந்தியாப் பத்திரிகையில் அநேக மாகப் பாதி ஸ்ரீ அரவிந்தரின் தியாகம், தாயன்பு, பொன் னுரை, அவர் விசாரணை, வெற்றி முதலியவற்றைப் பற்றிய கட்டுரைகளே உசிதமான படங்களுடன் விளங்கின. ஸ்ரீ வ. வெ. சு. ஐயர் அப்போது லண்டனிலிருந்து அதற்கு அறிய கடிதங்கள் எழுதிவந்தார்; கரிபால்டியின் சரிதை யையும் எழுதினார். நிதானக் கட்சியைச் சவுக்கடி யடிப் பதில் “இந்தியா,” “வந்தே மாதர” த்திற்கு நிகராகவே யிருந்தது. அன்னிய சாமான் வர்ஜனம், தேசியக் கலா சாலை நாட்டல், பஞ்சாயத்து மன்றம் ஏற்படுத்துதல், தேச சேவகரைத் தயாரித்தல் முதலிய தத்துவங்களை, அது பிரசாரங்களைச் செய்தது.

இந்தியாப் பத்திரிகை இடையில் இரண்டு மாதம் கிறுத்தப்பட்டது. அப்போது லண்டனிலிருந்து வ. வெ. சு. ஐயர் பின்வருமாறு எழுதினார் :

“ முடிந்தது நந்த மெண்ணம் மூவுலகிற்குங் கங்குல் விடிந்ததென் றிருந்தேன் ; மீள வெந்துயர் இருளின் வெள்ளம் படிந்தது, வினையின் செய்கை பரந்தது ; பாலி வாளால் தடிந்தனன் திருவை அந்தோ ! தவிர்ந்தது தரும மம்மா !”
(கம்ப ராமாயணம்)

மாயா சிதையை இந்திரசித்து சிதைக்கும் காட்சியைக் கம் பன் இவ்வாறு வர்ணிக்கிறார்கள். இதை வ. வெ. சு. ஐயர்

மேற்கோளாகக் குறித்து பத்திரிகை னின்றதற்கு வருந்தி மீண்டும் ‘இந்தியா’ உயிர்த்ததற்கு மகிழ்ந்தார்! கமது தென்னூட்டில், “இந்தியா ஒரு பத்திரிகைதான், அரசியல் தீபத்தைச் சோர விடாமல் காப்பது” என்று புகழ்ந்தார்!

கிருஷ்ணசாமி ஐயர், கோகலே, மேத்தா இவர்களுடைய நிதானப் போக்கின் மேல் பாரதியார் தொடுத்த விகடபாணங்கள் இராமபாணத்தினும் கூரியவை. அதிகம் எழுதிற் பெருகும். அப்போது மார்லி சீர்திருத்தத்தை வானளாவப் புகழ்ந்து வந்த கோகலேயை, பாரதியார் நகையாடிய விநோதத்தை மட்டும் குறித்து விறுத்துவாம் : இராமலிங்க ஸ்வாமிகள், “களங்கமறப் பொதுநடனங்கண்டு கொண்ட தருணம்” என்றெடுத்துப் பாடிய பாட்டையே திரித்து, நகைச்சுவை பொருந்த கோகலேயின் மீது வைத்துப் பாடுகிறார் கவி :

“ களக்கமுறும் மார்வி நடம்
 கண்டு கொண்ட தருணம்
 கடைச் சிறியேன் உளம் பூத்துக்
 காய்த்த தொரு கனிதான்
 விளக்க முறப் பழுத்திடுமோ,
 வெம்பி விழுந்திடுமோ ?
 வெம்பாது விழினு மென்றான்
 கரத்தி லகப்படுமோ ?
 வளர்த்த பழம் கர்சாணன்ற
 குரங்கு கவர்ந்திடுமோ ?
 மற்றிங்ஙன் ஆட்சி செயும்
 அணில் கடித்து விடுமோ ?
 துளக்க மறயான் பெற்றிங்
 குண்ணுவனே, அல்லால்
 தொண்டை விக்குமோ, ஏதுஞ்
 சொல்லரிய தாமோ ?”

(தேசியக் கீதம்—18)

இன்னும் ஆபிரம் விதமாக மிதவாதிகளின் சூத்துக்களைக் கண்டித்தார், ஹாஸ்ய வீரரான பாரதியார்.

திலகரின் தீவிர தேச பக்தியைக் கண்டித்து, கோகலே, மேத்தா முதலியானிதானஸ்தர் உரைத்த அச்சச் சொற்களையும், தேசபக்தர் முன்னேற்றத்தைப் பற்றி அவர்கள் வருந்துவதையும், பாரதியார் நந்தனார் கீர்த்தனை மெட்டுகளில் பாடியிருப்பது அளிவரும் அறிந்ததே :

“ ஒய் திலகரே, நம்ம ஜாதிக கடுக்குமோ ?

செய்வது சரியோ, சொல்லும் ? ”

(தேசிய கிதம்—20)

“ முன்னறியாப் புது வழக்கம் ; நீர் மூட்டிவிட்ட திந்தப் பழக்கம் ; இப்போது எங் நகரிலும் இதுவே முழக்கம் ! (அரசாங்க அடக்குமுறைகளால்) மிக இடும்பை செய்ய மின்த ஒழுக்கம் ! சுதந்தர மென்சிற பேச்சால், எங்கள் தொழும்புகளெல்லாம் வீணுய்ப் போச்சு ” என்று கற்பணை செய்கிறார் கவி.

நந்தனைரச் சேரிப் பறையரெல்லாம் பழிப்பதுபோல நிதானஸ்தர், தேசபக்தரான திலகரைப் பழிக்கும் கற்பணைக்கு என்னதான் பதில் சொல்லமுடியும் ? “ நாமென்ன செய்வோம், துணைவரே ! இந்த பூமியிலில்லாத புதுமையைக் கண்டோம். திலகனென்றுவனுடே இப்படியாச்சு ; செம்மையுங் தீமையும் இல்லாமலே போச்சு. பல திசையும் துஷ்டர் சூட்டங்களாச்சு ; பையல்கள் நெஞ்சில் பயமென்பதே போச்சு ; இவர்களாலே தேசத்தில் என்னற்ற பேர்களும் கெட்டார். தாதாபாயும் சுயராஜ்யம் என்ற ஒரு சொல்லைச் சொல்லிவிட்டார். அந்தோ, என் செய்வது ! ”

“ பட்டம் பெற்றேர்க்கு மதிப் பென்பது மில்லை
பரதேசப் பேச்சில் மயங்குபவ ரில்லை
சட்டம் மறந்தோர்க்குப் பூஜை குறைவில்லை
சர்க்காரிடம் சொல்லிப் பார்த்தும் பயனில்லை.

சீமைத் துணி யென்றால் உள்ளங் கொதிக்கிறார்
சீரில்லை என்றாலோ எட்டி மிதிக்கிறார் !

தாமெத்தையோ “வந்தே” என்று துதிக்கிறார் ;
தரமற்ற வார்த்தைகள் பேசிக் குதிக்கிறார் !”

(தேசிய கிதங்கள்—21)

எனும் வாக்குகளில் தீயும், நகையும் இருப்பதைக் காணு
மின்! இதனினும் நடிப்புச் சுதேசிகளைக் கிளிக் கண்ணி
யால் அவர் நகையாடுவதே, கற்பனை கடந்த ஹாஸ்யம் !

“ நெஞ்சி ஹரமு மின்றி நேர்மைத் திரமு மின்றி
வஞ்சனை சொல்வா ரஷ-கிளியே-வாய்ச்சொல்லில் வீரரஷ ”

(தேசிய கிதம்—17)

கூட்டத்திற் பிதற்றுவர் ; உடனே மறப்பர் ; இந்த
அந்தகர்க்குச் சுயாட்சிச் சுகமாகுமோ ? அவிகளுக்கு
இன்ப முண்டோ ?

“ கண்க ஸிரண் டிருந்தும் காணுங் திறமை யற்ற
பெண்களின் கூட்டமலை-கிளியே-பேசிப்-பய னென்னால் !

(தே. கிதம்—17)

பெண்கள் என்பது முக்காடிட்டுக்கொண்டு, கண்ணி
ருந்தும் வெட்கிப் பதுங்கி, நாட்டின் நிலைமையைப் பாரா
திருக்கும் கோழைகளைக் குறிப்பது. யந்திரச் சாலை,
சுதேசித் துணி என்று வாயாற் சொல்லுவர். மந்திரத்தில்
மாங்காய் விழுமா ? உப்பு, சினி, உள் நாட்டுச் சேலை என்
பர் ; செய்வதறியார்! தெய்வ பக்தியே பேசுவர்; நம்பார் !
தமது மாதரைக் கற்பழிக்கப் பார்த்திருக்கும் பேதையே
போல்வர் ; தம்முயிரே பெரிதென் றஞ்சுவார் !

“ அச்சமும் பேஷமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரஷ-கிளியே-ஊமைச் சனங்க ஊ !”

(தே. கிதம் : 17)

ஊக்கம், மனோபலம், உண்மைப் பற்று, மானம் இவையற்ற எனருக்கு வாழ்வும் விலையுமுண்டோ?

“சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல்,¹
வந்தே மாதர மென்பார்—கிளியே—மனதி லதனைக் கொள்
(தே. கிதம்—17) [எார்! ”

பழமை பழமை யென்று பாவனை பேசுவர்; பழமை கிலையை இப் பாமரர் அறிவரோ? நாட்டில் அவ மதிப்பும், இழி செல்வங் தேடுவதில் விருப்புங் கொண்டு சிறுமை யடைவர். சொந்தச் சகோதரர் துன்பத்திற் சாகக்கண் டும், சிந்தை யிரங்கார்; பஞ்சத்திலும் நோய்களிலும் பாரதர் புழுப்போல் இறக்கக் கண்டும், ஊக்கங்கொண்டு பொதுப் பணி புரியாது சோம்பித் திரிவர். தாயின் வறு மையை நீக்கொண்டு வந்தே மாதரம் என்று வாயால் இதற்றவர்.

நமது சாதிச் சண்டை, சமயச் சண்டை, அச்சம், அடிமை மோகம், பிச்சைத் தானம், கப்பலேறிக் கடல்கடங் தால் ஆசாரம் கெடும் என்பது போன்ற மூடக் கொள்கை கள், ஒற்றுமை யின்மை, உடல் வலி யின்மை, சிறுமை, சோர்வு, சோம்பல் சேனைத் திறனின்மை முதலிய குறை களைக் காட்டி, பாரதியார் ரோசம் பிறக்கச் செய்தார்.

“குப்பை விரும்பும் நாய்க்கே—அடிமை!
கொற்றத் தவிச முண்டோ?”

“உள்ளது சொல்வேன் கேள்—சுதந்தரம்
உனக் கில்லை மறந்திடா”

“வீடு காக்கப் போடா—அடிமை
வேலை செய்யப் போடா”

(தே. கிதம்—19)

என்று அவர் ஓர் இந்தியனை அன்னியன் தாக்குவது போலப் பாடி விருப்பது, நமது ரோசத்தில் சவுக்கடி யடிக் கிறது.

நம் வரகவி தம் வீர வாக்கால் நாட்டிற்கு அளப்பறு
பணி செய்தார். அதை, “ஆங்கிலேயன் ஒரு தேச பக்த
னுக்குக் கூறுவது” என்னும் பாட்டையே மாற்றிக் கூறு
வோம் :

“நாட்டிலெங்கும் சுதந்தர வாஞ்சசையை
நாட்டினும்—கனல்—மூட்டினும் !

“கூட்டங் கூடிவங் தேமா தர மென்று
கோவித்தாய்—எமைத் — தூவித்தாய் !

“கோழைப்பட்ட ஜனங்களுக் குண்மைகள்
கூறினும்—சட்ட—மீறினும் !

ஏழைப் பட்டிங் கிறத்த லிழிவென்றே
ஏசினும்—வீரம்—பேசினும் !”

“அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள்
ஆக்கினும்—புன்மை—போக்கினும் !

மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை
மீட்டினும்—ஆசை—ழூட்டினும் !”

“தொண்டென்றே தொழி லாக்கொண் டிருந்தோரைத்
துண்டினும்—புகழ்—வேண்டினும் !

கண்ட கண்ட தொழில் கற்க மார்க்கங்கள்
காட்டினும்—சோர்வை—மோட்டினும் !”

“எங்கு மிந்த சுயராஜ்ய விருப்பத்தை
ஏவினும்—விதை—தூவினும் !

சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல்
செய்யவோ—நீங்கள்—உய்யவோ ?” (தேசிய கிதம்—22)

இப் பாட்டில் ஒரு விசேஷம் ; சிங்கம் செய்யும்
தொழிலைச் சிறு முயல் செய்ய முடியாதென ஆங்கிலே
யன் கூறுகிறான். ஒரு காலத்தில் சிங்கத்தையும் தனது
மதி நுட்பத்தால் கிணற்றில் வீழ்த்தி யொடுக்கிய முயலின்
கதை யொன்றுண்டு. அம்மாதிரியே, நாட்டை அடிமைப்
படுத்திய அச்சத்தை, இம் முயல் தனது இன்ப மதி நுட்
பத்தால் ஒழித்தது என்றறிக.

எத்தகைய வீரத்துடன் பாரதியார் நாட்டுப்பணி புரிந்தார் என்பது, “சொந்த நாட்டிற் பிறர்க்கடிமை” என்ற பாட்டில் நன்கு விளங்கும். இது தேசபக்தன் ஆங்கிலேய னுக்குக் கூறிய மறு மொழியாகும்.

“ சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் ;—இனி—யஞ்சிடோம் ;
எந்த நாட்டினு மிந்த அநீதிகள்
ஏற்குமோ ?—தெய்வம்—பார்க்குமோ ?
வந்தே மாதர மென்றுயிர் போம்வரை
வாழ்த்துவோம் ; முடி—தாழ்த்துவோம் ;
எந்த மாருயி ரண்னையைப் போற்றுதல்
ஈனமோ ?—அவமானமோ ?
பொழுதெல்லா மெங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ ? நாங்கள்—சாகவோ ?
அழுது கொண்டிருப்போமோ ? ஆண்மீளைகள்
அல்லமோ ? உயிர்—வெல்லமோ ?
ஓற்றுமை வழியொன்றே வழியென்ப
தோர்ந் திட்டோம் ; நன்கு—தேர்ந்திட்டோம் !
மற்று நீங்கள் செய்யுங் கொடுமைக்கெலாம்
மலைவரேஞ் ; சித்தம்—கலைவரேஞ் !
சதையைத் துண்டு துண்டாக்கினு முன்னென்னாம்
சாயுமோ ? ஓவன்—ஓயுமோ ?
இதயத் துள்ளே யிலங்கு மஹாபக்தி
யேகுமோ ? நெஞ்சம்—வேகுமோ ?”

(தேசிய கீதம்—23)

இந்தப் பாட்டிலுள்ள வீரக்களே நாட்டில் சுதந்தர உணர்ச்சியாகத் தாண்டவம் புரிகிறது!

8. வந்தேமாதரம்

மந்திரத்தின் சக்தி அளவற்றது. பக்கிம் சந்திரருக்கு ஒரு முனிவர் உபதேசித்த “வந்தே மாதரம்” என்னும் மந்திரத்தின் சக்தி நம்முள் நேரே வீளங்குகின்றது. இந்த மந்திரம் இன்று முனை முதல் மலை மட்டும் ஓவ்வொருவர் மனத்திலும் வாக்கிலும் ஒலிக்கிறது. இந்த மந்திரத்தை உலகிற்குத் தெளிவுறுத்தி, சக்தி பெறச் செய்தவர், ஸ்ரீ அர விந்தராவார். அதற்கு முன்னேயும் இம்மந்திரம், பங்கிம், பாலர் முதலியோரால் ஜெபிக்கப்பட்டது. எனினும், அதையொரு சக்தி மந்திரமாக நாடு முழுதும் தாயன்பு வெறியெழும்படி பரப்பியவை, ஸ்ரீ அவிந்தரின் பொன் னுரைகளே. இம்மந்திரத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இதன் பொருளைப்பற்றிப் பலமுறை பேசியுள்ளார். நமது பாரதியாரின் திருநாவில் வினையாடிய மந்திரமும் இதுவே. சாட்டர்ஜீயின் வந்தே மாதரம் பாட்டை, பாரதியாரின் தமிழ் இன்னும் எழிலுறுத்துகின்றது.

“நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்,
குளிர்ஷுங் தென்றலும், கொழும் பொழிற் பசுமையும்
வாய்ந்து நன் கிலகுவை வாழிய அன்னை !

சுப்ரஜோதஸ்ன :

“தெண்ணில் வதனிற் சிவிரத்திடு மிரவும்,
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை யொளியும், தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை யின்பழும், வரங்களும் நல்குவை !

த்ரிமஸத் கோடி கண்ட கலகல நிநாதக ராலே :

இதில் ‘முப்பது கோடி’ யென்பதைக் ‘கோடி கோடி’ எனக் கவி மொழி பெயர்க்கிறார்.

பாரத மக்களை முப்பது கோடியென்று எவர் கணக்கிட முடியும்? இப்போதே ஐந்த் தொகை நாற்பது கோடியுள்ளனர்.

“தோடி கோடி குரல்க் களாவிக்கவும்,
கோடி கோடி புயத்துணை கொற்ற மார்”
நீடு பல்படை தாங்கி முன்னிற்கவும்,

கே போலே மா துமியி அபலே?

கூடு திண்மை குறைந்தனை யென்பதென்?
ஆற்றவின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றவர் கொணர்ந்த வன்படை யோட்டுவை!

துமியி வித்யா துமியி தர்ம :

“அறிவுநீ, தருமாநீ, அதனிடை
மருமாநீ, உடற்கண் மாழுந்திடு முயிர்நீ!

த்வம்ஹி ப்ராணு, சரீரே :

“தோளிடை வன்புநீ, (பாஹுதே துமியி மா சக்தி)
நெஞ்சகத் தன்புநீ (ஹ்ருதயே துமியி மா சக்தி)
ஆலயங் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாந் தேவியிங் குனதே!

தொமா ரேயி ப்ரதிமா கதி மந்திரே மந்திரே :

“பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்

த்வம்ஹி தூர்க்கா தசப்ர ஹரண தாரினீ :

“கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
கமலா கமலதள விஹாரினீ!”

“அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ!

வானீ வித்யா தாயினீ, நமாமித்வாம!

“திரு நிறைந்தனை, தன்னிக ரொன்றிலை!

தீது தீர்ந்தனை, நீர்வளாஞ் சார்ந்தனை,
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைங்கிறம் வாய்ந்தனை,
பெருகு மின்ப முடையை, குறுஙைக

பெற் ரூளிர்ந்தனை, பல்பணி பூண்டனை,
இரு நிலத்துவங் தெம்முயிர் தாங்குவை
எங்கள் தாய், நின் பதங்க ஸிறைஞ்சுவாம் !”

(தே. கிதம் - 5)

இவ்வழிகள், “நமாமி கமலாம், அமலாம், அதுலாம்” என வரும் வங்கப் பாட்டின் கருத்தையும் தன் னுள் எடக்கி, அதை விளக்கி, அதனினும் செழுமை பெற்றிலங்குவதை ரலிகர் காண்பார் !

இந்த வந்தே மாதர மந்திர சக்தி எத்தகைய வீரத்தை நாட்டிற்களித்தது? அதன் உபாஸகர் முதலில் எவ்வளவு தொல்லிப்பட்டனர்? இன்று அம் மந்திரம் எங்கும் ஒலிப் பது பாரத பக்தரின் தீவிர வீரத்தாலன்றே?

“ஜெய ஜெய பாரத (வந்தே மாதரம்)

ஒன்றுய் நின்றினி
வென்று யினுமுயிர்
சென்றுயினும் வலி
குன்று தோதுவம் ”

(தே.கிதம் - 2)

என்று ஆரிய பூமியிலுள்ள நாரியரும், நர சூரியரும் இந்த வீரிய வாசகத்தை அன்று உவந்து ஒலித்ததாலன்றே, இன்று அம் மந்திரம் எங்கும் ஒலிக்கிறது! இம் மந்திரோ பாசகர் எத்தகையர் என்பதை ஆனந்தக் களிப்பில் அழகா யமைந்த பாரதியாரின் அருமைப் பாட்டு உரைக்கிறது :

“ஜாதி மதங்களைப் பாரோம்! இந்த தேசத்தில் பிறங் தோர் வேந்தியரேனும், வேறு குலத்தினரேனும் அனை வரும் ஒன்றே! ஈனப் பறையரும் எம்முடன் வாழ்ந்திருப் பவரே; அன்னிய ரல்லர்; அன்னியர் போலத் தீங்கிழைப் பவரல்லர். இங்கு ஆயிரஞ் சாதியிருக்கும். ஒரு தாயின் வயிற்றில் பிறங்கவர் சண்டை செய்தாலும், சகோதர ரன்றே? அவர்கட் கிடையே அன்னியர் புக நீதி யென்ன?

“ ஒன்று பட்டாலுண்டு வாழ்வே—நம்மில்
ஒற்றுமை நீக்கி லைனவர்க்குங் தாழ்வே !
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்—இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும் ?”

(தே. கிதம் - 1)

“ எப்பதம் வாய்க்கினும் நாமனைவர்க்கும் பொதுவே ! முப்பது கோடியான நாம் வாழினும் வீழினும் சேர்ந்தே ஶிருப்போம் ; புல்லடிமை புரிந்த நாட்களை நானுவோம் ; அடிமையைத் தூவென்று எள்ளித் தள்ளி இகழ்ச்சி தீரப் பெருமையாய் வாழ்வோம் !” என்கிறூர் கவி.

இவ்வணர்ச்சிகொண்டே கவி, துங்கும் தாய்நாட்டை எழுப்புகிறூர். ஆ ! காலை மந்த மாருதத்துடன் இந்த ழபாளமும் கலக்கும்போது எவ்வளவு இன்பம் பயக்கின்றது ? அன்னையை, வரம் பெற்ற கவி மைந்தன் எழுப்புகிறான்.

“ இன்னும் விழி துயில்கின்றனை தாயே ! இது வியப்பு ! பள்ளியெழுந்தருள் !; பொழுது புலர்ந்தது !; நாம் செய்த தியாகத் தவத்தால் புன்மையிருட்கணம் போயது ! பசம் பொற்சடர் பரவி, ‘நாம் சுதந்தராத்மா, அடிமைகளில்லை யெனும் அறிவுக் கதிர் எழுந்துவிட்டது !’ அன்னையே, உன்னைத் தொழுது வணங்கிடப் பல்லாயிரக் கணக்கான தொண்டர், நாடு முழுதும் சூழ்ந்து விற்கின்றோம். எழுந்திராய் !

“ புள்ளினமான தேச பக்தர் ஆர்த்தனர் ; வந்தே மாதரம் எனும் வீர முரசும் ஆர்த்தது. எங்கும் சுதந்தர நாதம் பொங்கியது. விடுதலை வெண்சங்கு முழுங்கியது ! மாதரும் வீதிகளில் அனுகிப்பணி புரிகின்றனர். நற்குண கல்லோர், வேதத்துடன் உன் நாமமும் ஓதி விற்கின்றனர். தெள்ளமுதே, எம்மன்னையே, ஆருயிரே, பள்ளி யெழுந்தருளுவாய் !

“வானிற் பரிதியொளி கண்டோம் ; பாரில் உன் னெனுளி காண வருந்துகிறோம், உன் சேவடியணிதற்கே எமது நெஞ்சு மலரை பின்தோம். அம்மையே, கோடி சாத்திரங்களும் சூருதிகளும் முன்னே அருளினும் ; அரக் கர் நடுங்கச் சூலம் பிடித்தாய் ; நிர்மலையே, இன்று உறங்க லாமா ? பள்ளி யெழுந்திராய் !

“எங்கள் இன்னுயிரே ! உன் சேரதி வழியின் அருளைக் காண எமது நெஞ்சத் தாவலை நீ யறியாயோ ? நின் னருளுக்கு என்னென்ன தவங்களெல்லாம் செய்து, எத் தனை காலம் ஏங்கிக் கிடப்பது ? இன்னமும் நீ துயிலுறு தல் நன்றே ? அன்னையே !

“மதலைய ரெழுப்பவுங் தாய்துயில் வாயோ ?

மானிலம் பெற்றவள் இஃதுண ராயோ ?

குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ ?

கோமகளே பெரும் பாரதர்க் கரசே !

விதமுறு நின்மொழி பதினெட்டாஞ் கூறி,

வேண்டிய வாறுளைப் பாடுதுங் கானும் ;

இதமுற வந்தெமை யாண்டருள் செய்வாய் !

ஸன்றவளே ! பள்ளி யெழுந்தரு ளாயே !”

(தேசிய தீம்—11)

மணிக் கொடி

இப் பள்ளைத் தமிழூக் கேட்டுங் தாய் உறங்கு வாளோ ? எழுந்து விட்டாள் ! தாயின் மணிக்கொடி உயர்ந்து விட்டது. பார்மின் ! “ ஓங்கி வளர்ந்த கம்பத் தின் உச்சியில் வந்தேமாதரம் எனும் மந்திரங் தாங்கிப் பட்டெடாளி வீசிப் பறக்கும் தாயின் மணிக்கொடியைத் தாழ்ந்து புகழ்ந்து வணங்குவோம் ! அது வெறும் பட்டுத் துகிலா ? பெரும் புயற் காற்று, பாய்ந்து சமுற்றியடித்தாலும் அதையும் மதியாது உறுதிகொண்டு நிற்கும் மாணிக் கப் படலமன்றே இக்கொடி ! இந்திரன் வஜ்ரம் (உறுதி

யைக் குறிப்பது), எங்கள் (சுகோதரரான) இல்லாமியர் பிறையுடன், தாயின் மந்திரமான வந்தே மாதரமும் தாங்கும் இதன் மாண்பை, யார் வகுக்க வல்லவர்? தங்கள் நல்லுயிர் ரீந்தும் இக்கொடியினைக் காக்கும் உறுதி வீரர் இக்கம் பத்தடியே வணங்கி விற்றல் காணீர்! அவர் அணியணியாகத் தாய்ப்பணி யிலகும் மார்புடன், திறல் பெற்ற வடிவுடன் விளங்கும் ஆரியக்காட்சி ஆனந்தமன்றே? செந்தமிழ் நாட்டுப் பொருநர், தீக்கண் மறவர், சேர வீரர், மனங்துணிந்த தெலுங்கர், தாயின் சேவடிப் பணிப்புரியுங் துளுவர், கண்ணட ரெட்டியார், காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர், பாருள்ளமட்டும் அறப்போர்த் திறல் உள்ள மட்டும் மாதர்கள் கற்புள்ளமட்டும் கீர்த்தியோங்கும் ரஜபுத்திரர், பஞ்சாபியர்,

“ துஞ்சம் பொழுதினுங் தாயின்—பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னேரும் ”

(தேசிய கிதம்—14)

சேர்ந்து விளங்குவதைக் காணீர்! அவர் சிந்தையின் வீரம், சிறந்தரம் வாழ்க! சிறந்தவர் போற்றும் பாரத தேவியின் மணிக்கொடி நீடு வாழ்க! இக் கொடி எஞ்ஞான்றும் சுதந்தரமாகப் பறக்கவே, வீரர் தியாகஞ் செய்கின்றனர்.” இந்தியா, தேவியின் ஆலயம். அதன் தங்கத் துவசமே தாய்க்கொடி. அதற்குக் காப்புக் கட்டியாய்விட்டது. அதன் சுதந்தரத் திருநாள் தொடங்கிவிட்டது!

9. சுதந்தர தாகம்

நந்தன் தில்லை வெளியிற் கலந்தது போலவே, பாரதி யாரின் கவியுள்ளம் வீர சுதந்தரத்திற் கலந்து மீளா வாளானது. அவருடைய சுதந்தர தாகத்தை இப்பகுதி யில் ஆராய்வோம்: அவர் வீர சுதந்தரத்தையே வேண்டுகிறார்; தரசு, கெஞ்சல் இவற்றை ஏசுகிறார்.

“ வீர சுதந்தரம் வேண்டி நின்றார் மின்னர் வேறென்று கொள்வாரோ ? — என்றும் ஆரமு துண்ணுதற் காசை கொண்டார், கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ ? ”

(தேசிய தீம்—33)

புகழும் அறமும் போற்றுவோர், இகழும் ஈனத் தொண்டில் இச்சை யுறுவாரோ ? பிறந்தவர் இறப்பதை யறிந்தோர், மானங் துறந்து அறம் மறந்து உயிர்ப்பாரோ ? மனிதப் பிறப்பின் மாண்பை யுணர்ந்தார், ஊனுடல் போயினும் உண்மை பிறழ்வரோ ?

“ விண்ணி விரசிதனை விற்றுவிட்டெவரும் போய் மின்மினி கொள்வாரோ ? ”

கண்ணிலு மினிய சுதந்தரம் போனான் கைகட்டிப் பிழைப்பாரோ ? ”

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்தரத்தின் மாண்மீனை மீழுப்பாரோ ?

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ ?

(தேசிய தீம்—33)

வந்தே மாதரம் என்ற தாரகத்தை வணங்குவோர், மாயத்தை வணங்குவாரோ ? இப் பாட்டு பாரதியாரின் கவரத்தினங்களில் ஒன்று : அலிக்கும் ஆண்மை தருவது !

சுதந்தர தேவியை உள்ளக் கோயிலில் கனல் வடிவாய் வைத்து வணங்கத் தூண்டும் வீர மொழிகள், இதை அணி செய்கின்றன:

“இதந்தரு மனையி ணீங்கி
இடர்மிகு சிறைப்பட்ட டாலும்
பதங்கிரு விரண்டு மாறிப்
பழிமிகுத் திழிவுற்றலும்,
விதந்தரு கோடி யின்னல்
விலைங்கெதனை யழித்திட்ட டாலும்,
சுதந்தர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கி வேனே!”

(தேசிய கிதம்—35)

என்று சுதந்தர தேவியை அவர் தன் மனத்துட் கோயில் கொண்டு அல்லும் பகலும் வணங்கும் அன்புதான் என்னே! “ஏ தேவி! செல்வமும், பன்னருங் கல்வி கேள் வியும், உயர்வும், எண்ணில்லாப் பெருமையும் பெற்றோ ரெனினும், உனதருளர்றவர் அலங்காரப் பினங்களே; அவர்கள் வாழ்வு பாழே! நின் ஒளி பெருத தேசத்தார்க்கு ஆவியுண்டோ? செம்மை, அறிவு, ஆக்கம், காவிய நூல்கள், ஞானக் கலை, வேதங்களுண்டோ? உன்னால் அருளப் பெருதவர்கள் பாவிகள்; நோயும், சோம்பலும் இகழ்வுமே அவர்கள்க்கு; அக் கடையர் கனவிலும் இன்பம்காணுர். நியே மாந்தர்க்கு அழிவறு பெருமையாவாய்; ஏதேவி! உங்க்கே ஆவியு மன்பு மளித்தவர் வசிப்பது வெஞ்சிறையேனும், அதுவே இன்ப வானுலகம். உன் அருமையறியாத இழி தொண்டர், இம்மையில் வசிக்கும் பொன் மாடங்களும், வெஞ்சிறைகளே யாகும். மேனுட்டில் கூற்றின் வாய்ப்பட்டும், நின் பேற்றினைப் பெற்ற வீரர் எண்ணிலர். உன்னை எங்ஙனம் இசைப்பேன்? உன் சின்னமற்ற மூலிந்த தேயத்திற் பிறந்தேன்! அறத்தின் வேலியே! சோரம், துயர், மிடி முதலிய இருட்குலங்களை யறுத்திடுஞ் சோதியே, வீரருக் கழுதே, உன்னைப் பணிகின்றேன்!”

அக் காலம், அடக்குமுறை தனது உன்மதச் சண்ட வேகத்தில் கூத்தாடியது. வங்கத்திலும், தமிழகத்திலும், மகதத்திலும், பாஞ்சாலத்திலும் அரிய வீரர்கள் சிறையிலும், தீவாந்தரத்திலும், பலவகை யின்னலுற்ற காலம் அது. இக் கொடுமைகளால், திலகர் ஊன்றி வளர்த்த சுதந்தரப் பயிரை என்றும் வாடிக் கருகாது காக்கக் கவியரசர்சர் வேசனை வேண்டுங் கண்ணிகள், நம் கண்ணீரைத் திறை கேட்கின்றன :

“ ஏ சர்வேசா ! எங்கள் அன்புத் தண்ணீர் பாய்ச்சி நேம் ; இச் சுதந்திரப் பயிரைக் கண்ணீரால் போற்றி வளர்த்தோம் ; இது கருக உனது திருவளமோ ? எங்கள் எண்ணத்தை யூற்றி எமது உயிருள் வளர்த்த இவ் வண்ண விளக்கு அவிவது, உன் திருவளமோ ? மேலோர்கள் வெஞ் சிறையில் வீழ்ந்து கிடக்கின்றனர். பன்னாற் புலவர்கள் செக்கடியில் நோகின்றனர். எண்ணற்ற நல்லோர் கண்ணற்ற சேய்கள் போலக் கலங்குகின்றனர். மாதரையும் மக்களையும் காத வினைஞர் பிரிந்து சிறை யிடப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், கருத் தழிகின்றனர் . உனது சுதந்திரச் செல்வம் அனைவர்க்கும் இயல்பு ; அதை யிழுந்து நொந்தவர் துயரம் நீக்க, நீயன்றி வேறு யார் கதி ? நின் னருளால் வந்த சுதந்தரத்தை அன்பிலிகளிடமிருந்து காவாயோ ? வான்மழை யின்றே வாழ்வில்லை ! சுயாதீனமின்றேல், இத் தீனருக்கு வாழ்வேது ? நின் பொருட்டு, நின்னருளால், நின்னுரிமையைக் கேட்கின்றேம் ! எம்பொருட்டு இரங்காயோ ? நீடும் அறமும் சிலைத் திருத்தல் மெய்யானால், இப் பிறப்பிலேயே எங்களுக்குச் சுதந்தர வரங் தருவாயாக !” எனினும் இம்முறையீடு பாதகரின் கடு நெஞ்சத்தையும் கரைக்கும் ; இக் கண்ணீர்த் துளிகள் சுதந்தர தேவியின் முத்துமாலையாகுக !

கண்ணைக் கவியின் ஆவி, சுதந்தர தாகத்துடன் கூவி

யழைக்கும் பாட்டு இன்று ஒவ்வொரு தமிழ் உள்ளத் திலும் ஒளிக்கிறது !

“ என்று தணியு மிந்த சுதந்தர தாகம் ?

என்று மடியு மெங்கள் அடிமையில் மோகம் ?

என்றெம் தன்னை விலங்குகள் போகும் ?

என்றெம் தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் !

(தேசிய கீதம்—38)

என்ற பாட்டில் கண்ணபிரான் தேவகிக்கு விடுதலை மீந்தது போல, பாரதத் தாய்க்கும் விடுதலை தரக் கவி வேண்டுவது குறிக்கத்தக்கது.

“ அன்றெரு பாரதம் ஆக்கவங்தோனே ” என்ற அடியில், நூண்பொருள் மிக மலிந்துள்ளது. தருமபுத்திரர்க்குக் கொடுமை யிழைத்த மறவலி யரக்கரான கெளரவரை யொடுக்கி, அசுரப் பூண்டுகளைக் களைவதற்குப் பாரத யுத்தத்தைத் தந்திரமாகச் செய்தவனே என்பது மட்டும் அதன் பொருளால்ல : கண்ணன் குருகேஷத்திரத்தில் அதரு மத்தைச் சாம்பலாக்கித் தரும ராஜ்யத்தை—புதிய பாரதத்தை—தெய்வீக பாரதத்தை யாக்கவே அவதரித்தான் ; மதுரா நகரத்தில் அப்படியே புதிய தேவஜாதியை வளர்த்தான். ஆனால், அவன் எண்ணம் இனி வரும் பாரதத்திலேயே நிறைவேறும்.” இப் பாட்டில் ‘ஆரியர்’ என்பது சாதிப் பெயரன்று ; அது குணப் பெயர் ; ‘ஆரியன்’ என்பதற்குச் சீரியன், ஒளி படைத்த கண்ணினன், உறுதி கொண்ட நெஞ்சினன், இன்சொல், தோள்வளி, நல்லறிவு இரக்கம், வீரம், ஏறுபோல் நடை, வாய்மை, கடவுளுணர்வு, புலமை, அச்சமின்மை, தியாகம், தவம், பொறுமை, திறமை எல்லாம் ஒருங்கே வாய்ந்தவனெனப் பொருளாம். பாரத நாட்டையே ஆரியர் நாடாகக் கவி குறிக்கிறார் ; அதன் விடுதலைக் காட்சியை ஆன்தமான ஆரியக் காட்சியாகப் பாடுகிறார். மேலும் வட நாட்டாருக்கும் திராவிட

குக்கும் ஒற்றுமையை யுண்டாக்கியது கண்ணனே. கீதா யோகத்தில் இதன் விரிவைக் காண்க. “கண்ணனே, நின் துணையன்றே வெற்றி பயப்படு? மெய்யடி யோமான யாங்கள் இன்னும் அழிமைச் சிறையில் வாடலாமா? அந்தோ! ஈசனே, உன் மெய்யடியார்க்கோ பஞ்சமும் நோயும்? அவர்களினும் மேன்மைக் குரியார் யார்? உன்னிடம் தஞ்சமுள்ள எம்மைக் கைவிடலாமா? நீ தாய், நாங்கள் உன் மைந்தர்? தாய் குழந்தையைத் தள்ளுவது நிதியா? அபயமனிப்பதன்றே என்றும் நின் கடமை அக் கடமை, இன்றும் உனக்கில்லையோ? ஆரியனே! உனது அறமான துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபால னத்தை மறந்தாயோ? ஆசை யகந்தையுங் கொண்டு பிறரை வருத்தி நலிக்கும் தீய அரக்கரை வீழ்த்தும் வீர சிகாமணியே, ஆரிய நாட்டின் மன்னனே, எங்கள் சுதங்க தாகம் என்று தணியும்?” இவ்வாறு ஓவ்வொரு ஜீவாத்மாவும் அந்தராத்மாவான கண்ணனை ஆர்வமுடன் கூவுக! அவன் வந்தே தீருவான்!

10. வெளிநாடுகளின் வீர வதாரணம்

இத்தாலி, ரஷ்யா போன்ற பிறாடுகள் விடுதலைப் பெற்ற வுறுதியையும், தன் மானத்தைக் காத்து தீரமுடன் வீழ்ந்த பெல்ஜியத்தையும், வீரமும்கவியணியும் பொழியும் விருத்தங்களால் பாரதியார் அழகு செய்திருப்பதைக் காண்போம்:

ஜோசெப் மாஜினியார் இளைய இத்தாலிய வீரரைச் சேர்த்து சங்கம் நிறுவி நாட்டுப் பணி புரிந்த நாளில், சங்கத்தின் முன்னே செய்து கொண்ட பிரதிக்கிளைகள் எங்நாட்டு வீரருக்கும் ஏற்றவையாகும். நம் நாட்டில் பிரதாபசிங்கன், அதிலினுஞ் தீவிரமான விரதம் பூண்டான். மாஜினி பூண்ட சத்தியத்தின் சாரமாவது :

“பேரருட் கடவுள் திருவடி யானை ; உலகின் விளக்காகி எம்மை யீன்றவித்துக் காக்கும் தாய் நாட்டின் தவப் பெயர் மீதானை ; நாட்டுப் பணி மேற்கொண்டு பல துயருழன்ற வீரர், பெரியோர் திருப்பெயரானை ; அனைவர்க்கும் இயல்புடன் ஒட்டிய தேசாபிமானத்தின் மீதும் ஆனை. தீமை, முறை யின்மை, கொடுங்கோல், அநிதி இவற்றை அழிக்க இயல்பாக எழும் அரும் பகையின் மீதும் ஆனை ; நிலமும் உரிமையும் அற்று, சுதந்தரத் துவசன் துவங்கா நாட்டிடைப் பிறந்த வெட்கத்தின் மீதானை ! என்னுயிர், பூரண விடுதலை யின்பத்தைப் பெறவே படைக்கப் பெற்றது ; அதர்கு வலிமையில்லாவிடி னும், அது என் உயிரின் ஆவல் ; நற்றவம் புரியவே பிறந்தேன் ; அடிமைக்குணத்தால் வலியிழுந்துள்ளேன் ; எனினும், தவத்தின்கண் ஆசை வளர்கிறது. அவ் வுயிர்க் காதல் மீதும், ஆசையின் மீதும் ஆனை ; சிறப்பின் மிக்க எம் முன்னேர் பெருமை மீதானை ; நாங்கள் மெலிந்து வீழ்ந்து பண்பற்றிருக்கும் உணர்ச்சி மீதானை ! எம் நாட்டுச் சோதி மைந்தர் தூக்கி விறந்தும், சிறையிலழிந்தும், நாடு கடத்தப்பட்டும், மெய்

குலைங்கிறங்கும் கண்டு பொறுக்காது வருந்தும் எம்மருமை அன்னைமார்கள் அழுங் கண்ணீர்மீதாணை ! பகைவர் எங்கள் ஜனங்களுக் கிழைக்கும் சுகிக்கொண்ட துயர்கள் மீதாணை ! இவ்வாணைகள் மேற்கொண்டு சபதஞ் செய்வ தென்னவெனின் கேண்மின் :

“கடவுள் இங் நாட்டிற்கு ஈந்த புனிதக் கட்டளையைத் திடமுடன் நிலை விறுத்த முயலுதல் இங் நாட்டார் அனைவர்க்கும் கடமை என்பதில் உறுதியாக நம்புகிறேன். உலகில் ஒரு சாதியை உண்டாக்க இறைவன் ஆனை யிருப்பின், அதற்குரிய திறனையும் அவனே தந்திருப்பான் என்பதை அறிவேன் ; அத் திறமை மக்களைச் சார்ந்தது ; தத்தமக்கு முடிந்ததைச் செய்தலே வெற்றிக்கு வழி ; செய்யவேண்டிய செயலைக் கருதி, தன்னலம் சிறிதுங் கருதாது, தன்னை நாட்டுப் பணிக்கே யளித்தல் அறம் ; ஒற்றுமையுடன் தளர்வது மன உறுதி கொண்டு இச் சபதங்கள் செய்கிறேன் ; இவ் வாலிப் சபைக்கே என் உடல் பொருள் ஆவியெல்லாம் வழங்கினேன் ; எமது பொன் னுயிர் நாட்டை, ஒற்றுமையும் சுதந்தரமும் இலக மற்றொரு நாட்டின் சார்பிலதாக்கிக் குடியரசு நாட்ட அனைவருடனும் யான் இணங்கினேன் ; இதைத் தவிர எனக்கு வேறு தொழிலில்லை ; இதுவே என் தவ முயற்சி ; சொல்லாலும், எழுத்தாலும், தீதற்ற செயலாலும், இயன்றளவு இந்தப் புதிய சங்கக் கருத்தை நாட்டார் நன்கறியவே என்றும் வாழ்வேன். இங் நோக்கம் நிறைவேற இணக்கமே (Association), ஒற்றுமையே, சிறந்த வழியென நாட்டார் மனத்திலுறுத்துவேன் ; இன்று முதல் வேறெந்தச் சபையிலும் பொருந்தியிரேன் ! எங்கள் நாட்டின் ஒற்றுமையைக் குறிக்கும் இச் சபைத் தலைவர் ஆனையைப் பணிக்கொடுவேன் ; என் உயிர் போயினும், இவர்கள் பணி இன்னதென்பதை வெளியிடேன். உயர்ந்த செயலாலும், உபதேசத்தாலும், இவர் துணை நிற்பேன். இன்றும்

என்றும் இவை செயத் தவறேன் ; ஆனே, ஆனே ! இதை என்றே நுங் தவறின், என்னை ஈசனார் நாசமே புரிக ; மக்கள் என்னை யிகழ்க ; பொய் பாதகஞ் சூழ்ந்துநான் தீ நர கத்தில் வீழ்ந்து வருந்துக ! இப் பெரும் பிரதிக்கினையைப் பிழையற நிறைவேற்ற ஈசன் என்றும் என்னிதயத்திலகி ஆசியருநுக !”

புதிய ரஸ்யா

ஐர் மன்னை வீழ்த்தி ரஸ்யா குடியரசானதைச் சிறப் பிக்கும் பாக்களில், மஹா காளி தாண்டவமாடுகிறார் !

“ மஹா காளி, பராசக்தி, கடைக்கண் வைத்தாள் ! ஆஹா வென்றெழுந்தது புரட்சி ! கொடுங் காலன், கொடுங் கோலன் அலறி வீழ்ந்தான் ; வானவர் தோள் புடைத்தார் ; பேய்கள் கண் புதைந்து மடிந்தன ; என்னே புதுமை ! இரணியன் போல மமதையுடன் ஆண்டான் ஜர் ! மூடன் ; தருமத்தைத் திரணமெனக் கருதிவிட்டான் ! நல்லோரும், பெரியோரும் கதியற்றனர் ; காட்டுப் பாம்பு போலப் பொய், சூது, தீமைகளொல்லாம் மலிந்தன ! உழுது விதைத் தறுப்பாருக்கு உணவில்லை ; பிணிகள் பல ; பொய்யை வணங்கி, அடிமை செய்வார்க்கே செல்வங்கள். உண்மையாளருக்குக் கொடுஞ் சிறையும், தூக்கு மேடையிற் சாவும், சைபீரியாக் குளிர்வனத்தில் விறைப் பதுமே கதியானது .

“ இம்மென்றால் சிறைவாசம் ; ஏனென்றால் வனவாசம் ; இவ்வாறங்கே செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே அறபாகித் தீர்ந்தபோதில், அம்மைமனங் கணிந்திட்டாள் அடிபரவி உண்மை சொலும் அடியார் தம்மை மும்மையிலும் காத்திடு நல் விழியாலே நோக்கினால் ; முழங்தான் காலன் !”

(தேசிய கிதம்—46)

இமயமலைபோல ஜார் வீழ்ந்தான்! சமயத்திற்கேற்ற பொய் சொல்லி, அறங் கொன்று, சதிசெய்த மூடர் கடகட வெனச் சரிந்தனர். சூராவளிப் புயலில் காட்டு மரமெல்லாம் திமுதிமென வீழ்ந்து விறகாவதுபோன்று அணைவரும் ஒழிந்தனர். குடிமக்கள் சொற்படி குடிகள் வாழ்வு இன்பமுற, குடி நீதி ஒரு கணத்தில் எழுந்தது பார்! அதைக் குடியர சென்று உலகறியக்கூறிவிட்டார். இனியாரும் அடிமையில்லை; விலங்கும் அற்றது; கலி விழுந்தான்; கிருத யுகம் பூத்தது!

பெல்ஜியத்தின் வீரத் துணிவு

படை வலி சிறிதேனும் வீரத் துணிவுடன் எப்படி நாட்டின் மானங்காக்க வேண்டுமென்பதை, பெல்ஜிய வாழ்த்து நன்கு விளக்குகின்றது. “பெல்ஜியமே! முறத் தினால் புவியினின்று தன்னைக் காக்கும் குறிஞ்சிக் குறப் பெண்போல, திறத்தினில் எளியையேனும், மறப்படையை அறத்தினால் எதிர்த்து வீழ்ந்தாய்! கடல்போலப் பகைப் படை எதிர்க்கையில் மனந்தளராது, நாட்டுரிமையைக் காத்து விண்றுய்! வானளாவிய வலிமைச் சிறப்புடைய வேந்தன் படையெடுத்தும், ஆனதைச் செய்வோமென்று மானத்தால் வீர முடன் பொருதி வீழ்ந்தாய்! பாம்பினைப் “புழுவே” யென்றுய்! பகைவனை “நில்” லென்று முனைந்து நின்று துணிவாய்;வீழ்ந்தாய்! செருக்கு நோயுடன் படையெடுத்த பகையைப் பணியாது, அஞ்சிப் பதுங்காது, நில்லெனத் தடுக்கத் துணிந்தாய்!

“வெருஞ்சு வறிவென் ரெண்ணுய்;
விபத்தையோ பொருட்டாக் கொள்ளாய்;
சுருளைல் வெள்ளம் போலத்
தொகையிலாப் படைகள் கொண்டே

மருஞறு பகைவர் வேந்தன்
 வலிமையாற் புகுந்த வேளை
 உருஞக தலைகள், மானாம்
 ஓங்குகெ'ன் ரெதிர்த்து நின்றூய்.”

(தேசிய தீம—45)

“யாரையோ பகைத்து உத்தரவின்றி உன் நாட்டில் போரெடுத்து வந்தவன் செருக்குக்காட்டை வேரோடு வெட்ட நின்றூய் ; நீ செய்தது வீர வேள்வி ; அதில் வீழ்ந்தவர், புகழும் வீரமும் மிக்கு மீளுவர் ; இது வேத விதி ; ஆழ்வினை செய்யும்போது, அறத்தில் இளைத்து வீழ்ந்தார் மீண்டும் கிளர்ந்து வாழ்வர் ! விளக்கொளி மழுங்கின் வெயிலொளி தோன்றும் ! அம்மட்டுமே, கனக மாளிகை களும் இருள் மூண்டிருக்கும். அளப்பரும் இன்னல்வரி னும் அச்சமற்றவர் ஓங்குவர். துயருண்டோ துணிவள் கோர்க்கே ?” என்று தன் வீர வாக்கால் மந்திரக் கோலால் அதருமத்திற்குப் பலமான அடி கொடுக்கிறார், வீரக்கவி.

“But these are deeds which should not pass away
 And names that must not wither
 Though the Earth forgets her Empress with a just decay
 — The enslaver and the enslaved, their death and birth.”

“பிறரை அடிமைப் படுத்துவோர் வீழ்வதும், அடிமை வருந்தினோர் மீண்டும் துளிர்த்து வாழ்வதும் உலகில் மிகப் பெருஞ் செயல்கள். உலகத்தில் சாம்ராஜ்யங்கள் தத்தம் (அட்டுழியங்களால்) நியாயமாகவே அழியும் ; அந்த சாம்ராஜ்யங்கள், மக்கள் நினைப்பினின்றும் மறந்தொழியும் ; ஆனால், இத்தகைய வீர விடுதலை, வீரச் செயல் அழியக் கூடாது” என்ற ஆங்கிலக்கவியின் வாக்கு நமது கவியின் எண்ணங்களில் மினிர்கின்றன. உலகின் விருதலைச் செயல் தவியின் வாக்கால் புவி மடந்தையின் மார்பில் வாடா நறு மலர் மாலையாகத் துலங்குகின்றன.

11. அச்சமில்லை !

ஒப்பற்ற வீரத்துடன் முயன்று, எத்தகைய விடுதலையை
நாட்டிற்குக் கவி வேண்டினார்? கேளுங்கள் :

“எங்க ளாரிய பூமியெனும் பயிர்
மங்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லேமலர்ச்
செங்க ணுய்னின் பதமலர் சிந்திப்பாம்!”

(தேசிய கீதம்—37)

என்று கண்ணனைத் துதிக்கின்றார்.

“நாங்கள் குற்றமற்ற இசை வாழ்விற்கு முயலு
கிறோம்; அதில் உன்னருளைச் சேர். அப்பனே! ஒப்பிலாத
யூர்வு, கல்வி, தளரா வீரம், இப்புவி யாட்சி, வழுவாத
தருமம் இவற்றுடன் னின்னடி பணிந் துய்யவருள்; இவ்
வாழ்வை மறுத்தால், எம் முயிரைச் சற்று நேரத்தில்
சாய்த்துவிடு; அப்படியின்றி வெறும் அடிமைச் சுமையாக
வாழ வேண்டோம்!

“மற்று நீஷிந்த வாழ்வு மறுப்பையேல்,
சற்று நேரத்து ளொம்முயிர் சாய்த்தருள்;
கொற்ற வானின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகலேம்!
நின்றன் மாமர பில்வங்கு நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம்; பொற்கழு லாணைகாண்!
இன்றிக் கெம்மை யதம்புரி; யில்லையேல்
வென்றி யும்புக முந்தரல் வேண்டுமே!”

(தேசிய கீதம்—37)

என்ற வீர வேண்டுகோள் நமது நரம்பிற் சுருக்கெனத்
தாக்குகிறது.

நாட்டினின்று முதலில் அச்சம் ஒழிதல் வேண்டும்;
'அச்சமில்லை, அச்சமில்லை' எனும் மந்திரத்தை ஒவ்வொரு

வரும் பணியவேண்டும். உலகெலாம் எதிர்ப்பினும், தூற்றி னும், பிச்சை புகும் வாழ்வு நேரினும், இச்சை கொண்ட பொருளெல்லாம் இழக்கினும், இளமாதர் கண்வலை வீசி னும், நன்பரை நஞ்சுட்டி னும், வேற்படை வரி னும்,

“உச்சிமீது வாணிடந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !”

(வேதாந்தப் பாடல்—2)

அதாவது உண்மையைக் கடைப்பிடிக்கும் போது உலகமே எதிர்ப்பினும், அறியா மக்கள் தூற்றினும், வறுமை வரி னும், உடைமை யிழப்பினும், காமம் சோதிக்கினும், வேற்படை தாக்கினும், எதற்கும் அச்சமில்லை ; ஏன் ?

ஜயமுண்டு பயமில்லை ! இந்த ஜன்மத்திலே விடுதலை யுண்டு ! பக்தியினற் பயனுண்டு ; நெஞ்சில் சக்தி யுள் ளாள் ; அவளைச் சரணடைந்தோம் ; அவள் காப்புள்ளது !

மலைபோன்ற புயத்தின் மீது சக்தியின் சொற்பத முண்டு ; சக்தி நினைவின்றிப் பிற்கில்லை ; அவள் காட்டும் நெறியும் குறியும், அவள் அங்கு வெறியும் உண்டு ; அறி வண்டு ; அதுவே செல்வங்களைச் சேர்க்கும் ; தெய்வ வல்லமை, தீமையைப் போக்கும் ; பணிக்குப் பயனுண்டு ; குறைவில்லை ; விசனம், பொய் ; குமரன் கணை, அப் பொய்க் கடலை உறிஞ்சின்டும்.

“ அலைப்பட்ட கடலுக்கு மேலே—சக்தி
அருளொன்றுங் தோணி யினுலே,
தொலையெட்டிக் கனரயுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு—”

(வேதாந்தப் பாடல்—6)

ஜயமுண்டு ; ஆதவின் பயமில்லை :

“ நாடியிலே அதிர்ச்சியினால் மரணம் ;
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம் ;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும் ”

(பாரதி அறுபத்தாறு—பா : 7, 12, 13)

தாபம், கவலை இவற்றாலும் நாடி சூடேறித் தளரும் என் கிருர் கவி.

“ அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம் ;
பந்தமில்லை ; பந்தமில்லை ; பந்தமில்லை :
பயமில்லை ; பயமில்லை ; பயமே யில்லை ! ”

(பாரதி அறுபத்தாறு—பா : 59)

என்று பாரதிக் குயில் முறையிடுகிறது.

அச்சமின்றி விடுதலையைத் தழுவ வேண்டும். விடுதலை அனைவருக்கும் வேண்டும் ; பறையர், தீய புலையர், பாவர், குறவர், மறவர் என்ற வகுப்பு வேற்றுமை யின்றி யாவருக்கும் விடுதலை வேண்டும். திறமையுற்ற, தீமையற்ற தொழிலாளிகளாகக் கல்வி ஏனான மெய்தி இங் நாட்டில் அனைவரும் சேர்ந்து வாழ விடுதலை வேண்டும்.

“ ஏழையென்றும் அடிமையென்றும்
எவனுமில்லை, ஜாதியில்
இழிவுகொண்ட மனிதரென்ப
திந்தியாவில் இல்லையே !
வாழி கல்வி செல்வ மெய்தி
மனமகிழ்ந்து கூடியே,
மனிதர்யாரு மொருநிகர்
சமானமாக வாழ்வமே ! ”

(தேசிய கிதங்கள்—39-2)

12. பெண்ணுரிமை

“ மாதர் தம்மை யிழிவு செய்ய மட்டமையைக் கொளுத்து வோம ! ” என்று பெண் விடுதலையைக் கனவெழுக் கூவகிருர் கண். “ கரும்புத் தோட்டத்திலே ” எனும் பாட்டில் பெண்களின் அடிமை நிலையைக் கண்டு விம்முகிறார்.

பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்திலே நாளெல்லாம் அடிமை வேலை செய்து, நாயினுங் கேடாக நடத்தப்பட்டு, கற்பும் மானமும் இழந்து தவிக்கும் பாரதப் பெண்டிரைக் கண்டு கவி உருகும்போது, கேட்போர் கண்களில் தண்ணீர் பிறிட்டெழுகின்றது; “ ஹிந்து மாதர் கை கால் சோர்ந்து, நெஞ்சு கொதித்து, மெய் சுருங்கி, செக்கு மாடுகள் போலுமைத்து, வருந்துகின்றனரே ! பெண் ஜென்றால் பேயுமிரங்கும் ; ஏ வீர காளீ ! சாமுண்ண காளீ ! உன் எண்ணம் இரங்காதோ ? ஏழை விடுத்த கண்ணீர், வெறும் மண்ணில் அற்று விடுமோ ? (ஏழை விடுத்த கண்ணீர் கூரிய வாளையொக்கும்) இந்து சமுத்திரத்தில், ஒரு கண்ணற்ற தீவில், தனிக்காட்டில், பெண்கள் புழுங்கு குகின்றனரே ! நாட்டையும், வீட்டையும் என்று காண்போ மென்றெண்ணி விம்மி விம்மி விம்மி யழுங்குரலை, ஏ காற்றே, நீ கேட்டிருப்பாய் ! எங்கள் பெண்கள் துன்பக் கடவில் வீழ்ந்தமுன் சொல், என்ன சொல் ? அந்தோ ! அவர்கள் விம்மி யழுவும் திறங்கெட்டுச் சோர்ந்தனரே !

“ நெஞ்சங் குழுறுகிறார்—கற்ப
நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப்
பஞ்சை மகளிரெல்லாம்—துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தனுசமு மில்லாதே—அவர்
சாகும் வழுக்கத்தை யிந்தக் கணத்தினில்

மிஞ்ச விடலாமோ—ஓயே
வீர காளி—சாமுண்டி காளீ !”

(தேசிய கிதங்கள்—43)

என்று கவியின் மனத்துயர் இரத்தக் கண்ணீர் வழக்கிறது!

பாரதியின் புதுமைப் பெண் “ மாதர்க்கு வி டு த கீ கொண்டு வருகிறார்கள்.” அச் சொல்லே, கவியின் காதில் இன்புறப் பாய்கிறது :

“ மாதர்க்குண்டு சுதந்தர மென்றுநின்
வண்மலர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானாது நாரதர் வீணையோ ?
நம்பிரான் கண்ணன் வேய்க்குழி வின்பமோ ?
வேதம் பொன்னுருக் கண்ணிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ?“
சாதல் மூத்தல் கெடுக்கு மமிழ்தமோ ?
தையல் வாழ்க்கை பல் லாண்டுபல்லாண் டுங்கே !”

(தேசிய கிதங்கள்—48)

ஆனும் பெண் னும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி வையங் தழைக்கும். சிவ சக்தியே பெண் னுருப் பூண்டு நிற்கிறார்கள்.

“ நானும் அச்சமும் நாய்க்கட்கு வேண்டுமாம்,
நான நல்லறம் வீர சுதந்தரம்
பேஜு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டாரோ ?”

(தேசிய கிதம்—48)

விமிர்க்க நேர் நடையும், உலகில் யாருக்கும் அஞ்சா நெறி களும், ஞானச் செருக்கும் இருப்பதால், மாதர் செம்மை வினின்று திரும்புவதில்லை. பாரத தேசமோங்கப் பெண் களும் உழைத்தல் வேண்டும்.

“ விலகி வீட்டிலேர் பொந்தில் வளர்வதை
விரப் பெண்கள் விரைவிலொழிப்பராம்.”

(தேசிய கிதம்—48)

ஆதவின்,

“ பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!”

(தேசிய கிதம்—48)

தாயின் இன்பமும் புண்ணியமும் சேர்ந்த பெண்மை, அன்பு மயம். அன்பு வாழ்க! ஆசைக் காதலைக் கை கொட்டி வாழ்த்துவோம்! துன்பங் தீர்வது பெண்மையால்; சூரப்பிள்ளைகள் தாயால் வருவன்; வலிமை சேர்ப் பது தாயின் பால். மனைவியின் மொழி, பெருமை சேர்க்கும். பெண்ணறத்தையே கவி யழிக்கின்றது. கண்ணைக் காக்கும் இரண்டிமை போலப் பயண்ணறத்தை ஆண் மக்கள் வீரம் பேணுக. சக்தி மதுவுண்போம்! உயிரினும் இந்தப் பெண் இனிமை!

“ நூற்றிரண்டு மலைகளைச் சாடுவோம்;
நுண்ணிடைப் பெண்ணென்றுத்தி பணியிலே!

* * *

காற்றி லேறியவ் விண்ணையுன் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே!

* * *

“ அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்!”

(தேசிய கிதம்—49)

“ பெண் குலத்தை அடிமைப் படுத்தினால், உலகில் வாழ்வில்லை; பெண் அடிமையுற்றால் மக்களும் அடிமை களேயாவர்; தேவாதி தேவரும் பெண் காதல் பூண்டனர். காதல் செய்யும் மனைவியே சக்தி; அவளாலே, கடவுள் கிலை யெய்த வேண்டும். காதலினாற் சாகாமல் இருக்தல் கூடும்; கவலை போம்; மரணம் பொய்யாம்! ஆண்பெண்

இருவருக்கும் கற்புளிறை வேண்டும்; களவின்பம் தீது; பேதமின்றி மிருகங்கள் போலப் பிரியம் வந்துழி கலந்து, பின்பு விலக்கி வேறிடம் களவு செய்யும் காதல் மிருகத்தன்மை" எனப் பாரதி அறுபத்தாறு கண்டிக்கிறது.

பாரதியாரின் பெண் விடுதலைப் பாட்டில் புதுக்கவி வாஸ்ட் விட்மனின் ஆர்வம் துடிக்கிறது. இவ் வமெரிக்கக் கவி, தமது புல்ஸீதம் (Leaves of Grass) என்னும் பாடல் தொகுதியில் பின்வருமாறு பாடுகிறார் :

" Be not ashamed women,
Your privilege encloses the rest
And is the exit of the rest.
You are the gates of the body, and
You are the gates of the soul.

* * *

Female is love and beauty,
Male is action and power ;
Both are sacred ;

* * *

What do you suppose will satisfy the soul,
Except to walk free and own no superior?"

(Song of Myself)

" A great city is that which has
The greatest men and women."

(Song of the Board Axe)

" பெண்மர் ! வெட்கமேன் ? உங்கள் உரிமையே ஆணைவர் பெருமையுமாகும் ; உங்கள் உரிமையால் தீமையான பிறவெல்லாம் விலகிவிடும். நீங்களே உடலுயிரின் வாயில்கள். பெண் என்பது அன்பு, அழகு ! ஆண் என்பது செயல், சக்தி ! இரண்டும் புனிதம். ஆண்டையற்ற சுதந்தர வாழ்வே நமக்கின்பம். பெருந்தகை ஆணையும்,

பெருந்தகைப் பெண்ணையும் கொண்டதே, பெருந்தகை கரம! பெண் அழிமையானால், ஆண் சூயேச்சையாக முடியுமா?

"Can man be free, if woman be a slave?" என்று மற்றோர் ஆங்கில வாக்கும் உள்ளது.

கவியின் வாக்குப் பலித்து விட்டது! இன்று நம் நாட்டில் பெண் சக்தி, தியாகமும், அன்பும் ஜூற்றிச் சுதங்கரப் பயிரை வளர்க்கக் காண்கிறோம். வருங்காலத்தில் ஆண்மையும், பெண்மையும் அனைத்திலும் சமமாகவே வீர அழகுடன் கூடிப் புவி வாழ்வை அனியிருத்தும். பெண், ஆணுக்குச் சக்தியும் இன்பமுமாகும். இஃது உறுதி.

"பாஞ்சாவி சபதம்" பெண்ணுரிமைக்கு ஒரு வீரச் செங்கோல் போன்றது: துரியோதனன், பாக்னீ விட்டுத் திரெளபதியை மன்றுக்கழைத்தபோது, ஆண்மை பெண் சக்தி கொண்டு பேசியது :

"நாயகர் தாங் தம்மைத் தோற்றுமென்—என்னை
நல்கு முரிமை யவர்க் கில்லை—புலைத்
தாயத்திலே விலைப் பட்டமீன்—என்ன
சாத்திரத் தாலெனைத் தோற் றிட்டார்?—அவர்
தாயத்திலே விலைப் பட்டவர்—புவி
தாங்குங் துருபதன் கன்னி நான்—நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந் திட்டால்—மென்பு
தார முடைமை யவர்க்குண்டோ?"

(பா : சபதம், பாட்டு—52)

மீண்டும் மன்றில்,

"மேலோ ரிருக்கின்றூர், வெஞ்சினமேன் கொள்ளீரோ?
பேயரசுசெய்தாற் மினங்தின்னுஞ் சாத்திரங்கள்.
பெண்பாவ மன்றே, பெரியவசை யன்றே?"

(பா : சபதம், பா : 67)

எனும் சொற்கள் சோகமும், இரக்கமும் கலஞ்சு வருகின்றன.

பெண் தெய்வத்திற்குப் பிழை செய்த பாவி துரியோ தனன், பாழுங் துச்சாதனன் இருவரின் இரத்தத்தைத் தடவியே குழல் முடிக்கப் பாஞ்சாலி சபதஞ் செய்வதும் பெண்ணடிமைப் பேயை நடுக்குகின்றன.

இவ்வகையாகப் பெண் விடுதலையையும் உண்மைக் காதற் சுதந்தரத்தையும் கவி போற்றுகிறார். அடிமை கிலை மாறி, ஆண்களும், பெண்களும் சரி நிகர் சமானராக இங்காட்டில் வாழ்வோமென்று நாமும் மார் தட்டு வோம்.

13. உரிமை

மற்றென்று சாதி நிற வேற்றுமையினின்று விடுதலை!

“பாப்பானை ஜயரென்ற காலம் மலையேறிப் போச்சு; வெள்ளைக்காரரைத் துரையென்று சலாம் போடும் காலமும் மாறிவிட்டது; நம்மிடம் பிச்சை வாங்குவோருக்கு ஏவல் செய்த காலம் போச்சு; நம்மை இனி ஏய்த்து வேலை வாங்க முடியாது. ஏய்ப்போருக்கு ஏவல் செய்யோம். எங்கும் சுதந்தரம்; எல்லோரும் சமம்; உறுதி! உலகெல்லாம் வெற்றிச் சங்கூதி “சுதந்தரம், சமத்துவம்” எனும் மாந்திரத்தை எடுத்தோதுவாம் : எல்லாரும் ஒன்று ; பொய்யும் ஏமாற்றமும் தொலைந்தன ; நல்லோரே பெரியோர் ! நய வஞ்சருக்கு நாசம் வந்துவிட்டது. உழவுக்குங் தொழி அக்கும் வந்தனை ; வீணே பிறர் உழைப்பால் பிழைக்கும் வீணருக்கு நிங்தனை ; இனி வீணை விழுலுக்கு நீர் பாய்ச்சி மாயோம் ; வீணருக்கு உழைத்து மெவியோம் !”

“நாமிருக்கும் நாடு நம தென்ப தறிந்தோம—இது நமக்கே யுரிமையாம் என்ப தறிந்தோம !—இந்தப் பூமியிலெவர்க்கு மினி யடிமை செய்யோம—பரி பூரணனுக்கே யடிமை செய்து வாழ்வோம !”

இவ்வகையாக ஆனந்த சுதந்தரப் பள்ளுப் பாடி, கவி தமது மனவரங்கில் இன்றும் ஆடுகிறார். அவர் வாக்கு இன்று பலித்துவிட்டது! இருளை நீக்கி ஒளியினைக் காட்டி, இறப்பை நீக்கி யழுதினை யூட்டும் தெய்வச் சுதந்தரத் தையே கவி நாடுகிறார்.

பாரதியாரின் நவரத்தினங்களில் ஒன்றான “முருகன் யாட்டி”ஸ் மனித ஜாதிக்கு வேண்டிய நலத்தைக் கவி கேட்கிறார் :

“ முருகா, வடிவேலுடனே மயில்மீது வருவாய்! நல மும், தகவும், புகழும், தவமும், திறமும், கனதனமுங் தரு வாய் !

“ அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்
முடியா மறையின் முடிவே ! யசரர்
முடிவே கருதும் வடிவே லவனே ”

(தோத்திரப் பாடல்—11)

சுருதிப் பொருளே, வருக ! துணிவே, கனலே, வருக ! கரு திக் கருதிக் கவலைப்படுவோர் கவலைக் கடலைக் கடியும் வடிவேல் முருகா ! சரணம் சரணம் ! ஏ குமரா ! பிணியெலாம் சிதறக் குழுறும், சுடர் வேலவனே சரணம் !

“ அறிவா கியகோ மிலிலே
அருளா கியதாய் மடிமேல்,
பொறிவே லுடனே வளர்வாய், அடியார்
புதுவாழ் வறவே புவிமீ தருள்வாய் !”

(தோத்திரப் பாடல்—11)

குருவே, பரமன் மகனே, யோகிகளின் இதயக் குகையில் வளருங் கனலே, அமரர் போர்த் தலைவா, தொழிலும் பயனுங் தருவாய், சரணம் சரணம் !” என்று மனமாற உருகுகின்றார் கவி.

14. உள் விடுதலை

“ நீறுபடக் கொடும்பாவும் யிணிபசி யாவையும்—இங்கு
நீக்கி யடியரை நித்தமும் காத்திடும் வேலவா ”

(தோத்திரப் பாடல்—14)

எனக் கூவுகின்றூர். கேவலம் மன் விடுதலையை மட்டும்
அருட்கவி விரும்பவில்லை; அத்துடன் மன விடுதலை, காமக்
ரோதங்களினின்று தூய்மை பெற்ற சுதந்தர வள்ளத்தை
யும் கவி அடிக்கடி சக்தியிடம் கேட்கிறூர். “மஹா சக்தி
விண்ணப்பம்” பாரதியாரின் ஆர்வச்சடர்களில் ஒன்றாகும்:

“ மோகத்தைக் கொன்று விடு—அல்லா லென்றன்
முச்சை நிறுத்தி விடு ;

தேகத்தைச் சாய்த்துவிடு—அல்லா லதில்
சிந்தனை மாய்த்து விடு ;

யோகத் திருத்தி விடு—அல்லா லென்றன்
ஊனைச் சிறைத்து விடு ;

ஏகத் திருந்து லகம்—இங்குள்ளன
யாவையுன் செய்பவளே !

பந்தத்தை நீக்கி விடு—அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கி விடு ;

சிந்தை தெளிவாக்கு—அல்லா விதைச்
செத்த வுட லாக்கு ;

இந்தப் பதர்களையே—நெல்லாமென
எண்ணி யிருப்பேனே ?

எந்தப் பொருளிலுமே—உள்ளே நின்
றியங்கி யிருப்பவளே !

உள்ளி ஒஞ்சுளாதோ?—பொய்யாணவ
ஊன மொழி யாதோ?

கள்ள முருகாதோ?—அம்மா பக்திக்
கண்ணீர் பெருகாதோ ?

வெள்ளக் கருணையிலே—இங்நாய் சிறு
வேட்கை தவிராதோ ?
விள்ளாற் கரியவளே—அனைத்திலும்
மேவி யிருப்பவளே!”

(தோத்திரப் பாடல்—62)

இப்பாட்டு ஒவ்வொருவர் நெஞ்சிலும் இசைக்கட்டும். இது மிகவும் நெருக்கடியான ஒரு நிலையிற் பாடப்பட்டது. மற்றொரிடம், சிட்டுக் குருவியின் வாழ்வுச் சுயேச்சையைக் கவி யுள்ளம் அவாவிக் கூவுகிறது : “இந்தச் சிட்டுக் குருவியைப் போல விடுதலையாகி நிற்பாய். எட்டுத் திசையும் பறந்து திரிந்து, காற்றில் நீங்கி, எங்கும் எல்லையின்றிக் கொட்டிக் கிடக்கும் வானைனிமதுவை யுண்டுவிட்டு, விடுதலையாகி நிற்பாய், மனமே” என்கிறார் கவி.

“பெட்டையி னேஷன்பம் பேசிக் களிப்புற்றுப்
மிடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு,
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி,
முந்த வணவு கொடுத்தன்பு செய்திங்கு—
விட்டு விடுதலையாகி நிற்பாய்.”

(வேதாங்கப் பாடல்—18)

என்று ஷெல்லியின் சுதந்தரத்துடன் கவி பாடுகையில், சிட்டுக் குருவியின் உடலிற் கூடுவிட்டுப் பாய்ந்து வாழ நமக்குத் தோன்றுகிறது !

இடையரூது தாம் தியானித்துப் போற்றிய சக்தி பிடம் தனக்கும் நாட்டிற்கும் அவர் கேட்ட வரங்கள்—“யோக சித்தி” (வரங்கேட்டல்) என்னும் பாட்டிற் பொதிச் சூள்ளன : “தன்னையும் மனித ஜாதியையும் புதிய வழிராக்கி, கவலையறுத்து, தெள்ளாறிவடைந்து, வலியதோளும் நோயற்ற வடிலும் திண்மையும் மலர் முகமும் பொலியக்காமக் குரோதங்களை வென்று, இன்பழுறவேண்டும். என்னுஞ் செயல்களிலெல்லாம் வெற்றி வேண்டும்; செல்வமும், பலர் துணையும், கோடி வகைப் பண்ணின்பழும்,

மண்ணை வெல்லுங் திறனும், நாட்டின் தொல்லை விலகி உயர்ந்த கல்வி வீரம் அறிவு ஆண்மை பெருக்கும் நிதிக் குவையும், கோடி வகைத் தொழில்களும் நாடி, இந்நாட்டார் கீர்த்தி யோங்கவுஞ் செய்யவேண்டும். கலியைச் சாடுங் திறனெனக்குத் தருவாய்; அறிவை மூடும் இருளையகற்றுவாய். ஜூயம் அச்சம் ஒழியவேண்டும்; வையத் தலைமை வேண்டும்.

“கலகத் தரக்கர் பலர் கருத்தினுள்ளே புகுந்துவிட்டார்; நிலை காணிலோம்; நின் சரண். துணி வெளுக்க மண்ணும், தோலுக்குச் சாம்பலும், மணிக்குச் சாளையும் உண்டு; என் மனம் வெளுக்க வழியில்லை! பணிகளுக்கு மாற்றுண்டு, பேதைமைக்கு மாற்றில்லை! தேடியுன்னைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி! கேடதீரை நீக்கிடுவாய்; கேட்ட வரங்தருவாய்! கோடி நலஞ் செய்வாய்; குறைகளெல்லாங் தீர்ப்பாய்!

“சக்தி சக்தி யென்று தமிழ்க் கவிதை பாடிப் பக்தியுடன் போற்றி கின்றால், பயமனைத்தும் தீரும்; எல்லாம் அவள் தொழில்; எத்தொழிலும் அவள் வழிபாடே. துன் பச் சொல்லை மறந்து இன்பம் வேண்டுவோம்! அவளை நம்பினர் கெடுவதில்லை” என்று மஹா சக்தியை மீண்டும் வணங்குகிறார் கவி.

இவ்வாறு கவியின் அமுதக் கொள்கைகளை வேண்டுமட்டும் விவரித்தோம். அவருடைய ஆவியின் ஆர்வமனைத் தையுங் கொட்டிப் பாடிய பாரத சமுதாய வாழ்த்துடன் இக்கட்டுரைப் பகுதியை முடிப்பாம்.

15. பாரத சமுதாய வாழ்த்து

பாரத சமுதாயம் முப்பது கோடி ஜனங்களுக்கும் பொது வடமையாக ஒப்பில்லாத சீரோங்கி உலகத்திற்கே பொரு புதுமையாய் விளங்குகிறதாம்! என்ன புதுமை?

ரஷ்யாவில் பொதுவுடமை யாட்சியா? ரஷ்யா நாஸ்திக அரசை நாட்டிடியுள்ளது. பாரததேசம் அத்யாத்ம நிலம்; அதன் வாழ்வு முற்றும் கடவுளுணர்வை அடிப்படையாகக் கொண்ட யோகம்! முப்பது கோடி மக்களும் கடவுளுணர்வில், ‘எல்லாம் அவன் மயம், அவன் மக்கள் எல்லாம்’. என்னும் தெய்வ சமரசத்திற் கூடி வேதாந்தப் பொதுமையில் (Vedantic Socialism) வாழ்வதே பாரத சமுதாயப் புதுமை! அத்தகைய தெய்வ சமரச வாழ்வில் ஒருவர் உணவை ஒருவர் பறிக்கும் வழக்கமிராது. தன் னலச் சுகத்திற்காகப் பணங் குவித்து அகந்தையுடன் பிறரை அடிமைப்படுத்துவதே, சிலரைச் செல்வராக்கிப் பலரை வறிஞராக்குகிறது. ‘செல்வமெல்லாம் தெய்வ சக்திக்கே’ யென அனைத்தையும் அவள் அளித்ததென்ன அனைவருஞ் சமமாகத் துய்த்துத் தனக்கெனத் தனிப் பொருள் சேர்க்காதுவாழும் வாழ்வில், எல்லோரும் தெய்வானந்தமடைவர். ஒருவர் மற்றொருவரை வருத்தார். மனிதர் மனத்தில் பேரிரக்கமும், அருளுங் குடிகொள்ளும்; போர், பொருமை, அகந்தை, கொள்ளை, சன்னைகளால், ஒருவரை மற்றவர் வருத்தமாட்டார். அப்போது நாட்டின் இயல் வளம் பெருகி, அனைவரையும் ஊட்டும் இனிய பொழில்கள், கனியுங் கிழங்குங் தானியங்களும் கணக்கின்றித் தரும் இந்நாடு, அனைவரையும் இன்புறுத்தும்; அது பிறர் கொள்ளைக் கிரையாகாது; பாரதரையே ஊட்டி வளர்க்கும். இச்சமரசஞ் செழித்தவாழ்வில் ஒருவன் பட்டினியால் மற்றொருவன் கொழுக்க முடியாது; ஒருவனுக்கு உணவில்லாவிடில், அது உலகின் அமைதியைக் கெடுக்கும்.

கவி, “தனி யொருவனுக்கு உணவில்லை யெனில், ஜகத்தினை யழித்திடுவோம்!” என்று துணிந்து விதி செய்கிறார்.

“ எல்லா உழிர்களிலும் நானே யிருக்கிறேன் ”

என்றுமரத்தான் கண்ண பெருமான்.

எல்லாரும் அமரநிலை யெப்து நன்முறையை

இந்தியா வுகிற் களிக்கும்.”

(தே. கீதம்—40)

வெவ்வளவு பெரிய உண்மை ! இதுவே பாரதத் தாயின் உயர்ந்த இரகசியம்.

மனோமை மனிதனை விக்ஞானத்திற்கு உயர்த்தி, உலகில் தேவ ஜாதியை உண்டுபண்ணி, மனிதனிற் கடவுளைக் காட்டி, உலகைக் கடவுள் மயமாக்கி, அத்யாத்ம அமரநிலையை — பிறப்பிறப்பிற்கு அஞ்சா நிலையை, சாவையெற்றி யெறியும்தீர விலையை—தெய்வ சச்சிதானங்தத்தில் வாழ்வு இணைந்திலகும் விறைவை, பரிசூரனுனங்த நிலையை இந்தியாவே உலகிற்கு அளிக்கும். ஆம், ஆம் ! அளிக்கத் தொடங்கி விட்டது !

“ எல்லாரும் ஓர்குலம்
எல்லாரும் ஓரினம்
எல்லாரும் ஓர் நிறை
எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இங்நாட்டு மன்னர்—நாம்
எல்லாரும் இங்நாட்டு மன்னர்—ஆம்
எல்லாரும் இங்நாட்டு மன்னர் ! ”

(தே. கீதம்—40)

ஆம் ஆம் ஆம் ! ஓம் ஓம் ஓம் !

16. இயற்கைக் காதல்

“ Where rose the mountains, there to him were friends ;
Where rolled the ocean, thereon was his home ;
Where the blue sky and glowing clime extends,
He had the passion and the power to roam ”

“ நிமிர்ந்து விளங்கும் மலைக் காட்சியில் நண்பர்களைக் கண்டான் ; சுருளை வீசும் கடற்கரையை அவன் வீடு கொண்டான். நீல வானமும், தில வனப்பும் விரிந்திலங்

கும் காட்சியில் வெறிகொண்டுவந் திறல் பெற்றுன்” என்றெரு ஆங்கிலக் கவி பாடுவது போல, உள்ளூருச்சியுள்ள இன்பக் கவிகளுக்கு அன்னையும், ஆசானும், காத்தியும், இன்பமும், உணவும் எல்லாம் இயற்கையே !

“ Where pure Nature leads

And men dare to follow

All worlds can meet together and embrace.” (Goethe)

“ புனிதமான இயற்கைத் தேவியின் வழியை மனிதர் பின்பற்றத் துணிந்தால், உலக மெல்லாம் அங்கே கூடிக் குலாவும் ” என்று கவியரசர் கெதே பாடுகிறார்.

இயற்கைத் தேவி புன்னகை புரிந்து காலை வானைத் தங்க மயமாக்குகிறார்கள் ! கதிரிற் சிரிக்கிறார்கள் ; காற்றில் விளையாடுகிறார்கள், மலர்களிற் கொஞ்சகிறார்கள் ; புட்களில் மழிலைபேசுகிறார்கள் ; அழகில் அரியனை வகிக்கிறார்கள் ; வனப்பில் இனித் துலாவுகிறார்கள் ; மலையில் தவம் புரிகிறார்கள் ; ஆற்றில் புதுமணப் பெண்போல அணி நடை பயிலுகிறார்கள் ; பசுஞ் சோலையிற் பசுமுகங்காட்டுகிறார்கள் வான விரிவில் தனது அங்பு விரிவைக் காட்டுகிறார்கள் ; மாலைக் காட்சியிற் காதலைப் பாய்ச்சுகிறார்கள் ; மேகத்தில் வீற் கருணையைக் கொட்டுகிறார்கள் ; இடியில் தனது கடுபிடியைக் காட்டுகிறார்கள் ; மின்னவில் தனது குப்த ரகசியங்களை எழுதி விளக்குகிறார்கள். இரவில் இவ் வுலகக் குழந்தையைத் தன் மடியில் வைத்துத் தாலாட்டுகிறார்கள் ; உலகைச் சட்டென்று தன் கரிய காளி வழிவால் நிரப்புகிறார்கள் ; உடனே சந்திரனைக் கிண்று புன்னகைக்கிறார்கள் ; தனது புன்னகையை என்னிறந்த விண் மீன்களாக வாரி யிறைக்கிறார்கள் ; தன் இன்ப விரல்களால் கடலெனும் பெட்டி வீணையில் கோடிக் கணக்கான சித்ய கீதங்களை மீட்டி உலகிற் களிக்கிறார்கள் ; மீண்டும் காலையில் உஷா தேவியாக உலகனைத்தை யும் அமைதி யின்பத்தில் விழித்தெழுந்து ஆயிரக் கணக்கான தொழில்களில் ஈடுபடச் செய்கிறார்கள் ; இந்த

இயற்கைத் தேவியின் அழகையும், அழுத மொழியையும், காதற் கலப்பையும், தெய்வச் சிறப்பையும் அனுபவிப் பதே இன்பம் ! அவள், உள்ளொழுச்சியுள்ள உண்மைக் கவிகளுட் பேசுகிறாள் ; அவர்கள் மனதில் தனது அன்றையைக் கூட்டுகிறாள் ; நாவிற் பாடுகிறாள் ; அவர்களுடைய ஆவேசத்தில் வற்றுத் ஜீவநியாக ஓடுகிறாள். ஒரு கம்பளையும் காளி தாஸ்னையும், கெத்தே, இரவீந்திரர் போன்ற கவிகளையும் படைத்தவள் இயற்கை தேவியே !

பாரதியார் இயற்கைக் காதலர் ; இயற்கை வனப்பில் அவருள்ளம் லயித்துப் போகும். ஒருதரம் அவர் திருச்செங் தூர் சென்றூர் ; நாழிக்கிணற்றில் குளிக்கப் போனார். கடலில் சூரியன் எழுந்தது ; அவர் கடலைக் கனகமாக்கும் காலைக்கதிரையே பார்த்து மோகித்து அப்படியே உட்கார்ந்துவிட்டார். காலைக்கோயில், கலைக்கோயில்—அதை வணக்கிய பிறகே, நூற்கோயில் வணக்கம் நடந்தது !

பாரதியார் ஓப்பற்ற கனவுலகிலேயே எப்போதுந் திரி பவர் : “பட்டப் பகவினிலே பாவலர்க்கு தோன்றுவதாம் நெட்டைக் கனவிலே”யே அவர் ஆழங்கிருப்பவர் ; இயற்கை இன்பத்தில் கண்ணம்மாளுடன் காதலுறவு கொண்டே யிருப்பவர். என்னை ?

“ சுட்டும் விழிச்சுடர் தான்—கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?

வட்டக் கரிய விழி—கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கருநீலப்—புடவை

பதித்த நல் வழிரம்

நட்ட நடு ந்சியில்—தெரியும்
நகூத் திரங்க எடு !

“ சோலை மல ரொளியோ—உனது
சுந்தரப் புன்னகை தான் !

நீலக் கட லலையே—உனாது
நெஞ்சி லலைக ளா !
கோலக் குயில் லோசை—யுனாது
குர வினிமை யா !
வாலைக் குமரியல—கண்ணம்மா
பருவக் காதல் கொண்டேன் !”
(கண்ணன் பாட்டு—“கண்ணம்மா-என் காதலி
—காட்சி வியப்பு)

“In the whir and roar, I fashion the living garment of God”

“காற்று, அலை, இடி, மேகம் இவை விர்ரென்று
வீறிட்டுக் குழுறவது, தறியின் குழுலோசை போன்றிருக்
கிறது; அதிலேயே என் ஆண்டவனின் ஆடையை அழ
குற நெய்கிறேன்” என்றார் கெதை (Goethe). பாரதியார்
இயற்கையன்னையின் ஒவ்வொரு காட்சியையும், செயலை
யும், தமது கற்பனைத் தறியிற் பூட்டி, ஒப்பற்ற வாக்கினால்
நெய்து, சக்திக் கண்ணம்மாஞ்சே தங்கத் தமிழ்க் கேளை
யனிவித்தார் !

“மிக்க நலமுடைய மரங்கள்—பல
விந்தைச் சுவையுடைய கனிகள்—எந்தப்
பக்கத்தையும் மறைக்கும் வரைகள்—அங்கு
பாடி நகர்ந்து வரு நதிகள்”
(கண்ணன்—என் காதலன்: காட்டில் தேடுதல்)

கவியைப் பரவச மாக்குகின்றன :

“பாடு மொளி நீ யெனக்குப்
பார்க்கும் விழி நானுனக்கு ;
தோடு மது நீ யெனக்குத்
தும்பியடி நானுனக்கு ;
வீணையடி நீ யெனக்கு,
மேவும் விரல் நானுனக்கு ;
வான மழை நீ எனக்கு,
வண்ண மயில் நானுனக்கு ;

வெண்ணிலவு நீ யெனக்கு,
மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்குப்
பாட்டினிமை நானுனக்கு ;
வீசு கமழ் நீ யெனக்கு,
விரியு மலர் நானுனக்கு ;
ஆசை மதுவே, கனியே,
அள்ளு சுவையே கண்ணம்மா !”
(கண்ணம்மா-என் காதவி : யோகம்)

இயற்கைக் காதலில் இறைவனைக் கூடும் பரவசம் இப்பாட் டில் விளங்கும்.

நம்மாழ்வார், மழையிலும், வானிலும், மலையிலும், முகிலிலும் கண்ணனைக் கண்டது போலவே, அவருடைய பாசுரத்தை யருந்திக் கவி-விண்ணிற் களித்தாடிய நமது பாரதியாரும், நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு நூபவத்திலும் கண்ணனையே காண்கிறார் : “கண்ணன் துதி”யில், “ஏ, கண்ண பெருமானே !

“காயிலே புளிப்ப தென்னே—நீ
கனியிலே யினிப்ப தென்னே ?
நோயிலே படுப்ப தென்னே—நீ
நோன்யிலே யுதிர்ப்ப தென்னே ?
காற்றிலே குளிர்ந்த தென்னே—நீ
கனவிலே சுடுவ தென்னே ?
சேற்றிலே குழம்ப லென்னே—நீ
திக்கிலே தெளிந்த தென்னே ?”
(தோத்திரப் பாடல்—18)

என்று உருகுகின்றார், கவியன்பர் !

பராசக்தியிடம் இயற்கை வாழ்வின் வரத்தைக் கவி மன்றாடிக் கேட்கிறார் : அவர் பெற்ற வரத்தை சக்தி யன்னை ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துவிடின் உல

கில் இன்றே இன்பழும், அமைதியும், அழகும், அணியும் திலவும்!

“பராசக்தி! எனக்குக் “காணி நிலம்” வேண்டும்; அதில் ஒர் அழகு மாளிகை கட்டித் தரவேண்டும்; அங்கொரு கேளி பிருக்க வேண்டும்.”

“பத்துப் பனிரண்டு—தென்னை மரம்
பக்கத்திலே வேணும்—நல்ல
முத்துச் சூடர் போலே—நிலாவொளி
முன்பு வர வேணும்—அங்கு
கத்துங் குயிலோசை—சந்றே வந்து
காதிற்பட வேணும்—என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே—நன்றாயிளங்
தென்றல் வரவேணும்!

பாட்டுக் கலந்திடவே—அங்கே யொரு
பத்தினிப் பெண் வேணும்—எங்கள்
கூட்டுக் களியினிலே—கவிதைகள்
கொண்டுதர வேணும்—அந்தக்
காட்டு வெளியினிலே—அம்மா, நின்றன்
காவலுற வேணும்—என்றன்
பாட்டுத் திறத்தாலே—இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்!”

(தோத்திரப் பாடல்—46)

மனிதன் போட்டியும், பெருமையும், துராசையும், ஒரு
வன் நிலத்தை ஒருவன் கவர்வதும் இல்லாவிடின், உணவுப்
பஞ்சம் உலகிலிலை; ஒருவனுக்குக் கட்டடிமையாக வாழி
வேண்டியது மில்லை.

“கடமை புரிவார் இன்புறுவார்
என்னும் பண்ணடக் கதைபேணும்;
கடமை யறியோங் தொழி லறியோம்!
கட்டென் பதனை வெட்டென் போம்!”

(வேதாங்தப் பாடல்—15)

இந்தப் புனியில் வாழும் மரங்களும், பூஞ்செடி கொடி களும், எந்தத் தொழில் செய்து வாழ்கின்றன? மானிடர் உழாவிடினும், வித்து நடாவிடினும், வரம்பு கட்டி நீர் பாய்ச்சாவிடினும், மழை பெய்தால், வகை வகையான மரங்கள், நெல் புல் எல்லாம் மலிந்து கிடக்கும்.

“யா னெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே; நீவீர் என் மதத்தைக் கைக் கொண்மின்; பாடுபடல் வேண்டா; ஊனுடலை வருத்தாதீர் உணவியற்கை கொடுக்கும்; உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்ணார்!”
(வேதாந்தப் பாடல் : 16)

என்று விடுதலை முழக்குகிறார் கவி.

“நேராக மானுடர்தாம் யிறரைக் கொல்ல நினையாமல் வாழ்ந்திட்டா ஹமுதல் வேண்டாம்;
காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டாம்;
கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டாம்;
சீரான மழை பெய்யுங் தெய்வமுண்டு
சிவன் செத்தாலன்றி மண்மேற் செழுமையுண்டு.”

என்னும் உயர்ந்த கருத்து, பலமுறை சிந்திக்கத் தக்கது. உடம்பில் மயிர் முளைப்பது போல ழுமியில் நாமுண்ணப் பயிர் முளைக்குமன்றோ?

“அண்டஞ் சிதறின ஸஞ்ச மாட்டோம் ;...
வானமுண்டு, மாரி யுண்டு,
ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும்
தீயு மண்ணுங் திங்களும் மீன்களும்
உடலு மறிவு முயிரு மூளவே ;
தின்னப் பொருளஞ் சேர்ந்திடப் பெண்டும்
கேட்கப் பாட்டுக் காண நல்லுலகும்,
வஞ்சக் கவலைக் கிடங்கொடேல் !”

(வி. நான்மணி மாலை : 24)

என்று “விநாயக ரகவலீ”ல் நமது கவிக் குழில் அகவு கிறது.

பாரதியாரின் கனவு விழி, எதிலும் ஒரு சிறந்த கற் பணை செய்துவிடும். ஒரு தென்னங் கிடுகுப் பந்தவில் இரண்டு சிறு கயிறுகள் காற்றில் உல்லாசமாக ஆடிக் கொண்டிருந்தன ; அவற்றுடன் தாழும் இன்பமாக நட்புறவாடி, இரண்டையும் வள்ளி தெய்வயானையாகவும், அவர்கள் ஊடிக் கூடுவதாகவும் ஒரு கற்பணை செய்துவிட்டார் !

‘குயிற் பாட்டிலு’ம், ‘ஞானரத’த்திலும் கவியின் ஒப்பற்ற கற்பணைத் திறன் தெளிவாக விளங்குகிறது. இயற்கையின்ப மனைத்தையும் உருட்டித் திரட்டி ஒரு சர்க்கரை வட்டாக அளிக்கும் ஒரு கவியை ஆராய்ந்து, இப்பகுதியை மூடிப்பாம் : நிலவையும் மீனையும் காற்றையும் கவி இன்புற்று அழகு வெறி பிடித்துப் பாடுதலைக் கேண்மின் :

“ நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே,
குலாவு மமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறி படைத்தோம் ;
உலாவு மனச்சிறு புள்ளினை யெங்கனும்
ஒட்டி மகிழ்ந்திடுவோம் ;
பலாவின் கனிச்சுளை வண்டியிலோர் வண்டு
பாடுவதும் வியப்போ ?”

(சுயசரிதையும், பிற பாட்டுகளும் ;
17 - நிலாவும், வான் மீனும், காற்றும்)

ஏ மனமே !

“ தாரகை யென்ற மனித்திரள் யாவையுன்
சார்ந்திடப் போ மனமே !
ஈரச்சவையதி ஹாறிவரும் ; அதில்
இன்புறுவாய் மனமே !
சீரவிருஞ்சுடர் மீனைடு வானத்துத்
திங்களையுன் சமைத்தே,
ஓரழகாக விழுங்கிடு மூள்ளத்தை
யொப்பதோர் செல்வ முண்டோ ?”

(கண : 17)

“ஏ மனமே, பன்றியைப் போல இங்கு மன்னிடைச் சேற்றில் படுத்துப் புரளாதே; விமானத்தைப் போல் வானத்தில் ஓடி விரையும் நல்ல மனம் படைத்தோம்.

“தென்னையின் கிற்றுச் சலசல வென்றிடச் செய்து வருங் காற்றே!

உன்னைக் குதிரை கொண்டேறித் திரியுமொ
ருள்ளம் படைத்து விட்டோம்!”

(ஷ : 17)

என்னே சுதந்தரப் பாய்ச்சல்!

கம்பன் வெண்ணிலாவை பாற்கடலி லெழுந்த “அமுத கலசம், வெண்டாமரை மலர், வெள்ளிக் கும்பம், அண்டத்தைப் புதுக்கி வெண்ணமுது பரப்பி எழுந்தது, வெண் னென்றுப்பு” என வர்ணிக்கிறான். பாரதியாரோ அன்பும், காதலும், இன்பமும், இனிமையும், தெள்ளத் தெளிவும் அணிந்து விளங்கும் ஒரு கவிச் சிந்தாமணியையே புன் னகை புரியும் சந்திரனுக்குச் சூட்டுகிறார்!

“சந்திரனே! வானக் கடலிடை, இன்பத் தீவென் றிலகுகின்றாய்; சொல்லியும் கண்ணையும் நெஞ்சையும் உனது சோதி மயக்குகிறது; நின்னென்றில் அமுதம் கூடி யிருக்கிறது; மாதர் முகம் நினக்கினையோ? அது வயதாற் கெடுவது! ஓர் இளைய காதலி—காமன் வில் வொத்த புருவத்தாள்—அன்புப் புன்னகையினர், முத்தம் வேண்டி முகத்தைக் காட்டுகிறார்கள். அவள் முக வனப்பு அழிவதில்லை; அத்தகைய அமரக் கண்ணியின் எழில் நின் னிடை விளங்குகின்றது:

“நின்னென்றியாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே—நன்கு
நீடு மழுது மெழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே!

மன்னுபொருள்க ஊனத்திலு நிற்பவன்
வெண்ணிலாவே—அந்த

மாயனாப் பாற்கடல் மீதுறவில் கண்டனன்
வெண்ணிலாவே !”

(தோத்திரப் பாடல் : 26)

என் நும் அடிகளை,

“அருந்த அமரர் கலக்கிய நாள்
அழுதம் நிறைந்த பொற்கலசம்

இருந்த திடைவங் தெழுந்த தென்
வெழுந்த தாழி வெண் டங்கள் !”

என் நும் கம்பன் வாக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

“வெண்ணிலாவே ! இன்னிய மேகச் சடைமிசை,
கங்கையும் நீயும் விளங்கும் சிவ தரிசனம் கண்டனன் !
காதலர் நெஞ்சை நீ வெதுப்புவதாகச் சொல்லுகின்றனர் ;
ஆனால், உன்னைக் காதல் புரிவோருக்கு அழுதனிக்கிறும் ;
சிதமணி நெடு வானக் குளத்திடை ஒளிரும் வெண்டாமதை
போன்றனை ! ஏ, வெண்ணிலாவே, நீ

“ மோத வருங் கரு மேகத் திரளினை—நீ
முத்தி நெனிதந் தழுகுறச் செப்குவை ;
தீது புரிந்திட வந்திடுந் தீயர்க்கும்—நலன்
செய்தொளி நல்குவார் மேலவ ராமன்றே !”

(தோ. பா—26)

என் நும் நீது, இணையற்ற கம்பச் சித்திரமாகவே விளங்கு
கிறது !

“ வெண்ணிலாவே ! மெல்லிய மேகத் திரைக்குள் நீ
மறையும் போது, உன் மேனியழுகு மிகுகின்றது. நீ
என்ன, யவனப் பெண்போல முகம் மூடிக்கொண்டனை ?
நான் சொல்லிய வார்த்தைகளில் நானுமற்றனையோ ?
என் பிழை பொறுத்து மீண்டும் உன்னெழுப் பாட்டு !”

இயற்கை யின்பம் எல்லையற்றது ! அதில் எல்லையற்று
நீந்துவர் கவிஞர். இனி பாரதியாரின் அன்பு, காதல்,
நகைச் சுவைகளைக் கதைச் சுவையுடனேயே வருணிப்
பாம்.

17. கவிக் குயில்

பண்ணைச் சுவடி, எழுதுகோல், பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் வரிசையுடன் பாரதியார் தனதறையில் வீற் றிருக்கிறார். மாலை யழகின் மயக்கத்தில் ஒரு கனவு ! அக் கனவு வாழ்க ! அது, கவி யுலகிற்குச் சிறந்த கற்பனையைத் தந்தது :

சேர வளாட்டில் ஒரு மலைப்புறத்தில், வீர முருகன் எனும் வீறுபடைத்த வேடன் இருந்தான். சின்னக் குயிலி என்று அவனுக்கொரு செல்வப் புதல்வி ; தமிழ் நாட்டில் அவனுக்கிணையான அணியழகி யில்லை. தனது மாமன் மகன் மாடன் என்றெருருவன், அவனுடைய செவ்விளைமை யில் மயங்கிக் காமன்கணைக் கிரையாகி, அவளே சிந்தையா கினன் ; பொன், மலர், புதுத்தேன் முதலியவற்றை நித்தங் கொடுத்து அன்பு பெருக்கினன் ; அவன் வருந்துவதைச் சகியாமல் அவனை மணப்பதாகச் சின்னக்குயிலி வாக் களித்து விட்டாள் ; ஆனால் அவன் மீது காதல் ஏற்பட வில்லை. குயிலியின் அழகைக் கண்டு நெட்டைக் குரங்கன் எனும் வேடர்கோன் காதல் கொண்டான் ; அவன், செல்வமும் வீரமும் நாடெல்லாம் அஞ்சி நடுங்கும் செல் வாக்குமூள்ள மொட்டைப் புலியனின் மூத்த மகன் ; மொட்டைப் புலியனும் வீர முருகனைப் பெண் கேட்டான் ; கண்ணுலம் நிச்சயமாயிற்று ; இன்னும் பன்னி ரண்டு நாட்களில் முகூர்த்தம் ; இது கேட்டு மாடன் மனம் புகைந்தான். குயிலியிடம் வந்து வருந்துகிறான். குயிலி கருணை பூண்டுரைப்பாள் :

“ நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும் கட்டுப் படி யவர்தங் காவலிற் போய் வாழுங்தாலும், மாதமொரு மூன்றில் மருமாநு சிலசெய்து பேதம் விளைவித்துப் பின்னிச்கே வக்திடுவேன், தாலிதனை மீட்டுமவர் தங்களிட மேகொடுத்து, நாவிரண்டு மாதத்தே நாயகனு நின்றனையே

பெற்றிடுவேன் ; நின்னிடத்தே பேச்சுத் தவறுவானே ?
மற்றிதனை நம்மிடுவாய், மாடப்பா ”

—(குயில் தனது பூர்வ ஜன்மக் கதை யுரைத்தல்)
ஊனவே மாடன் மகிழ்ந்தான்.

ஓர் அழகிய மாலையில் தோழிமாருடன் ஒரு காட்ட
கத்தில் குயிலி, மின்னற் கொடிபோல விளையாடிக்
கொண்டிருந்தாள். அங்கு ஒரு மாளைத் தொடர்ந்து வந்த
சேர இளவரசன், இந்த மான் விழியைக் கண்டு, கரை
கடந்த மையல் கொண்டான் ; இருவர் விழியும் காதலில்
நோக்கின ; ஆவியில் இருவருங் கூடினர். தோழியர்
இளவரசரைக் கண்டு அஞ்சி மறைந்து விட்டனர்.

இளவரசன்: வேடர் தவமகளே, விந்தை யழகே !
இன்றே என் ஆண் பிறப்பின் பயனைப் பெற்றேன் ; கண்ட
தும் உன்னிடம் காதல் பொங்கினேன் !

குயிலி: (காதலை மனத்தடக்கி) ஜூயனே ! உங்கள்
அரண்மனையில் ஜூநா ரு அழகு பணிப்பாவையர் உள்ளன
ராம் ; கல்வி தெரிந்தவராம் ; கல்லுருகப் பாடுவராம்.
அன்னவரை நீ கூடிக் களிப்பாயாக ! நான் வீர மலைக்
குறவர் மகள் ; சுகவாசிகளான மன்னவரை வேண்டேன் ;
கொல்லும் அடற் சிங்கம் குழிமுயலை வேட பதுண்டோ ?
வெற்றி வேந்தரும் வேடருட் பெண்ணெடுப்பாரோ ?
நாங்கள் பத்தினி வாழ்வை விரும்புவோர் ; வேந்தரே நும்
விலைப்படோம் ; போய்வருவீர் பேரற்றி !

இளவரசன்: விழிக் குறிப்பாற் காதலை யறிகிறுன் ;
பக்கத்தில் வந்து பளிச்சென்று கண்ணத்திற் செக்கக்சிவந்த
முத்தமிட்டான். காமியற்கு நெறியேது ? “ நின்னை
யன்றி எனக்குகந்த பெண்ணுண்டோ ? பொன்னே, ஒளிர்
மணியே, முத்தமே புத்தமுதே, இன்பமே, மாதரசே,
நீயே மனையாட்டி, அரசாணி, நீயே துணை, குல தெய்வம் ;
வேறு பெண்ணை நினையேன் ! வேத நெறியில் உன்னை

உன் வீட்டோர் மனப்படி மணம் புரிகிறேன் ” என்று வலக்கை தட்டி வாக்களித்தான்.

குயிலி பூரித்தாள் ; இன்பவாரித் தொங்கி நாணக் தவிர்த்தாள் ; நனவிறந்தாள் ; காதலனைத் தழுவி முத்த மிட்டாள் ; தேனில் விழுஞ்க வண்டு போலுங், காந்தத்தின் செப்பட்ட இரும்பு போலும், இளவரசன் காதலியை இறுகத் தழுவி இன்பக்கடவில் மூழ்கிவிட்டான் ! இரு வரும் ஒருவராகி நிற்கையில், மாதருடன் குயிலி காட்ட கஞ் சென்றுமிக் கொண்டிருப்பதைக் கேட்டு ஆவலோடு காண, நெட்டைக் குரங்கன் அங்கு வந்துவிட்டான். கண்டான் காதலர் முயக்கை ! மனம் வெந்தது :

“ பட்டப் பகவிலே ! பாவிமகள் செய்தியைப் பார் !

கண்ணுலங் கூட, இன்னுங் கட்டி முடிய வில்லை.

மஸ்னுக்கி விட்டா எளன் மாணங்தொலைத்து விட்டாள் !

‘ நிச்சிய தாம்பூலம் ’ நிலையா நடந்திருக்கப்

ஷிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ ?”

—(இடு குயில் கதை)

என்று வெந்து, சினந்து, கலங்கினான்.

நெட்டைக் குரங்கன் இங்கு வந்ததைக் கேட்டு, மாடன் ஓரே பாய்ச்சவில் நீரோடுமேனி நெருப்போடுங் கண்ணுடனே ஓடி வந்தான். இவர்களைக் காதலர் காண வில்லை. மாடனுங் குரங்களைக் கூடக்காணுது குயிலியின் செயலைக் கண்டு பொங்கினான். காதலரின் நான்கு விழிக ஞம் ஆவிக்கலப்பிலே தேவ சுகங்கொண்டு மூடி யிருங் தன ; அங்கு அதைக் கண்டு ஆவியிலே தீப்பற்றிப் பொறி பறக்கும் நான்கு விழிகள். சினந்து விழித்தன. மாட ஞம், குரங்கனும் வாலுருவி இளவரசன் முதுகினிலே இரண்டு வெட்டுப் போட்டனர். சட்டென்று அவன் திரும்பி யெழுங்கு இரண்டு வாள் வீச்சில் அவர்களைக் கொன்று வீழ்த்தினான். அவர்கள் பேச்சிழுந்து பின் மாய்க் கிடங்கு விட்டனர். மன்னானும் சோர்ந்து, மன்ன

னில் வீழ்ந்தான். குயிலி அவனை மடிமேலிட்டு, கண்மாரி பொழிந்து, மனமகிழ்ந்தாள் : “பெண்ணே, இனிப் பிழையேன் : சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். அழுது பயனில்லை. சாவிலே துன்பமில்லை ; நாம் மீண்டும் பிறப் போம் ; அப்போது உன்னைக் காதலித்துக் கலப்பேன் ; இன்னும் பிறவியுண்டு, இன்பழுண்டு ; மாதரசே, வரும் பிறப்பில் நின்னுடனே வாழ்வேன் !” என்றுரைத்து, இன்பப் புன்னகையுட னிறந்தான்.

தொண்டை வளாட்டில் ஒரு கடற்கரைப் பட்ட ணத்தில் இளவரசன் மறு பிறப்பெய்தி ஒரு சோலையில் குயிலைக் கண்டான் !

இந்தக் குயிலே, நமது கவி யிளவரசர் காதலித்த குயில். தொண்டை வளாட்டில் கடற்கரைப் பட்ட ணத்திற் பிறந்த இளவரசரும் இவரே ! கவிக்குயிலும் இவர் காதலியே ; தமது மறு பிறப்புச் சரிதையை அவரே எழுதி வைத்துள்ளார் ; ஆதலின் சுய சரிதமாகவே அதைச் சொல்வோம் :

காலை யிளம்பருதி வீசங் கதிர்களிலே, நீலக்கடல் ஒரு நெருப்பெதிரே மின்னும் மணிபோல, மோகனச் சோதி காந்துகிறது ; வேகத் திரைகளால் வேதப் பொருள் பாடிச் செந்தமிழ்ப் புதுவைங்கர்க் கரையைத் தழுவுகிறது ; அங்கொரு நெய்தற் சோலையில் ஒரு மரக் கிளையில் பெண் குயில் காற்றில் அழுதைக் கலப்பது போலும், மெல்லிய மின்னற்சுவை பரவுதற் போலும், பாடிக்கொண் டிருக்கிறது ; ஆண் குயில்களின் மேனி புளக முற்று, உள்ளத்தணல் பெருக்கிற்று ; சோலைப் பறவைகள் கருத்திழுந்து பரவசமுடன் கேட்டுக் கொண் டிருக்கின்றன. வானத்து மோகினியே இவ்வுருவெய் தினளோ ? இப்பாட்டில் நான் பரவசமானேன் !

“ மனிதவரு நீங்கிக் குயிலுருவும் வாராதோ ?

இனிதிக் குயிற்பேட்டை யென்றும் மிரியாமல்,

காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதத் கனவினிலே நம்முயிரைப் போக்கோமோ!"

(குயில்)

என்று பல நினைத்தேன்! எனக்குக் குயிற் குரலில்லெனி
நும் 'குக்குக்கூ' என்று அக்குயில் பாடிய பாட்டில்
உள்ள பொருளைச் சொல்லுகிறேன் :

"காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்!"

(குயிலின் பாட்டு)

கடவுளருளே நல்லொளி; அது போயில் எங்கும்
இருளே! அருளின்றேல் இருள்; இன்பமழிந்தால்
துன்பம் :

"நாதம், நாதம், நாதம்,
நாதத் தேயோர் நலிவுண்டாயிற்
சேதம், சேதம், சேதம்.

தாளம், தாளம், தாளம்,
தாளத் திற்கோர் தடையுண்டாயில்
கூளம், கூளம், கூளம்!"

(குயில் பாட்டு)

பண்ணிற்குப் பழுதுண்டேல், மண்ணே; புகழுக்குப்
புரையுண்டேல், இகழே! உறுதி யடைந்தால், இறுதி;
கூடல் பிரிந்தால், வாடல்!

இந்த மோகப் பாட்டு முடிந்ததும் பாரெங்கும்
மெளனம் பரவியது; மற்றப் பறவைகளைல்லாம் சென்று
விடவே, குயிலைத் தனியே கண்டேன்; குயிலோ, சோக
முற்றுத் தலை குனிந்து நின்றது; 'பேடே, திரவியமே,
பேரின்பப் பாட்டுடையாய், ஏழுலகும் இன்பத் தீயேற்
றுங் திறனுடையாய்! உனக்கென்ன குறை?"
என்றேன்.

அதற்குக் குயில்,

“ காதலீ வேண்டிக் கரைகின்றேன் ; இல்லையெனில் சாதலீ வேண்டித் தவிக்கின்றேன் ” என்று சொல்லிற்று.

“ குயிலே, நீ வானத்துப் புட்களைல்லாம் மையலுறப் பாடுகிறோய் ; ஞானத்திலுஞ் சிறந்துள்ளாய் ! நீ காதலரை எய்தாக் காரணமேன் ? ” என்று வினவினேன்.

குயில் தனது காதற் கதையைச் சொல்லிற்று :

“ மானமும் நாணமும் பாராது உண்மை யுரைக்கி ரேன் ; அறிவும், வழிவும், குறுகிய புள்வடிவினாலே னும், யாவர் மொழியும் எளிதில் உணர்வேன் ; இந்த மானுடரின் வஞ்ச வழக்கெல்லாங் தேர்ந்தேன். எனது நெஞ்சை, நாட்டிலும் காட்டிலும் ஒலிக்கும் பாட்டிற் பறி கொடுத்தேன் :

“ கானப் பறவை கலகலெனு மோசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்றுநீர் ரோசை, அருவி யொவியினிலும்,
நீலப் பெருங்கடலெங் நேரமுமே தானிசைக்கும்
ஒலத் திடையே யுதிக்கு மிசையினிலும்,
மானுடப் பெண்கள் வளருமொரு காதவினால்
ஊனுருகப் பாவுதி ஓரிடுங் தேன் வாரியிலும்
ஏற்ற நீர்ப் பாட்டி னிசையினிலும், கெல்லிடிக்குங்
கோற்றெழியார் குக்குவெனாக் கொஞ்ச மொவியினிலும்,
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள்தா மொவிக்கக்
கொட்டி யிசைத்திடு மோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
வேயின் குழலோடு வீணமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவிப்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் ! மனிதரே
காதலீ வேண்டிக் கரைகின்றேன்.....”

(குயிலின் காதற் கதை)

என்றது!

சின்னக் குயில் இதைச் செப்பிடவே, என் உயிரை யும் உள்ளத்தையும் ஓர் இன்பச் சூரங் கவர்ந்தது ; அதன்

பேச்சே எனது உள்ள வீணையில் ஓலித்தது : “ காதலோ காதல் ! காதல் கிடைத்திலதேல் சாதல் ! ” இதற்குள் மற்றப் பறவைகளெல்லாம் வந்து விட்டன.

குயில் மேலும் சொல்லும் :

“ காதல் வழிதான் கரடு முரடாமென்பர் ; துன்பக்கடல்னிலே, நல்லுறுதி கொண்டதோர் நாவாய் போல் வந்தீர் ! உம்மோடு அளவளாயும் இன்பத்திற்கும் இடைஷ்ரு வந்து விட்டது ; பட்சிகள் வந்துவிட்டன ! இன்றைக்கு நான்காநாள் இங்கு மறவாது வந்தருள வேண்டும். மேற்குலத்தீர் ! என் சிந்தை பறிகொண்டு செல்லுகிறீர் ; திரும்பி வராவிடில், என் ஆவி தரியேன் ” என்று குயில் மறைந்தது.

என் காதல் மிஞ்சிற்று ; இருபது பேய் கொண்டவன் போலக் கண்ணும் முகமும் காதற் களியேறிற்று ; காமனுசின் அம்பு நுனிகள் அகத்தில் தைத்தன ; உலகெங்கும் என் காதற் குயில் ஒன்றையே கண்டேன் ; மனை சென்றேன் !

“ நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ ? தறி படுமோ ? யார் படுவார் ? ”

—(குயில்—காதலோ காதல்)

நீளச் சிலை கொண்டு மன்மதன் நிற்கிறுன் ; மாயக் குயில், அதன் மாயத் தீம்பாட்டு, சாயை போன்ற இந்திரசால வலகு—இவ்வளவு தான் அறிவேன் ; புத்தி மனம் சித்தம் புல்லென்றுங் காணேன்.

மறுநாட் காலை கரைகடந்த வேட்கையுடன் குயிலைக் காணச் சோலைக்கு வந்தேன் :

“ வஞ்சனையே ! பெண்மையே ! மன்மதனும் பொய்தேவே ! செஞ்சகமே ! தொல்விதியினீதியே ! பாழுலகே ! கண்ணுலே நான்கண்ட காட்சிதனை யென்னுரைப்பேன் !

பெண்ணு ஸ்ரிவிழக்கும் பித்தரெலாக் கேண்மினே !

மாதரெலாக் கேண்மினே ! வல்விதியே கேளாய்நீ !”

—(குழிலும் குரங்கும்)

அந்த மாயக்குயில் ஒரு குரங்குடனே காதலித்துக் கொண் டிருந்தது. அக்கணமே இரண்டையும் வெட்ட வாளை யுருவி ஓளிந்து நின்று அதன் பேச்சைக் கேட்டேன். அம் மாயக்குயில் குரங்குடன் என்ன வார்த்தை பேசிற்று :

(இந்த வானரமே முன்னே சொன்ன நெட்டைக் குரங்கன்; கவியின் நகைச்சுவை இங்கு பொருந்தக் காண்மின்.)

“வானரரே !

ஈடறியா மேன்மையழ கேம்பந்தவரே, பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே, நின்னழகைத் தப்புமோ ? மையல் தடுக்குந் தரமாமோ ?

மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே எண்ணினின்றூர் தம்மை ; எனிலொருகால், ஊர்வகுந்தல் கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே, அந்த மனித ருயர்வெனலாம்.

மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும், கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே, வானரர்தனு சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ ?

ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும் பட்டுமையிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி யெதிருக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் ஆசை முகத்தினைப்போல் ஆக்க முயன்றிடனும், ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே கூடிக் குதித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர்போ லாவாரோ ? வாலுக்குப் போவதெங்கே ? ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ ? பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல் ;

வேகமுறத் தாவுகையில் வீசி யெழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ ?
சைவ சுத்தபோசனமும், சாதுரியப் பார்வைகளும்,
வானரற்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ ?”
[குயிலும் குரங்கும்]

தேவரீர், காதலை மணிபோ வடைந்தேன் ! “காதல் காதல்
காதல்” என்று அந்த நீசக் குயில் நெருப்புச்சுவைக்
குரவில் பாடிற்று.

குரங்கோ, அதில் மதி மயங்கி, “ஆவி யுருகுதல்,
ஆஹாஹா !” என்று தாவிக் குதித்துத் தாளாம் போட்டுக்
கண்ணைச் சிமிட்டி, கையாலும் காலாலும் மண்ணைப்
பிழுண்டி, வாரி யிறைத்து, “ஆசைக் குயிலே, அருமைத்
தெய்வமே, பேச முடியாப் பெருங் காதல் கொண்டேன் ;
இனிப் பிரிவாற்றிலேன். இதோ முத்தம்” என்று சூத்
தாடியது ! என் கோபம் பொங்கியது ; வக வாளை வீசி
னேன் ; ஆனால், குரங்கு தப்பி யோடிற்று ; குயில் பறங்
தோடிவிட்டது.

சூரியன் உச்சி வானத்திற் கொலுவிருந்தான்.
நானும், துயருஞ் சோர்வமுற்று உளம் பதைத்து வீடுற்
றேன் ; மூர்ச்சித்தேன் ! தாயார் உணவு தர உண்டேன்,
உறங்கினேன். பொழுது பூலர்ந்தது தங்கத்தை வார்த்து
ஏங்கும் பரப்பியது போலக் கதிரமுகு உவமைகடங்
தொளிர்ந்தது !

“புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி,
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து,
விண்ணை வெளியாக்கி விங்கதசெயுஞ் சோதியினை.”

(குயில் : இருளும் ஒளியும்)

காலையிற் கண்டு தொழுதேன் ! கால் சோலைக்கிமுத்தது ;
சோலையிற் சுற்றுமுற்றும் பார்த்தேன். ஆ ! ஒரு கிளையில்
அந்த நீலக் குயிலிருந்து, ஒரு மாட்டிற்குக் (மாடன்)காதற்
கதை புகன்று கொண்டிருக்கிறது ! கண்டேன், வெகுண்

டேன், கலங்கினேன், குமைந்தேன், குழுறினேன், அனல் சிஂதினேன், மெய் வியர்த்தேன்! இதைக் கொல்ல நினைந்து அதன் மொழிகளை மறைந்திருந்து கேட்ட தென்னே:

“ பெண்டிர் மனத்தைக் காந்தமெனப் பிடித்திமுக் குங் காந்தமே, நந்தியே, காமனே, மாடாய்க் காட்சி தரும் மூர்த்தியே, மாந்தரும் தமது வலிவுள்ள மைந்தரைக் காளை யென்று சிறப்பிக்கின்றனர். காளையரிற் சிறந்தீர், ஆரியரே, நீள் முகமும் நிமிர் கொம்பும், பஞ்சப் பொதிபோல் பருவடலும், வீசு திருவாலும், வானத்திடிபோல் “ மா ” என்று உறுமுவதும், முதுகின் மீதேறும் புட்களை வாலைக் குழமுத்தடிப்பதும் கண்டு கனமோகமானேன்! நான் சின்னக் குயிலின் சிறு குலத்தில் தோன்றினேன் !

“ காடெல்லாஞ் சுற்றிக் காற்றினிலே ஏற்றுண்டு, மூடமனிதர் முடைவயிற்றிற்கு ஓர் உணவான சிறு குலத்தில் தோன்றி விட்டேன்! சேற்றில் தாமரையும் சிழுடைய மீன் வயிற்றில் முத்தும் உதிப்பதுபோல், என் மனத்தில் தங்களிடம் காதல் பிறந்துவிட்டது!”

“ காமனுக்கு, சாதி பிறப்புத் தராதரங்கள் உண்டோ? அடியாள் உம்மைக் காதலித்து விட்டேன்! மனிதரைச் சுமந்து களைத்திருக்கும்போது, இன்னிசை பாடி உம்மை மகிழ்விப்பேன்; முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன். வாலிலடிபட்டு மகிழ்வேன்; ‘மா’ வென்று நீர் கத்தும் போது நானும் கூவவேன். மேனியில் உண்ணிகளை மேவாது கொல்வேன்; நீர் அசை போடும்போது பக்க மிருந்து கதைகள் சொல்வேன்.”

“ காதலுற்று வாடுகின்றேன்; காதலுற்ற செய்தியினை மாதர் உரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்!

இத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம் இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு

[நாணமுண்டோ?]

(குயிலும் மாடும்)

ஆசைதான் வெட்கமறியுமோ? “காதல், காதல்! பாட்டைக் கேட்டுப் பரவசமானேன்! பாட்டின் வலிமை என்னே! பிரமனே!

“ நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய் !
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய் !
காற்றைமுன்னே யூதினுய், காண்சிய வானவெளி
தோற்றுவித்தாய் ! நின்றன் தொழில் வலிமை யாரறிவார் ?
உள்ளாந்தான் கவ்வ வொருசிறிதுக் கூடாத
கொள்ளோப் பெரியவருக் கொண்ட பலகோடி
வட்ட உருளைகள்போல் வானத்தி லண்டங்கள்,
எட்ட நிரப்பியவை யெப்போதும் ஓட்டுகின்றுய் !
காலம் படைத்தாய், கடப்பதிலாத் திக்கமைத்தாய் !”

(குயிலும் மாடும்)

உலகில் நாள்தோறுங் தோன்றி மறையும் பல கோடி யுயிர்களைப் படைத்தாய் !

“ ஆனாலும், நின்ற னதிசயங்கள் யாவினுமே,
கானமுதம் படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டு நெடு வானங் கடலெல்லாம் விந்தையெனில்,
பாட்டினைப்போ லாச்சரியம் பாரின்மிசை யில்லையடா !
ஷதங்க ஜொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் சேரு நயத்தினுக்கு நேராமோ ?
ஆசைதருங் கோடி யதிசயங்கள் கண்டதிலே,
ஆசைதரு மின்பம் உவமையிலா இன்பமன்றே !”

(குயிலின் பாட்டு)

பாட்டின் மயக்கம் தீர்ந்தது. அந்தக் காளையைக் கொல்ல வாள் வீசினேன் ; காளையும் ஓடிற்று. குயிலும் பறந்து விட்டது ; நாணமிலாக் காதல் கொண்ட நானும், வீடு வந்து சேர்ந்தேன்.

சொற்றைக் குரங்கும் தொழுமாடும் எனக்கு வயிரிக ஸாக வந்ததை எண்ணிப் பொங்கினேன். கொடிய காதற் பித்தம் பிடித்தது. அன்று துயின்று, காலை (நான்கா நாள்—

குயிலுரைத்த நாள்) எத்துக் குயிலின் மோசத்தை நினைஞ்சேன் ; சோதிக் கடவில் தோன்றும் கரும்புள்ளி போலக் குயில் பறந்து சென்றது. வீதியில் வந்து அதைத் தொடர்ந்தேன் ; மாஞ்சோலையில் குயில் வீற்றது ; தனது பழைய காதற் பாட்டையே பாடியது ; மனங் குமைந்தேன் ; எதிர் சென்றேன் !

“நீசுக் குயிலே ! ஆசைக் குரங்கையும், அன்பு ஏரு தையும் நினைத்துக் காதல் பாடுகின்றுப் ; இழிந்த புலைப் பாட்டைக் கேட்கவோ அழைத்து வந்தாய் ?” என்று சீறிக் கொல்ல முயன்றேன். திடீரென மனமிளகிற்று ; வஞ்சக் குயிலி கண்ணீர் கடக்கடென்றார்,

“ஜைனே, என்னுயிரின் ஆசையே ! அன்றிற் சிறு பரவை, ஆண்பிரிய வாழாது. ஞாயிறு சினந்தால் மலர் வாழுமோ ? தாயே கொன்றுல் சேய்க்குக் கதியுண்டோ? அரசே, ஆவற் பொருளே ! தாங்கள் சினந்தால் தற்கொலை புரிவேன் ; தீயில் வீழ்வேன் ; என் மீது உமக்குள்ள குறை யறிவேன். குற்றம் எனதல்ல ; உம்மையும் குறை கூறேன். என்னைப் புறக்கணித்துச் சொல்லின் தீயில் அழிவேன் ; ஆனால் முடிவாக என் பூர்வ கதையைச் சொல்லி விடுகிறேன். பொதிகை மலைக்கருகே ஒரு சோலையில் இருக்கும்போது ஒரு முனிவரைக் கண்டு பணிந்தேன் ; அவர் வாழ்த்தினார். “எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன் ?” என்று வினவினேன். என் முற்பிறப்புக் கதையை முனிவருரைத்தார். (அதை நாமும் முதலில் உரைத்தோம்.) மாடனும் குரங்களும் முற்பிறப்பில் என்னைக் காதலித்த மனிதர் ; இப்போது மோகத் தால் தங்களுக்கு ஜயமுறைச் செய்தனர். ஆரியரே, காதலருள் புரிவீர் ! காதல் இல்லெனிற் சாதலருளுவீராக !” என்று குயில் என்கையில் வீழ்ந்தது.

“காதலிலே ஜயங் கலந்தாலும் நிற்பதுண்டோ ?

மாதரன்பு கூறில் மனமிளகா ரிங்குளரோ ?”

(குயில் கதையுரைத்தல்)

அன்பு மூண்டது ; இன்ப வெறி கொண்டேன் ; குயிலை முத்தமிட்டேன். ஆ, குயிலுரு மறைந்தது ! விந்தை, விந்தை ;

“ஆசைக் கடவின் அமுதடா, அற்புதத்தின் தேசமடா, பெண்மைதான் தெய்விகமாங் காட்சியடா!” (ஸ்த)

பெண்ணென்றுத்தி நின்று என்னை நோக்கினால். சாமீ ! இவளமுகை எப்படித் தமிழில் இசைப்பேன் ! கண்கள் ஆளை விழுங்குகின்றன ; விழியில் கவி மிதக்கிறது ; இதழில் வெண் முறுவல் பாய்ந்து நிலவுகிறது !

* * * “கவிதைக் கனி பிழிந்த

சாற்றினிலே, பண் கூத்தெனு மிவற்றின் சாரமெலாம் ஏற்றி, யதனேடே யின்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் மாதிவளின் மேனி வகுத்தான் மிரமனென்பேன் !”

(குயில் கணதயுரைத்தல்)

பெண்ணைத் தழுவி முத்தமிட்டு, மோகப் பெருக்கில் சித்தம் மயங்கி யிருக்கையில், பாவை சோலை எல்லாம் மறைந்து விட்டன ! விழித்துப் பார்க்கையில், வீட்டில் உள்ளோம் என்றறிந்தேன் !

இக்குயிற் பாட்டு முழுதும் கலை சிரம்பிய காதல் விருந்து !

“Love is a smoke raised with fume of sighs ;
Being purged, a fire sparkling in lover's eyes ;
Being vexed, a sea nourished with lover's tears ;
What is it else ? a madness most discreet
A choking gall and a preserving sweet.”

(Shakespeare)

“விம்மலிற் கிளாந்த புகையது காதல் !

மாசறு காதல், காதலர் கண்களில்

தேசுறத் திபோல் திகழுறும் : வருத்தின்

காதற் கண்ணீர்க் கடலுண்டு தழைக்கும் ;

இன்னுமென்? நியாயமான பைத்திய
நெஞ்சடை விடமும் நீளிரு இன்பமும்!"

என்ற ஷேக்ஸ்பியரின் வாக்கு, இங்கே பொருஞ்சி யிருக்கிறது.

18. அன்பமுது!

பக்ஷி

பக்தியிலும் ஆக்ம சமர்ப்பணத்திலும் பாரதியாருக்கு ஆவேசமான உறுதியும் நம்பிக்கையுமண்டு. பக்தியினாலே எல்லா மேன்மைகளும் எய்தும்; தெளிவு, செம்மை, கல்வி, சொல்வன்மை, ஆண்மை, வீரம், செல்வம், தத்துவ ஞானம், மனவுறுதி எல்லாம் எய்தும். பத்தியால், காமப் பிசாசைக் கால் கொண்டடிக்கலாம். ஆசையைக் கொல் வோம்; அச்சத்தைப் பொசுக்குவோம்; பாச மறுப் போம்; ஈசனைப் போற்றுவோம்; சோர்வுகள், பொய்ச்சுகம், தீமை அபாயங்கள் எல்லாங் திரும்; தெய்வ வாழ்க்கைசேரும். சித்தத் தெளிவால் மாயையை வெல்ல வேண்டும்.

"நீதரு மின்பத்தை நேரென்று கொள்வனே மாயையே?—சிங்கம்,

நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை மாயையே! (வேதாந்தப் பாடல்: 1)

என்று அதைத் தூரத்தியடிக்கவேண்டும்.

இவ்வுவமையைக் கம்பன், 'அங்கதன் தூதுப் படல'த் தில் வழங்குவதைக் காண்க:

"வாய்தரத் தக்க சொல்லி என்னையுன் வசஞ்செய் வாயேல்,

ஆய்தரத் தக்க தன்றே?
தூதுவாங் தரச தாள்கை

நீதரக் கொள்வேன் யேனே !

பிதற்கினி நிகர்வே ரெண்ணில்

நாய்தரக் கொள்ளுஞ் சீய

நல்லர் சென்று நக்கான் ! ”

(சொ: கூசா)

ஏன்று இராவணனின் மாய வலைக்கு அங்கதனுரைக் கிழுன்.

அவலை நினைத்து உமி மெல்லுவது போலக் கண்ட கண்ட எண்ணங்களை விடுத்து, அனைத்துள்ளும் ஒளிரும் ஆன்ம வழிவான சுத்த அறிவான பிரம்மத்தையே, உள்ளும் புறமும், உருசிலும் அருசிலும் அன்பு செய்ய வேண்டும். எவ்வுயிருங் கடவுள், எச் செயலும் அவன் செய வென்று, அகந்தை கவலை சினம் தேம்பல் ஏக்கம் நாடி யதிர்ச்சி அச்சம் அடிமைத்தனம் தாபம் அனைத்தையும் சிரென்று தள்ள வேண்டும். பேசுவதிற் பயனில்லை; அனுபவத்தாலேயே கடவுளரிவைப் பெறவேண்டும். கடவுளில்லையெனப் புகல்வது, தடித்த நாத்திக மனமாயை, மடமை, செருக்காகும். ஆனால் பலர் பலவகையாக ஒரு கடவுளையே தொழுகின்றனர்; ஒம் நமசிவாய வெனி னும், ஹரி ஹரி, ராம ராம, ஒம் சக்தி, அல்லா, யஹோவா எனிலும், எல்லாம் ஒரு பொருளையே குறிக்குமென்று சமத்துவதும் பேணவேண்டும்; புத்தம், சமணம், பார்ஸி மதம், ஏசு மதம், ஸாதன லிங்கு தருமம், இஸ்லாம், யூதம், தாவ (Teo) மதம், கொன்புதல்ஸ் கண்ட கண்டுசி மதம்—அனைத்துள்ளும் புதைந்துள்ள கருத்து ஒன்று தான். “தத்வமஸி” (சாமி நீ என்பதே அதன் பொருள்) பொருள் ஒன்று; அதையே பெரியோர் ஒமென்பர். அதுவே ‘ஆம்’ என்பதும்; அதுவே உள்ளது; அஃது உண்மை, அறிவு, இன்பவியல் புடைத்து; அந்தப் பர சிவ வெள்ளம், உள்ளும் புறமும் நிறைந்துள்ளது; காட்சி கருத்து எல்லாம் அதனிடைப் பிறந்தன. அஃது எல்லையற்ற பிரிவுள்ளது; ஆனால் யாதிலும் பற்றற்றது. அதுவே சக்திகளைப்

பொழிந்து, அனுக்களைக் கூட்டிப் பிரிப்பது. அப்பொருள் பலவாக, எங்கும் யாவுமாய், எல்லா மதங்களையும் தழுவி, வேண்டுவோர், வேட்கை, வேட்கைதரும் பொருள், காண்போன், கண், காட்சி எல்லாமாகிறது. நிராசை யுடன் அதிற் கலப்பார் மிகப் பெரியோர்.

“ ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்;
என்றுமே இப்பொருளோ டோந்தத் துள்ளவரே !”

(வேதாந்தப் பாடல் : 28)

அப்பொருளையடைய உபாயமென்ன ? தியானமே.

“ எண்ணமிட்டா லேபோதும், எண்ணுவதே யிவ்வின்பத்
தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா !”

(வேதாந்தப் பாடல் : 28)

காவித் துணி வேண்டாம், கற்றைச் சடை வேண்டாம்,
சாத்திரம், சதுமறை, தோத்திரம், தவம், சாதனை எது
வும் வேண்டாம் ! ‘யாதும் சிவானந்தப் பெருக்கு, அது
என்னகத்தே யுள்ளது’ என்று பாவித்து, உள்ளே
தொட்டு சின்றுற் போதும்; சித்திய வெள்ளம் என்னுள்
நிரம்புதெனச் சிரத்தையுடன் சிந்தித்தாற் போதும்.
காண்பதெலாம் சத்தியம், அவன் மயம் !

இவ்விதமாகப் பரபக்தி, அபரபக்தி இரண்டையும்
பேணலாம். எனினும், கிடை சொல்வது போல் உயர்ந்த
அருவழிபாடு மிகவும் கடினம் ! மிக மிகச் சிலருக்கே
அது சித்திக்கும். ஆதலின் பெரும்பாலோர்க்கு உருவழி
பாடே எளிதாகும்.

ஆண்டவனைப் பல பாவனைகளில் வழிபடலாம் : இப்
பாவனைகள் திருவாய்மொழியில் மிக வருக்கமாகப் பாடப்
பெற்றுள்ளன. கோதை நாச்சியாரைப் போலக் காதல
னுக வழி படலாம் ; தாய், நண்பன், குழந்தை, தோழி,
சேவகன், சுற்றம்—என்ற பலவகை யுறவில் ஆண்டவ
னன்பிற் கலக்கலாம்.

19. கண்ணன் பாட்டு

தெய்வ வறவுகளைப் பாரதியார் வெகு இனிமையாகக் கண்ணன் பாட்டில் விளக்குகிறார் :

தாஸபாவனை, வாத்ஸல்யம், ஸ்நேகபாவங்களுடன் பாரதியார் கண்ணனிடம் கொண்ட மதுர பாவனையே இணையற்ற கற்பனையாக விளக்குகிறது : கண்ணன் காளி, சக்தி எனில் ஒன்றே. கண்ணனையே குல தெய்வ மாகப் பாரதியார் சரணடைகிறார் ; பொன் புகழ் என் னுங் கவிகள் வாழ்வைத் தின்னது, “என் வறுமை, அச் சத்தைப் போக்கு ; என் செயலில்லை ; எல்லாம் நின் செயல் ! நல்லதும் பொல்லதும் நான் றியேன் ; நீ வழி காட்டித் துன்பம், சோர்வு, தோல்வி மாற்றி, அன்பு நெறி யில் அறம் வளர்ந்திட நடத்துவாயாக ” என்று கண்ணனைச் சரண் புகுகின்றார் ! இச் சரணகதியே பக்திக்கு முதற் படி :

“ எந்நாள் எம்பெருமான் உன்னாடியோம்
என் ரெழுதப் பட்ட

அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற் றுய்ந்தது காண் ”

(நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்)

என் னும் பெரியாழ்வார் திருவாக்கைக் காண்க.

ஆண்டா

இரண்டாவது படி, ஆண்டா னாடிமைத் திறம். ஆண்டானாடிமைத் திறத்தை நந்தன், கண்ணப்பன், திருமங்கை யாழ்வார் ஆகிய அன்பரிடம் காண்கிறோம். பாரதியாரின் அடியான் அற்புத ரஸமும் கருணைச் சுவவயும் ததும்ப எப்படி யன்பு செய்கிறுன் பாருங்கள் :

“ தஞ்ச முலகினில் எங்கனு மின்றித்
தவித்துத் தடுமாறிப்

பஞ்சைப் பறைய னடிமைப் புகுந்தேன்,
பார முனக் காண்டே 1 ”

(கண்ணன்...என் ஆண்டான்)

“ என் ஆண்டவனே ! வறுமை பினி துயர் தீர்த்துச் சுக மருள வேண்டுமையே ; என் பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப் பிழைத்திடல் வேண்டுமையே ; அண்டையயலுக்கென்னால் உபகாரமாக வேண்டுமையே ; மானத்தைக் காக்க நாலு முழுத் துணி வேண்டும். உனக்கேயானடிமை : காடு கழனிகள் காத்திடுவேன் ; காலிகள் மேய்ப்பேன். முதலில் பாடுபடச் சொல்லி என் பக்குவம் பார் ஆண்டே ; தோட்டங்கள் கொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச் சோதனை பாராண்டே ; காட்டு மழைக்குறி தப்பாமல் சொல்லாவிடில் கட்டியடி யாண்டே. இந்தக் கண்ணனடிமை, அன்புடன் உன் புகழ் பாடிக் குதித்துன் ஆணை புரிவேன் ; பேரிகை கொட்டி எட்டுத் திசைகளும் அதிர உன் பெயர் முழங்கிடுவேன் ! ஐயே, ஒரு வேண்டுகோள் !”

“ ஒன்பது வாயிற் குடிலினச் சுற்றி
ஒரு சில பேய்கள் வந்தே
துன்பப் படுத்துது மந்திரன் செய்து
தொலைத்திட வேண்டுமையே !
பகையாவுங்—தொலைத்திட வேண்டுமையே !

பேயும் பிசாகுங் திருடரு மென்றன்
பெயரினைக் கேட்டளவில்
வாயுங் கையுங் கட்டி யஞ்சி நடக்க
வழி செய்ய வேண்டுமையே !
தொல்லை திரும் வழிசெய்ய வேண்டுமையே !”

(கண்ணன்—என் ஆண்டான்)

ஆ! என்ன உருக்கம், தெளிவு, பணிவு, சொற் பெருத்தம்!
சேவகன்

அன்பனுக்குக் கண்ணன் சேவகனுகப் பணிவதைக் காண்போம் : இதில் இலையற்ற நகைச் சுவையை

யும், கற்பனையையும், உலகானுபவத்தையும் கவிராயர் காட்டுகிறார் :

கவி ஒரு சேவகனைத் தேடுகிறார் : சேவகரில்லா விடினும் காரியம் நடக்கவில்லை. ஆனால், சேவகரால் நான் வெகு சிரமமும் பட்டேன். அவர்களியல் பெண்ன ?

“ சூலிமிகக் கேட்பார் ; கொடுத்த தெலாங் தாமறப்பார் ; வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார் ; ஏன்டா, நீ நேற்றைக் கிங்கு வரவில்லை யென்றால், பாஜினயிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார் ! வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார் ; பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டா நாளென்பார் ; ஒயாமற் பொய்யுரைப்பார் ; ஒன்றுரைக்க வேறு செய்வார் ! உள் வீட்டுச் செய்தி மெலாம் ஊரம் பலத்துரைப்பார் ; என் வீட்டில் இல்லை யென்றால் எங்கும் முரசனைவார் !”

(கண்ணன்—என் சேவகன்)

என் செய்வது? நல்ல சேவகன் வேண்டும் என்று வாடி னேன்; அப்போது வந்தான் ஒருவன்,

“ நான் இடையன் ; மாடு கன்று மேய்ப்பேன், மக்களைக் காப்பேன் ; வீடு பெருக்குவேன் ; விளாக்கேற்றி வைப்பேன் ; துணிமணிகளைக் காத்திடுவேன் ; சொன்ன படி கேட்பேன் ; சின்னக் குழந்தைக்கு ஆட்டம் பாட்டங் காட்டி யழாது வைத்துக்கொள்வேன் ; காட்டிலும், இருளிலும், அச்சமின்றி, சிரமமின்றி தேவீரூடன் சுற்றுவேன் ; துன்பம் வராது காப்பேன் ; ஆனால், நான் கற்ற வித்தை யேதுமில்லை ; காட்டு மனிதன். செலம்பம், குல்தி இவையறியேன் ; நய வஞ்சகம் புரியேன் ” என்கிறுன்.

“ பெய ரெண்ன ?”

“ ஒன்றுமில்லை, (நிர்நாமன்) ; ஊரிலுள்ளோர் கண்ண வெண்பார் ” என்றான். இச் சேவகன் கட்டுறுதியும், கண்ணிலே நல்ல குணமும், திருத்தச் சொல்லும் உடை

யன், தகுந்தவன் என்று ஏற்று, “ கூலி என்ன ? ” என்றேன்.

“ ஜியனே,...

தாவிகட்டும் பெண்டாட்டி சந்ததிக லோதுமில்லை
நானோர் தனியாள் ; நரை திரைதோன் ரூவிடினும்
ஆன வயதிற் களவில்லை தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை ; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை ” —

(கண்ணன்—என் சேவகன்);

என்றான் ! (ஆண்டவன் அடியாரிடங் கொண்டுள்ள அன்பை, எவ்வளவு இனிமையான கற்பணையுடன் எடுத்துக் காட்டுகிறார் ! இத்தகைச் சேவகனை மாந்தர் அறிந்தில்லோ !) “ பண்டைக் காலத்துப் பயித்தியமென்றே, இவ்வுரையை அறியார் என்னுவர். சரி, அவனை ஆளாகக் கொண்டு விட்டேன் ; கண்ணனுக்கு நம்மிடத்தில் பற்று ; அவனுல் அளவற்ற நலம் விளைந்தது. இமைபோல் என்குடும்பத்தை வண்ணமுறக் காக்கின்றான். வீடு சுத்தமாக்குகின்றான் ; வீதி பெருக்குகின்றான் ; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத் தாய், வைத்தியன் ; பெண்டுகளைத் தாய் போற் பிரியமுடன் ஆதரிக்கின்றான் ; நண்பன், மந்திரி, நல்லாசிரியன். பண்பிலே தெய்வம், பார்வையிலே சேவகனு யிருக்கும் இவனை, என்ன தவஞ்செய்து பெற்றேன் ! என்னகத்தில் அவன் கால் வைத்த நாள் முதல், எண்ணம் விசாரம் எல்லாம் அவன் பொறுப்பே; செல்வம், இளமை, கீர்த்தி, கல்வி யறிவு, கவிதை, யோகம், ஞானம் எல்லாம் ஒளி பெருகி வருகின்றன. கண்ணனை நான் ஆட்கொண்டேன்.

சந்தர மூர்த்திக்குக் காதல் தாது சென்ற ஆண்டவன், அன்பர் அன்பிற்கு அன்படியா னன்றே ?

அரசன்

அடுத்தபடி கண்ணை அரசனுகப் பாவித்து வணங்கல் :

பெருமாள் திருமொழியில் இப் பாவனையை மனமுருகக் காணலாம். உலக மன்னன் கண்ணன் ; உலகம் அசரமாயத்தால் இன்னலுற் றழிகிறது ; ஆருயிர்க ளைவரும் காப்பிற்குக் கண்ணையே எதிர் பார்க்கின்றனர் ; கம்சன் கொடுங்கோல் பொறுக்க முடிந்திலது ; எனில், மாயக்கண்ணன் இப்போது என்ன செய்கிறுன் ?

“பகை முற்றி முதிரு மட்டும், நகைமையுடன் பார்த்துப் பொறுத்து, படைபரிசனம் பணம் எதுவும் சேர்க்காது, மாதருடன் ஆடிப் பாடிக் கொண்டு தாளமும் கூத்தும் குழலுமா யிருக்கிறுன் ; தன்னைக் கொல்லப் பூதங்களை மாமனே ஏவி விடுக்கிறுன் ; அவன் ஆள, இவன் பார்த்துக் கொண்டிருக்கிறுன் ; “எது, இக் கண்ணன் பகையழித்து நம்மைப் பாலித்தல் இந்த யுகத்திலிலையென்று நமது பொறுமை சிதைகிறது. இடையன், வீரமற்றவன், பயங்காளி, பதுங்கி யிருக்கிறுன் என்று சிலர் ஏசுவர் ; அதற்கும் நாணிலான்.”

“வான நீர்க்கு வருஞ்தும் பயிரென
மாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,
தானங் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்
தனிமை வேய்க்குழ லென்றிவை போற்றுவான்.”

(கண்ணன்—என் அரசன்)

அவனை நாம் நம்பிக் கால் பிடித்துச் சரண் புகுந்தால், சாமதான பேத தண்டம் நான்கில் ஒன்று பலித்திடும் என்று சொல்லிப் பதுங்கி, வளருவான். ஆனால் சும்மா இருப்பானா? தந்திரங்கள் பல பயிலுவான்; சவுரியங்கள் பல பழகுவான்; மந்திரத் திறல் காட்டுவான்; தக்க காலம் கைக்கடி விட்டாலோ, அப்போதே எனது மன்னன் மகிமை விளங்கும் : ஒரு கணத்தில் முற்றும் புதிதாக விளங்குவான் ; உலகெலாம் கிடுகிடுக்கச் சீறி யெழுந்து,

“வேரும் வேரடி மண்ணு மிலாமலே,
வெந்து போகப் பகைமை பொசுக்குவான் !
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்டதுன்பங் கணத்திடை மாற்று வான்.

சுக்கரத்தை யெடுப்ப தொரு கணம் ;
தருமம் பாரில் தனழுத்தல் மறுகணம் ;
இக்கணத்தில் இடைக்கண மொன்றுண்டோ ?
இதனுள்ளே பகை மாய்த்திட வல்லன்கான் !”

(கண்ணன்—என் அரசன்)

“எங்கள் அரசன் கண்ணன் புகழ் இத்தகையது : நான் கேவலம் ஊழியன், சோற்றுக்கேவல் செய்வோன் ; கல்வி முற்றுதவன் ; என்னையும் தன் மந்திரி யாக்கி, செல்வ முதவி, வேதனுட்பங்கள் விளக்கினான். எம்பெருமான் வாழ்க ! கலி யழிக, தவம் வாழ்க, தனது அருட்களமான இங்நாடு வாழ்க, அதன் புகழேநாங்குக !” இந்த உண்மைப் பாட்டை அன்பர் கோடி முறைப் பாடிப் பெருமை யுடன் கண்ணன் அடியராய், அவன் திருவீலைக் கருவி களாய், அவன் திருவடிகளிற் காத்திருப்பார்களாக !

“எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனு மாவேனே ! எம்பெருமான், ஈசன், எழில் வேங்கட மலை மேல், தம்பகமாய் நிற்குஞ் தவமுடைய னேவேனே” என்றும் குலசேகரருடன் கூவுக ! “அடங்கி யிருந்து அவ னேடு, ஆகி வருங்காலத்தில், கடவுள் விளையாட்டுக் கருவி யாய் வாழேனே ?” என்று கூவுக.

சிடன்

இனி, குரு சிஷ்ய பாவனையைக் காண்போம் : இந்தக் கண்ணனைச் சிடனைக்க் கொண்டு நமது அன்புக் கவி பட்ட பாட்டின் நகைச் சுவை, நமது விலாவைப் புடைக்க வைக்கிறது !

“தானே யாதுமான மாயக் கண்ணன், கள்வன் என் னினும் அறிவு குறைந்தவன் போன்று, என் கவிமதி யள

விற் பெருமை கண்டவன் போலும், புலமை வியந்து புகழ்ச்சிகள் கூறி, எனக்குச் சீடனாக வலிய வந்து சேர்ந்த னன்! தெய்வமே, நான் பட்ட தொல்லைக்கு எல்லையில்லை; என்னுளம் வெல்லாது உலகை வெல்லவும், என்னகஞ்சு சுடாது, பிறரை அகந்தை நீத்து சிவத்திலுய்க்கவும், என்னுள் உள்ள இன்பமறியாது இவ்வுலகை இன்புறுத்தவும், எண்ணிய என் பிழைகளுக்குத் தண்டனையாகவோ மாயக் கண்ணன் வந்தான்? கதையில் கணவன் சொல்லினுக் கெல்லாம் எதிர் செயும் மனைவி போல, நான் ‘இன்னது செய், இன்னது செய்யாதே, இதைப் படி, இதைப் படி யாதே’ என்று பலவாறு அவனுடன் உயிர் விட்டதற் கெல்லாம் நேர் எதிரிடையாகவே நடந்தான். இம் மட்டோ? உலகோர் வெறுக்கும் ஒழுக்கமத்தனையும் தலையாக் கொண்டு, பிறர் பழியும் இழுக்கும் கவனியாது, தனது கழிபடுவழியில் மிஞ்சினன். முத்தனுக்கிட இவனை முயன்றேன்; உலகோர் பித்தனென்ன் றிகழ நடந்தான்! என் சீடன் பழிநடை என் நெஞ்சை யறுத்தது; தந்திரம், சாத்திரத்தால் கண்ணனைத் தொளைத்திடலானேன்; சின மொழி யுரைத்தேன். தேவனுக்கா விடினும் மானிடங் தவறி மடியாதவாறு சிரித்துரை கூறினேன்; செள்ளென விழுந்தேன்; கேவி கிண்டல் ஒன்றும் பலிக்கவில்லை. பித்தனுய், குரங்காய், கொம்புடைப் பிசாசாய், யாதோ பொருளாய் எங்குளே நின்றுன்; பிறகு அவனை ஒரு சிலையில் சிறுத்தலாமென்று, “என் துணையாய் உடனிரு” என்றேன்; “காரியங்க காட்டின் இருப்பேன்” என்றான். “என் செய்யுளை நல்ல பிரதியில் எழுதிக் கொண்டிரு” என்றேன்; ஒரு பழம்பிரதி கொடுத்துச் “செவ்வனே எழுதுக” என்றேன். இணங்குவது போல ஒரு கணமிருந்து ஒன்றும் செய்யாது “நான் செல்வேன்” என்றான்; சினத்தீ யானேன். “பித்தனென்று உன்னை உலகோர் கூறுவது பிழையிலை போலும்” என்றேன். “நாளை இவ்வேளை நடத்துவேன்” என்றான். “இங்கே

இப்போதே செய்கிறுயா, என்ன?" என்று உறுமினேன்; உடனே "இல்லை" என்றான். "சீச்சி, என் முன் விற் காதே போ போ" என்று கடுந்தேன்; கண்ணனும் சென்றான். "மகனே, போகுதி; வாழி நீ; உன்னைத் திருத்த முயன்றது வீணைது; இனி வாராய்!" என்றனுப்பினேன். சென்றவன் ஒரு கணத்தில் வந்து முன் சொன்னதை வரைந்து விட்டு, "ஐயனே, கின் வழி யாவும் கொள்வேன்; தொழில் பல புரிவேன்; இனி என்னால் துன்பமில்லை" என்று மறைந்தான்! உடனே என் நெஞ்சில் தோன்றி, "ஆக்கலும் நீக்கலும் உன் செயல்ல; ஆசையுங் தாபமும் அகற்றித் தொழில் புரிந்து வாழ்க!" என்றான். கண்ணனைச் சீடனுக்க் கொண்டதன் பயன், தனது அகந்தை யொழிந்ததே.

சற் குடு

"சக மாயை யுணர்ந்து உண்மை தெளியப் பல சாத் திரங்களைக் கிண்டினேன்; பொய்க் கூடையில் உண்மை கிடைக்கவில்லை. நாடெல்லாஞ் சுற்றினேன்; யமுனைக் கரையில் தடி யுன்றிய ஒரு நரைக் கிழவரைக் கண்டேன்; என்னுசையை அவர் அறிந்தார்: "வட மது ரையின் மன்னன், நித்திய மோனன், கண்ணனைச் சர ணடை; அவன் உண்மை யுரைப்பான்" என்று சென்றார். அப்படியே சென்று கண்ணனைக் கண்டேன்; நன்மை தருக என்றேன்; அவனே மதவேளழகன்! காளையர் நட்பும் பழக்கமும், பூமி காக்குஞ் தொழிலிலேயே என்றுஞ் சிந்தையும், ஆடலும் பாடலுமா யிருந்தான்! "இவனு உண்மை தெரிவிப்போன் என்று ஆத்திரங் கொண்டு, இவனை எனக்குக் குறிப்பிட்ட கிழவரைக் கொல்ல வேண்டும்" என்று சினங்தேன். "நாடு புரி வோன்; தவத்தில் உழன்றோர்க்கும் தான் விளங்கான். இவன் எனக்கு வேண்டிய உண்மை யெப்படி உரைப் பான்?" என்றேன்.

ஒரு நாள் கண்ணன் என்னைத் தனியிட மழைத்துச் சென்றுன் : “மனக் கவலையின்றிச் சிந்தையை இன்பத் தில் ஊன்றித் தன்னை வென்றால், சத்திய நித்தியச் சோதிப் பொருள் தோன்றும். அதன் மந்திரத்தால் வந்த இவ் வலகம் மாயக் களிப்பெருங்கூத்து; இதைப் பொம்மென் ரூரைக்கும் மடச் சாத்திரத்தைத் தள்ளு. ஆதித் தனிப் பொருளாழியில், ஆருமிர்கள் ஞமிழிகளாம்; அறிவுச் சுடரைச் சூழ்ந்தே இவை வாழும்; மற்றெல்லாம் அவன் மேனி வர்ணமே; இங்கு நிகழ்வதனைத்தும் அவன் அருளாலெனக் கவலை நீக்கு; இச்சோதி யறிவுடனே உலகிற் பல தொழில் புரிந்து வாழு. ‘அனைத்தும் ஆண்டவன்; அவன் செயல் எல்லாம்’ என்றறியும் ஞானிகள், பூமியாளாம்; கற்றுப் பொருளியல் கண்டு, பிறர் நலம் புரிந்து, காதல், செல்வம், புகழ், ஆட்டம், பாட்டு, சித்திரம், முதலிய எதில் ஈடுபடினும் குறைவிலர்; கருதிய பொருளைப் பெறுவர். அவர்கள், காடு புதரில் வளரினும் அதுவே தெய்வவனம். இத்தகைய ஞானமெய்து” என்று தேன் குழலையை குரலுடன் கண்ணன் மொழிந்தான். பண்டை ஈனக் கனவொழிந்தேன்; அறிவுச் சுடர் கண்டேன்; நான் அது மயமென விண்டேன்!

நண்பன்

அடுத்த உறவு, நட்புறவு. கண்ணன் தனது நண்பன் விஜயனுக்குப் புரிந்த துணையை உள்ளன்ப ரணவருக்கும் புரிகுவான். தன் சொந்தத் தங்கை சுபத்திரையை அண்ணன் பலராமன் காலைது தூக்கிச் செல்வதற்குஞ்சுட்சி சொன்னான்; வில்லில் வல்ல கர்ணனை, பாஞ்சாலி யின் மானபங்கத்திற் பங்கு கொண்ட கர்ணனை யொழிக்க ஒரு கணத்தில் (கவச குண்டலத்தை வாங்கிவிட) உபாயஞ் சொன்னான்; பஞ்சவர்க்கு வனவாசத்தில் வந்த பகையிடர் தவிர்த்தான்; பாரதப் பெரும் போரில் தேர் நடத்திக் கொடுத்தான்; பினி யொழிய மருந்து

சொல்வான் ; ஈனக் கவலைகளை இதஞ் சொல்லி யாற்றுவான் ; பிழைக்கும் வழி சொல்வான் ; தோழர் அழைத்த வடன் தோன்றுவான் ; மழைக்குக் குடை, பசிக்கு உணவு, தேவைக்குப் பொருள், அனைத்தும் அவனே !

தோழர் கேளி செய்தாலும் பொறுப்பான் ; ஆட்டம் பாட்டத்துடன் ஆறுதல் செய்வான் ; அருள் வெள்ளம் போன்ற மொழிகளால் மனப்பாச மழிப்பான் : நாட்டத்தைச் சொல்லுமுன் குறித்துணர்வான் ; சின்னக் குழந்தைகள் போல விளையாடிச் சிரித்துக் களிப்பான் ; அழகிய மாதரை வசப்படுத்துவான் , அவன் சொன்ன படி நடவாவிடில், தொல்லை யிழைப்பான். கோப வேளையில் ஒரு சொல்லால் குலுங்கிச் சிரிக்கவைப்பான் ; மனத்தாபத்தை மகிழ்விப்பான் ; ஆபத்தில் அருந்துணையிருப்பான் ; சுடர்ப் பூச்சிகள் போன்று, விடாது துரத்தி வருந் தீமைகளைக் கொல்வான் ; இவ்வளவு இனியவு னயினும்,

“ உள்ளத்திலே கருவங்கொண்ட போதினில்
ஒங்கி யடித்திடுவான் ;—கெஞ்சில்

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தை சொன்னுலங்கு
காறி யுமிழுந்திடுவான் ;...

உண்மை தவறி நடப்பவர் தம்மை
உதைத்து நசக்கிடுவான் :—அருள்
வண்மையி னலவன் மாத்திரம் பொய்கள்
மலைமலையா யுரைப்பான் !”

(கண்ணன்—என் தோழன்)

பெண்மைக் குணமும், பித்தர் குணமும், தண்மைக் குணமும், தழவின் குணமும் உடைய எங்கள் கண்ணன் குதற்று, குழந்தைகள் போல வார்த்தை சொல்வான். நல்லவர்க்கு நல்லவன் ; தீயோர்க்கு தீயினுங் தீயோன் ; கொல்லுங் கொலைக் கஞ்சமாட்டான் ; பாட்டு, சித்திரம், படைத் தொழில் முற்றிய பண்டிதன் ; தேவ முனிவ

ருணர்விலிருப்பவன் அவனே ! கீதை யுரைத்தென்னை
இன்புறச் செய்பவன் அவனே ! அவனே என் நண்பன்
கண்ணன் !

தாய்

இனி, தாய் தந்தையாக அன்பு செய்தல் காண்பாம் : கண்ணம்மாளைத் தாயாகப் பேணி யன்பு செய்தால், இன் பச் சலுகையுடன் குழந்தைக்கு எல்லாங் தருவாள் ; உண்ணவுண்ணத் தெவிட்டாத வண்ண முலைப்பால் தந்து, கையிலைனத்து, மடியில் வைத்து எனக்கேற்ற பல கதை கள் சொல்வாள் ; பல காட்சிகளைக் காட்டுவிப்பாள் ; பல பொம்மைகளைத் தருவாள் : அமுதவொளிச் சந்திரன், மந்தை மந்தையாய்ப் பரந்து மழை பொழியும் பொம்மையான மேகங்கள், ஓப்பற்ற சூரியன், மீன் மணிகள், மோனத்திருந்து விளையாடும் கானமலைகள், நாடெடங்கும் ஒடி விளையாடும் நன்னதிகள், அவை விழும் நுரை கக்கி ஓல்லெனப் பாடி ஒங்காரம் புரியும் பெருங் கடற் பொம்மை, சோலைகள், பன்னிற மணமலர்கள், இன்கனி கள் முதலிய பொம்மைகளை அம்மா எனக்குக் கோடி கோடியாகக் குவித்து வைத்தாள் ; தின்பண்டங்களும், செவிக்கினிய பாட்டுகளும், அறிவுள்ள தோழர்களையும், அனற்சவை யமுதான நற் காதல்புரிய நாரியரைச் சூழ வைத்தாள் ; கடல் மீன்கள் முதலிய எண்ணில்லாத தோழர்களையளித்தாள்.

‘ சாத்திரங் கோடி வைத்தாள்—அவை
தம்மினு முயர்ந்தொரு ஞானம் வைத்தாள் ;
மீத்திடும் பொழுதினிலே—நான்
வேடிக்கை யுறக் கண்டு நகைப்பதற்கே
கோத்த பொய் வேதங்களும்—மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்.

மூத்தவர் பொய் நடையும்—இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்..”
(கண்ணன்—என் தாய்)

வேண்டியது தந்து என்னையாண்டு, அண்ணன் அருச் சனன் போலாக்குவாள்; அவள் புகழை ஏக்காலும் பாடு வேன். தாய் இத்தகைய அகண்ட பொருள்களைச் செல்வ மைந்தனுக் கீங்கிருக்க, தந்தைக் கண்ண என்ன என்ன தருகிறுன் காண்போம் :

தந்தை

தந்தையாகக் கண்ணனைப் போற்றும் அற்புத ரஸம் உயர்ந்த கவி நடையுடன் உபநிடதமாகவே யிருக்கிறது. இதையே ஒரு தனி நூலாக விரிவுரை செய்யலாம்; எனினும், இடங் கருதிச் சில நயங்களை மட்டும் எடுத்துரைப்பாம் :

“ இந்தப்புவித் தம்பியரிடையே யனுப்பினுன் தந்தை; அவன் நேமித்த வழியேதான், வான் வெளியில் உலகங்கள் சுற்றுகின்றன. அனைத்திற்கும் சாமி என் தந்தை; அவன் நாமத்தை யுரைக்க நாவில்லை. கண்ணன் ஈசன் என்று உலகோர் சொல்வர் : எல்லையற்ற செலவும், கல்வி, கவியின்பம் கொண்டுள்ளான்; அவன் பாட்டி ஹங் கதையிலும் நேரங் கழிப்பான். நாழிகைக்கோர் புத்தியுடையான்; நாள்தோறும் வெவ்வேறுக்கக் காண்பான் :

“ பல்வகை மாண்பி னிடையே—கொஞ்சம்
பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு ;
நல்வழி செல்லுபவரை—மனம்
நையும்வரை சோதனைசெய் நடத்தை யுண்டு.”
(கண்ணன்—என் தாய்)

“ அவனை, ப்ரமா, விஷ்ணு, சிவன் என்று சண்டை செய் வர் சிலர். சிலர் விண்ணிலுள்ள தேவனென்பர்; ஆனால்

அவன் உலகிலேயே ஹீரர் குலத்தில் பிறந்து, இடையருள் வளர்ந்து, அந்தணருட் சிறந்து, வணிகருடனும் பழகி, நான்கு வருணத்தையுங் தழுவி நிற்கிறோன்; அந்நால் வருணத்தை இக்கால மூடர் நாசம் புரிந்தனர். சீலம், அறிவு, செயலிற் சிறந்தவரே மேற்குலத்தார். வேடத்தும் பிறப் பிலும் குலங் கானும் போவிச் சுவடிகளைப் பொசுக்கினால் நன்மை யென்றே எந்தை சொல்வான்; சூனியப் பொய்ச் சாத்திரத்தைக் கண்டு நகைப்பான். அவனே வேதங்களைக் கோத்து வைத்தான்; மனிதர் வேதமெனச் சொல்லும் வெறுங் கதைத் திரளில் அவ்வேதமில்லை; எல்லாம் கடவுள் வேதத்தில் அடங்கியுள்ளது.”

“ எந்தை, கருமேனியன்; பொன்னியரொடு நயமுற்றுக் களிப்பான்; ஆனால் பற்றற்ற துறந்த நடையுள்ளான். ஏழூயர் தோழன்; அகந்தைச் செல்வரைச் சீறுவான். இன்ப துன்பம் எதுவும் அவனுக்கொன்றே! அன்பு மிக வுடையான்; உயிர்க்குலம் அறிவில் ஏற்ற முறப் பல செயல்கள் புரிவான்; விதியே அவன் மந்திரி. எந்தை வயது மிக மூத்தவன். எனினும், மாரு வாலிபக் களையுள்ளவன். துயர், மூப்பு, பிணி, சோர்வு, பயம், விரோதம் அற்றவன். அனைத்திற்கும் நடு நின்று விதியின் செயலைக் கண்டு மகிழ்வான். துன்பத்தை அன்பால் அழிக்கச் சொல்வான்; என்புடை பட்டாலும் ஏக்கமற்ற பொறுமையாளரையே விரும்புவான். இன்பம் விரும்புவோரின் இன்பத்தை மிகுஷிப்பான்.”

குழந்தை

இனிப் பசஞ் சுவை வளரும் வாத்ஸல்ய பாவணையைக் காண்பாம்; இப்பாட்டின் இனிய ஓசையும், பண்ணும், அதற்கேற்ற பைரவி ராகமும், நமது மனக் களிப்பில் குழந்தை போலத் தவழ்கின்றன. “ கண்ணம்மா! சின்னாஞ் சிறு கிளியே, என்னைக் கலி தீர்த்துச் சிறப்பிக்க வந்தாய் !”

“ ஏனீளக் கணிமமுதே—கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே !
அள்ளி யணைத்திடவே—என் முன்னே
ஆடி வருங் தேனே !”

(கண்ணம்மா—என் குழந்தை)

“ நீ ஆடி வருகையில் உள்ளம் உருகுகிறது ! ஆடித் திரி
கையில் என் ஆவியின்பம் உண்ணைத் தழுவுகிறது ; உச்சி
முகர்ந்தால், என் செல்வம் நீ என்ற பெருமை யுண்டா
கிறது. ஊரார் உனை மெச்சி யழுமுத்தால், மேனி சிலிர்க்
குதட ! உன் கண்ணத்தில் முத்தமிட்டால், தேன் வெறி;
உண்ணைத் தழுவினால் உன் மதக் களிப்பு ! ஆனால், என்
கண்ணம்மா, சற்றுன் முகஞ் சிவந்தால், என் மனம் சஞ்
சலப்படுகிறது ! உன் நெற்றி சுருங்கினால் நெஞ்சம்
பதைக்குது !”

“ உன் கண்ணீர் வடிந்தால், என் மனம் இரத்தங்
கக்குகிறது. என் கண்ணின் பாவையே, என்னுயிரே,
உன் மழலை என் துயர் நீக்குகிறது ; மூல்கைச் சிரிப்பு என்
மூர்க்கத்தைத் தவிர்க்கிறது .”

“ இன்பக் கதைக் கொல்லாம்—உன்னைப் போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?

அன்பு தருவதிலே—உனை நேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ?

மார்மி லணிவதற்கே—உன்னைப் போல்
வைர மணிக் ஞஞ்சோ ?

சீர் பெற்று வாழ்வதற்கே—உன்னைப் போல்
செல்வம் பிறிது முண்டோ ?”

(கண்ணம்மா—என் குழந்தை)

நமது செல்வத் தமிழன்னையர் எண்ணிறந்த தங்க மணிக்
குழந்தைகளை இப் பாட்டால் கொஞ்சிக் கு லா வி
யின்புறுக !”

வினோயாட்டுத் தோழன்

இனிக் கண்ணன் வினோயாட்டுத் தோழனுகிறஞ்; இன்ப மானசுட்டித்தனத்தில் யாரும் அவனை எட்டமுடியாது; ஒயாத வினோயாட்டுப் பிள்ளை; தெருவிலே பெண்களுக்குத் தீராத தொல்லை! தின்னு என்று பழங் தருவான்: பாதி யிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன், ஜூயன் என்றால் கடித்த ஏச்சிலைக் கொடுப்பான்; பண்டங்களை எட்டா வய ரத்தில் வைப்பான்; அவனேரு சற்று மன மகிழும்போது வெடுக்கென்று கிள்ளி விடுவான்; “பூக் கொண்டுவருவான்; அழுது கேட்பேன்: “கண்ணை மூடிக்கொள், சூட்டுவேன்” என்பான். சட்டென்று வேறொரு தோழிக்குச் சூட்டிவிடுவான்; மெல்ல வந்து பின்னலை யிழுப்பான்; திரும்புமுன் மின்போல் மறைவான்! என் வன்னப் புதுச் சேலையை மண்ணுக்குவான்; அழுதக் குழலாதுவான். அதைக் கேட்டு அங்காங் திருக்கும்போது ஆறேழு கட்டெறும்பை வாயில் போட்டுவிடுவான்; எம்மைத் துயர் செய்து வினோயாடுவான்; வீட்டில் சாதுபோலநடப்பான். வஞ்சம் கோள் பொய்யிற் சமர்த்தன்; ஆளுக்கிசைந்தபடி பேசுவான். இவனே என் வினோயாட்டுத் தோழன் கண்ணன். இந்த வாத்ஸல்ய பாவங்கள், பெரியாழ்வார் திரு மொழிகளுடன் கொஞ்சகின்றன!

க

காதலுறவு

அபர பக்தியில் மிக வயர்ந்தது, கடவுளுடன் காதல் கொள்வதே :

“ பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வாஜைப்
புணர்வதோ ராசையினால்—என்
கொங்கை கிளர்ந்து குதூகவித்து
ஆவியை ஆகுலஞ் செய்யும்
அங்குயிலே! உனக்கென்ன மறைந்துறைவு?
ஆழியும் சங்கும் ஒண்தண்டும்

தங்கிய கையவனை வரக்கூவில் நீ
சாலத் தருமம் பெறுதி !”

(ஸ்ரீ ஆண்டாள்)

என்று கோதை நாச்சியார் தன் மனக் குயிலுக் குரைக்கும்
பொங்கிய காதலையே உள்ளன்பன், தனது நாயகன், கண்
ணன், பிரேமானந்தனுன கடவுளிடம் வைக்கிறுன். காதற்
கண்ணப்ரானை,

“ ஒருமனத்துள் வைத்து
உள்ளங்குழூந் தெழுந்தாடப்
பெருமையும் நானுந்தவிர்ந்து
இதற்றுமின் பேதமைதீர்ந்தே ”

எனக் கூவுகிறுன்.

காதலன்

இந்த சிருங்கார ரஸப் பாக்கள், பல நயம் படைத்துப்
பல்கியுள்ளன. அவவயனைத்தையும் வடித்தெடுத்த சில
நயமெடுத் தோதுவாம். முதலில் காதலலைக் காணக் காதலி
யின் தனிமை தவிக்கிறது; அவள் தோழியிடம் தனது
நெஞ்சத் துடிப்பைக் கூறுகிறார்! இதையொரு சிறு
காட்சியாகவே ஈண்டு எழுதுவாம் :

காநவி (தோழியிடம்) :

சகியே! என் மனம் துண்டிற் புழுப்போலத் துடிக்
கிறது : கூண்டுக் கிளியைப்போலத் தனிமையை நோகி
றேன் ; மனம் பொருள்களில் வெறுப்படைந்தது ; தாயிடம்
சலிப்பு, உங்களுறவும் நோயாகிவிட்டது ! உணவு,
உறக்கம், மணமலர், ஒன்றும் பிடிக்கவில்லை.

“ பாலுங் கசந்ததா—சகியே,
படுக்கை நொந்த தா !

கோலக் கிளி மொழியும்—செவியில்
குத்த லெடுத்தா !

கனவு கண்டதிலே—ஒருாள்
கண்ணுக்குத் தோன்றுமல்

இனம் எளங்க வில்லை—எவ்வேலே
என்னகந் தொட்டு விட்டான் !”

(கண்ணன்—என் காதலன்)

என்னும் பொழுதெல்லாம், அவன் கையிட்டவிடத்தில்
தண்ணென்றிருக்கிறது. அவன் யார் என என்னி யென்
ணிப் பார்த்தேன்—கண்ணன் !

உ

[பாங்கியருடன் காதலி, இரவு நெடுநேரம் பேசியாடு
கிறார்கள் ; தாயார் அதட்டுகிறார்கள்.]

தாய் (மகளிடம்) :

கள்ளனுறங்கி விழும் நள்ளிரவில், என்ன தூளிபடுகிறது
இங்கே ! ஊரை யெழுப்பவா இப்படி நினைப்புத் தெரி
யாமல் கூத்தாடுகிறீர்கள் ? நாளுக்கு நாள் பேச்சும் ஆட்ட
மும் அதிகரிக்கிறது ; என்ன மதமான பேச்சுகளை !
தாணி பின்னலை மலர் சிதறக் கூனன் இழுத்ததும், பத்தினி
யாளைப் பத்துச் சிறுவர் முத்தமிட்டதும், நத்தி மகளுக்கு
நாற்பதரசரின் காதலைச் சோதிடன் வாக்களித்ததும், எத்
தனை பொய்கள், என்ன கதைகள் ! வீணை, குழல், பாட்டுக்
கள், ஆட்டங்களெல்லாங் கட்டிவைத்துச் செல்லுங்கள்.
நான் உறங்கவேண்டும். [எல்லோரும் செல்கின்றனர்.]

காதலி

கண்ணனைக் காலது என் கண்களுறங்கக் காரண
முண்டோ ? எல்லாரும் சென்றுவிட்டனர் ; கண்ணன்
வீதி முனையில் வேலிப்புறத்தில் காத்திருப்பான் ; என்
கையால் அவனை இப்போதே அனைகிடேறன் !

ஏ

[கண்ணனைத் தேடுகிறார்கள்.]

ஓ கண்ண ! திக்குத் தெரியாத காட்டில் உன்னைத் தேடி
யினைத்தேன்டா ! மரங்கள், விலங்குகள், பாம்புகள்

அடர்ந்த இக்காட்டில், இன்னும் எங்கே தேடுவேன்? என்கை கால் சோர்ந்தது, கண்ணில் துயில் படர்ந்தது!

[ஒரு வேடன் வருகிறான்.]

வேடன்

பெண்ணே, உன்னழகில் என் மனம் பித்தங்கொண்டது!

ஆ! ஆ! என் கண்ணே, மணியே! உன்னிக் கட்டித் தழுவ மனங்கொண்டேன்! நாம் சேர்ந்திருப்போம்; நல்ல கறி, கனிகள் உண்டு கழிப்போம்!

காதவி

“ அண்ணு, உனதடியில் வீழ்வேன்—எனை

அஞ்சக் கொடுமை சொல்ல வேண்டாம்—மிறன் கண்ணுலஞ் செய்துவிட்ட பெண்ணை—உன்றன் கண்ணுற் பார்த்திடவுங் தகுமோ?”

வேடன்

ஏட, சாத்திரங்கள் வேண்டேன்—நின

தின்பம் வேண்டுமதி, கனியே!—நின்றன் மோடி கிருக்குதடி தலையை,—நல்ல மொந்தைப் பழைய கள்ளைப் போலே!”

(கண்ணன்—என் காதலன்)

காதவி

அந்தோ, கண்ணு! [மயங்கி விழுகிறான், வேடன் மறைதல்.] கண்ணு! என்னை வாழ்விக்க வந்த நின்னருள் வாழ்க!

ச

பாங்கியைத் தூது விடல் :

காதவி

தோழி! கண்ணன் மன நிலையறிந்து வா! “ என்மேல் என்ன பிழை? ஏன் சொன்ன சொல் தவறினுன்? மையலுக்கு மானமுண்டோ? ஆற்றங்கரையில் ஒருநாள்

என்னைத் தனியே யழைத்துப் பேசியதெல்லாம் ஜார் முழு
தும் முரசடிப்பேன் எனச் சொல். இடப் பெண்களுடன்
அவன் சோரத்தனம் புரிவது, வீர மறப் பெண்களிடம்
வேண்டாம்; அவன் குழலோசை என் பஞ்சையுளாத்தைப்
பற்றி மறக்குதில்லையா!

“ நேரம் முழுதிலுமப் பாவிதன்னையே—உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்!
தீர வொரு சொல்லின்று கேட்டு வந்திட்டால்—அன்பு
தெட்வ மிருக்குதடி தங்கமே தங்கம் !

(கண்ணன்—என் காதலன்)

ஆசை முகம் மறந்துபோச்சே, தோழி! ஓய்வெழுழிச்சு
வின்றி அவனுறவையே உள்ளம் நினைத்திருக்கிறது; வாச
ரைப்பதும் அந்த மாயன் புகழையே !

“ தேனை மறந்திருக்கும் வண்டும்—ஒளிக்
சிறப்பை மறந்துவிட்ட ழவும்,
வாஜை மறந்திருக்கும் பயிரும்—இந்த
வைய முழுதுமில்லை தோழி !”

(கண்ணன்—என் காதலன்)

கண்ணன் முகம் மறந்தால் இக்கண்களிற் பயனுண்டோ?

என் காந்தன் கண்ணன், இனிய கணிகள் தகுவான்;
சந்தனம், அத்தர்கள் கொண்டுதருவான்; சவ்வாதுப்
பொட்டிஉவான்; கூந்தற் தைலங்கள் தருவான்; விழிக்கு
மையிடுவான்; காலிற் செம்பஞ்சிடுவான்; குங்குமம்
குழைத்து மார்பெழுதுவான்! அவன் முகம் பார்த்திருங்
தாற் போதும், மங்களமாகும் !

காதலி

இனிக் காதலியாகக் கண்ணனை அன்பு செய்யும் அழகை
யுரைப்பாம் : கண்ணம்மாளைக் காதலனு அன்பன்
கண்டு மையலேறிய கண்க் காதலன்,

“சாத்திரம் பேசுகிறுய்—கண்ணம்மா !

சாத்திர மேதுக் கல !

ஆத்திரங் கொண்டவர்க்கே—கண்ணம்மா

சாத்திர முண் டோல ?

முத்தவர் சம்மதியில்—வதுவை

முறைகள் பின்பு செய்வோம் ;

காத்திருப் பேனேல ?- இது பார்,

கண்ணத்து முத்த மொன்று !”

(கண்ணம்மா—என் காதலி)

என்று காதல் முத்திரையைக் கண்ணத்தில் வைத்துத் தனது உறவைத் தொடங்குகிறுன். மாலைப் பொழுதில் காதலன் பன், வான் வளைவு கடல் மூலையை முத்தங் கொஞ்சம் வனப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறுன்; கண்ணம்மா மெல்ல வந்து அவன் கண்ணைப் பொத்துகிறுள்! பரிசத்தா லும் வாசத்தா லும் கண்ணம்மாளையறிந்தான் காதலன்பன். காதலி சிரிக்கிறுள்! அவன் திரும்பிக் கண்ணம்மாளைத் தழுவி என்ன சொல்கின்றுய் என்கிறுன்.

“ நெரித்த திரைக் கடலில், நீலவிசும்பினிடை, திரித்த நுரையினிடை, சின்னக் குமிழிகளில், பிரித்துப் பிரித்த எந்த மேகத்தினில் என்ன கண்டிட்டாய் ? ” என்று காதலி கண்ணம்மா கேட்கிறுள்!

“ நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன் !

நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன் !

திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன் !

சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன் !

பிரித்துப் பிரித்துநித மேக மளங்தே

பெற்றதுன் முகமன்றிப் பறிதொன்றில்லை ;

சிரித்த ஒவியினிலுன் கை விலக்கியே

திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

(கண்ணம்மா—என் காதலி)

காதலின் தீவிரத்தால் ஆவி யொன்றில்,

“ தங்கு முளத்துள்ளே தானுன காதலை
எங்கிலுங் காண்பதென் கண் ”

என்னும் உண்மைப்படி, தெய்வக் காதலியே எங்குச்
தோன்றுகிறார்கள்.

அடுத்தபடியாக ஒரு நயம் வருகிறது : கண்ணம்மாள்
முகத்தை மூடிக்கொண்டு வருகிறார்கள் ; கவிக் காதலன்
வெகு சாதுரியமாக அவள் நானை நிக்குகிறார்கள்.

“ காதலே ! இந்த முகமூடி வேத வழியன்று ! தில்லித்
துருக்கர் செய்த வழக்கம்—முகமலரைத் திரையிட்டு
மறைத்தல் ;

“ சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை—முகச்
சோதி மறைத்து மொரு காதலிங்குண்டோ ?
ஒரிரு முறைகண்டு பழகியயின்—வெறும்
ஒப்புக்குக் காட்டுவதின் நாண மென்னாம ? ”

(கண்ணம்மா—என் காதலி)

“ கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பானே ? ”
என்று முகத் திரையை யகற்றுகிறார்கள் காதலன் !

“ தினைத்துணையு மூடாமை வேண்டும், பனைத்துணையுங்
காம நிறைய வரின் ! ”

என்னும் திருவள்ளுவர் வாக்கை ஈண்டு பொருத்திக்
காண்க.

அடுத்த முறை காதலி நாணிக் கண்புதைத்தல் : காதலி !
என் கண் புதைத்தாய் ? கன்னி வயதிலுன்னைக் கண்டு
முத்தமிட்டுக் கலந்ததில்லையா ? நம்முள் அன்னிய
முன்டோ ? நம்முயிர் இரண்டும் ஒன்றன்றே ? துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங் கொள்வானே ? ஒருகண்ணை
மற்றிருக்க கண் கண்டு வெட்டுமோ ? பாட்டுஞ் சுதியும்
போலக் கலந்த நமக்குள், பண்டைக் காலத்தைப் போல

ஷடல் தீர்க்கும் உபசரணை அனுவசியம். நிலவுங் கதிரும் வானைத் தழுவ உபசாரம் எதிர்பார்ப்பதுண்டோ? நமக்கு நெடுங்கால நீண்ட வறவுள்ளது; இராமனும் சீதையும், பிரகலாதனும் நரசிங்கனும், புத்தனும் யசோதையுமாக நாம் முன்னே பிறங்கிருந்தோம்; இனி நாம் பிரியோம்; ஏன் நானைம்?

இத் தெய்வீகக் காதல் தொடர்பு, உட்பொருள் மிகப் பொருந்தியது. பாரதியாரின் “நானிக் கண் புதைத்தல்” எனும் பாட்டு, புதிய நித்திய வறவை யுரைத்து ஜீவ பரமாத்ம ஐக்கியத்தை உணர்த்துகிறது.

அடுத்தது, காதலி குறிப்பிட்ட இடத்தில் அவனைக் கானுது காதலன் வருந்துகிறுன்:

(‘கண்ணம்மா! வார்த்தை தவறிவிட்டாய்; பார்த்த விடமெல்லாம் உன்னைப் போல் பாவை தெரியுதலே! நெஞ்சு துடிக்குதலே; மேனி கொதிக்குதலே; வெண் ணிலா வானைத் தழுவுது; இரவு முழுவதும் மோனத் துயிலிலிருக்குது; நான் ஒருவன் மட்டும் பிரிவெனும் நர கத்துழல்வதோ?’ என்று வாடுகிறுன்.

“இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்கால்
துன்ப மதனிற் பெரிது”

என்றார் தெய்வப் புலவர், திருவள்ளுவர்.

முடிவில் காதலனும் காதலியும் ஒன்று கலக்கின்றனர். விழியும் ஓளியும், மதுவும் வண்டும், வீணையும் விரலும், பூனும் வயிரமும், வானும் மயிலும், நிலவுங் கடலும், ஈதியும் பாட்டும், நீரும் பாத்திரமும் என்ன ஒன்று கலந்து, “சுறை யமுதே கண்ணம்மா, சுடர்வா ஞெளியே! கானுமிடங்தோறும் நின் கண்ஞெளிவி வீசுதலே! நீயே வாழ்வு நிலை. நிறையழகே, ஊறு சுவையே! உன்னிடை ஞான வொளி வீசுதலே! என் கண்மணி, கட்டியமுதே, காதவழிவே, வேதமே!

“ நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு :
 செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு ;
 எல்லையற்ற பேரழகே ! எங்குநிறை பொற்சடரே !
 மூல்லை நிகர் புண்ணகையாய் மோதுமின்பமே கண்ணம்மா !
 தாரையை நீயெனக்குத் தண்மதியம் நானுனக்கு ;
 வீரமடி நீயெனக்கு வெற்றியடி நானுனக்கு ;
 தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கு மின்பமெல்லாம்
 ஒருருவமாய்ச் சமைந்தாய் ! உள்ளமுதமே கண்ணம்மா !”

(கண்ணன்—என் காதலி: யோகம்)

ஆ ! இத் தெய்வக் காதலை, ஜீவ ப்ரம்மைக்கியத்தை ஒவ் வொருவரும் அள்ளியணைத்து விழுங்கி ஒன்று கலக்க வேண்டும் !

“ வீழு மிருவர்க் கினிதே வளரியிடை
 போழுப் படாஅ முயக்கு.”

(திருக்குறள்)

காற்றுக்கூட இடைப்புக முடியாதபடி காதலர் சேர்ந் திருத்தல் இன்பமன்றே ! ஜீவனும் சிவனும் அவ்வாறே இரண்டறக் கலத்தல், கோடி மடங்கு இன்பமன்றே ? ஆண் பெண் காதலினும், தெய்வக் காதல் ஆயிரங் கோடி யின்பமுடைத் தென்பது, வேத வாக்கு. இவ்வாறு, கண்ணன் பாட்டின் இன்பக் கடவில் உலவினேம் ; இனிப் பாரதியாரின் கவிக்கடவில் முடிவான துறைமுகத்தைக் கண்டு மங்களாம் பாடி விடுவோம் !

20. பாஞ்சாலி சபதம்

இது மிகச் செம்பாகமான யடித்தெடுத்த எளிய நடையில், பல பழுமொழி மணிகளும், அறம், மறம், வஞ்சம், பொறுமை, வீரம், பக்தி முதலிய மனித வியல்புகளும் பொதித்திமூத்த தங்க மாளிகை. “ தெளிவுறவே யறிச் திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல், கண்ணீர்த் துளி வர உள்ளுருக்குதல் ”—இவற்றையே

ஒளிவளரும் தயிழ்வாணி யிடம் பெற்று இக்காவியத்தைப் பாடுகிறார் பாரதியர். இதை ஒரு சிறு நாடகமாகவே எழுதி விடலாம்; எனினும், இந் நூலில் இடமில்லை. இதன் நாடகப் பான்மையை விளக்க, முதல் சருக்கத்தை டட்டும் ஒரு காட்சியாகக் காட்டுவோம் :

இராஜஸ்ரய யாகத்தில் பாண்டவருக்குப் புவி மன்னர், பல பல பரிசுகள் கொண்டு குவித்துச் சிறப்புச் செய் ததையும், புதிய மாளிகையில் தான் தடுமாறி விழுந்து பாஞ்சாலி சிரித்ததையும் எண்ணி மனங் குழுற்றுகிறன் துரியோதனன்! யாகத்திற்கு வந்த பொருள்களை இம்மி விடாமல் கவிராயர் நீண்ட நொண்டிச் சிந்தில் அடுக்கு கிறார்: பொன் மனிப் பூண்கள் முதல் புலித் தோல் ஸ்நானப் பொடி, கம்பளம், போர்வை எல்லாம் கணக்கிடப் படுகின்றன :

க

துரியோதனன் :

“இவனுக்கோ அரசும், புகழும், சிறப்புஞ் செல்வமும்?”

“ கிழவியர் தபசியர் போல்—பழுங்

கிளிக் கதை படிப்பவன், பொறுமை யென்றும்

பழு கிளை முடிவென்றும்—சொலிப்

பதங்கி நிற்போன், மறத் தன்மை யிலான்,

வழு வழுத் தருமனுக்கோ—இந்த

மா நில மன்னவர் தலைமை தந்தார் ?

* * *

தம்பியர் தோள் வலி யால்—இவன்

சக்கர வர்த்தி யென் றுயர்ந்ததுவும்,

அம் புவி மன்னரெலாம்—இவன்

ஆணை தஞ் சிரத்தினில் அணிந்தவராய்,

நம் பரும் பெருஞ் செல்வம்—இவன்

நலங் கிளர் சபையினிற் பொழிந்ததுவும்”

(துரியோதனன் பொருமை)

எப்படிப் பொறுத்திருப்பேன்?

கருளி வருகிறேன் !

எப்படிப் பொறுப்பேன் மாமா? என் தந்தையிடம்
போய்ச் சொல்: அத் தருமன் வேள்வியில், பாண்ட
வர் சிறந்ததும், நமக்குச் சிறுமை யுற்றதும், என் மனம்
புண்படுவதையும் விளம்பு; இந்த அரசும், செல்வமும்
நான் பெறுவிட்டு சாவேன்.

“அண்ணன் மைந்தன் அவனிக் குரியவன்

யானன்றே?—அவர்

அதிய வராகி யெமைப் பற்றி

நிற்றல் விதி யன்றே?

பண்ணும் வேள்வியில் யார்க்கு முதன்மை

யவர் தந்தார்—அந்தப்

பாண்டவர் நமைப் புல் லெனா

வெண்ணுதல் பார்த்தையோ?

கண்ணனுக்கு முதலுப சாரங்கள்

காட்டினர்—சென்று

கண்ணிலாத் தந்தைக் கிச்

செயலின் பொருள் காட்டுவாய்!”

(சகுனியிடம் சொல்வது)

கண்ணனே மன் வேந்தரில் முதல்வன்? சதி செய்
தார்க்குச் சதி செய்ய வேண்டும். நிதியுள்ளவரையே
உலகம் பணியும் :—

“நிதி செய்தாரைப் பணிகுவர் மானிடர் மாமனே!—எங்

நெறியினாலது செய்யினும் நாயென நீள் புவி

துதி செய்தே யான் நக்குதல் கண்டனை, மாமனே!” (ஐ)

நான் பட்ட ஏச்சையும், நான் விழுந்ததையும், அந்தப்
பாஞ்சாலி நகைப்பையும், எண்ணி மனம் வெடிக்குது.
பேச்சை வளர்த்துப் பயனில்லை; அவர் பேற்றை யழிக்க-
டபாயஞ் சொல்!

கருளி:

[இப்பெயரில் “கு” வை அழித்தால் “சனி” என்று
கும்; அதுவே சகுனி!]

சுயோதன, இதோ உபாயம்! ஒரு நல்ல மண்டபஞ் செய்; பாண்டவரை மறு விருந்துக்கு மன்னருடன் வரவழை; சுது பொருவோம். அந்த வண்டரை ஒரு நாழிகையில் அகிளத்துங் தோற்று உனக்கடிமை யாக்கு கிறேன். போரில் அவரை வெல்ல முடியாது- ஒரு பார்த்தன் கைவில்லுக் கெதிருண்டோ?

சுயோதனன்:

மிக இங்கிதஞ் சொல்லினே மாமனே! புனிமிசை உன்னி நும் எனக்கிணியர் இல்லை; இதோ, இப்பொன் மணி மாலை, உன் திறத்திற்குப் பரிசு; திருத்தாட்டிரனிடம் உடனே செல்வோம்.

—

திரித்தாட்டிரன் மண்டபம்

(திரித்தாட்டிரன் மனத்தைக் கறைத்தல்)

சுகுனி : ஐய, நின் மகன் மிகவும் வருந்துகிறுன்; வாழ்வை வெறுக்கிறுன்.

திரித்தாட்டிரன் : மைந்த, உனக்கு விசனமேன்? இன்னமுதுணவுகள், சுக போகங்கள், இந்திரன் வெஃகுறு மாளிகைகள், பணி செய்யும் மன்னர், துன்பங் தவிர்க்கும் அமைச்சர், நன்னீலக் குடிபடை, எங்கும் புகழ் பெற்ற பாண்டவச் சோதரர்—எல்லாம் இருக்க, உனக்கு மனத் துயரேன்?

(துரியோதனன் சீறிப் பல பிதற்றுகிறுன்)

சுகுனி : ஐய, இவன் சிந்தை வெறுப்பினால் சொல் வதைப் பொறுத்தாருள். மனத் தழுவுக்கு மொழித் தெளி விராது. நின் மைந்தன் நீதி யியல்பினன்; ஒரு தீபத்திற் கொளுத்திய பந்தம் கேசு குறையுமோ? செல்வ வேட்கை மன்னவர்க்கு வளர வேண்டுவது முறையன்றோ? அந்தப் பாண்டவர் நம்மை வேள்வியில் குறை செய்து, நின் மக

னீங்கே செய்தனர். சூரியனிருக்க மின்மினியைத் தொழுவது போல, மதிக்குல முதல்வனிருக்கக் கண்ணீண உயர்த்தினர். அப் பாண்டவர் செல்வத்தை ஞாயமாக உன் மகன் விழைகிறான்; புவிப் பாரததை வேண்டிக் குழைக்கிறான்; இது ஆண்மைக் கழகன்றே? மேன் மேலும் வளர்க்காத செல்வம், பாசி படர்ந்து அழியும்.

தீர்தாட்டிரன் :

அட, என் பிள்ளையை நாசம்பண்ணப் பேய்போல் வந்தனே! பெரும் வெள்ளத்தைப் புல்லொன் ரெதிர்க்கு மோ? பாண்டவரை வெல்வோ மோ? சோதரரிற் பகை யுண்டோ? சுற்றுத்திலேயே செற்றமோ? இந்தப் பிச்சன், பிள்ளைப் பருவத்தினின்றே அவர்களுக்குப் பழி செய்தான். அதனால் நலம் ஏதுமுண்டோ? நொள்ளீக் கதைகள் கதைக்கிறுப்! மலையைச் சிறு குடத்தில் அடக்க முடியுமா? அவர் புகழை இவன்டைவானு? என்னையும் தந்தையென அவர் பணிகின்றனர். தின்னவரு தவளையைச் சிங்கம் சிரித்தருள் செய்தது போல், இவன் தீமைகளை அவர்கள் மன்னித்துப் பொறுத்தனர். மையல் மீறித் தப்பித் தடுமாறி அங்கு மிங்கும் இவன் விழுந்தாடல் கண்டு மைத்துனி சிரித்தால் பிழையோ? தவறி விழுந்தவரைக் கண்டு தாயுஞ் சிரிப்பாள்! கண்ணனுக்கே உபசாரம் பொருந்தும்.

“கண்ணீண யே தெனக் கொண்டனை?—“அவன் காவிற் சிறு துக ளொப்பவர்—நிலத் தெண் ணரு மன்னவர் தம்மு ளோ—ஷீர் யாரு மிலை” யெனல் காணுவாய்!”

(திருதா. பதில் கூறுதல்)

ஆதிப் பரம்பொருள் நாரணனே திருவவதரித்தோன்; அவனுக்கே முதற் சிறப்புசியது. நம்முள் நாமே உபசாரஞ் செய்து கொள்வதோ?

“நானெனும் மாணவங் தள்ள ஒம்—இந்த
ஞாலத்தைத் தா னெனக் கொள்ள ஒம்—பர
மோன நிலையி னாடத் த ஒம்—ஒரு
முவகைக் காலங் கடத்த ஒம்—நடு
வான கருமங்கள் செய்த ஒம்—உயிர்
யாவிற்கும் நல்லருள் பெய்த ஒம்.” (ஷை)

ஆகிய ஞானியர் உலகில் வணங்கப் பெறுவர். கண்ணன் வணங்கற் குரியோன்!

கியோதனன் :

[பாம்புக் கொடியோன் சிறுகிழுன்]

அட! பெற்ற மகனுக்குத் தீது செய்யும் பிதாவுண்டோ?
நான் வேம்பு, பாண்டவர் கரும்பா? அவரைச் சின்ன முறச் செய்ய வலிவில்லாச் செத்தையா நான்?

“மாதர் தம் இன்ப மெ னக்கென்றுன்—புவி
மண்டலத் தாட்சி யவர்க் கென்றுன்—நல்ல
சாதமும் நெய்யு மெனக் கென்றுன்—எங்கும்
சாற் றிடுங் கிர்த்தி யவர்க் கென்றுன்;—அட!
ஆதர விங்கனம் பிளை மேல்—வைக்கும்
அப்ப னுலகினில் வே றுண்டோ?”

(துரியோ: தீ மொழி)

அட! சொல்லினில் இவனை வெல்ல ஏரும்பேன். கருங் கல்லினில் நாரூரிப்பாருண்டோ? என்னைக் கொன்று ஒங்க கொண்ட கருத்தை விடேன். சூதில் அவரைத் தோற் கடிக்கலாம்; தடை சொல்லாமல் உத்திரவளி.

தீரித்ராட்டிரன் (திகைத்து):

பேயைப் பிளையாய்ப் பெற்றேன். பாரினில் பிற ருடைமை வெஃகும் பதர் போலப் பதருண்டோ? தம் வினையில் தளர்வறு முயற்சி, பிறர் பொருளைக் கருதாமை, சார்ந்திருப்பவரைக் காத்தல், இவையே இம்மைச் செல் வம். அம்மா தோழரை, சோதரரை, இள சிரு

பரைச் சிதைக்க வினைப்பாயோ? மெந்த! பல பேருக்கங்களில் உன் மனத்தை மாற்று.

குயோதனன் :

தந்தையே! நின்னேடு வாதிட நான் வரவில்லை; பாண்ட வருக்கு நீ அழைப்பனுப்ப வேண்டும்; இன்றேல் ஆவி யிறுப்பேன். நாம் செல்வம் பெருக்க வேண்டும்; பழைய நிதியே போதுமென் றிருக்கும் மன்னரைப் பிற மன்னர் ஒரு கணத்தில் வெல்வர். நல்வழி தீயவழி பாராது வெள்வதே, மது குலத் தொழில்.

“ பகைவர் வாழ்வினி வின் புறு வாயோ?
 பாரதர்க்கு முடி மணி யன்னும்।
 புகையு மென்ற னுளத்தினை வீறில்
 புன் சொற் கூறி யவித் திட லாமோ?”

* * *

“ ஐய சூதிற் கவரை யழைத்தால்
 ஆடி யும்குதும்; அஃதியற் றுயேல்;
 ணைய நின் முன ரென் சிரங் கொய் தே
 நா ஸிங் காவி யிறுத் திடு வே னல் !”

(துரியோதனன் பதில்)

திருத்ராட்டிரன் :

விதியின் வினைவிற்கு வேறு செய்வாரோ? விதி, விதி விதி மகனே! இனி வேறென்ன சொல்வது, மட மகனே? நின் கொள்கைப்படி அவரை அழைப்பேன்! உன் மனை செல். அந்தோ! (கண்ணீர் வழிக்கிறுன்)

[துரியோதனனும் சகுனியும் செல்லல்]

* * *

அவனிச்சைப்படியே மாளிகை யழைப்போம். வல்லவ ஞக்கிய சித்திரம் போலும், வண்மைக் கவிஞர் கன வினைப் போலும், பிரமனும் ஷியக்கும் மாளிகையில் பாண்டவரை யழைக்க விதுரணை யனுப்பு

விதுரன் வருதல்

தம்பி விதுர, பாண்டவரைப் பத்தினியுடன் நான் விருந்திற் கழைத்தேனன்று பேணி யழைத்து வா! சகுனி சூதிற் கழைக்கப் போவதையும் குறிப்பிடு.

விதுரன் :

“ போச்சது, போச்சது, பாரத நாடு ;

போச்சது நல்லறம், போச்சது வேதம்,
ஆச்சரி யக்கொடுங் கோலங்கள் காண்போம் !

ஜய விதனைத் தடுத்த ஸரிதோ ?”

(விதுரனைத் தூதுவிடல்)

திருத்ராட்டிரன் :

தம்பி ! இதில் இனிச் சிந்தை செய்யேன் ; அன்று விதித் தைத் தீன்று தடுப்பது யார்? விதி, விதி, தம்பி செல் ! (சோதிக்கிறுன்.)

விதுரன் : அண்ணு, யான் செல்கிறேன் ! விதி விதி !

போதல்

[வழியில் நாட்டு வளப்பம் நோக்குகிறுன்]

—

விதுரன் : எவ்வளவு அழகியது நமது நாடு ! மலை, நதி, கான், சோலைகளின் வனப்பென் சொல்வேன் ? உலகனைத் திற்கும் பசியை நிக்கும் இதன் நஞ்சை புஞ்சை வளங்கள், பசுவளம், தேன் வளம் என் சொல்லுவேன் !

“ அண்ணங்கள் பொற் கமலத் தடத்தி னூர்

அனி முரலக் கிளி மழிலை யரற்றக் கேட்போர் கன்னங்க எழு தூறக் குயில்கள் பாடும்

கா வினத்து நறு மலரின் கமழைத் தென்றல் பொன் னங்க மணி மடவார் மாட மீது

புலசி செயும் போழ்தினிலே போந்து வீச வன்னங் கொள் வரைத் தோளார் மகிழு, மாதர் மையா் விழி தோற்றுவிக்கும் வண்மைநாடு !”

(விதுரனைத் தூது விடல்)

பேரறமும், தொழிலும், வீரமும், ஞானமும், கல்வியும் விளங்கிக் களவு முதலிய பன்மை யெதுவுமில்லாத இப்பாரத நாட்டிற்கு நாசமுறவன்றே நான் துணை புரிகிறேன்! என்னே கொடுமை!

இதோ, என்னை எதிர்கொண்டழைக்கப் பாண்டவர் பரிவாரங்கள் வருகின்றன! செல்கின்றேன்.

சு

[விதுரன் பாண்டவருடன் தனியே பேசுதல்]

விதுரன் : எனதருமைத் தரும, வேந்தர்பிரான் திருத்ராட்டிரன் உங்கட்கு ஆசி யனுப்புகிறுன்; மங்களமான அத்தினுபுரத்தில் தம்பியர் ஒரு பெரிய மண்டபம் அமைத்துளார்; அதன் அழகைக் கண்டு மறு விருந்தாட அழைக்கிறான்: சகுனி சொற் கேட்டு, அச் சுயோதனன் உம்மைச் சூது களிக்கும் மந்திரமொன்று மனத்திடையுள்ளான்; அதையும் இங்குக் குறிக்கிறேன்.

தருமன் : விதுர, என் மனத்தை ஏதோ கலக்குகின்றது; மன்று புனைந்ததும், மாயச் சூதும் மனத்தில் ஜையம் விளைக்கின்றன. சுயோதனன் நமக்கு நன்மை விளைவிப்பவனல்லன்; அவனை நம்பலரிது. சூதினால் வரும் தொல்கீகள் சொல்லப்படுமா?

விதுரன் : ஜைய, இச் சூதைச் சான்றேர் விடமென வெருளுவர். கல்லுங் கரைய இதன் தீமையைப் பலவாறு எடுத்துரைத்தும், அப் புல்லன் அதையே பற்றிப் பிதற்றுகிறான்! அண்ணன் மனத்தையும் கலக்கி விட்டான்; நலந்தோன்றிய வழியினைத் தொடர்க.

தருமன் : விருந்தறத்தை மதிமருண்ட அச் சுயோதனன் சிதைக்கினும், நமது கருமத்தை நெறிப்படி புரிவோம்; தந்தை அழைப்பிற்கு இடைஞ்குகிறேன்; எது நேரினும் நலமே. வீமா? சது... செனையுடனும்

இரண்டு நாட்களில் அத்தி நகர் சேர வேண்டும் ; பயணத் திற்குரியன் புரி.

வீமன் : என்ன ! சுயோதனன், நம்மை யழித்திடக்கருதி, இவ்வழி தொடர்ந்தான் ; படை கொண்டே செல்வோம் ; நெடுநாட் பக்கயைத் தீர்ப்போம் :

“ கெடுநாள் வரு மளவும்...ஒரு
கிருமியை யழிப்பவ ருலகிலுண்டோ ?
படு நாட் குறி யன்னே ?—இந்தப்
பாதக நினைப் பவர் நினைத்தது தான் ;
விடு நாண் கோத் திட்டா—தம்பி,
வில்லினுக் கிரையிக விளையுத்தா !

*


போரிடச் செல்வ மடா—மகன்
புலமையுங் தங்கையின் புலமைகளும்
யாரிட மவிழ்க்கின்றார் ?—இதை
எத்தனை நாள்வரைப் பொறுத் திருப்போம் !”

(வீமன் வீரப் பேச்சு)

[விஜயனும், மற்றொரும் அவ்வாறே உதிட்டிரன்சொல்லில்த் தட்டிப் பேசினார்]

தருமன் : அட தம்பி ! சுயோதனன் முன்பு செய்த தும், இன்று அவன் செய் கொடுங் கோலமும், பின்பு விளைவதும் தேர்ந்துளேன்.

“ கைப் பிடி கொண்டு சுழற்றுவோன்—தன்
கணக்கிற் சுழன்றிடுஞ் சக்கரம்—அது
தப்பி மிகையுங் குறையு மாசு—சுற்றும்
தன்மை யதற் குள தாகு மோ ?—இதை
ஒப்பிட லாகும் புவியின் மேல்—என்றும்
உள்ள உயிர்களின் வாழ்விற் கே—ஒரு
செப்பிடு வித்தையைப் போல வே—புவிச்
செய்திகள் தோன்றிமெ. ”



(தருமபுத்திரன் முடிவுரை)

இடைக்குச் சங்கிலி போன்றது விதி; தோன்றி யழிவது வாழ்க்கை; இன்ப துன்பம் வெறுமை; விதி போன்றுலகம் நடக்கும்; சேற்றுப் புழுவினின்று செல்வ அரசர்மட்டும் ஆற்றும் பணி, விதிவசத்தால் முன்வந்து சிற்கும். ஆதவின், துணிந்து செல்வோம்.

வீமன், விஜயன் :—குன்றின் மீது விளக்குப் போல உலகிற்கு அறங் காட்டத் தோன்றிய அண்ணலே! நின் சொல்லை மீறிச் செயலுண்டோ? நின்பாலுள்ள அன்பால் எதிரைத்தோம்; புறப்படுவோம்!

பாரதியாரின் உபமானங்களும் துணிந்த பேச்சுகளும் இதில் மின்வெட்டுகள் போலக் கலந்துள்ளன :

“ நari வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம் நழுவி விழும் ; சிற் ரெறும்பால் யானை சாகும் ;

வரி வகுத்த உடற் புலியைப் புழுவுக் கொல்லும் ;

வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்.”

(பாண்டவர் பயணம்)

விதியின் செயலை எவ்வளவு அழகாக இதில் உபமானிக்கிறார் கவி!

அத்தி நகர் போம் வழியில் துரோபதைக்கு அருச்சனன் வான வனப்பையும் சூரியோதயத்தையும் காட்டி வருணிக்கும் ஐம்பது வரிகளும் இனையற்ற கவிச்சித்திரமாகும்; மில்டனின் (Milton) சூரிய வர்ணனை போன்றுள்ளன. அதனிடையே,

“ செங்கதிர்க் தேவன் சிறந்த

வொளியினைத் தேர்கின்றோம்—அவன்

எங்க எறி வினைத் தூண்டி நடத்துக”

(மாலை வருணனை)

என்று, காயத்ரி மந்திரத்தை மொழிபெயர்த் துரைக்கிறார்.

“ இமை குவிய மின் வட்டின் வயிரக் கால்கள்

என்னில்லா திடையிடை கேட்டபழுதல் காண்பாய்;

உமை கவிதை செட்டுள்ளது” (ஐ)

என்று மின்னலை வர்ணிப்பது, இரவிந்திரநுதர் (Rabindranath Tagore) வாக்கை யணிந்து நிற்கிறது !

புல்லரின் வஞ்சம், படிப்போர் நெஞ்சத்தை நடு நடுக் கும் ; இரண்டாம் பாகத்தைச் சிறிது நோக்குவாம். வீர வின் மாலைக் கடனைக் கவி குறிக்கிறார் :

“ அந்தியும் புகுந்தது வால்—மென்னர்

ஜவரும் உடல்வளித் தொழில் முடித்தே,

சந்தியுஞ் சபங்களுஞ் செய்—தங்கு

சாரு மின் னுணவமு துண்டதன் மின்

சந்தன மலர் புனைந்தே—இளங்

தையலர் வீணை கொண் டுயி ரூருக்கி,

விந்தை கொள் பாட்டிசைப்ப,—அதை

விழை வோடு கேட்டனர் தூயில் புரிந்தார்.”

(பாண்டவர் வரவேற்பு)

“வில்லுறு போரால் புவி வென்று குலத்தை மேம்படுத்தீர்; வல்லுறு சூதெனும் போரில் உங்கள் வலிமையைப் பார்ப் போம்” என்று சகுளி மாமா அழைக்கிறார்கள். தருமபுத்தி ரர், “சதியுறு சூது; பெருமையிங் கிதிலுண்டோ? அறப் பெற்றியுண்டோ? வீரப் பெருமையுண்டோ? இருமையுங் கெடுப்பது, இழிதொழில்” எனச் சூதின் தீதைத் தெளிவுறுத்துகிறார் :

“ பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்

கழகத்துக் காலை புகின்.”

“ ஒன்றெய்தி நூற்றிக்கும்; சூதர்க்கு முண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோ ராறு ”

என்னும் வள்ளுவர் வாக்கும் இங்கு பொருந்தி யுள்ளது. சகுணியை, “தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லுங் துட்டன்” என்றும், தருமனை, “நூல் விலக்கிய செய்கை களஞ்சம் நோன்பினேன்” என்றும் கூறி யிருத்தல் மிகப் பொருத்தமானது.

சனிகுயின் நய வஞ்ச மொழி களும், தருமனின் நீதி மொழி களும் இச் சம்பாஷணையில் ஆழ்ந்து ஆராயத் தக்கன. “மன்னர், வல்லி நூக் கழைத்திடில் மறுப்ப துண்டோ?” என்று நீதி காட்டுகிறுன் சகுனி. தருமன் மனம் மயங்கிவிட்டது.

“ முன் பிருந்த தோர் காரணத் தாலே
ஸூடரே, பொய்யை மெய்யென லாமோ ?.....
பொய் யொழுக்கை யற மென்று கொண்டும்,
பொய்யர் கேவியைச் சாத்திர மென்றும்,
ஜூயகோ, நங்கள் பாரத நாட்டில்
அறிவிலார் அறப் பற்று மிக்குள்ளோர்
நொய்ய ராகி யழிந்தவர் கோடி.
நூல் வகை பல தேர்ந்து தெளிந்தோன்
மெய் யறிந்தவர் தம்மு ஞூயர்ந்தோன்
விதி யினாலத் தருமனும் வீழ்ந்தான் ”

(தருமன் சூதுக் கிணங்கல்)

என்று பழைய விதியைக் கண்டித்து, விதிப்பயனைக் கவிக்கிறிக்கிறார்.

சூதாட்ட வருணை, பகடையுருட்டிக் குஞ்சர நடை நடக்கிறது. தருமர் பந்தயம் கேட்கையில்,

“ விந்தையான செல்வம்—கொண்ட வேந்தரோடு நீ தான் வங் தெதிர்த்து விட்டாய்—எதிரே வைக்க நிதிய முண்டோ ?”

(சூதாடல்)

என்றதும், இதிலும் கொச்சைச் சூது பிடித்துத் துரியோ தனன் தனது செருக்கையும், பெருமையையும் காட்டிப் பாய்கிறுன் :

“ ஒரு மடங்கு வைத்தால்—எதிரே ஒன் பதாக வைப்பேன் ; பெருமை சொல்ல வேண்டு—ஜயா. ஏன் னடக்கம் ? ”

(ஷஷ்)

துரியோதனன் இயல்லப இங்கு கவி வெகு நுட்பமாகக் காட்டுகிறார் :

தருமன் தன் நாட்டைப் பணயம் வைக்கிறான் ; விதுரன் வாக்கால் உடனே கவிராயர் கொதிக்கிறார்.

“ ஐயகோ இதையாதெனச் சொல்வோம் ?

அரச ரானவர் செய்குவ தொன் ஞே ?

மெய்ய தாக வோர் மண்டலத் தாட்சி

வென்று சூதினி லாளுங் கருத் தோ ?

வைய மிஃது பொறுத்திடுமோ ? மேல்

வான் பொறுத்திடுமோ ? பழி மக்காள் !

துய்ய சீர்த்தி மதிக்குல மோ நாம் ?

“தூ” வென் ரெண்ணி விதுரனுஞ் சொல்வான் : ”

(நாட்டை வைத்தாடுதல்)

நாடானது பொது மக்களுக்குரியது. குடிகளின் சேவகரே மன்னர். கோடானு கோடிக்குரிய ஒரு நாட்டை, நாட்டின் காவலன், குடிகளின் சேவகன், பொழுது போக்கிற குத் தொடர்ந்த சூதாட்டத்தில் பணயம் வைப்பதெனில், அதனினும் அராஜகமும் கொடுங்கோலும் வேறில்லை. நாட்டை, பகடைக் காயோ ஆளுகிறது? நாடென்றால் எத்தனை பெரியோர்களையும், ஆண்டவன் வடி வான ஆருயிர் மக்களையும், எத்தனை இயல் வளங்களையும் குறிக்கும்? நாட்டுத் தேவியை, பாரத தேவியை, ஒரு தனி மனி தன் ஒரு நாழிகைத் தீய மகிழ்விற்கு இரையாக்க நீதி நெறி இடங்கொடுக்கு மெனில், அதையும் அவ்வரசையும் பொசுக்குதலே அறம்!

“ மீது சென்று மலையிடைத் தேனில்,

மிக்க ஓமாகத்தி னலொரு வேடன்,

பாத மாங்கு நழு மாயும் ”

படு மலை சாணன் !

பற்று மிக்க விப் பாண்டவர் தம்மைப்
பாதகத்தி லழித் திடு கின்றூய் ;
கற்ற கல்வியுங் கேள்வியு மன்னே,
கடவிற் காயங் கரைத்த தொப் பாமே ?

வீட்டுளே நரியை, விடப் பாம்பை,
வேண்டிப் பிள்ளை யென வளர்த் திட்டோம் ;
கேட்டிலே களி யோடு செல் வாயோ ?
கேட்குங் காது மிழந்து விட்டா யோ ?

சிறியர், பாதக ரென் றுல கெல்லாம்
சி யென் ரேச வுகங் தரசாளும்
வறிய வாழ்வை விரும் பிடலாமோ ?
வாழி சூதை நிறுத்துதி யென்றுன்.”

(நாட்டை வைத்தாடல்)

இவ் விடித்துரையும் அதிற் பொதிந்துள்ள உபமானங்களும் உட்பொருளும் ஆழந்து நோக்கத்தக்கன. இந்தச் செஞ்சின மொழிகளுக்கும்,

“நன்றி கெட்ட விதுரா,—சிறிதும்
நாணமற்ற விதுரா,
தின்ற வுப்பினுக் கே—நாசங்
தெடுகின்ற விதுரா!

ஐவருக்கு நெஞ்சும்—எங்கள்
அரமனைக்கு வழிறும்,
தெய்வ மன் றுனக்கே—விதுரா,
செய்து விட்டதே யோ ?

என்ன குற்றங் கண்டாய்?—தருமம்
யார்க் குரைக்க வந்தாய்?
கன்னாம் வைக்கிறே மோ?—பல்லைக்
காட்டி யேப்பட்டே—

அன் பிலாத பெண்ணுக—கிதமே
ஆயிரங்கள் செய்தும்,
முன்பி னெண்ணுவா வா?—தருணம்
முண்ட போது கழிவாள்”

(அடிமைச் சருக்கம்)

என்று சுயோதனன் கூறும் இறுமாப்பும், இருவரியல்பை
யும் தெளிவுறுத்துகின்றன. முடிவிற் சொன்ன பெண்
னின் உதாரணம் துரியோதனன் துர்மதிக்கே யொக்கும்.

“கடுஞ் சொற்கள் பொறுக்காத மென்மைக் காதும்,
கருங் கல்லில் விடந் தோய்த்த நெஞ்சுங் கொண்டோர்,
படுஞ் செய்தி தோன்று முனே படுவர் கண்டாய்.

“பால் போலுங் தேன் போலு மினிய சொல்லோர்
இடும்பைக்கு வழி சொல்வார் : நன்மை காண்பார்;
இளகு மொழி கூரு” ரென் றினைத்தே தானும,—
நெடும் பச்சை மரம் போலே வளர்ந்து விட்டாய்—
நிளக் கெவருங் கூறியவ ரில்லை கொல்லோ ?”

(விதுரன் சொல்வது)

என்று விதுரன் இடித்துரைத்தல், அறத்துணிவை வளி
வறுத்துகிறது. மீண்டுஞ் சூது தொடங்குகிறது. தருமன்
அரிய செல்வங்களைப் பயணம் வைத்திழுத்தலே,

“கோயிற் பூசை செய்வோர்—சிலையைக்
கொண்டு விற்றல் போலும்,
வாயில் காத்து நிற்போன்—வீட்டை
வைத் திழுத்தல் போலும்”—

(சுது மீட்டும் தொடங்கல்)

என்று குறிப்பது அரசரின் தன்னல அகந்தைச் சுயேச்
சைக்கு மற்றொரு இடு. ஆனால் இன்று கோயில் விக்
ரகங்களும் கள்ளத்தலையாய் விற்கப்படுவதைக் கேள்வி
யுறுகிறோம். நாடு பாரததேவி, விக்ரகம்;

அரசன், மூசாரி. நாடாகிய தெய்வ மாளிகையில் தீயரும் தீமையும் நுழையாது காக்கும் சேவகனே, அரசன். அவன் அதிலுள்ள செல்வத்தை வைத்து வட்டாடல் எவ்வளவு மிதமிஞ்சிய அக்ரமம்? கோயில் விக்ரகத்தைக் குருக்கள் விற்றல், எவ்வளவு கொடிய அங்கீ?

“ தேயம் வைத் திழுந்தான்—சீச்சி
சிறியர் செய்கை செய்தான் ;

* * *

‘ நாட்டு மாந்த ரெல்லாம்—தம் போல்
நர்க ளென்று கருதார் ;
ஆட்டு மங்கை யா மென் ’—ஹலகை
அரச ரெண்ணி விட்டார்.

* * *

ஓரஞ் செய்திடாமே,—தருமத்
தறுதி கொன் றிடாமே,
சோரஞ் செய் திடாமே,—பிறரைத்
துயரில் வீழ்த் திடாமே,
ஊரை யானு முறைமை—உலகில்
ஒர் புறத்து மில்லை ”

(இடு)

என்று தன் கருத்தைக் கவி தெளிவுறுத்துகிறார்.

சிங்க மங்கையை நாய்கள் கொல்லுஞ் செய்தியாகச் சுகுனி, பாண்டவரையும் சூதில் வெல்லச் சூ ம் ச் சீ செய்து விட்டான். பிரம்ம சிங்கையிலே நின்று, உலகை ஓர் ஆடல் போலெண்ணித் தப்பின்றி இன்பதுன்பங் துய்க்குஞ் சகாதேவனையும், நேமமிக்க நகுலனையும் “வண்ணமுங் திண்ணமுஞ் சோதியும்—பெற்று வானத் தமரரைப் போன்ற ” விஜயனையும், “தெய்வ முன்னே நின்றெதிர்க்கினும்—நின்று சீறியடிக்குஞ் திறலனை” பிமணையும் பணயம் வைத்துத் தருமன் இமர்க பிறகு தன்னையும் இழுந்துவிட்டான்.

இனித்தான், “பாஞ்சாலி சபதம்” கதை தொடங்குகிறது. முன்னே அயோத்தியில் பாஞ்சாலியின்,

“அந்தி மயங்க விசம்பிடைத் தோன்றும்
ஆசைக் கதிர்மதி யன்ன முகத்தை”

மட்டும் கவி மின்போலக் காட்டி மறைத்து, இப்போதே அம் மதிமுகத்தாளின் உள்ளக் கனலைத் தூண்டி விளக்குகிறார்:

“பாவியர் சபை தனி லே—புகழுப்
பாஞ்சால நாட்டினர் தவப் பயனை,
ஆவியிலினியவளை—உயிர்த்
தணி சுமங் துல் விடு செய் யமுதை
ஒவிய நிகர்த் தவளை—அரு
ஸ்ரோதி யினைக் கற்பனைக் குயி ரதனைத்
தேவியை நிலத் திருவை—எங்குங்
தேடினுங் கிடைப் பருந் திர வியத்தை,
படி மிசை மிசை யுற வே—நடை
பயின் றிடுங் தெய்விக மலர்க் கொடியைக்
கடி கமழ் மின் ஜுருவை,—ஒரு
கமரியக் கனவினைக் காதலினை,
வடி வறு பேரழுகை—இன்ப
வளத்தினைச் சூதினிற் பணய மென் மே
கொடியவ ராவைக் களத்தில்—அறக்
கோமகன் வைத் திடல் குறித்து விட்டான் !”

என்று தொடங்கும் துகிலுரிதற் சருக்கம், காளிதாசச் சித்திரமாக மெல்லியள் திரெளபதியை அமைத்துக் காட்டுவதுடன், பின்னால் அத்தகைய அழகணிக்கு எய்தும் அவமானத்தைத் திடெரென நம்முன் தோற்றி மனத்தை யுருக்கிப் பழிகிறது. வேள்விப் பொருளைப் புலைநாய் முன் வைப்பது போல், பீப் பொன்மணியை ஆங்கைக்குச் சூட்டுதல் போல் குப்பத்தொல் வேண்டி செல்வக்

குழந்தையைக் கொல்வது போல் பாஞ்சாலியைப் பணயம் வைத்துத் தருமன் இழந்துவிட்டான்; தீய கெளவர் திக்குக் குலிங்கிடத் தக்குத் தக்கென்று குதித்தாடி, கக் கக்கென்று நகைக்கின்றனர். “சேமத் திரவியங்களும் நாடுகளும் சேர்ந்ததில் ஒன்றுமில்லை; காமத் திரவியமான இப் பெண்ணையும் வசஞ் செய்தான், மாமன் தெய்வம்; சகுனித் தெய்வம் வாழ்க” என்று கூத்தாடுகிறான் துரி யோதனன்!

“அன்று நகைத்தா எடா;—உயிர் மாமனே,

அவளை யென் ஆளாக்கினும்!

என்று மறவே னடா;—உயிர் மாமனே.

என்ன கைம்மாறு செய்வேன்!”

என்று தலை தெரியாது களிக் கூத்தாடிப் புரஞ்சிறான்!

வரவரக் கொடிய காட்சிப் படலம், துயர் மேகம், கதையைக் கொவுகிறது. மீண்டும் விதுரனுக்கும் துரி யோதனனுக்கும் - (நற்குணத்திற்கும், கொடுமைக்கும்) சம்வாதம் நடைபெறுகிறது:

“முன்னே பாஞ்சாலர் முடிவேந்தன் ஆவி மகள்;

இன்னே நாம் சூதில் எடுத்த விலை மகள்”

என்று அப்பாவி பாஞ்சாலியைப் பேசி மன்றின் முன் அழைக்க விதுரனை ஏவுகிறான்.

“மூட மகனே!

கேடுவர லறியாய்! கீழ்மையினற் சொல்லி விட்டாய் புள்ளிச் சிறு மான் புலியைப் போய்ப் பாய்வது போல் பிள்ளைத் தவளை பெரும்பாம்பை மோதுதல் போல் ஜவர் சினத்தின் அழிலை வளர்க்கின்றாய்;
தெய்வத் தவத்தியைச் சீர் குலையப் பேசுகிறாய்;

* * *

கெட்டார் தம் வாயி வெளி தேவைத்து விடும்:

பட்டார் தம் நெஞ்சிற் ...

புல்வியர்கட் கிண்பம் புனித் தலத்தில் வாராது.
மா பாரதப் போர் வரும் ; நீர் அழிந் திடுவீர் !”

என்று விதுரன் எச்சரிக்கை செய்து, சூதால் வென்றதை நிதியாய்க் கொடுத்து, தருமபுத்திரரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லுகிறான். அகந்தை மதுவுண்ட அக்ரமத் துரியோதனானே, ஒரே பாய்ச்சலாகக் கழிந்து,

“ சீச்சி மடையா கெடுக நீ;
எப்போது மெம்மைச் சமித்தல் இயல் புனக்கே;
இப்போ துன் சொல்லை எவருஞ் செவிக் கொள்ளார் ”

என்று தேர்ப்பாகனைப் பாஞ்சாலியிடம் அனுப்புகிறான். பாகன், விவரஞ் சொல்லுகிறான்; பாஞ்சாலியின் பெண் ஆறிமை கனலெரிகிறது:

“ யார் சொன்ன வார்த்தையடா ?...
சுதர் ஸபைதனிலே தொல் சீர் மறக் குலத்து
மாதர் வருதல் மர போடா ?”

என்று அரட்டுகிறார்கள் !

“ முன்னே என்னைத் தோற்றுத் தன்னை யிழுந்தாரா? ” என்று வினயமாய் வினவ அனுப்புகிறார்கள், பத்தினி. இதைக் கேட்ட துரியோதனான், சின வெறி யோங்குகிறார்கள்:

“ கள்ளக் கரிய விழியினாள்—அவள்
கல்விகள் கொண் டங்கு வந்தனை!—அவள்
கண்டிற் பறவையு மல்லளே—ஜவர்
கூட்டு மஜைவிக்கு நாண மேன் ?—சின
முண்டு கடுஞ் செயல் செய்யு முன்...அந்த
மொய் குழலாளை யிங்கிட்டு வா !”

என்று மீண்டும் பாகனை யனுப்புகிறார்கள்.

பத்தினித் தெய்வைப் பேசுகிறது: “ என்னே ! தம்மை ரையகர் தோற்று அடு... தூண் பின், என்னைப் பணயம்

வைக்கும் உரிமை அவருக்கேது? அவர் தாயத்திலே விலைப் பட்டவர்; நான் புவியாலும் துருபதன் கண்ணி என்று உரிமை பேசுகிறீர். பாகன், இதைச் சொன்னான்; அவள் மாதவிடாயிலிருக்கிற ஜென்றுஞ் சொன்னுன்! சுயோதனானா,

“ ஏதி நம துளங் கூறடா—அவள் ஏழு கணத்தில் வரச் செய்வாய்;—உன்னைச் சாக மிதித் திடுவே னடா !”

என்று அனல் பறக்கிறீன்.

பாகன் பணிவுடன் செல்ல மறுக்கவே, துச்சாதனையை நுப்புகிறீன். அவனுடைய குணத்தை,

“ தீமையில் அண்ணைனை வென்றவன்!—கல்வி எள் எள வேனு மிலாதவன்—கள்ளும் கரக் கறியுங் விரும்பு வோன்.

* * *

புத்தி விவேக மில்லாதவன்—புவி போல வுடல் வலி கொண்டவன் ”

எனும்போதே, துச்சாதனன் கொடுமை, எதிரே உருவெடுத்து நிற்கிறது. பாஞ்சாலியின் முன்னே இப் புத்தி கெட்ட புவி பாய்ந்து, விஷயத்தை உறுமுகிறது!

“ தேவர் புவி மிசைப் பாண்டவர்; அவர் தேவி துருபதன் கண்ணி நான்;—இதையாவரு மிற்றை வரையி னும்—தம்பி என் முன் மறந்தவ ரில்லை காண்சு—தம்பி, காவ விழுந்த மதி கொண்டாய்—இங்கு கட்டுத் தவறி மொழிகிறப்.”

(சபதச் சருக்கம்)

என்று உரிமை யருமையுடன் பெருமையாகப் பெண் தெய்வம் பேசுகிறது!

“பாண்டவர் தேவியு மல்லை நீ—புகழ்ப்
பாஞ்சாலத்தான் மக ஸல்லை நீ—புவி
யாண் ட்ருள் வேந்தர் தலைவனும்—எங்கள்
அண்ணனுக்கே யடிமைச்சி நீ.
ஆட விலைப்பட்ட தாதி நீ”

* * *

என்று நாக்கில் நரம்பின்றிப் பேசுகிறான் துச்சன். கூறி
யென்ன? பாஞ்சாலியின் நீண்ட கருங்குழலை, நீசன் கைப்
பற்றிச் சபைக்கிழுத்து வந்துவிட்டான்! அறமறிந்தோர்
மரமெனத் திகைத்து நின்றனர்.

பாஞ்சாலி :

“விதியோ கணவரே! அம்மி மிதித்து, அருந்ததியைக்
காட்டி யெனை, வேதச் சுடர்த் தீமுன் வேண்டி மணஞ்ச
செய்து, பாதகர்முன் இங் நாட் பரிசமிதல் காண்டிரோ?
மேலோரே, வெஞ்சினங் கொள்ளிரோ? என் வேந்தர்
சூதாற் பிணிப்புண்டார்; அவர்மேற் குற்றமியம்ப வழி
யில்லை; என் செய்கேன்!” என்று மன்றத்தில் பாஞ்சாலி
முறையிட டழுவதும், துச்சன் “தாதியடி தாதி” என்று
புல்லுரைகள் சுடுவதும், நமது நெஞ்சைப் பிளக்கின்றன;
கல்லும் நடுங்கும், விலங்குகள் கண் புதைக்கும். “அந்த
காளில் ஆனும் பெண்ணும் நிகர்; இப்போது ஆடவர்
தாரத்தை விற்றிடலாம்; சூதாடி நின்னை யுதிட்டிரனே
தோற்றுவிட்டான்; தீங்கு தடுக்குங் திறமிலேன்” என்று
வீட்டுமனும் தலை குனிந்தான். திரொப்பதை அம்புபட்ட
மான்போல் அழுது துடிக்கின்றார். வெறும் மாடு நிகர்ந்த
துச்சாதனன், அவள் கூந்தலைப் பற்றி யிமுக்கிருன்;
உடனே வீமன் எழுந்திருக்கின்றார்; தருமணை நோக்கு
கிருன்!

“அண்ணே; சூதாடுவோர் மனையிலுள்ள தொண்ட
டச்சிகூடப் பணயம் போவதில்லை! எது கருதி இம்

மாதர் குல விளக்கை, அன்பு வழிவைப் பணயம் வைத் தாய்? அண்ணே, தருமத்தைக் கொன்றுவிட்டாய்! ஒரு கணத்தில் நமது அரசைப் பொக்கென்த் தொலைத்துவிட்டாயே! அதையும் பொறுத்தோம்; ஆனால் பாஞ்சாலி யைப் பகடாடி அடிமை செய்தாய்!

“இது பொறுப்ப தில்லை—தம்மி

எரி தழுல் கொண்டு வா.

கதிரை வைத் திழுந்தான்—அண்ணன்

கையை யெரித் திடுவோம்!”

எனப் பொங்குகிறுன். வீமனையும் விஜயனையும் பகடாடித் தோற்காதிருந்தால், பாரத யுத்தம் அன்றே அக்கணமே தொடங்கியிருக்கும்! ஆனால் இத் திருவினோயாடல்களுக்குப் பின்னே, புன்னகை புரியும் கண்ணன் எண்ணம் நடக்க வேண்டுமன்றோ? விஜயன், வீமன் சினத்தைத் தணிக்கிறுன்: “தருமம் முடிவில் வெல்லும் என்னும் உண்மையை நம்மால் உலகம் கற்கும்; இன்று கட்டுண்டோம்; பொறுத்திருப் போம்; காலம் மாறும்; தருமத்தை யப் போது வெல்லக் காண்போம்; ‘தனுவண்டு, காண்டிவும் அதன் பேர்’ என்று வீரத் தரும முரைக்கிறுன்!

விகர்ணன் வாயால், கவி இன் னும் பெண்ணுரிமையை அழுத்திப் பேசுகிறார். விகர்ணன் பீஷ்மனை மறுத்துரைக்கிறுன்: “பெண்டிரைக் கணவர் விலங்கெனவே எண்ணி எதுவுஞ் செய்திடலாமென்று பாட்டன் சொன்னேன்; இது வழு; இதுகாறும் அரசியைச் சூதில் தோற்ற விந்தையுண்டோ? விலைமாதர்க்குரிய விதியைப் பிற்கால நீதிக்காரர் சாத்திரத்திற் புகுத்திவிட்டார். தன்னை யிழுந்ததாதனுக்குத் தாரமேது? மனையேது? என்று பெண்ணரை கேட்கிறார், பெண்மை வாயால்!” என்றவுடன் சபையில் ஆத்திரம் பிறக்கிறது. சகுனியின் கொடுமையை அனைவரும் தூற்றுகின்றனர்:

“ செவ்வானம் படர்ந்தாற்போல் இரத்தம் பாயக்
செருக் களத்தே தீரு மடா பழி இஃனு ”

என்று இரைகின்றனர்.

“ கொடையில் கர்ணன் ” என்ற புகழின் வாயில்
மண்ணைப் போட்டு, கர்ணன் கெளரவர் சார்பாகப் பேசு
கிறார்கள்:

“ யாரடா, பணியாள்? வாராய்;
பாண்டவர் மார்ஷலேந்தும்
சிரையுங் களைவாய்; தையல்
சேலையுங் களைவாய் ” என்றார்கள்!

இந்த அழிவாக்கை வேதமெனக் கொண்டு, பேய்த் துச்சா
தனன் பாஞ்சாலியின் துகிலுரியலுற்றுன்! “ அச்சோ
தேவர்களே ! ” என்று விதுரன் சாய்ந்தான் ; நல்லோர்
மயங்கினர்; பொல்லோர் மகிழ்ந்தனர். பெண்மைத்
தெய்வம் கதியற்றது. ஒரே கதிதானுண்டு-ஆண்டவன் !
பரந்தாமன் ! பதிதபாவனன் ! தீன ரக்ஷகன், ஆபத்
பாந்தவன் ! மன்னர், வீரர் எவரும் ஒரு விரல்கூட
அசைக்கவில்லை; ஆண்டவனைப் பாவை சரணடைந்தாள் !

“ ஹரி ஹரி ஹரி என்றாள்—கண்ணு !
அபய மபய முனக் கபய மென்றாள் ! ”

“ கரியினைக் காத்தோனே ! காளிங்க நடன ! சக்கரக்
கையனே ! சாரங்க வில்லனே ! தொண்டர் கண்ணீர்
துடைத்திடுவாய் ! இரணியனுடல் பிளந்தவா !

“ நம்மி நின் னடி தொழுதேன்,—என்னை
நாண்மியா திங்கு காத் தருள்வாய் ! ”

“ இந்த நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்திடுவாய் !
வையகங் காத்திடுவாய் ! நின் சரண், ஹரி ஹரி ஹரி ! ”
என்று கை தூக்கித் திரெளபதை முறையிட்டதும், கண்ண
னருள் பூத்தது ! தீயன் கழற்றிடக் கழற்றிடத் துணி வளர்க்

தது! எதுபோல்? நல்ல புண்ணியவாளர் புகழ்போலும், தையலர் கருணையைப்போலும், கடலிற் சலசலக்கும் அலைகள்போலும், பெண்ணைளியை வளமுத்தும் பெருமக் கள் செல்வம்போலும் வளர்ந்தது! புதுப் புதுப் புதுப் புதுப் புதுமையாகப் பல வண்ணப் பொற் சேலைகள் வளர்ந்தன, வளர்ந்தனவே! துச்சாதனன் எய்த்து, அயர்ந்து மூர்ச்சித்து விழுங்கு விட்டான். ஹரி நாமம் வென்றது! பராசக்தியான பெண்மை வென்றது! கற்பு வென்றது! பெண்ணுறிமை வென்றது! கொடுமை சாய்ந்தது! வீட்டு மன் முதலானேர் ஓம் சக்தி சக்தியென்று கை தொழுதார்!

வீமன் சபதஞ் செய்கிறுன்:

“ பெண்டு திரெளபதியைத் தொடை மீதில்
நா னின்றி வந்திரு வென்றுன்—இந்த
நாய் மகனுங் துரியோதனன் றன்னை,
மாணற்ற மன்னர் கண் முன்னே,—என்றன்
வன்மை யினால் யுத்த ரங்கத்தின் கண்னே,
தொடையைப் பிளங் துயிர் மாய்ப்பேன்;—தம்மில்
குரத் துச்சாதனன் தோள்களைப் பியப்பேன்;—அங்கு
கள் ஜெனா ஊறு மிரத்தங் குடிப்பேன்!
நடை பெறுங் காண்பி ருலகிர் !”

அர்ஜுனன் சபதமெடுக்கிறுன் :

இந்தப் பாதகக் கர்னனைப் போரில் முடிப்பேன். கண் னன் மீதானை! காண்ஹவத்தின் மீதானை!

“ போர்த் தொழில் விந்தைகள் காண்பாய்,—ஓஹே!
ஷதலமே! அந்தப் போதினில்.”

முன்னேயே “ கையினில் வில்லுண்டு, காண்ஹவாம் அதன் பெயர் ” என்றான் விஜயன். முடிவில் பெண்ணரசியான வீரப் பாஞ்சாலி, கடுஞ் சபதம் பூண்டுரைக்கிறார்கள்!